


# ஷாலைப்பாம்

எட்டாம் புத்தகம்

அன்பளிப்பு  
மின்கலை சேய் கெழிரு. மூ.  
யாழ்ப்பானம்





அன்பளிப்பு  
மதுரை கோட்டை 125  
மாதிரிமலை

## அன்பளிப்பு

மில்க்வைற் சவர்க்காரத் தொழிலக  
அதிபர்

செந்தியுவாவர், சிவதர்மவள்ளல், சமாதான நிதவான்  
**தீரு. க. கணக்ராசா அவர்களால்**

அவர்களுக்கு  
அன்பளிப்பாக வழங்கப்பெற்றது.

“திருச்சிலவாய்,”  
த. பெ. இல. 77,  
யாழிப்பாணம்.



இல்லைக

அரசினர் பாடபுத்தக பரிசீலனைச் சபையாரின்  
புதிய நிபந்தனைகளுக்கு அமையத்  
திருத்திப் புதுக்கிய 6-ம் பதிப்பு.

14—3—52

மாழ்ப்பாணம், சைவபரியாலன சபைய் ரிகாபம் — 8

ஓ.

## பாலபாடம் எட்டாம் புத்தகம்



பண்டிதர் ம. வே. திருநூனசம்பந்தப்பிள்ளை  
தொகுத்தது.

—

யாழ்ப்பாணம், சைவபரியாலன சபையாரால்  
தங்கள்

சைவப்பிரகாச யந்திரசாலையில்  
அச்சிடப்பெற்றது.

—

திருக்கிழம் புதுக்கிய நூம் பாடம்

ஐய ஒஹ் ஆவனி ம்

1954

## விடுய அட்டவணை

---

பாடம்		பக்கம்
1 கடவுள் வழிபாடு	...	1
2 கும்பகர்ணன்	....	4
3 செல்வம்	...	12
4 கும்பகர்ணன் போர்க்கேகுதல்	...	16
5 சின்னத்தம்பிப் புலவர்	...	21
6 தீமை செய்தார்க்கு உன்மை செயல்		27
7 பூர்வ இந்திய மகளிருங் கற்றவர்களே		37
8 லப்தஹாரி	...	44
9 ஆரணிய காண்டம் I	....	59
10 ஆரணிய காண்டம் II	...	66
11 அன்பு	...	75
 செய்யுட் பாகம்		
12 நீதிக் கவித்திரட்டு	...	80
13 ஆசாரக் கோவை	...	84
14 வீல்லி பாரதம்	...	86
15 அடியவர்க்கெளியார் மண் சுமந்தலை அரும்பத விளக்கம்	...	90 99
 ( உண ) செய்யுட் யகம்		
நீதிக் கவித்திரட்டு	...	112
ஆசாரக் கோவை	....	119
வீல்லி—பாரதம் ( பழம் பொருந்து சருக்கம் )		120
அடியவர்க்கெளியார் மண் சுமந்தலை		130

பாலபாடம்

# எட்டாம் புத்தகம்.

## 1. கடவுள் வழிபாடு

[இது, யாழ்ப்பாணம் புலோலிகர் பேராசிரியர் சு. சிவபாதகந்தரம் அவர்கள் B. A. இயற்றிய “சைவசமய சாராம்” என்னும் அரிய சிறிய நாலிலிருந்து அனுவதித்து]

கடவுளுடைய திருவடிகளை அடைதற்காகவே நாம் பிறவி எடுத்தொமாதலால், அத் திருவடிகளைச் சிந்தித்தலும் துதித்தலும் வணங்குதலுமே எமது முக்கியமான கடமை யாகும். உடம்பு நயப்படுதற்கு உணவும், மனம் நயப்படுதற்குக் கல்வியும் வேண்டப்படுதல் போல, ஆன்மா நயப்படுதற்குக் கடவுள் வழிபாடு வேண்டப்படும். உடம்பும் மனமும் ஆன்மாவின் கருவிகள்; உடம்பு தொழில் செய்தற்கும், மனம் ஆராய்தற்கும் கருவியாயுள்ளவை. கருவிகளிலும் பார்க்கக் கருவிகளையுடையவன் மேலானவன். ஆதலால், உடம்பிலும் மனத்திலும் மேலானது ஆன்மா. ஆகவே, உடம்பை நயப் படுத்துதற்குவேண்டிய உணவிலும், மனத்தை நயப்படுத்துதற்கு வேண்டிய கல்வியிலும் மேலானது ஆன்மாவை நயப்படுத்துவதாகிய கடவுள் வழிபாடு. அன்றியும், இவைகள் ஆன்மாவுக்குக் கருவியாயிருத்தலால், இவற்றின் முக்கியமான தொழில் ஆன்மாவுக்கு வேண்டிய கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதலேயாம். ‘திருக்கோயிலை வலம்வந்து சுவாயிக்குப் பூவைச்சாத்தித் தோத்திரம் செய்யாத உடம்பினாற் பயனில்லை’ என்றார் திருநாவுக்கரசு நாயனார். ‘கடவுளுடைய திருவடிகளைத் தொழுதற்குத் துணையாய் நில்லாத கல்வியினாற் பயனில்லை’ என்றார் திருவுள்ளாவ நாயனார்.

“ஆக்கையாற் படனேன் — அரன்  
கோயில் வலம்வந்து

பூக்கையால்ட்டிப் போற்றி என்னுதவில்  
வாக்கையாற் பயனேன்”

—திருநாவுக்கரசு நாயனார்.

கற்றதனு லாயபயன் என்கோல் வாலறிவன்  
நற்றுள் தோழாஅர் எனின்”

—திருவள்ளுவ நாயனார்.

கடவுள் வழிபாட்டிற்கு உரிய சேரங்கள் காலையும் மாலையுமாம். இவ்வழிபாடு பலவராகுச் செய்யப்படுகின்றது. சிலர் தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களைப் பாடிக் கடவுளைத் தோத்திரஞ் செய்து தியானித்துச் சிந்தித்து வணங்குவர். வேறு சிலர் இவற்றேருடு திரு ஜங்கிதமுத்தை ஒதுவர். சுப்பிரமணிய தொண்டர்கள் திருப்புகழ் முதலிய அருட்பாக்களையும் திரு ஆறெழுத்தையும் ஒதுவர். வேறு சிலர் சுப்பிரமணியர் முதலிய மூர்த்திகளுள் ஒன்றுக்குப் பூசைசெய்வர். மற்றஞ் சிலர் சிவலிங்க பூசை செய்வர். இன்னுஞ் சிலர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபடுவர்.

கடவுளை நாம் தரிசிக்கும்போதும் பூசிக்கும்போதும் “எங்கும் வியாபகமாயுள்ள இறைவனே! சிறியேனுடைய வழிபாட்டிற்காக இங்கு எழுந்தருளியிருக்கும் இப் பெருங்கருணையை நான் எவ்வாறுதான் துகிப்பேன். உன்னுடைய திரு முன்னிலையில் நின்று உன்னுடைய கருணையைப் பருகுக் பாக்கியம் எனக்குக் கிடைத்ததே; உன்னை நான் மறந்து விடுகிறேனே!”

“பனைக்கை முட்மத வேழ முரித்தவன்  
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்  
அனைத்து வேடமா மம்பலக் கூத்தனைத்  
தீனைத்த ஜைப்போழு தும்மந் துயவனே.”

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுண்ணடி யென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டுமில் வையகத்தே தோழுவார்க் கிரங்கி யிருந்தருள் செய்பா தீரிப்புலியூர்க் சேழுநீர்ப் புனற்கங்கை சேஞ்சுடை மேல்வைத்த தீவண்ணனே.

என்று அந்த அந்த நேரம் மனத்திலே வருவனவற்றைச் சொல்லி ஆனந்திப்போம். கடவுள் வழிபாடு இவ்வளவோடு நில்லாமல்

எமது பிற செயல்களிலும் செறிந்திருக்கின்றது. ஈத்திரை விட்டெழும்பும்போது ‘சிவ சிவ’ என்று சொல்லி எழுந்திருக்கிறோம். உடனே கை வாய் கழுவி ‘சிவ சிவ’ என்று சொல்லித் திருநீறு பூசகிறோம், களிக்கும்போது கடவுளைச் சிந்திக்கிறோம், உண்ணும்போது கடவுளுக்கு ஈவேதித்து உண்ணுகிறோம். உண்டு முடிந்தவுடனே ‘சிவ சிவ’ என்று சொல்லித் திருநீறு பூசகிறோம். வெளியே போகும்போதும் அப்படியே செய்கிறோம். ஈத்திரைக்குப் போகும்போது சிவபிரானைத் தோத் திரித்துத் திருஸுக்தெழுத்தை ஒதிக்கொண்டு உறங்குகிறோம்.

கடவுள் வழிபாடு எமது ஒழுக்கத்தையும் சீர்ப்புத்தக்கூடியது; தீய ஆசைகளேனும் தீய எண்ணங்களேனும் எழும் போது சிவ சிந்தனை செய்தால், அச்சிந்தனை இவற்றைக் கருக்கி மீளவிடாமல் அழித்துவிடும். அது மனத்தைத் தூயதாக்கி இறைவன் எழுந்தருளியிருத்தற்குத் தகுதிவாய்ந்த இடமாக்கும். இவ்வண்மையை,

‘தேடிக் கண்டுகோண்டேன் — திரு  
மாலோடு நான்முகனுந்  
தேடித்தேடோனுத் தேவனையென்னுளே  
தேடிக் கண்டுகோண்டேன்’

நாடி நாரண னன்முக னென்றிவர்  
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ  
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்  
தாடி பாதமென் னெஞ்சு ஸிருக்கவே.

என்னும் திருநாவுக்கரசு நாயனார் திருவாக்குகளிற் காண்க.

நாம் எதை அதிகமாகச் சிந்திக்கின்றோமோ, அதில் எமக்கு உறுதியான பற்று உண்டாகின்றது. கள்ளை அதிகமாக சினைக்கிறவனுக்குக் கள்ளுண்ணல் ஒரு பைத்தியமாகின்றது. அறிவிலே அதிகமான விசார முள்ளவனுடைய மனம் கல்வியில்லறி வேறொன்றி வூஞ் செல்லாது. சங்கீதத்தை அதிகமாகச் சிந்திப்பவன் சங்கீதமயமாகின்றன. கடவுள்லே சிந்தனையைச் செலுத்துபவன் கடவுளின் அருள்மயமாகின்றன.

“நிலைபேறுமா ரேண்டுதியே னெஞ்சே நிவா  
நித்தவுமேம் பிரானுடைய கோபில் புக்குப்  
புலர்வதன்முன் அலகிட்டு மேழுக்கு மிட்டுப்  
பூமாலை புளைங்கேத்திப் புகழ்ந்து பாடித்  
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்  
சங்கரா சயபோற்றி போற்றி யேன்றும்  
அலைபுனல்சேர் சேஞ்சடையேம் மாதீ பென்றும்  
ஆரூரா வென்றேன்றே யலருநில்லே”.

- பரிசை வினாக்கள்:** 1. நாம் பிறவியெடுத்த நோக்கமென்ன? 2. ஆன்மா நயப்படுத்துக் கேண்டிய செயல் எது? 3. ஒருவன் படித்தவனுயிருப்பினும் அவன் தெய்வத்தை வழிபடானுயின் அவன் படித்தபடிப்பும் பயன்றாது என்னுங் கருத்தமைந்த திருக்குறளைச் சொல்லுக. 4. கடவுளை வழிபடும் முறைகள் எவை? 5. கடவுள் வழிபாட்டினால் அடையக்கூடிய நண்மை எவை? 6. இப்பாடத்தில் வரும் ஒரு செய்யுளை மனனம்பண்ணிச் சொல்லுக.

**இலக்கணம்:** ஒருவர் தங்கருத்தின் கிகழ்பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும், பிறர் கருத்தின் கிகழ்பொருளைத் தாம் அறிதற்கும் கருவியாகிய ஒவ்வொயே “சொல்” எனப்படும். இச் சொற்கள் ஒரே முத்தாலாயினும் இரண்டு முதலீய பல ஏழுத்துக்களாலாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை விளக்கி நிற்பனவாகும்.

**உதாரணம்:** கை, கால், முகம், உடம்பு, புத்தகம், தடுமாற்றம், சொற்கள்: பெயர், விளை, இடை, உரி என நான்கு வகைப்படும்.

## 2. கும்பகர்ணன்

[இதில், இலங்கைக் கிறைவனுள் இராமரிசானேடு முதனுள் யுத்தஞ் செய்து தோல்வியற்று மீண்டு வாந்து பலவாறு சிக்நித்தமையும், மின்னாரும் தன் மங்தியியாகிய மகோதரன் சோற்கேட்டு இராம பிரானுடன் சமஸ் செய்யக் கருத்து தன் தம்பியாகிய கும்பகர்ணனை யுத்தத்திற்குப் போகக்கோல்ல, அக் கும்பகர்ணன் தனமையனுக்குப் புத்தி புகட்டியதும், தனமையன் தன் புத்தியைக் கேளாமை கண்டு அவனுக்கு முந்தித் தானே போரிற் சென்று மாளவேண்டுமென சிச்சயித்துப் போர்க்குச் சென்றதுங் கூறப்படுகின்றன ].

“வாரணம்போருத மார்பும் வரையினைபெடுத்த தோனும்  
நாரதமுனிவற் கேற்ப நயம்பட வுறைத்த நாவும்  
தாரணிமவுலி பத்துஞ் சங்கரன் கோடுத்த வாளும்  
வீரமுங்களாத்தே போட்டு வெறுங்கையோ டிலங்கைபுக்கான்”

இலங்கைக் கிறைவனுகிய இராவணன், பூர்வாமருடன் புரிந்த முதனால் யுத்தத்தில், தன்னுடன் வந்த நால்வகைச் சேணைகளையும் பறிகொடுத்துத் தசக்கிரீடும் மிழந்து, சங்கரன் கொடுத்த வாளு மொடியப்பெற்று, நிராயுதனும், ஊர்ந்த தேருமின்றிப் பாதசாரியாய் மானமுங் கோபமுங் தயரமும் மனத்தை வாட்ட, நாணத்தினுற் பூமியையே பார்த்தவனுயத் தன்னகரை யடைந்து, மாளிகையிற் புகுந்து, ஓர் ஆசனத் தின்மீதிருந்தான். இருந்தவன் தன் யைல் கின்ற கஞ்சகியென் பாணை நோக்கித் தனதொற்றுரிற் சிலரை விரைவிற்றருப்படி பணிக்க, மதைக்கதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்னும் நால்வர் அரசன் முன்னர் அடி வணங்கி கின்றனர். கின்றவரை அரசன் கோக்கி, “நீவீர் அதிவிரைவில் நஞ்சைசிய மனத்தையும் சண்டழைத்து வருதிர்” என்னும், அவர்கள் அவனை வணங்கி வாயுவினுங் கடிதிற் சென்றனர். இராவண னுடைய உள்ளத்தில் மானமென்னும் நெருப்புச் சுவாலித் தெரிந்தது. அவன் யுத்தகளத்தில் தனக்கு நேர்ந்த மானபங்கத்தை யுன்னி உள்ளமுடைவான்; சங்கரன் அளித்த வாளும் தசக்கிரீடும் அற்றமைபற்றி அறிவுறிவான்; சானகியை யெண்ணி யெண்ணி மனம் புண்ணுவான்; ஆயினும், இவையளைத்தும் அவனுக்குப் பெருங் துண்பத்தை விளைத்தனவல்ல; தான் யுத்தத்திற் புறங்கொடுத் தோடியமையைச் சிதை யறிந்தாற் சிரிப்பானே யென்னு மெண்ணமோன்றே அவனுள்ளத்தைப் பெரிதம் உபாதித்தது. அகத்து லெமுந்த துண்பத்துக்காற்றுவனும் அக்கன் அய்வேயிருந்த அமளியை யடைந்தான்.

இராவணன் செயலீக் கண்ட முதாதையாகிய மாலிய வாள், அவன் போர்க்குடைந்து மீண்டான் என்பதைக்குறிப்பாலுணர்ந்து அவனை யனுகி, “வாட்டமென்பதனைக் கேட்டு மறியா வாட்டிடல் வேந்த, இன்று கின் வதனம் வாட்ட

முற்றதற்குக் காரண மென்ன? உன் நெஞ்சங்கு சஞ்சலமடைதற் கேதுவென்ன? கொஞ்சமுங் கூசாது கூறுதி” யென்றான்.

இராவணன் கெட்டுயிர்த்து, “பெரியோய், அரிபிரமேந்தி ராதி தேவர்களையெல்லாம் வென்று இதுகாறும் பகையின்றித் திரிலோகங்களையும் அரசுபுரிந்தேன்; என் நாமத்தை எடுத் துரைக்க எவரு மஞ்சவர்; ஆனால் இன்று மானுடர் இரு வரால் எனக்கு நேர்ந்த மானபங்கத்தை தெனை வெடுத் தியம்புவேன்; இராக்கத சேனை முழுவதும் இளையவன் விடும் அம் பொன்றுக்காற்று; கார்த்தலீரியன் முதலாம் போர்த் தொழில் வல்லாரை கேரே பார்த்துள்ளேன்றார்? அவர்களெல்லாம் இவன் பாததூளிக்கு மாற்றார்; இராகவன் திறலையென்னவென் ஏறடுத்துரைப்பேன்! வேதந் தப்பினபோதும் அன்னன் தனுவுமிழ் சரங்கள் தப்பா; அடுத்தெமை அடவருவதைக் கண்டேனன்றி, அவன் சர மெடுப்பதையுங் தொடுப்பதையும் விடுப்பதையுங் கண்டிலேன்; காற்றினிற் கடியதும், சூற்றினிற் கொடியதுப், கனலினில் வெய்யதுமான ஒரு குரங்கையே தனக்கு ஊர்தியெனக் கொண்டான்; அத்தூயவன் வாளி ஜமித்தீயையுங் தீக்கும்; செல்லுங்கிசையையுங் தீக்குப்; சொல்லும் வாயையுங் தீக்கும்; உன்னும் உள்ததையுங் தீக்குமப்பா; போயதைக் கண்டாலன்றி கீயதை யறிவதெங்வனம்! ஆனாற் குட்டுப்பட்டாலும் மோதிரமிட்ட கையாற் படல்வேண்டுமென்பர்; அவமானம் வந்தாலும் வலியோரால் வரல்வேண்டுப்; நாசம்வந்துற்றபோது நல்லதோர் பகையைப் பெற்றேன்; பேசிடில் எனக்கு நேர்ந்த பெரும்பழி இதுவே” என்றான்.

மாளியவான் தன் பேரனை நோக்கி, “அப்பனே, முன்னமே ஜான் உனக்கு வேண்டிய உறுதிமொழிகளை யெல்லாம் எடுத்துரைத்தேன்; அவற்றை அலட்சியங்கு செய்தனே; உற்றவை யுரைத்து உன்னடி பற்றி யிரந்து கின்ற உன் தம்பி விபீஷணைத் தெற்றென முனிச் தகற்றினே; இதம்பயக்கும் மொழி களை யெடுத்திடித் துரைத்தபோதும் நீ அவற்றைக் கைக் கொள்ளுகின்றிலை; இதனால் நீ, ஆரும் பரவும் உன் பேருஞ்சிகும் பாரு மிழுங்கு அதோகதி யடைதல் திண்ணமென்பதை யறிதி” என்றான்.

மாலியவான் கூறிய மாற்ற மனைத்தையும் அப்புறத்திருந்து கேட்ட மகோதரன் என்னும் மக்திரி மனம் பொருளும் விரைந்து வந்து அவணீச் சினந்து “முதியோப், அறமுப் படைந்தமையால் நீ அரசனுக்கு உறுத் தகாதன சொற்றனை” எனக் கூறிப் பின்னர் அரசனை நோக்கி, “அரசே, எக் கரு மத்தையும் எண்ணித் துணிதல் வேண்டும்; துணிந்தபின் எண்ணுவமென்ப திமுக்காகுப்; எத்துணை யிடர் வந்தபோதும், எத்த கருமத்தை யிடையில் விடுதல் பெரியோர் கடன்று; அரணிருந்த மலையெடுத்த அண்ணலே, இவ்விருங்கர் தமக்கஞ்சி நீ மனம் கையலாகுமா? அரியயன் முதலாம் அமரரைப் புறங்கண்ட நீ இவ்விருவரைப் பெரியரென்றுன்னுகின்றனையோ? உன் ஆவியை விடவந்தாலும் இராகவன் தேவியை விடுதல் புக்தியன்று; என்னை! உன் உற்ற தம்பியாகிய கும்பகர்ணனை மறந்தனையோ? அவன் உயிருடனிருக்க நீ அஞ்சவேண்டிய தென்னை? விரைவில் அவனை அமர்செய்ய அனுப்புதி; அவனுடைய தோற்றுத்தைக் கண்டமாத்திரத்தீத பகைவரரைவரும் அஞ்சி யகல்வார்; இன்னுஞ் சிறிது காலதாமதஞ் செய்வையேல், இவ் விலக்கையிலுள்ள இராக்கதர்களாகிய எட்டமையெல்லாம் இராகவன் குரங்குகள் மரங்களாக மதித்து, எங்கள் கரங்களிலுஞ் சிரங்களிலும் பாய்ந்து குதித்து விளையாடத் தலைப்படும்’ எனக் கூறி நின்றுன்.

இரண்டகழுடையவனுகிய மகோதரன் கூறிய வார்த்தையால் இராவணன் மனம் மாறுபட்டது, என்னை! இறுதியே யுறவுதானால் இடையொன்றுத் தடையுண்டாமோ! அவன் மகோதரனை நோக்கி, “நீ என் அரிய அமைச்சனுதலின், எனக் குரியது கூறினை” என்று புகழ்ந்து, பின்னர்த் தன் தம்பியை அழைத்து வருப்படி அயலே நின்ற கிங்கரர் நால்வரைப் பணிக்க, அவர்கள் கூற்றுவன் தூதர்போற் காற்றினும் விரைவாகச் சென்று குப்பகர்ணன் மாளிகையை யடைந்தனர். நான் முகனிடத்தில் நித்தியவரங் கேட்க நினைத்து நாத் தடுமாறி நித்திரைவரங் கேட்டுப் பெற்றவனுகிய கும்பகர்ணன், குன்ற மொன்று படியிற் சாய்ந்து கிடத்தலை மான, கிடந்து கெடுங் துயில் கொள்வதைக் கண்டு, துயிலுணர்த்தும் வண்ணம் அக்

கிங்கரர் நால்வரும் தம்மால் ஆனமட்டும் முயன்றும் பலியாமை கண்டு மிக்க சீற்றங்கொண்டு அவனை நோக்கி :—

“உறங்குகின்ற தும்பகன்ன, உங்கள்மாய வாழ்வேலாம் இறங்குகின்ற தின்றுகாண், எழுந்திராய், எழுந்திராய் கறங்குபோல விழ்பிடித்த காலதுதார் கையிலே உறங்குவாய், உறங்குவாய் இனிக்கிடந் துறங்குவாய்”.

‘என்றுமிடி லாஅரக்கர் இன்பமாய வாழ்வேலாஞ் சென்றுதீய நும்முஞேன் தெரிந்துதீமை தேடி ஞன் ; இன்றிறத்தல் தீண்ணமாக, இன்னமும் உறங்கமேன்’ என்றுதங்கள் கைகளால் அலைத்தலூத் தேழுப்பினார்.

அதற்கவன் எழுந்திராமை கண்டு அங்கால்வரும் அரசனிடஞ் சென்று கும்பகர்ணன் துயிலுணராமையைக் கூற, இராவணன் மானை சிங்கங்களை அவன்மேல் உழக்கச்செய்து எழுப்புதிரென ஆஞ்ஞாபிக்க, அவர்கள் அங்கானஞ் செய்தும் அவன் துயி வெழாமை கண்டு பின்னரும் மன்னவனுக்குத் தெரிவித்தனர். உடனே அவன் ஆயிரம் மல்லரை யேவினன். சென்ற மல்லர் கும்பகர்ணனாது சுவாசவாயுவில் அகப்பட்டுப் போவதும் வருவது மாகிப் பின்னர் ஒருவாறு பின்புறஞ் சென்று துயில் நீக்க முயன்றனர்; அவனைக் கையாற் கேட்டெடுமுப்ப அஞ்சி அவன் காதிலே சங்கு பேரிகை முதலியவற்றை முழக்கினார்கள்; தண்டங்கொண்டு அவன் கதுப்பிலே தாக்கினார்கள்; வேல் ஈட்டி முதலியவற்றை அவன் செவிபுட் புகுத்தினார்கள்; கும்ப கர்ண நெமுந்திலன்; மல்லர் மன்னனை வணங்கி, “அரசே, நாங்கள் ஆயுதங்கள் கொண்டு ஆனமட்டும் முயன்று கையு மலுத்தேம், உம்பியெழுந்திலர்” என்று முறையிடுதலும், அரக்கன் பரிவீரர் பலரையேவிக் குதிரைகளை அவன் மார்டில் வலசாரி யிடசாரியா யூரும்படி பணித்தலும், அவர்கள் அங்கானஞ் செய்தும் அனுகூலமடையாமை கண்டு அரசனுக்கறைந் தனர். “அரசன், ஆயிரமரக்கரை இருப்புலக்கை கைக் கொண்டு தாக்கி அவனை எழுப்பும்படி பணிக்க, அவர்கள் அங்கானஞ் செய்தலும், கும்பகர்ணன், பொன்றினவன் எழுந் தாற்போற் புடைபெயர்ந்தங் கெழுந்திருந்தான், எழுதலும், அதுகண்ட அரக்க ரஞ்சிக் குவை குவையாக ஊனைக் குவித்

தனர் : மலீல மலீஸ்யாக மற்சத்தை யடுக்கினர். குடங் குடமாகக் கள்ளோ நிரைத்தனர் ; அவற்றை யெல்லாம் அவன் ஒருங் கெடுத் தருந்திப் போதாமை கண்டு தன் கடைவாயை கூக்கி னன்; பின்னர் அறுநாறு வண்டிகளில் அடிசில் கொடுப்போய்க் குவித்துப் பன்னாறு கட்குடங்களையும் அவன் முன்பு நிரைத் தனர். அவன் அவற்றையெடுத் தண்டவுடன் அவை அவ னுக்குப் பசியை ஞாபகப்படுத்திவிட்டன; பின்னரும் எண் ஸிறிந்த ஏருமைக் கடாக்களை யண்டு தன் பசி ஒரு சிறிது தணிந்திருந்த கும்பகர்ணனுக்கு, “உம தண்ணன் உம்மை யழைத்தான்” என அரக்கர் கூற, சரேவென எழுங்கு முன்னே ஸ்டாஞ் சென்று அவனை வணக்குதலும், ஸிற்ற குன்றமொன்று சென்ற தன்றமொன்றைத் தழுவினாற்போல, இராவணன் தன் ஸிளவலை மார்போ டைனத்துத் தழுவி அவனுக்கு வேண்டிய ஊனும் நறவும் உண்ண வதவித் தானே தன் கைகளினுல் அவனைப் போர்க்கோலம் புனைதலும், அவன் தன் முத்தோனை நோக்கி, “அண்ணோ, இவ் வாயத்தங்க ஸைநாத்தும் எதன பொருட்டோ”, என வினவினன். இராவணன், “தப்பீ, மானுடரிவர் வாரைப் படையோடும் நம் மாங்கர னுகினர் ; நீ போய் அவர்த்தமை வென்று போள்ளென மீண்டு வா” என்றுன்.

கும்பகர்ணன் தன் தமையனை நோக்கி “அண்ணோ, சானகி யால் வந்த சஞ்சலம் இன்னமுங் தீர்ந்ததில்லையோ? வானளா விய ஸின் புகழ் மாய்தலானதோ, சிதையைச் சிறை கீக்கும்படியான் முன் கூறிய வார்த்தையைக் குறித்திலாய்கொலோ, விதியை யார் வெல்ல வல்லார்; இராமனை வெல்லலா மென் பதையுர், சிதையைப் புல்லலாமென்பதையும் மறந்துவிடுதே; புலத்திய முனிவர் வழித்தோன்றல்களாப்பள்ள பாம் இங்ஙன் அறந்திறம்பி வாழ்வது அடுக்குமா? சிதையைச் சிறையிட்ட மையால், ஸின் வாழ்வை நங்குலப் பகைஞானிய இந்திர னுக்குக் கொடுத்தனை; அரிதற் பெற்ற சீர்த்தியைக் கெடுத் தனை; தானவருயிரை யெல்லாம் படுத்தனை; அறத்தை விடுத் தனை; மறத்தை யடுத்தனை; அப்சே, அறநெறியாலோ, மற நெறியாலோ இவ்வாழ்வனைத்தையும் ஈட்டினை; அப் மானுடர் புண்ணியத்தைக் கடைப்பிடித் தொழுகுபவர்; நீ பாவலுழியிற்

பயில்கின்றும்; பாவம் புண்ணியத்தை வெல்லமாட்டாது; மாற்றலர் எம்முடன் அமராற்றவுப் வல்லபோவென மனத்திற் கொள்ளாதே; காலாற் கடல் கடந்த காற்றன்ன குரங்குளது; வாலியின் மருமத்தைப் போழ்ந்த அவன் சரமிருக்கின்றது, சிதை யும் இங்குச் சிறையிருக்கின்றனவ்; கொலையண்ண யாழிருக்கின்றேம்; ஆதலால், மானுடர்க்கு வருங்குறை யாதுயில்லை; அண்ணு, தப்பியின் வார்த்தையென்று யான் சொல்வதைச் சிறிதும் தள்ளாதே; சொல்வதைக் கேள்: சிதையைக் கொடுபோய் இராகவனிடம் விடுத்து, நீ செய்த அபராதத் தைப் பெறுத்தருளும்படி அவனை வேண்டுவையேல், அவன் கின்னை முனியான்; அவனருள் பெற்று நம் மரிய தப்பியாகிய விபீஷணங்குடன் வாழுதி; இது இஷ்டமில்லையாயின் இன்ன மொன்றியம்புவேன்; பாகம் பாகமாக நின் சைநியத்தை யுத்தத்திற்கு அனுப்ப, மாற்றலர் அவற்றை யழிக்க, அதன் பொருட்டு நீ யிருந்து இங்ஙனம் வருந்தவது புத்தியன்று; அரக்கர் சைநியம் முழுவதையும் ஒருங்கு திரட்டி அமர் புரிந்து, வென்றாற் புகழும், பாண்டால் வீரசொர்க்கழும் அடையலாம்” என்று கூறினான்.

“கும்பகன்னு, எனக்குப் புத்தி புட்டுவதற்கன்று யான் உன்னை இங்கழைத்தது; அற்பராம் மனிதரை என்முன் கின்று புகழாதே; உன் ஆண்மை நன்று! நன்று!! அரக்கர் குலத்திற் பிறந்தும் அமர் செய்ய அஞ்சிகின்றுயே; அவரொடும் அமர் புரிய உன்னிடத்தில் ஆண்மை யில்லையேல், ஊனுடன் நறவும் மாந்தி அல்லும் பகலும் உறங்குதி; மானுடரை வணங்கி மற்கடத்தைக் கும்பிட்டு வாழுத்தக்கவர்கள் கீழும் உன் தப்பியுமே; நான் அப்படிச் செய்யேன்; படைகவரை முடிக்கும் வழியை யான் அறிவேன்; போ, என் கண்ணில் எதிர்ப் படாதே” என இராவணன் கின்றது கூறி, அயல் கின்றோரை நோக்கி, “என் நால்வகைச் சேஜையையும் புத்தத்திற்குப் புறப் படச் செய்குதிர்” என்று கையில் ஒரு குலத்தை எடுத்துக் கொண்டிடமுந்தான். அதுகண்ட அவன் தம்பி அவனை வணங்கி, “அண்ணலே, பொறுத்தருள்” என்று அவனது கையிலிருந்த குலத்தைத் தான் வாங்கி நின்று பின்னிது கூறுவான்: “அண்ணு, யான் கினக்குக் கூறுவ தின்னமொன்றுள்ளது; யான் சமரில் வென்று இவன் மீண்டு வருவேனென எண்ணேல்; விதி

பிடர்பிடித் துந்தச் செல்கின்றேன் ; பொன்றுவேன் என்பது திண்ணைய் ; யான் போரில் மாண்டபின்னுமினுஞ் சானகி சிறையை விடுக்குதி ; மானுடர் என்னை வென்றுளாரேனில், இவங்கை காவல ! உன்னை அவர் வெல்லுவது நிசம் ; இந்திரசித்தும் இராமன் றப்பி யம்பினால் இறப்பது திண்ணைய் ; செய்தபின்னிரங்குவதால் எழ்தும்பயன் யாதுமில்லை ; சூற்றவா இற்றைநாள் வரையில் யான் செய்த குற்றமீது முளதேல் பொறுக்குதி ; அன்னை ! உன் அரிய திருவதனத்தை இனி யான் எப்போது காண்பேன் ; விடை பெற்றேன் ; செல்கின் ரேன் ” எனக் கூறிக் கண்ணீரருவி பாயச் சென்றுன். இரா வணானுடைய இருப்பது கண்களும் கண்ணீர் கலும்ந்தன.

**பரிகால வினாக்கள் :** 1. யுத்தத்திற் புறங்கொடுத்து மீண்ட இராவணனுக்கு மாலியவான் செய்த உபதேச மென்ன ? 2 மீட்டும் இராமரோடு யுத்தஞ் செய்யும்படி இராவணைசீத் தூண்டிவிட்டவன் யார் ? 3. “இறுதியே யுறுவதானால் இடையொன்றூற் றை யுன்டாமோ” என்ற வாக்கியம் இப்பாடத்தில் எதற்காக எடுத்துக் காட்டப்பட்டது ? 4. கும்பகர்ணனைத் தயிலுணாக்குத்தும்போது கிங்கரர் சொன்னதாகவுள்ள கவிகளிரண்டையும் மனப்பாடமாக இசையேருபடி. 5. கும்பகன்னன் தன் தமையனுக்குச் சொல்லிய நல்ல புத்தியைச் சுருக்கிச் சொல்லுக. 6. தம்பி சொன்ன புத்தியைத் தமையன் கேட்டுக் கொண்டானு ? அவன் மறுத்து என்ன சொன்னானு ?

**இலக்கணாப் :** பொறிகட்கும் மனத்துக்கும் விடயமாகிய பொருளை உணர்த்துஞ்சொல் பெயர்ச்சொல் எனப்படும் ; பொருள், இடம், காலம், சினை என்னும் நான்கும் பொருள்ளன ஒன்றூய் அடங்கும். பொருட்கு உரிமைபூண்டு நிற்பனவாகிய பண்பும் தொழிலும் பொருளைனவும் படிதலால், அவைகளை யுணர்த்துஞ்சொல்லும் பெயர்ச்சொல் எனப்படும். பொருளினது புடைபெயர்ச்சி எனப்படும் வினைவிகழுச்சியை உணர்த்துஞ்சொல்லாகிய வினைச்சொல்லும், பெயர்த்தன்மைப்பட்டு, அப்பொருளை யுணர்த்தும். இங்குனமாகவே பெயர்களைத்தும், 1. பொருட்பெயர், 2. வினையாலையும் பெயர், 3. பண்புப்பெயர், 4 தொழிற்பெயர் என்னும் நால்வகையுள் அடங்கும்.

**வினா :** 1. சொல் என்பதென்ன ? 2. சொற்கள் எத்தனை எழுத்துக்களால் ஆக்கப்படும் ? 3 உதாரணங் கூறுக

### 3. செல்வம்

[இது போருட் செல்வத்தையும், அச்செல்வம் மக்கள் வாழ்க்கைக்கு இன்றி யமையா நென்பதையும், அதனால் அடையும் இம்மை மறுமைப் பயன் கவனியும் இனிது விளக்குவது; நாவலரவர்கள் வசலாந்தையாகவுள்ளது.]

செல்வமாவது இரத்தினம் பொன் வெள்ளி நெல் முதலா யின் தருமத்துக்கும் இன்பத்தக்கும் துணைக் காரணம் செல்வம். இதுபற்றியன்றே மாணிக்கவாசக சுவாமிகள் “முனிவரு மன்னரு முன்னுவ பொன்னுன் முடியும்” என்றும், ‘வறியா ரிருமை யறியார்’ என்றும் திருக்கோவையாரில் அருளிச் செய்தார்.

அழியாப் பொருளாகிய கல்வியையும் கல்வித் தேர்ச்சிக்கு உரிய புத்தகங்களையும் கொள்ளுதற்கும், பசி முதலியவைசளி னால் வருந்தாது கவலையற்றிருந்து கல்வி கற்றற்குப், சுற்ற கல்வியை அழு செய்து, தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற கும் கருவி செல்வமே. கல்வி யுடையவரும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வருந்தி, தாம் முன் கற்ற கல்வியையும் மறந்துவிடுவெர். வறியவர் மெய்ந்நாற பொருளைத் தேவிய அறிந்து போதித்தாராயினும், நாம் இவர் சொல்லை விரும்பிக் கேட்போமாயின், கண் ஞேட்டத்தினால் இவர் குறையை முடித்தல் வேண்டுமே என்று டயந்து, யாவருங் கேளாதொழிவர். ஆதலின் அவர் வாய்ச்சொல் பயனில் சொல் லாய் முடியும்

செல்வ மில்லாதவர், வறுமைத் துன்ப மொன்றினான் மாத்திரமா, அத் துன்பம் மூலமாகச் செல்வர் வீட்டுவொயிலை நோக்கிச் செல்லுதற் றுன்பமும், அவரைக் கானுதற் றுன்ப மும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுங் துன்ப மும், மறுதவிடத்தும் அவர் கொடுத்ததை வாங்குதற் றுன்ப மும், அதனைக் கொண்டுவெந்து போசனத்திற்கு வேண்டு மலை களைக் கூட்டுதற் றுன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்.

எல்லா நன்மையும் உடையவராயினும் பொருளில்லாத வரை அவருடைய தாய் தந்தை மனைவி மைந்தர் முதலாயின்

வரும் அவமதிப்பர்; ஒரு நன்மையும் இல்லாதவராயினும், பொருளுடையவரை அவர் பகைவரும் நன்கு மதிப்பர் வறியவரிடத்தே தாம் கொள்வதில்லாமையன்றிக் கொடுப்பதன்டாதலும் உடைமையால், அது ணோக்கிச் சுற்றத்தார் யாவரும் கைவிடுவர்.

கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தியும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வெற்றியுமாகிய எல்லாம் செல்வமுடையவருக்கே உண்டு. செல்வ மில்லாதவர் உலகத்திலே நடைப்பினமாவர். ஆதலினால் மாவரும் செல்வத்தை இடையரு முயற்சியோடு வருங்கிச் சம்பாதித்தல் வேண்டும்.

பொருள் சம்பாதிக்கும் நெறிகளாவன: வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையும் செய்து வெளிப்படுத்தல், வாணிகம், இராசசேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதவைத்தின்பொருட்டுக் கற்பிக்கலாகாது; சம்பித்தவர் ஏரக்கத்தில் வீழ்ந்து வருந்துவர்.

பொருள் சம்பாதிக்குமிடத்து, தநும நெறியாலே சம்பாதித்தல் வேண்டும். தநும நெறியால் வந்த பொருளே மேற் சொல்லிப் பயன்க ஜௌலாவற்றையுங் கொடுக்குர்; களவு, பொய்ச்சான்று சொல்லவ், போய் வழக்குப் பேசல், பொய்ப் பத்திரப் பிறப்பித்தல், விசுவாசகாதகர், பரிதானம் வாங்கல், சுக்கங் கொடாமை முதலிய பாவ நெறிகளாலே பொருள் சம்பாதிக்கலாகாது. பாவ நெறியால் வந்த பொருள் முன் செய்த புண்ணியத்தையுங் கெடுத்து, இம்மையிலே தீராத வசையையும், சங்கதி நாசத்தையும், இராச தண்டத்தையும், மறுமையிலே நரகத் துன்பத்தையும், பிறவித் துன்பத்தையும் விளைவிக்கும்.

காலங்கீதாறும் சம்பாதிக்கப்படும் பொருளை நான்கு பரக மாகப் பதுத்து, அவைகளுள் இரண்டு பாகத்தைத் தமது அனுபவத்துக்கு ஆக்கி, ஒரு பாகத்தை ஆஸ்தியின்பொருட்டுச் சேர்த்து, எஞ்சி சிற்ற ஒரு டாகத்தைக் கொண்டே தருமஞ் செய்தல் வேண்டும். ஆஸ்தியின் பொருட்டுச் சேர்க்காது செல

விட்டவர், பின்பு வியாதியினுலேனும் சீழப்பருவத்தினுலேனும் பொருள் சப்பாதிக்குந் திறமை இல்லாதபொழுது, பெண்டிர் பிள்ளைகளோடு வருத்தமடைவர். அக்காலத்திலே பெண்டிர் பிள்ளைகளும் அவரை உபசரியாத கைவீடுவர்

முதலிற் செலவு சுருங்கினால், பொருள் ஒரு காலத்தும் நீங்காது. முதலிற் செலவு சுருங்கக்கூடாதாயின், முதலுக்கொக்க வாயினும் செலவழித்தல் வேண்டுப்; என்னுக்கு முதலிற் செலவு மிகுமோ, அவன் வாழ்க்கை உள்ளதுபோலத் தோன்றி, மெய்ம்மையால் இல்லையாகிப் பின்பு அத்தொற்றழு மில்லாமற் கெட்டுவிடும். வரவு செலவுக் கணக்கெல்லாம் அப்பொழுது அப்பொழுது சிறிதாக தவறுமல் எழுதிக்கொள்ளல் வேண்டும். கணக்கெழுதாமல் யாதொன்றுஞ் செய்யலாகாது. மாதங் தோறும் வரவுசெலவு இருப்புக் கணக்குப் பார்வையிட்டு முடித் தல்வேண்டும்.

சர்பாதிக்கப்பட்ட பொருளிலே, அனுபவத்தின் பொருட்டும் தநுமத்தின் பொருட்டும் செலவிட்டதோழிய எங்கி நின்றதைக்கொண்டு, தக்க பிரமோசனத்தைத் தருதற்குரிய விளை நிலம் தோட்ட முதலியவை வாங்கவேண்டுப்; அல்லது முதற் பொருளுக்கும் வட்டிக்குங் குறைவுடாத ஈட்டையுங் தகுதி யாகிய சான்றிளையு முடைய பத்திரத்தையும் பெற்றுக் கொண்டு வட்டிக்குக் கொடுத்தல்வேண்டுப்; கடனுடையவன் தாமிடத்து வைத்த அசைக்கப்படு பொருளாகிய ஈட்டை, அவனுக்குக் கொடுக்குமளவும், கெடுதியும் குறைவும் வீகாரமும் பயனின்மையும் உருமாற்றழும் அடையாமற் காத்தல் வேண்டும். அந்த ஈட்டைத் தாம் அனுபவித்தால் வட்டிசீலை, அசியாய வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குதல் பெருங் கொடும் பாவும். பிராமணன் ஒரு காலத்தினும் வட்டி வாங்குதல்கூடாது; ஆபத்துக் காலத்தில் மாத்திரம் வாங்கலாம்.

தந்தை வழிபாகவேனும், தாம் வழியாகவேனுப், தாயினுடைய தந்தை முதலாளவர்களின் வழியாகவேனும் வந்த பொருள் தாயம் எனப்படும் வித்தை கற்பித்தல், வேளாண்மை, வாணிகம், சிற்பம், சேவை முதலிப் தொழில்களாலும் யாசனத்தாலும் அடையப்பட்ட பொருள் உடைமை எனப்படும்.

இவ்வுடமைப் பொருளைத் தம திச்சைப்படி தான் முதலானவை களாகச் செய்யலாம். பெண்ணின் பொருட்டுத் தந்தை முதலானவர்களாலே சொடுக்கப்பட்ட பொருள் சீதனம் எனப் படும். சீதனப் பொருளைக் கணவனைனும் தந்தையேனும் உடன் பிறந்தாரேனும் கொள்ளுதற்கும் கொடுத்தற்கும் உரியரல்லர்

இத்தேசங்களிலே, பலவகைத் தொழில்கள் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவர்களுள் அவை செய்யாது சோய்பேறி களாம் இருந்துகொண்டு அநேகர் நாணமின்றிப் பளரிடத்துஞ் சென்று யாசித்தும், அநேகர் தாயப் பொருளையே கொண்டும், அநேகர் தாவர சங்கமங்களாகிய தாயத்தையுப் பீதனத்தையும் சுடுவைத்தும், விக்கிரயஞ் செய்தும் சீவனஞ் செய்கின்றார்கள். (தாவரம் = அசைக்கப்படாத பெருள், சங்கமம் = அசைக்கப்படு பொருள்). அறிவும் ஆண்மையும் மானமும் உடையவர்கள் இப்படிச் செய்வார்களோ, செய்யார்கள். கூழேயாயினும் தமது தொழின் முயற்சியாலே கிடைத்தது அமர்தமேயாகும். பருப்பு, நெய், பாயசம், வடை, தயிர் முதலியவற்றேருடு கூடிய அண்மேயாயினும், யாசனத்தினாலாவது பிறருடைய தொழின் முயற்சியினாலாவது கிடைத்ததாயின், அது விடுமேயாகும். தொழின் முயற்சிகள் சுவடுதேசத்திலே பலிக்காவிடின், இதர தேசங்களிலாயினுஞ் சென்று, தாமே வருந்திச் சம்பாதித்துச் சீவனஞ் செய்தலே அறிவும் ஆண்மையும் மானமும் உடையவருக்கு உழுது. இத்தேசங்களில் அநேகர் பணம் வைத்துக்கொண்டும் யாசித்துச் சீவனஞ் செய்கின்றார்கள். இவர்களுக்குப் பிள்ளைக் கொடுப்பவர்கள் உண்மையை ஆராய்ந்தார்களாயின், தங்களைப் பார்க்கினும், இவர்களே செல்வம் உடையவர்கள் என்று அறி வார்கள். இவர்கள் நாட்டு வேடர் எனப்படுவார்கள். பொருள் வைத்துக்கொண்டு யாசித்துப் புசித்தவர்கள் நரகத் துண்பத்தை அதுபவித்து, மறுபிறப்பிலே பாடாய்ப் பிறந்து அன்னம் இட்டவருக்கு உழைப்பார்கள்.

**பிள்ளை வினாக்கள் :** 1. செல்வத்தைப்பற்றி மாணிக்கவாசக சுவாமிகள் கூறிய வாக்கியங்களைவு? 2. கல்விக்கும் செல்வத்திற்கு முள்ள தொடர்பைக் கூறுக. 3. பொருளீல்லாதவர் உலகத்தில் எவ்

வாறு மதிக்கப்படுவர்? இதற்கு மேற்கோளாக நீ அறிந்த பாட் டொன்றைப் படித்துக் காட்டுக. 4. செல்வ முடையவரால் என்ன என்ன ரெய்தல் முடியும்? 5. பொருள் சம்பாதிக்கும் வழிகளை எழுதுக. 6. வருவாய்க்கு மேற்படச் செலவுசெய்வோர் கதி எப்படி முடியும்? இதற்கு மேற்கோளாக ஒரு பாட்டுச் சொல்லுக. 7. தாயம், உடைமை தீணம் என்னுமிவைகளை விளக்கிக் கூறுக. 8. நாட்டு வேடரென்று சொல்லப்படுவோர் எவர்?

**இலக்கணம்:** 1. போருளால் வருபெயர்கள்: தமர், நமர், எஙர் முதலியன (கிளை); ஒருவன், ஒருத்தி (எண்); சபையர், சங்கத்தினர் (குழு). 2. இடத்தால் வருபெயர்கள்: பொருப்பன், இடையன், மன்னன், தொண்டைநாட்டான், யாழ்ப்பாணத்தவன் முதலியன. 3. காலத்தால் வருபெயர்கள்: ஜயாண்டினன், கார்த்திகையான், ஆதிரையான் முதலியன. 4. சீவன்யால் வருபெயர்கள்: செங்கண்ணன், குண்டோதாரன், பல்லன் முதலியன. 5. குணத்தால் வருபெயர்கள்: பெரியன், சிறியன், கூனி, அந்தணன், நல்லன், தியன் முதலியன. 6. தோழிலால் வருபெயர்கள்: ஒதுவார், இரப்போர், கணக்கன், திருடர் முதலியன.

**வினா:** பெயர்ச் சொல்லாவது யாது? பெயர்களை த்தும் எத் தனிக் கையுடைங்கும்?

#### 4. கும்பகர்ணன் போர்க் கேகுதல்

[கும்பகர்ணன் யுத்தகளாத்திற் சென்றபோது, இராமர் அவன் தோற்றுத் தைக் கண்டு அற்புதமடைந்து அவன் யாடேன்று விரிஷலானவை விவை, விபிஷனான் அவன் வரலாற்றையும் அவனிடத்தும் போருந்திய சில நற்குணங்களையும் எடுத்து இராமரிரானுக்குச் சோல்ல, இராமரிரான் அவனைத் தர்பக்கல் இட்டுவர முடியுமேல் அங்ஙனஞ் செப்பும்படி விபிஷனாவை யனுப்பித்தும், விபிஷனான் கும்பகர்ணனை யடைந்து விஷயத்தைக்கூறி இராமரிரானிடம் வரும்படி கேட்க, அவன் அதற்கு மறுத்தும் பல காரணங்காட்டியதும் ஈற்றில் தன் நமயன் போருட்டு யுத்தத்தில் மாண்டதுமாகிய வரலாறு இநிற் கூறப்பட்டுள்ளது].

**கஜரத துரச பதாதி** யென்னும் நால்வகைச் சைங்யமும் தன்னைச் சூழ்ந்து வர யுத்தத்திற்குச் சென்ற கும்பகர்ணனை ஸ்ரீராமர் கண்டு அற்புதமெய்தி, “இஃதென்ன விண்ணதை! இப்பாரிய யாக்கையன் யாவனே? இவனது தோளோடு தோள் செலத் தொடர்ந்து நோக்கிட நாள் பல செல்லுமால்; மேறுகிரி

காலுங் கரமுஞ் சிரமும் பெற்றுச் சமர்வேட் தெழுந்ததோ, அன்றேல் அரக்கனும் இராவணன் கமது குரக்கினத்தை வெறுக்கொள வகைக்கும்படி கொண்ட கோலமோ, அறி கிளென்” என்று அயலே நின்ற விபீஷணை விளித்து “விபீஷணை! இவன் யாவன்” என வினாவு, அவன் அவரடி வணங்கி நின்று கூறுவான்.

“ஐய, இவன் இலங்கேசனுக்குத் தய்பி, எனக்குத் தமையன், இவன் நாமம் கும்பகர்ணன், பாற் கடலிற் பள்ளி கொள்ளுஞ் விள்ளு தாயாக அறிதுயிலொழிந் தெழுந்தால் அசுரர்கள் நாசமாவர்; இவன் தானுகத் துயிலுணர்ந் தெழுந்தால் இமையவர் படுவர்; இது திண்ணைப்; வேதாவிடம் நித்தியவரம் பெற முயன்று நாத்தடுமாறி நித்திரை வரம் பெற்றுள்ளவன்; உங்கமே பெரிது முடையவன்; இவன் முந்தொருஞ்சுறு, இந்திரனிருங்கபடி யே ஐராவதத்தைத் துதிக் கையிற் பற்றிக் கறங்கேனச் சூழற்றியவன்; தேவியின் சிறையை விட்ட உயியும்படி தன் முத்தோனுக்கு வேண்டிய புத்தி புகட்டி னன்; அன்னைன் இவன் வார்த்தையை அலட்சியன் செய்தமையால், இனி மாள்வது திண்ணைமென வன்னி இங்கே வந்தனன்” என்று கூறி விபீஷணன் இறைஞ்சி நின்றுன்.

இங்கனம் விபீஷணன் கூறுதலும், அதுகேட்டயலே நின்ற சுக்கிரீவன், “சவாமி, அங்யனமாயின், இவனைக் கோறலால் எய் தும் பயன் யாதுமில்லை; இவன் வருவனேல் எம் பக்கல் சேர்த் துக்கொள்ளுவோம்” எனலும், ஸ்ரீராமரும் “ஆய், அது மிகவும் நன்று; இவனை செல்பவர் யார்” என்றார். அப்பொழுது விபீஷணன், “சவாமி, யானை சென்று அவனுக்கான புத்தி புகட்டிக் கூடுமானால் நப்பக்கல் அவனை யிட்டுக் கொடுவருகின்றேன்” என்று ஸ்ரீராமர்டம் அநுமதி பெற்றுத் தன் தமையனிடஞ் சுசன்றுன், விபீஷணன் வரவைக் கண்ட ஒற்றர் சிர் அதனைக் குப்பகர்ணனிடங் தெரிவித்தற்கிடையில், விபீஷணன் தன் முத்தோனை யடைந்து அவனடி பணிந்தான்.

தன்னடி பணிந்த தம்பியைத் தமையன் தழுவி, “இனவலே, நீ யொருவன் தப்பினை யென்றிருந்தேன்; அடைக்கலம் புகுந்த நீ கவர்தமை விட்டு அறிவிலார்போல எம்மை மீண்டடைந்த எ—3.

தென்னை? இளையோனே, யாமோ கூற்றுவன் கரத்தி லகப்பட்டுக் கூத்தாடிக் களிக்கின்றேப்; புலத்திய முனிவர் மரபை நீயாவது வளங்கச் செய்வாயென உவங்கிருந்தேன்; உனக்கு அபயங்கொடுத்த அவ்விரு மேலோரும் நீ யாதும் பிழையியற்றினும் பொறுப்பாரே யன்றி உண்ணைப் 'போ' கொனச் சோல்லார்; நீயோ நல்லொழுங்கத்தைக் கடைப்பிடித் தொழுகுகின்றமையால், அழிவின்றி எஞ்ஞான்று மிருக்கத் தேவரிடம் ஆசிபெற்றார்ளை; அங்குனமாயினும் நஞ் சாதிக்குணம் இன்னமும் உண்ணை விட்டக்கன்றிலது போலுப்; ஜூய, நீ அந்த அயோத்தி வேந்தர் கட்கு அடைக்கலமாகி உய்யாயென்னில், வெம்ய அமர்க்களத் தில் யாபெல்லாம் முடிந்தபின் கையீனால் எள்ளாந் தண்ணீரும் இறைந்தற்கு ஒருவருண்டா? சொல்லுது' என்று கண்களினின் றும் நீர் ததம்பக் கூறினுன்; விபீஷணன், "அண்ணே, உள்கு யான் உரைப்பதாகிய கருமமொன றுளது' எனலுப், "அது யாது இயம்புதி" என்று தமையன் பணிக்கத் தம்மீ கூறலுற்றுன்;

"ஜூயனே, என்னை அடைக்கலமாகக் கொண்ட இராமபிரான் இவ் வுலக விண்பத்திற் கேதுவாய பொருட் செல்வத்தை மாத்திரமன்றிப் பேரின்பத்திற் கேதுவாய அருட் செல்வத்தையுங் தரவல்லர்; அவரைச் சரணை வடைந்தோர் அனுவளவுஞ் சஞ் சலமுரூர்; எனக்கு அவர் தருவதாகிய இவ்விலங்கையும் மற்று மெல்லாம் உனக்கு யான் றந்து உன்னைவலின்வழி நிற்பேன்; இதனைக்காட்டி றும் உனக் குறுதி பிறிதில்கீ; தீயன செய்வ ரேல் தாயென்றும், தங்கையென்றும், சுகோதரவென்றும், மனைவி மக்களென்றும், தமரைன்றும் பாரார் பெரியைர்; அவர்களை அக்கணமே துறந்து செல்லல் கடனன்றே; நீயவை யறிதியன்றே; சினக்கு யான் உரைப்பதென்னை? தூயவை துணிந்தபோது பரிவங்கு தொடர்வதுண்டோ? பரசுராமர் பெற்ற தாயென்றும் பாராமல், செய்த குற்றத்தின்பொருட்டு அவளைத் தடிந்தார்; கண் றுதற் பரம்பொருள் பிழைசெய்த பிரமன் றஸில யோன்றைக் கிள்ளி அவளைத் தண்டித்தாரன்றே? தீவினை செய்த ஒருவன்பொருட்டுத் தீங்கிழையாதோரும் மாள வேண்டுமென்று விதியுண்டோ? நம்முடப்பில் ஓரிரண்முண் டாகுமானால் அதனை வெட்டிச் கட்டுப் பரிகாரிப்பர் நன்னைக் கங்கொண்ட சத்திர வைத்தியர்; கடல் வளைவாயிருந்தால் அந்த வளைவைத் திருத்திப் பிரயாணங்குசெய்ய முயலுவார்

உலகிலுண்டா? நம் முன்னோனைக் காக்கலாமெனவுன்னி ஆன மட்டும் முயன்றும் பலிக்கவில்லை; அன்னாலே, உண்டதும் கெடுமூறுக்கங் கொண்டதுமன்றி நீயும் இதுகாறும் உன் னுயிர்க்கு உறுதியைக்கும் மார்க்கத்தைக் கண்டிலை; நன்மையை விடுத்துத் தீமையை நாடலாமா? கனி வருங்காலத்து ஜிய, பூக்கொய்யைக் கருதவாமோ? அந்த ஸ்ரீராமரே தப்பிடம் உன்னை யழுத்துவருப்படி பணித்தார்; அதனாலும், என்மீது நீ வைத்த அன்பினுலுப் அங்கு வருதி; என் வேண்டுகோளை மறுக்காதே” என்று தன் முன்னவன் கால்களில் வீழ்ந்து கண்ணீர் பெருக விடீஷனை இருந்து சின்றுன்.

“தப்பீ, என்னை நெடுஊளாக அன்னைபோல் அன்பாக வளர்த்து இப்பொழுதும், ‘தப்பீ, போய் என் பகைவரை வென்று வா’ என்று எனக்குப் போர்க்கோலம் புனைந்து என்னை நம்பிப் போர்க்களத்திற் கனுப்பிய என் அன்னன்பொருட்டு இந்த உயிரை விடுவேணையன்றி, சீர்க்குமிழிபோல் சிலையற்ற இவ்வுலக வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு என் தமையனுக்குத் துரோகஞ்செய்து இப்பாரிய உடலைச் சமந்துகொண்டு திரிய மாட்டேன்; நமது தமையன் ஒரு பிழையைச் செய்தால் நாம் இயன்றவரையில் அவருக்குச் சொல்லி அதனைத் திருத்த முயற்றவேண்டும்; திருந்தில்லைநைக் கண்டால், அவருண்டியை யுண்டு வாழ்ந்த நாம் அவர்க்குமுன் அபர்க்களத்தில் உயிர் விடுதலன்தேரு அழகு; அரிசிர மெந்திராதி தேவர்களுஞ்சத் திரி லோகங்களையும் அரசுபுரிந்த நம்மண்ணன் தன் தம்பியரின்றித் தனியே யுத்தகளத்தில் மாண்டுகிடக்க நாம் விடலாமா? கைகை யங்கிரியைப் பேர்த்தெடுக்க முயன்ற அன்னனுடைய திண்ணீய புயங்களை, அந்தகன்றாதர் பாசத்தாற் பிணித்து யம லோகத்திற்குக் கொண்டுபோகுப்போது நாமும் உடன் செல்ல வேண்டாமா? இராச்சிய மெனப்படும் இந்த அற்ப செல்வத் தைப் பொருளெனவுன்னி, என் தமையன் பகைஞரைப் புகழ்ந்து வாழ்வென்றால் என்னீனை; தம்பீ, என்னைச் சாமானியவென்ற ரெண்ணைதே; கூற்றுவானும் என்னுடன் சம ரேற்றுங்க வாற்றுத் தோற் ரேடுவன்; அநுமனை, அங்கத்தை, சக்கரீவளை, நீலனை, சாம்புவளை கொடிப்பொழுதில் ஜயித்துப் பனிப்படலத்தை யோட்டிய கதிரவனை இலகுவன் காண்டி;

கெருங்கிய குரங்கினங்களையெல்லாம் ரெசண்டமாருதத்தி லகப் பட்ட பஞ்செனப் பறந்திடச் செய்குவன் பார்த்தி; இராமன் இலக்குமணன் என்னும் இருவருந் தவிர வேறியார் வந்து எதிர்ப்பினும் அவர்களை உயிருடன் விடமாட்டேனென அறிதி; ஆனால் தப்பி, இங்ஙனம் யான் கூறுகின்றே னென்பதை யெண்ணி நீயவர்கள் கட்டபைக் கைவிடாதே; நீயோ ஈசனிடத் தும் வேதாவிடத்தும் வரப்பெற்று நன்னெறியைக் கடைப் பிடித் தொழுகலாயின; சிரஞ்சிவியாய் எங்ஙானும் வாழும் பாக்கியம் பெற்றுள்ளன; சிறிதுங் காலதாமசன் செய்யாது தசரத் குமாரர்பாற் போகுதி; யாமெல்லாஞ் செருக்களத்து மடிந்தபின் எங்கட்குச் செயற்பால் தீக்கடன் நீர்க்கடன்களை விதிப்படி செய்ததி; ஆவது விதியெனில் அனைத்து மாயிடும்; போவது விதியெனில் அனைத்தும் போய்விடும்; வருக்கியமூத் தாலும் வாராத வரரா, பொருந்துவன போயினேன்றாற் போகா; அறிவிற் சிறந்த உனக்கு யானெடுத்து அறைவ தென்னை? எம்பொருட்டு நீ இம்மியின் றஜீனயு மிரங்கேல்” என்று கூறிக் கும்பகர்ணன் கண்ணீர் சொரியத் தன்றம்பியை யனைத்து முத்தமிட்டு வருந்தி சின்றுன். விபீஷணனும் அவன்டிகளிற் பின்னரும் வீழ்ந்து வணங்கி, “இனி யான் யாது கூறினும் பயனில்கூ”யென வுன்னித் தன் றயையனென் கோக்கி, “அன்றை, யான் தசரத குமாரர்பாற் செல்கின்றென், விடையிகுதி; உடற்பிறப் பென்பதும் இன்றேடு அற்றதோ” என்று கூறி அவனிடம் விடை பெற்றுக்கொண்டு கண்ணீர் அருவி போற் சொரியச் சேஞ்சமுத்திரம் முழுவதையுங் கடந்து கொண்டு ஸ்ரீராமரிடம் சென்றுன்.

அங்ஙனஞ்சு சென்ற விபீஷணன் அவரை வணங்கி, “ஐய, என் மூத்தோனுக்கு ஆனபுத்தி யனைத்து மெடுத்துரைத்தேன்; ஆயினும் அவன் மறுத்தனன்; சாதியபிமானம் அவனைவிட்டு நீங்கிலுது” என்று கூறினன். ஸ்ரீராமர், “விபீஷணை, உன் முன் னிலையில் உன் தயையனுயர் கவரக் கூசியே இங்ஙனம் பணித் தேன்; என்செயலாம், விதியை யார் விலக்கும் நீரார்” என் றியம்பினர்.

கும்பகர்ணன் பின்னர்க் கடுஞ்சமர் புரிந்து தன்னுடன் எதிர்த்த நீலன், அங்கதன், அநுமன், சுக்கிரீவன் முதலாம்

கவிக்குலத் தலைவர்களையும், இலக்கும்னரையுஞ் செயித்து ஈற்றில் இராகவ னேவிய பாணத்தால் தன் தலையென்றொருட்டு உயிர் விடுத்தான். இவனது சகோதர பாசம் மெச்சத்தக்கது.

**பரீவை வினாக்கள் :** 1. “தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்கிட நாள் பல செல்லுமால்” என்றதன் கருத்தென்ன? 2 கும்பகன்னனுடைய தோற்றுத்தைக் கண்டு இராமர் கூறிய உவமையென்ன? 3. கும்பகன்னனிடத்தில் நித்திரை யகப்பட்டமைக்குக் காரணமென்ன? 4. விபீவனன் கும்பகன்னனை இராமர்பகல் சேர்ச்செய்வதற்குச் சொன்ன நியாயங்களைச் சுருக்கிக்கூறுக. 5. கும்பகன்னன் விபீவனனுக்குர் சொன்ன புத்தியென்ன? 6. விபீவனன் கும்பகன்னனை இராமர்பகல் வரும்படி கேட்டபோது அவன் உடன்படாது எடுத்துக்காட்டிய காரணங்களைத் தொகுத்துச் சொல்லுக. 7. “கனிவுருங் காலத்து ஜய பூக்கொய்யக் கருதலாமோ” என்ற வாக்கியத்தின் கருத்தை விரித்தெழுதுக. 8. கும்பகன்னனு விபீவனனு உத்தம சகோதரன்?

**இலக்கணம்:** பெயர்ச் சொற்களுக்குத் தினை, பால், எண், இடம் வேற்றுமை என்னுமிகைகளுஞ் சொல்லப்படும்; தினை: உயர் தினை அஃறினை என இருவகைப்படும் மனிதரும், தேவரும், நரகரும் உயர் தினையெனச் சொல்லப்படுவர்; மிருகம் பறவை முதலிய உயிருள்ளன வும், சிலம், நீர் முதலிய உயிரற்றனவும் அஃறினை யெனப்படும்.

**குத்திரம்:** “மக்கள் தேவர் நரகர் உயர்தினை மற்றுயிருள்ளவும் அல்லவும் அஃறினை.”

**வினா :** பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னு மிலற்றுல் வரும் பெயர்கட்கு ஒவ்வொரு உதாரணங் கூறுக.

## 5 சின்னத்தம்பிப் புலவர்.

[இது இற்றைக்கு இருநாறு வருடங்கட்குமுன், ஒல்லாந்தர் இந்த இலங்கையை ஆண்ட காலத்தில் இவ்வியாழ்ப்பாணத்திலே விளங்கிய சின்னத்தம்பிப் புலவரின் கல்லித் திறமையையும், அவர் செங்க நூல் கண்ணும் தோகுத்துக் கூறுவது.]

**வாரகவீகிய** சின்னத்தம்பிப் புலவர் இற்றைக்கு இருநாறு வருடங்கட்கு முன்னர், ஒல்லாந்தர் இந்காட்டை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்து நல்லூரில் வாழ்ந்த வில்லவராய முதலியாரென்னும் பிரபுவீன் புதல்வராவர், வில்லவராய முத

வியார் உயர்குடிப் பிறப்பு, கல்வி அறிவு, ஒழுக்கம், செல்வம், செல்வாக்கு, அதிகாரம் முதலிய சுகுணங்களோடும் நற்செயல்களோடுங் கூடியவர்; இம் முதலியாருடைய கல்வித் திறமையையும் நற்குண நற்செய்கை செல்வம் செல்வாக்கு என்னும் இவைகளையும் அறிந்த ஒல்லாந்த அரசினர், தேச வழிமையை எழுதுவதற்கு அக்காலத்து விளங்கிய அறிஞர் பன்னிருவரை ஒரு சமையாகக் கூட்டி அச்சபைக்கு வில்லவராய முதலியாரையே தலைவராக வியமனஞ் செய்தனர். அச் சபையார் எழுதிய தேச வழிமையே இப்பொழுதுங் கையாளப்பட்டு வருவதாகும். அருள்பைல முதலியார், சுத்திரசேசர மானுமுஶலியார், மனப்புலி முதலியார், வன்னியராய முதலியார், சம்புநாத முதலியார், சேஞ்சுதீராச முதலியார், இராசாத்தின முதலியார் என்னும் பிரபுக்கள் நமது வில்லவராய முதலியாரின் தலைமையில் அச்சபையிலிருந்து தேச வழிமையை எழுதியுள்ளார்கள்.

1707-ம் ஆண்டு வப்ரல் மாதப்ர-க் தேதி இவர்கள் தேச வழிமையை எழுதி முடித்தவுடன், ஒல்லாந்த தலைவருக்கு எழுதிய கடிதம் தேசவழிமைப் பிரதியிற் காணப்படுகின்றது.

இப்படியான அறிவிற் சிறந்த வில்லவராய முதலியாருடைய புத்திரராகிய இவர் சிறுபிராயத்திற் கல்வி கற்றலை அலட்சியஞ்செய்து விளையாட்டிலேயே தம் சிந்தை செல்லப் பெற்றிருந்தாரென்றும், மாடு மேங்குகும் சிறுவருடன் கலந்து விளையாடிக்கொண்டு நிற்குஞ் சமயத்தில், இவரது தந்தையாராகிய முதலியாரைக் காணும்படி இந்தியாவிலிருந்து இங்கு வந்த தமிழ்ப்புலவர் ரொருவர், “முதலியாருடைய வீடு எவ்விடத்தேதா” என்று இவரைக் கேட்க, அப்பொழுது ஏழ வயசுப் பிராயமுடையவராகிய இவர் வசனத்தில் அப் புலவருக்கு விடை சொல்லாமல்,

“போன்பூச் சோரியும் போலிந்தசேழுந் தாதிறைக்கும்  
நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் — மின்பிரபை  
வீசுபுகழ் நல்லூரான் வில்லவராயன்களக  
வாசலிடைக் கோன்றை மாம்.”

என விடையிறுத்தனரென்றுஞ் சொல்வர். அதன்பின்பே இவர் வரகவியென்பது உலகோர்க்குப் புலனுயிற்று. இவர் வரகவி

யென்பதற்கு ஆதாரமாக இன்னும் பல ஐதிகங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றைமாத்திரம் இங்கே எடுத்துக் காட்டுகின்றோம்.

இப் புலவர் பால்பத்திற் கல்வி கல்லாத விளையாட்டி வேலையே மனஞ் செல்வாராய்த் திரிவதைக் கண்ட தகப்பனார் பல முறை புத்தி புட்டியுப் கடிந்தும் தண்டித்தும் இவரைத் திருத்த முயன்று இயலாமை கண்டு தம் வீட்டை விட்டு அகற்றிவிட்டார். தங்கதயார் இவ்வண்ணஞ் செய்தாரேனும் “பொல்லாத சேயெனில் தாம் தள்ளல் நீதியோ, புகலிடம் பிறிது முண்டோ” என்றவாறு, இவர் தாயார் தம் பிள்ளையை முத வியார் இல்லாத சமயம்பார்த்து வீட்டிற்கு வந்து உண்டுவிட்டுப் போகுப்படி இரகசியமாக ஒழுங்கு செய்திருந்தார். இப் படித் தினங்தோறும் காவாக வீட்டிற்கு வந்து தாயிடம் உண்டு சென்ற இவர், ஒருதினம் கூரையின் உட்புறத்தே ஒரு வெள்ளேடு சொருகியிருப்பதைக் கண்டு அதனையெடுத் துப் பார்த்ததோது, தமது பிதாவின் கையெழுத்தில் ஒரு அந்தாதிச் செய்யுளில் இரண்டு அடிகள்மாத்திரம் வரையப்பட்டிருத்தலைக் கண்டு, மற்றை இரண்டு அடிகளையும் எழுதி அச் செய்யுளைப் பூரணமாக்கி ஏட்டினைப் பழையபடி சொருகிவிட்டு விளையாடப் போய்விட்டார்.

அன்று சிறிதுநேரங்கு செல்லத் தம் வீட்டிற்கு மீண்டுமேந்த முதலீயார் தாம் பாடிக் குறையில் வைத்த செய்யுளை சிரப்பும் படி அந்த ஏட்டை எடுத்துப் பார்த்தபோது ஈற்றடி இரண்டும், தாம் எண்ணியிருந்ததினும் பார்க்க, அதிக சொற்சவை பொருட்கலைகளோடு வரையப்பட்டிருத்தலைக் கண்டு அற்புதங் கொண்டு, ‘இங்கு யார் நான் இல்லா நேரத்தில் வந்தார்’ என்று தம் மனைவியாரை விவை, அவர் சிறிது யோசித்துவிட்டுப் பின்னர் “உங்கள் மகனைத் தவரை வேறு எவரும் இங்கே வரவில்கீ” என்று தெரிவிக்க, முதலீயார் அடங்கா மகிழ்ச்சிகொண்டு தன் மகனைக் கூப்பிடுவித்து அன்பு பாராட்டி வித்தை கற்பித்து வந்தனர் நமது புலவர் வரகவீயா யிருப்பதோடு மாத்திரம் அமையாது, இலக்கண இலக்கியங்களைச் சந்தீதக விபரீதமற ஆசனிடத்திற் கிரமமாகப் பயின்றுள்ளாரென்பது, அவர் இயற்றிய நூல்களை ஆராய்வார்க்குத் தெற்றெனப் புலப்படும்.

மேலும் நமது புலவர் புராணேதிகாசங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின்கணுள்ள நுண்பொருளை யுணர்ந்துள்ளார ரென்பது கீழ்வரும் ஐதிகத்தால் இனிது விளங்கும். ஒல்லாந்தர் காலத்தில் உத்தியோகம் அரசசங்மானம் என்னும் மிலவக ஜோடு வாழ்ந்த கணேசையர் என்பவர் தமது இல்லத்திற் பல வித்துவான்களை அழைத்து நாள்தோறும் இராமாயணத் திற்கு அர்த்தஞ் சொல்லுவித்து வந்தாரென்றும், ஒருதினம் அவ்வித்துவான்கள் கய்ப் ருத்திர மொன்றிற்குப் பொருள் காணவியலாது பயங்கியவிடத்து, இப்புலவர் அதன் பொருளை அச்சபையி வூன்னார்க்குத் தேள்ளித்தில் விளக்கிச் சபையோரை அந்புகழமுறச் செய்தாரென்றும், அதற்கு மகிழ்ந்து சுத்தைச் செய்துவார்க்குமின்றும் என்னும் வயலைப் புலவருக்குச் சந்நாளமாகக் கொடுத்தாரென்றும் வரலா ருண்டு.

சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய நூல்கள்: மறைஷச யந்தாதி, கல்வளை யந்தாதி, கரவைவேலன் கோவை, பருளை விளாயகர்ப்பள்ளு என்னுமிலவகளாம். இவற்றுள் முதனின்ற மறைஷசயந்தாதியை, நமது புலவர் சிதம்பரம், வேதாரணியம் முதலாம் சிவஸ்தலங்கட்டு யாத்திரை சென்றகாலத்து வேதா ரணியேசவரர்மீது பாடினரென்ப. அவ்வந்தாதிக்க உடுப்பிட்டி அ. சிவசப்புப் புலவரும், மதுரை மகாவித்துவான் சபாபதி முதலியாரும் தனித்தனி உரை இயற்றியுள்ளனர். அவ்வந்தாதி சிவசப்புப் புலவருடைய உரையோடு யாழ்ப்பாணம் சைவபரி பாளன சபையாரால் அச்சிடப்பெற்றார்களது.

இரண்டாவதாக வள்ள கல்வளையந்தாதி சண்டிருப்பாயி வூன்ள புராதன தலமாகிய கல்வளைப்பதியில் எழுந்தருளிய விளாயகர்மீது பாடப்பெற்றதாகும். சிவசப்புப் புலவரவர்களின் மாணக்கரும் இயற்றமிழ்ப் போதகாசிரியருமாகிய வல்லை, ச. வைத்துமலிங்கபிள்ளை இவ்வந்தாதிக்கு ஒரு நட்பமான உரையெழுதிப் பல வருடங்களுக்குமுன்னர் அச்சிடுவித்து வெளிப்படுத்தியுள்ளார். அந்த உரையையே “பழைய உரை” என்னும் பிரயோடு சென்னை S. கந்வரதவிளாயசம் பிள்ளையவர்கள் பரிசோதித்து ரிப்பன்’ அச்சியக்திசாலையில் அச்சிடுவத்து வெளியிட்டுள்ளார். வைத்தியலிங்கபிள்ளை எழுதிய உரையைத் தழுவ்யே இப்பொழுது விரிவுரையொன்று

எழுதி யாழிப்பாணம் சைவபரிபாலன சபையாரால் அச்சிடப் பெற்றுள்ளது.

முன்றுவதாகவுள்ள கரவைவேலன் கோவை, வடமராட் சியைச் சேர்ந்த கரடெட்டியில் வாழ்ந்த வேலாடுதபின்னை என்னும் சிரபுவின்மேற் பாடப்பெற்றதாம். இக்கோவையிலுள்ள சில கவிகள் செந்தமிழ்ப் பத்திரிகையிற் கண்ணுகம் அ. குமார சுவாமிட்புலவர் எழுதிய உரையுடன் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒரு செய்யுளை இங்கு எடுத்துக் காட்டுதும்:

“முத்தம்போதியும் பவளாந்திறந்து முறையினுட்பேர்  
துத்தம்பதியின்மோழியாற் சோல்லுஞ்சால்வழிச் சூல்பெருகும்  
நுத்தம்பயிலுங் கரவையில்வேலனன் ஞட்டிலுங்கள்  
சித்தம்பயில்பதி சோல்லாதிருக்குஞ் தேரிவையரே”

இந்துஸ் அருப்பத வுரையுடன் யாழிப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாரால் இப்பொழுது அச்சிட்டு வெளிவந்துள்ளது. இறுதியிற் சோல்லப்பட்ட பறுளை விநாயகர் பள்ளு, சுழிபுரத்தைச் சேர்ந்த பறுளை (பறளாம்) என்னுங் தலத்திற் கோயில்கொண்டருளிய விநாயகக் கடவுள்மேற் பாடப் பெற்றது. சோந்சுவை பொருட்சவை மலிந்தது; இது மலாய — சுழிபுர ஐக்கிய சங்கத்தின் பொருஞ்சுதவிகொண்டு, வித்தியாபிமானியாகிய திருமயிலை சே. வெ. ஐம்புவிங்கம் பின்னோயாற் பரிசோதித்து அச்சிடுவிக்கப்பெற்று வெளிவந்திருக்கின்றது.

இவர் காலத்தில் விளங்கிய தமிழ்ப்புலவர்கள் கூழங்கைத் தமிழரான், சித்தாந்த சரபம் சொக்கலிங்க தேசிகர், சிவராத்திரி புராணம் ஏகாதசி புராணம் முதலியவற்றை இனிது பாடிய வரதராஜகவிராசர், புலியூரந்தாதி யாழிப்பாண வைபவம் என்னும் இவைகளை இயற்றிய மாதகல் யயில்வாகனப்புலவர் முதலியவர்களாவர். வரதராஜகவிராசர் இயற்றிய சிவராத்திரி புராணத்திற்கு, இச் சின்னத்தமிழ்ப் புலவரும் மாதகல் மயில் வாகனப் புலவரும் பாயிரம் பாடியுள்ளனர். இவற்றால் ஒல் லாந்தர் நமது யாழிப்பாணத்தைப் பரிபாலித்த காலத்திலே தமிழ் மொழி பெரிதும் விருத்தியடைந்ததென்பதும், பல அரிய நூல்கள் தமிழிற் செய்யப்பட்டன என்பதும், இந்த ஆங்கில பரி

எ—4.

பாலன காலத்திலேயே தமிழ்மொழி அதோகதி யடையலாயிற் ரெண்பதும் நன்கு புலப்படும்.

இவை இங்ஙனமாக, இப்புலவரது வரலாற்றை எழுதிய சரித்திர நூலாசிரியர்கள் சிலர், இவரது தந்தையாராகிய வில்லவராய முதலியாரையும், பிற்காலத்திலிருந்த வில்லவதாச முதலியார் என்பவரையும் ஒருவரென மயங்கி எழுதியிருப்பக் காணப்படுகின்றது. வில்லவராய முதலியார் நல்லூரை ஜெங்ம ஸ்தானமாகக் கொண்டவர்; இவர் தேசவழையைச் சங்கத்தில் தலைமை வகித்துத் தேசவழையையை எழுதி முற்றுவித்த தினம் 1707-ம் ஆண்டு ஏப்பிரல் மாசம் 5-ந் தேதி என்பதை மேலே காட்டியுள்ளேம். இனி மற்ற வில்லவதாச முதலியார் காலம் இம் முதலியாருக்கு 140 வருடம் வரையிற் பின்தியதாகும். இத் தாச முதலியாரின் இயற்பெயர் தாமோதரர் சிற்றப்பலமாகும். இவர் சங்கானை மடப்பத்தைச் சேர்ந்தவர்; பிறந்தலுக்குஞ் சங்கானையாகும். பெண் கொண்டு வசித்த ஊர் சண்டிருப்பா யென்பர். சென்ற 1849-ம் ஆண்டு மேமாசம் 25-ந் தேதி இவ் வில்லவதாச முதலியார் தமது கைச்சாத்தோடு முடித்துக் கொடுத்த நன்கொடை உறுதிச்சாதன மொன்றை நாம் நேரிற் பார்த்துள்ளேம். இவரை நேரில் அறிந்த காலங்கண்ட முதியோர் சிலரை நாம் நேரிற் கண்டுள்ளேப். சண்டிருப்பாயில் “முதலியார் வளவு” என வழங்கும் காணியும் இவருடையதே யாகும். இந்த ஆதாரங்களால் நல்லூர் வில்லவராய முதலியார் வேறு, சண்டிருப்பாய் வில்லவதாச முதலியார் வேறு என்பது ஆசங்கையின்றி இனிது விளங்கக்கூடிகின்றது.

**பரிசீலனைக்கள் :** 1. சின்னத்தம்பிப் புலவருடைய தந்தையாரின் பெயரென்ன? 2. அவருடைய திறப்பையெப்பற்றிச் சில கூறுக. 3. அக்காலத்தில் தேச வழையைத் தொகுத்த அறிஞர்கள் சிலருடைய பெயரைக் கூறுக. 4. சிறுப்பிராயத்திலே சின்னத்தம்பிப் புலவரின் செயல் எப்படிப்பட்டது? 5. இவர் வரகவியென்பது எவ்வாறு அறியப்பட்டது? 6. புலவருக்குக் கணேச ஜூயர் சம்மானங்கு செய்த பொருள் என்ன? 7. சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய நூல்களைவை? 8. சின்னத்தம்பிப் புலவர் காலத்து விளங்கிய எனைய புலவர்கள் யார்யார்? 9. “முதலியாருடைய வீடு எவ்விடத்தோ” என்று ஒரு புலவர் கேட்டபோது சின்னத்தம்பிப் புலவர் பாடிய பாட்டைக் கூறுக. 10. நல்லூரிலிருந்த வில்லவராய முதலியார் வேறு, சண்டிருப்பாயிலிருந்த வில்லவதாச முதலியார் வேறு என்பதற்குக் காட்டப்பட்ட ஏதுகள் எவை?

**இலக்கணம்:** உயர்தினையானது, ஆண்பால், பெண்பால் பலர் பால் என மூன்று பிரிவையுடையது, உதாரணம்:

மகன் - இருக்கிறோன்	=	ஆண்பால்	
மகள் - இருக்கிறோன்	=	பெண்பால்	
பெற்றூர் - இருக்கிறோர்	=	பலர்பால்	

அஃறினையானது, ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவை யுடையது: உதாரணம்:—

பறவை - பறக்கிறது — ஒன்றன்பால்		அஃறினை.
மரங்கள் - வீழ்ந்தன — பலவின்பால்		

மிருசம், பறவை, ஊர்வன, நீர் வாழ்வன முதலிய உயிருள்ளாதிப் பொருள்களும், சிலம், நீர் முதலிய உயிரில்லாச் சாதிப் பொருள்களும் அஃறினையாகும்.

**வினா:** பெயர்ச் சொற்களுக்குரிய ஏனைய இலக்கணங்கள் எவ்வை? உயர்தினைக்குரியவர் யார் யார்? அதற்குச் சூத்திரங்க் சொல்லுக.

## 6. தீமை செய்தார்க்கு நன்மை செயல்

[இச்சரித்திரம் நல்லாப்பிள்ளை பாரதத்திலிருங்கு வசனமாக எழுதப்பெற்றது; பஞ்சபாண்டவர்க்குப் பல தீமைகளைச் செய்து, அவ்வளவோடு நில்லாது மேலும் அவர்களுக்கு அவமானத்தை விளாக்க வேண்டுமென்ற துர்ணோக்கங் கொண்டு வேட்டையின் போரூட்டுக் காட்டுக் குக் செல்வதாகக் திருத்தாட்டிரனிடம் விடை பெற்றுச் சேன்று துரி யோதனையியர் அக்காட்டிலே தாம்சேயத் திழையினால் சிறையிடப்பட்டுப் பின்னர்ப் பாண்டவர்களால் மீட்கப்பட்ட வரலாற்றைக் கட்டுவது.]

“வன்மைச் சுயோதனற்கும் வானேர் சிறைமிட்டான்  
தோன்மை நேறித்தருமன் சோமோ—பன் முறையும்  
இன்னு செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்  
என்ன பயத்ததோ சால்பு.”

அஸ்தினாபுரியில் வசிக்கும் அந்தணைனூருவன், வளவாசன் செய்துகொண்டிருந்த பஞ்சபாண்டவர்களைக் கண்டு, மீண்டு திருத்தாட்டிரனையடைந்து, “வேந்தே, யான் உமது புதல்வ

ராகிய பாண்டவர்களைத் தரிசித்து மீண்டுள்ளேன்; ஜவரும் அனலிடைப் பிறந்தாளோடும் வெய்ய கானகத்திலே மழை பணி வெயில் காற்றிறன்னு மிவற்றுற் பெரிதும் பரிபவமுறுகின் றங்கர்” எனக்கூறி யகன்றுன். அது கேட்ட விருத்தவெந்தன் சிறிது வருத்தமுற்றுத் தன் பாங்க ரிஞ்சுந்த தப்பியாம் விதுரைனை விளித்து “எப்பீ, என்ன பரிதாபய்! இந்தியபோக மீண்ததும் இனிது துய்த்து வாழ்ந்த என் மைந்தராம் பஞ்சவர் வெந்த கானகத்தின்கண்ணேன சிந்தை வருந்த அலமந்து திரிகின்றூர்களாமே; விதிபின் செயலை யாரால் விலக்கமுடியும்? என் சிறுவராம் நூற்றுவர்க்கு யான் ஏத்துணைப் புத்தி புகட்டினும் அவர்கள் கேட்கின்றூர்களில்லை; பாண்டவர் யுத்தத்திற்கு வேண்டிய முயற்சி யனைத்துஞ் செய்யலாயினர்; அவர்கள் வாளா விருக்கின்றூர்களென் ரெண்ணேல்; காண்மைபன் கடுங் தவம் புரிந்து கைலையை யனுகி ஈசனிடம் பாசுபதம் பெற்றுன்; வீமன் தன் முத்தோனுகும் அநுமனைத் துணைக்கொண்டு குபேரனை வென்று அவனுடன் கேண்மைபூண்டு மந்தாரமாலர் பெற்று மீண்டான்; இச்செய்தி யனைத்தும் என்னுள்ளத்தை ஊடுருவுகின்றன; இப்பாண்டவர் மீண்டு நாடு புகுவரேல் என் சிறுவ கும்பார்; தட்டி, நீக்குறிய உறுதமோழிகளை டெல் லாம் என் மைந்தர்க்கு எடுத்துச் சொன்னேன்; அவர்கள் அவற்றை உறுதியெனக் கொண்டிலர்; இனி யான் அவர்கட்கு ஒன்றாஞ் சொல்வதில்லையென விடுத்தேன்; அறிவிலார்க் குரைப் பவர் அவரிற் பேதைய ரன்றே” எனக்கூறி நெட்டுயிர்த்தான்.

தந்தை யிங்ஙனஞ் சிந்தைகளாங் திருத்தலை யறிந்த மைந்த ஞகிய துரியோதனை, சகுனியுங் கண்ணனுஞ் சகோதரரும் உடன்செல்லத் தகப்பனை யடைந்து வணங்கி “எந்தையே, நீர் வியாகுலமுறுவ தேனே? கரி பல கூடி யோரரியை வெல் லுமோ? குமது முதாதையாம் வீட்டுமரும், துரோனைச்சாரி யகும், அசுவத்தாமாவும், கண்ணனும் நப்பக்க லுள்ளார்; யான் கரத்தி லோர் தண்டம் பரித்துச் சம சீர்த்தப்பேல், கேரலர் யாரு மென்முன் சில்லார்; அரசர்க் சாங்நதஞ் சமர் செப் வதன்றே? பிதாவே, நீர் இதன்பொருட்டு எட்டுணையும் வருந்தவேண்டாய்” என்றுன். முகக்கண்ணன்றி அக்கண்ணுணுக் குருட ஞகிய திருதாட்டிரன் தன் தநயன் மாற்றங் கேட்டுக் கவலை

நீங்கினன். அரவக்கொடியோன் முதலானேர் அவ்வூம் ஒரு டகன்று ஒரு பூங்காவிற் கூடினர்.

நாக்கொடியோன், கண்ண் முதலானேயை கோக்கி, ‘விதுரன், பாண்டவரைப் புக்கிக்கு இல்லாதன சோளி, எக்கையின் உள்ளத்தைப் பேசுத்தான்; அவன் கூற்றை மெய் யென நம்பித் தக்கையும் வெந்துயருற்றுர்; ஆதலால் இதன் போருட்டுச் செயற்பால் தியாது இயப்புமின்’ என வினவினன்; ‘அரசரேறே, வெற்றி மடங்கையும் சிங்கையைஉடன்தனள்; வேந்தர்க் களைவருப் பின் சார்பாயினர்; மாற்றலர் தம்மை வனத்திடை யகற்றினே; மன்னவர் திலகமே, நிங்கையோப்பவர் யார்? பார்த்தனி னுணைப்போற் பாக்கியம் பணத்தவர் ஆரிருக்கின்றவர் அறைகுதி ஓயா; பஞ்சவர் வசையுறுப்பைக்கொடுத்தாடி நானுறும், வஞ்சலை யொன்றியான் வகுப்பன் கேட்டியால்: கரி பரி தேர் வரக் காலனேர் வர, அரிப்பாரி விழியுடைய மரிமைராகுஞ் தெரியலார் கூந்தல் நின் தேவி யார் வர, ஜவரும் வாழும் வேங்காளிக்கையே, அவனிபார்குழுப் பவனி செல்கவயேல், உதிஷ்டரன் முதலாயுள்ள ஜவர் நின், அதிர்ஷ்டங்க கண்டு அகம் மிக கைவர். ஆவியன்ன நின் தேவிய ரேழிஸைக், காவியங் கண்ணீரைப் பூலை பாஞ்சாலியும், பார்த்தே தன்னுளம் வேர்த்து மாழ்குவள்; ஆத லீன் ஜய, யான் ஒதிய செய்குதி’ என்னவே கண்ண் மன்னானுக் குரைத்தான்.

கண்ண் சொன்ன வார்த்தையாற் காவலன் கலற்சி நீங்கி “அங்கர் பூபகியே, இங்கு கான் என்னையவன்னைமே நீயும் இப்பினை; நின் னபிப்பிரையம் நன்று! நன்று!! ஆயினும், தங்கை அநுமதியின்றி ஆரணையங்கு சேறல் தக்கதன்று: அதற்கென் செய்யலாப? அறைகுதி” என்றான் அட்பொழுது வஞ்சலைக்கு வாசல்தானமாயுள்ள சுலுளி யெழுந்து ‘பூபாலா, நாளைத்தினம் ஒரு கோபாலனை யழைக்கு நாட்டிலுள்ள ஆனிரைக் களைத்தையுக் காட்டு மிருகங்கள் அதஞ்சு செய்கின்றனவை விருத்த வேர்தனிடஞ் சென்று முறையிடுப்பட யேவதி; அங்குனாக் செய்வையேல் சின்றுதை யெப்பைக் காட்டகஞ் சென்று வேட்டையாடுவான் டணிப்பன்; அவன்

அநுமதிகொண்டு யாம் எண்ணியகருமாம் முற்றுவிக்கலாம்’ என்றான். மாதுலன் மாற்றங் கேட்டு மருகனும் மன மகிழ்ந்து ஒதிய செய்வ வென்றான்; ஓண்கதிர் கடவிற் புக்கான்; திய வஞ்சளையோர் யாருஞ் சேர்ந்தனர் தத்த மீல்லம்.

மற்றைநாட் காலையில், சங்கேதப்படி யோரு கோபாலன் திருதாட்டிரணை யடைந்து வணக்கி, “மகாராசாவே, காட்டுள விலங்குக ளெல்லாம் நாட்டிற் புகுந்து நங் கோவின்த்தைக் கொன்று திரிகின்றன” என்று முறையிட்டான். அச்சபயத் தில் அயலேயிருந்த சுகுனி விருத்த வேந்தனை நோக்கி ‘அரசர் பெருமானே, அவ்வாரூபியின் உமது புதல்வர்களை யேவி அவ் விலங்கினங்களை வதைத்தைக் கோவலர்க்கு ரேந்த ஆபத்தைக் காப்பதே தறுமம்’ என்றான். ஊனக்கண்ணில்லா வேந்தன் ஞானக்கண்ணில்லாச் சுகுனியை நோக்கி, ‘மைத்தனனே, பாண்டவருறையும் வெய்ய கானகத்திற்கு என் சிறுர் ஏகுவது புத்தியன்று; தெய்வ சகாயம் பேற்ற அவர்கள் இவர்கட்கு யாதுந் திதுபுரிவர்; ஆதலின் வேறேர் அரசனை விடுத்து விலங்குகளை யோட்டி ஆனிரை புரத்தலே யழகாகும்’ என்றான். அது கேட்டுச் சுகுனி ‘வேந்தர் பெருமானே, பாண்டவர் வசிக்குமிடத்தை நின் புதல்வர நனுகார்; அவர்களும் இவர்கள் கண்ணில் எதிர்ப்படார்கள்; துஷ்ட விலங்குகளைக் கொன்று ஆனிரை புரத்தல் அரசர்க்குரிய கடனங்ரே; ஆதலின் சிந்தனையின்றி சின் மைந்தர்க டமையே வேட்டம் போதற்கு விடுக்குதி’ என்றான். ‘மக்காள், கானகஞ் சென்று வேட்டை முற்றி விரைவில் மீண்டு வருதிர்’ என்று அந்தகளுங் தன் மைந்தருக்கு அநுமதி செய்தான். துரியோதனை முதலானேர் ஆனந்தத்துடன் அவ்விடம்விட டகன்றனர்

நால்வகைச் சேனைகள் புடைகுழ, நானு வாத்தியங்க ளோவிப்ப, சுகுனி கன்னன் சகோதரர் முதலானோர் அயலை செல்ல, நங்கையர் நாப்பண் திருவினு மெழிலுறு தேவிமாருற அவ்வணங்களுரோடுந் தேர்மீ திவர்ந்து பணிக்கொடியோன், பாண்டவர் வசிக்கும் வனத்திற் சென்று அங்குள்ள ஓர் அழகிய பூஞ்சோலையைக் கண்டு, அதன்கட்டங்கினன்; அவர்கள் வரவைக்கண்ட பாண்டவர் அறிந்து மறியார்போலிருந்தனர்.

துரியோதன னுதியோர் நண்ணிய சோலையின் நாட்பண் குளிர்ச்சி பொருந்திய ஒரு தடாகமுள்ளது; அரவக்கொடி யோன் தன் தேவிமாரோடும் அத் தடாகத்தின் கண்ணே புன்லாட விரும்பி யதனை அனுகினுன், ஆங்கு வேறுசிலர் சலக்கீடை செய்யக் கண்டு, தன் னேவலர் சிலரை நோக்கி “நீவீர் முந்தீச் சென்று புன்லாடு மவர்களை அகற்றுதீர்” எனப் பணித்தான் அரச னேவலர் அங்குணஞ் சென்று புன்லாடுவாரை கோக்கி “மன்னவர் மன்னனும், வணங்கா முடியனும், தன்னிகர்ஸ்லாத் துரியோதனன் தேவியர் தம்மொடும் புன்லக்குடைவான் இவண் வருவன்; ஆதலின் அன்னவன் வருதற்கு முன்னரே, இத் தடாகம்விட்ட கல்வீர்” என்றனர்.

தடாகத்துள்ளார் நிந்தஹாசஞ் செய்து “தைவிகப்வாய்ந்த கந்தருவர் வாழுங் கானகத்திற்கு இப்மானுடர் வரவேண்டிய கருமெமன்னை” என்று விடையிறுத்தனர். அதுகேட்ட ஏவலர் அரசனிடஞ் சென்று தெரிவிக்க, அரசன் வெகுண்டு பின்னர்த் தன் பரிசனருட் பலரை யனுப்ப, அவர்களும் நீராடுவாரை நோக்கி ‘நாகக்கொடியோன் பூவைமாரோடும் சங்கு நண்ணுவன், ஆதலின் கடிதில் இத்தடப்விட்டகல்மின்’ என்றனர். அவர்கள் ஒருவரையொருவர் கோக்கி நகைத்துப் பின்னர் பரி சனரைப் பார்த்து, “அறிவிலிகாள், கந்தருவர்குல திலகனும் நம் மிறைவன் தன் றெரிவைமாரோடுங் தண்புன்லாடுங் தடமிது காண்மின்: எங்கள் சித்திரசேனராசன் நுஞ் செயலீ யணர்வ னேல் நீவீர் உயிருடன் போதல் அசாத்தியமாகும்” என்று கடிந் துரைத்தனர். பரிசனர்மீண்டு தம் மன்னனிடஞ் சென்று நிகழ்ந் ததைக் கூறினர்; அவன் வெஞ்சினமுற்றுக் கந்தருவரை யங்கற் றும்படி தச்சாதன ஞெழிந்த ஏனைய சடோதரர்களைப் பணித் தனுப்பினன். துரியோதனன் றம்பிமார் வரவைக்கண்ட கந்தரு வர் அவர்களை நோக்கி, “நீவீர் பூமியைப் பரிபாலிக்கும் மானுடர்; மாங்கேவரும் புகழங்கந்தருவர்; எமக்குரிய தடாகத்தின் கண்ணே நீவீர் புகப் பிரயத்தனஞ் செய்தது முறையன்று; சமர்செய்து எம்மை வெல்லாமென்னு மெண்ணத்தையொழி யுங்கள்” என்று கூறுவதற்கிடையில் துரியோதனன் கங்ஷ்டர் வீற்கொட்டி காலனூலிகாட்டிச் சரப்பெய்ய, கந்தருவரும் அங்குணஞ் சபர்செய்து குருதுலத்தாறைப் புறங்கண்டனர்,

தன் தம்பியர் யத்தத்தில் வெங்கிட்டபையைக் கண்ணும் ந  
துரியோதனனும், தச்சாதனனும், சதன்யும், கண்ணனும் போர்க்  
கெழுந்தனர்; இருபாலாருங் கடுஞ்சயர் புரிந்தனர் சுற்றில் கந்  
தருவசைநியஞ் சிறிது தளர்வுறறது. அதனைக் கண்டோர் சிலர்  
தப்பிறைவனாஞ் சித்திர சேனனிடம் முறையிட, அவன் நாசம்  
போற் சீறி யுத்தசங்கத்தனும் அமர்க்களமடைந்து குருவத்  
தார் சைகியத்தைச் சிலைத்தலும், அங்கர்கோன் அதுகண்டு  
ஊற்றென விரைந்து கந்தருவர் தலைவனுடன் போர்த்தொழி  
லேற்று விண்ணுன். இருவரும் பெருஞ்சமரிஷைத்தனர். கண்ணன்  
ஒரு வடிக்கணை யேவிக் கந்தருவர்க் கிறைவனுரங்து தேரை  
யழித்தான். அவன் பிறதோர் சேமத் தேர்மீதைப் பல தெய்  
வப் படைக்கலங்களால் அவற்றை மாற்றி விண்ணுன். சித்திர  
சேனன் ஒரு வாளியேவிக் கண்ணன் கைக்கொண்ட சிலையைத்  
துண்டங் கண்டான். காசகுண்டலன் வேறுருகு தனுக்குரித்து  
அஸ்திர முய்த்துச் சித்திரசேனன் தரித்திருந்த வீரபட்டத்தை  
யிறுத்தனன்; அங்கர்கோன் பல கணையுய்த்துச் சித்திரசேனன்  
றன் தேர்ச் சாரதியை வீட்டி யார்த்தான்; சித்திரசேனன்  
கோபாக்கினி சிந்தப் படைக்கம் பலவுய்த்துச் சூரியன் மெங்  
தன் நேரையழித்தலும், அவன் அமராற்றுனுயப் புறமகன்றுன்.  
சித்திரசேனன், அபஜெயமடைந்த துரியோதனன் முதலா  
ஞேரையுங் தெரிவைமாறையுஞ் சிறைப்படுத்தித் தன்னுலகம்  
புக்கான்.

துரியோதன னத்யோரைச் சித்திரசேனன் சிறைப்படுத்  
திக் கொண்டுபொதலைக் கண்டோர் சிலர் தகுமபுத்திரரை  
யனுகி “பொறையெனும் விரதம் பூண்டோய், நின் பொன்  
ணடி பணிந்தேப்; துரியோதனனையுங் தேவீமாறையும் அவன்  
காஷ்டர்களையும் சித்திரசேனன் சிறைப்படுத்திச் செல்கின்றுன்;  
அவர்கள் சிறையை மீட்கவல்லார் நின் பின்னையரன்றிப் பின்  
னியாருளர்? தகுமசிதேயே, சலியாப் பொறையையும் அழியாப்  
புகழையும் பெற்றுள்ளனே; அரவக்கொடியோன் நுங்கட்கு  
அசியாயுஞ் செய்தமை யுண்மையே; ஆயினும் இந்த ஆபத்தி  
னீன்றும் அவர்களைக் காத்தல் நின் சடனுகும்” என்று வேண்  
டினர். தகுமபுத்திரர் வீமனை விளித்து “தப்பீ, நீ மந்தைய  
தம்பிமாவராடுஞ் சென்று துரியோதனன் முதலியோர் சிறையை  
மீட்டு வருகுதி; நின் சிந்தையில் யாதுமெண்ணேல்” என்றார்.

மாருதி உள்ளத்திற் சீற்றங் கொண்டவனும்த் தன் மூத்தோனை னோக்கி “அண்ணு, ‘அடாத செய்தவர் படாத படுவர்’ என் நும் முதுமொழிப்பிரகாரம், செய்யத்தகாதன செய்தமையால் அரவக கொடியோன் அரிவைமாரொடுஞ் சிறைபிடைப் பட்டான்; மேலும் கந்தருவர்கோமானுகிய சித்திரசேனன் எம்முடன் சுகோதரத்துவம் பூண்டவன்; அவனுடன் பாறு பட்டு அமர் புரிவது அழகன்று” என்று கூறினன்.

“கம்பீ, பகைவர்களாயினும் அவர்கட்குப் பேராபத்துற ரூல் அதனைக் களைதல் பெரியோர் கடனாகுப்: வேதமும் அங்கனமே கூறுகின்றது”என்று தருமர் சொன்னார்; அதற்கு வீமன் ‘எம்மை நீரில் அமிழ்த்தி, எமக்கு நஞ்சுக்டி, நாமிருந்த அரக்கு மாளிகைக்குத் தீக்கொழுவி, நம்முயிர்க்கு இறுதி குழந்தான்; அது பலியாமை கண்டு வருஞ்சகச் சூதினால் நமது நாட்டைக் கவர்ந்து தீண்டாத கற்புடைய செழுந்திருவாம் பாஞ்சாவியை வேத்தவையில் மானபங்கஞ் செய்ய முயன்றுன்; அவ்வளவில் அமையாது, எம்மைக் காட்டில் அலமந்து திரிய வீடுத்தான்; இவ்வங்யாயமெல்லாம் எமக்குச் செய்த உமது தம்பியாகிய அரவக் கொடியோனுக்கும் உபகாரம் புரியவேண்டுமென வேதஞ் சொல்லுகின்றதா? அண்ணு!” என்றான் அதுகேட்ட தருமர் நகைத்து, “இலையோனே, துரியோதனாகுதியோரைக் கொல்வோமென நீயும் ஏனைய தம்பிமாரும் அரசரவையிற் சபதமொழி கூறியமை மெய்யன்றே? பிறர் அவர்களைச் சிறைப் படுத்திச் சென்றுள்ளேல் உங்கள் சபதமொழி நிறைவேறுவ தெங்கனம்” என்று கூறும்பொழுது, தனஞ்சய னெழுந்து வீமனை வணங்கி “அண்ணு, தமையனார் வார்த்தையைத் தடுக்குப் பேசலாமா? துரியோதனாகுதியோர் சிறையை மீட்டு வருவோம், வருதிர்” என்றிரந்தான். தம்பிமீற் பரிசினாலும் தமையன் சொற் கமைதலாலும் வீமன் பகைவர் சிறையை மீட்டற்கு உடன்பட்டுத் தன் தம்பியருடன் சென்றான்.

வீமன் முதலானேர் வரவைக் கண்ட கந்தருவர் அவர்கள் மீது அஸ்திரப் பிரயோகஞ் செய்ய ஆரம்பித்தனர். காண்டை நும் மற்றை மூவருங் தஞ் சிலை கோட்டி நாண்பூட்டிப் பகழி துரந்து, காந்தருவரை னோக்கி ‘தருமபுத்திரனும் எமது மூத்

எ—5.

தோன் மொழி சிரமேற்கொண்டு இங்கு வந்தோம்; மதிகுல மன்னை அவன் றேஹ்மாரோடுஞ் சிறைப்படுத்திச் சேறல் நுமக் கடாது; ஆதலின் அன்னூர் சிறையைவிட டுமின்; நரரென வெண்ணிப் பரிபவ முற ளேண்டா” என்றனர். கந் தருவர் பெருநகை செய்து, “கொல்ல னுலையிற் சிவக்கக் காய்ச்சிய இரும்புண்ட நீர் மீண்டு வருவது சாத்தியமாயின், நும்மவருஞ் சிறைமீண்டு வருவர்; காந்தருவர் வேந்தனும் எங்கள் சித்திரசீசனன் வென்றிப் பிரபாவத்தை முன்னர்க் கேட்டிலீர்போலும்” என்று கூறுதலும், பார்த்தன் கடஞ் சிற்றங்கொண்டு பண்ணவர்மேல் எண்ணில் வாளி துறந்தான்; இருபாலாருங் கடுஞ்சமர் புரிந்தனர்; ஈற்றிற் கந்தருவர் அப ஜெயமுறுவதைக் கண்ட நால்வரும், பகைவர் போர்க்குடைந் தோடுவரென வெண்ணிப் பாணங்களாற் கூடஞ்செய்து அவர் களை அதனுள் அகப்படுத்தினர்.

தன் சைநியம் போரழிந்து நிற்றலைக் கண்ட சித்திரசேனன் கோபாவேசங் கொண்டு சமர்க்களம் நண்ணித் தன்சிலை குளித்து நானேநைத் செய்யும்போது தமிழுடன் பொருபவர் அருச்களன் முதலானேர் என்பதை யுணர்ந்து. அற்புதமும் பச்சாத்தாபமும் முற்றுப் போர்முயற்சி துறந்து, இந்திரகுமாரனை வந்து தழுவி, “காண்மை, என்னகாரிடஞ் செய்தனை! சமர் செய்யப் புகும் போது தமர் பிறர் என்னும் பேதம் பார்க்கவேண்டாமா? இவ் வரவக்கொடியோன் உங்கட்குப் பேரிடர் விளைத்தானென்பது பற்றியே யான் இவனைச் சிறைப்படுத்தினேன்; இவன் செய்த மற்றைய அங்யாயங்களை மறந்தாலும் செங்கமலத் திருவனைய செல்வியாம் நுந்தேவியை வேத்தலையில் மானபங்களுஞ் செய் தலையை மறக்கலாகுமா? அன்றியும் இவர்களைச் சிறைப்படுத் தல்வேண்டு மென்பது நின் தந்தையாங் தேவர்கோன் ஆஞ்ஞஞ யாகுப்; அன்னன் சொல்லை மறுக்கலாகுமா? தனஞ்சய, இவர் கள் சிறையை மீட்கமுயலாது நீ மீண்டு போதலே யழுகு” என்றான். “காந்தருவர்க் கிறைவ, தேவ வாக்கைக் கடந்தாலும் எம் முன்னவன் வாக்கைக் கடக்கவொண்ணாது; ஆதலின் சிறையிடையறும் இவரோடும் எம் முன்னவன்பாற் சேறுதும், வருகுதி”யெனப் பார்த்தன் கூற, சித்திரசேனனும் அதற் கிசைந்து சென்றனன்.

சித்திரசேனன் வரவைக் கண்ட தருமர் அவனைப் பலவாறுபசரித்து முகமன் கூறி நிற்றலும், அவன் அவரை கோக்கி “நின்னை சின் துணைவரோடு இடர்ப்படுத்திய இம் மன்னனை மங்கைமாரோடுஞ் சிறைப்படுத்தி வரும்வண்ணம், பண்ணருஞ் சிறப்புடைப் பண்ணவர்கோன் எமக்குப் பணித்தான்; அன்ன வன் சொற் கடத்த லழகல்ல வீ” யென்றான். “காங்தருவர் குல திலகமே, நின் வாய்மை வாய்மையே; விண்ணவர்கோன் சொல்லை வேதவாக்கெனச் சிரமிசைக் கொள்வேன்; அன்றியும் நின்னுரை கடக்க யான் நினைத்தல் கூடுமோ? யான் இவர்கள் சிறை மீட்டன்றிச் சலபானஞ் செய்யேன் எனச் சூருநூரத் தேன்; அதன்பொருட் டஞ்சுகின்றே ஞாலால்,

“அரிவைய ரூடனை தநுசர் செய்பிழை  
கருதிடா தவர்சிறை விடுத்தியேற், கமழு  
தருமரு மாலையாய், தரணி யேழுமென்  
றெருளும் கைவயன் செய்த தாகுமால்.”

என்ற உதிஷ்டிரன் வேண்டுதலும், சித்திரசேனன் மனமகிழ்ந்து,

“அறப்பெருங் கடவுள்ளி யன்றி வேறேரு  
திறத்துள பேர்உனக் குரைத்தல் தீமையே;  
மறத்தோடு புகல்வதேன், உன்றன் லாசக  
முறைப்படி துணைவரை விடுப்பன் மோய்ப்பினேய்.”

என்ற கூறித் துரியோதன ஞதியோரை விடுத்துத் தருமரது அனுமதி பெற்றுத் தன் பதி யெய்தினன்.

கந்தருவர் சென்றபின், முரசகேதனன் அரவக்கொடியோன் பின்னீப்பையும் ஏனையோரின் பாசங்களையும் நீக்கி அம் மன்னர் மன்னனை கோக்கிக் கூறுவான்: “தம்பீ, யாது செய்தனை, உன்னைப்போன்ற அறிவுடையோர் இங்ஙனஞ் செய்யலாமா? ஒரு கருமத்திற் சிரவேசிக்கும்போது இன்னது செய்தால் இன்னது வருமென வுன்னியன்றே செய்தல்வேண்டும்; இராச்சியபாரம் வகித்த நீ இங்ஙனம் எண்ணாது செய்து துயருமத்த லாகுமா? இனிமேலாயினும் புத்தியாய் நடக்குதி.” தருமர் இவ்வாறு கூறுதலுஞ் சர்ப்பக்கொடியோன் நாணந்தலீக்கொண் டவனுய், அவரிடம் அனுமதிபெற் றகன்றுன். அவன் தேவி மாரையும் ஏனைய அரிவையரையும் பாஞ்சாலி பெரிதும் உபசரித்து விடைகொடுத் தனுப்பினள்.

**பிளை வினாக்கள் :** 1. பாண்டவர் வனத்திலிருந்து கஷ்டப்படு கிறார்களன்று திருதாட்டிரனுக்குச் சொன்னவன் யார்? 2. எம்பி என்றதற்கும் தம்பி யென்பதற்குமுள்ள பேதமென்ன? 3. “அறிவிலார்க்குரைப்பவர் அவரிற் பேதையார்” என்று யார் யாருக்கு எந்தத் தொடர்பிற் கூறியது? 4. பாண்டவர் வசிக்கும் வனத்திற்குப் போனவர் யார் யார்? 5. துரியோதனாக்கியர் அங்கேபோய்ச் செய்த பிழையென்ன? 6. அவர்களைச் சிறைப்படுத்தியவர் யார்? 7. அவர்களுடைய சிறையை மீட்கும்படி தருமர் வீமனுக்குப் பணித்தபோது வீமன் சொன்ன தென்ன? 8. தருமர் துரியோதனாக்குச் சொல்லிவிடுத்த புத்த யென்ன? 9. துரியோதனன் துஷ்டஞ்சியினும் அவனிடத்திற் பிதாவுக்குக் கீழ்ப்படியுங் குணமொன் றண்டென்பதற்கு உதாரணங் காட்டுக.

**இலக்கணம் :** இருதினையாகிய ஐம்பாற் பொருள்களை யுனர்த் தஞ் சொற்கள் தன்மை, மூன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்தை யும்பற்றி வரும். பேசுபவர் தன்மையிடம், பேசுபவரால் எதிர்முகமாக கப்பட்டுக் கேட்கும் பொருள் மூன்னிலையிடம்; பேசுப்படும் பொருள் உயிருள்ளவெனினும் இல்லாதனவெனினும் படர்க்கைப் பொருள்

**உ-ம்:** தன்மை: யான், நான், யாப், நாம், நாங்கள்.

**முன்னிலை:** நீ, நீர், நீவீர், நீங்கள், எல்லீர்.

**படர்க்கை:** அவன், அவள், அது, (இவைகளின் பன்மை); தன்மை மூன்னிலை யல்லாதனவாகிய எல்லாப் பெயர்களும் படர்க்கையாகும். “எல்லாம்” என்பது மூவிடத்திற்கும் பொதுவாகும்.

**உ-ம்:** நாமெல்லாம், நீவீரெல்லாம், அவரெல்லாம், அவையெல்லாம், மக்களெல்லாம், வீலங்குகளெல்லாம், மரங்களெல்லாம் முதலியன.

**குத்திரம் :**

“தன்மை யான், நான், யாம், நாம்; மூன்னிலை : எல்லீர், நீயீர், நீவீர், நீர், நீ; அல்லன படர்க்கை; எல்லாம் எனல் போது”

**வினா :** உயர்தினைக்குரிய பால்கள் எவை? அஃறினைக்குரிய பால் கள் எவை?

பின் வருஞ் சொற்களுள் ஆண்பாலுக்குப் பெண்பாலும் பெண் பாலுக்கு ஆண்பாலும் கூறுக:

தம்பி, எசமானன், பெருமாட்டி, முதாதை, நீபுணன், குரவன், பிராட்டி, ஒருவன்.

(ஆ) பலவின் பாலுக்கும், பலர் பாலுக்கும் ஒவ்வொர் உதாரணம் கூறுக.

(இ) “பெருமான்” என்னுஞ் சொல் என்ன பால்?

## 7. பூர்வ இந்திய மகளிருங் கற்றவர்களே

[இது சிறந்த லித்துவானுக விளங்கியவரும் பலதமிழ் நால்களை இயற்றியவாக மாகிய வேதநாயகம்பிள்ளை யவர்கள் எழுதிய “பெண் கல்வி” என்னும் நூலிலிருந்து அனுவதித்துக் கிருத்தி அமைக்கப்பெற்றது பூர்வத்தில் இந்திய மகளிர் படித்தில்லை என்று அந்தியர் சொல்லும் அபவாதத்தைத் தக்க காரணங் காப்பிடிக் கண்டிட்டது அக்காலத்து மகளிருள்ளும் பலர் கல்வியிற் சிறந்து விளங்கின ரென்பதைத் தாடிப்பது]

பெண்கள் படிப்பது பூர்வீக சம்பிரதாய மல்ல வென்பதாகச் சிலர் தர்வாதனு செய்கிறார்கள். பாட்டனும் தகப்பனும் டிடியாத மூடர்களாயிருந்தால், பின்னையும் மூடனும் இருக்க வேண்டுமா? தகப்பன் உத்தியோகஞ் செய்யாமல் இருந்தாற் பின்னையும் உத்தியோகஞ் செய்யக்கூடாதா? பிராமணர்கள் வேதம் ஒதுதலையன்றி மற்றிருநு தொழிலும் செய்யக்கூடாதென்றும், அப்படியே மற்றை வருணத்தார்களும் தங்கள் தங்களுக்குரிய தொழில் லோச செய்யவேண்டுமென்றும் மனுநிதியிற் சொல்லப்பட்டிருக்க, இப்போது பிராமணர்கள் வேதத்தை உபேக்ஷயாக விட்டு விட்டு, மற்றை வருணத்தார்களுடைய தொழில்களை ஆக்கிரமித்துக்கொண்டு செய்யவில்லையா? வேத பாராயணத்துக்குப் பிரதியாகச் சட்டபாராயணமும், வைதீகை ஜீவனத்துக்குப் பதிலாக வெளகிக ஜீவனங்களும் செய்கிறார்களோ; கலப்பை ஆயுதத்தைக்கொண்டு பூமியை உழுது கிருவி கத் தொழில் செய்யவேண்டிய குத்திரர் இறகெங்கிற ஆயுதத்தைக் கொண்டு கடிதமாகிய பூமியை உழுது சீவனஞ் செய்யவில்லையா?

பெண்கள் படிப்பது புராதன மூக்கமல்ல வென்று சொல்வது அபத்தமே தவிர யதார்த்தமல்ல. திருவள்ளுவருடைய சடோதரிகளாகிய ஒன்னை. உப்பை, உறுவை, வள்ளியம்மை முதலானவர்கள் கல்வி கற்று அனேக பிரபந்தங்களைச் செய்யவில்லையா? சைவர்களுடைய பெரியபூராணத்திற் பிரஸ்தா பிக்கப்பட்ட நாயன்மார்களில் ஒருவராகிய காரைக்காலம்மையும், வைஷ்ணவர்களுடைய குருவராகிய சூடிக்கொடுத்த நாச்சியாரும் பெண்களாயிருந்துங் கல்வி கற்று அனேக தோத்திரப் பாடல்

களைச் செய்யவில்லையா? அன்றியும் சிகைத், திரெளபதி, சந்திர வதி, தமயங்ஞி, சகுந்தலை முதலானவர்களும் மற்றும் சில ரிவி பத்தினிகளும் பாண்டியன் மனைவியும் கம்பர்வீட்டு வெள் னாட்டியும் படித்தவர்களென்பது விகசிதபாகத் தோன்று கிறதே. இப்பட்டோ! இக்காலத்தினும் தஞ்சாவூர் முசலான நகரங்களில் வசிக்கிற இராஜஸ்தீர்களும் படித்தவர்களென்பது உலகப்பிரசித்தமல்லவா?

நாலடியார், காரிகை முதலீய நூல்கள் மகடே முன்னிலீயாகச் செய்யப்பட்டிருக்கின்றன ஆதலாலும், திருக்குறள், நாலடியார் காசிகண்டம் முதலீய நூல்களிற் பெண்களுக்கிருக்க வேண்டிய கற்புவகைணம் முதலீய குணங்கள் சோல்லப்பட்ட டிருக்கின்றன ஆதலாலும், புருஷர்களைப்போலப் பெண்களும் படிப்பதற்காகவே அந்த நூல்கள் செய்யப்பட்டன வென்பது கிருஷ்டாந்தமாயிருக்கிறது. பெண்கள் படிக்கக்கூடாதென்பது மேற்படி கிரந்தகர்த்தர்களுடைய சித்தாந்தமாயிருந்தால், அவர்கள் பெண் முன்னிலீயாகப் பாடவும் கற்பு வகைணங்களைப் பேசவும் நிமித்தமில்லையே. ஆகையால் நமமுடைய கணியைத் தாபிப்பதற்கு மேற்சொன்ன கிரந்தங்களே பிரத்தியக்குமான லிகிதபூர்வ சாட்சிகளாயிருக்கின்றன. கப்பராமாயணம் பால காண்டம், நாட்டுப்படலத்தில்:

“பேருந் தடங்கட் பிறைநுதலார்க் கேலாம்  
போருந்து சேல்வமுங் கல்வியும் பூத்தலால்  
வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும்  
விருந்து மன்றி விளைவன யாவையே”

என்று சொல்லியிருக்கிற விருத்தத்தைக் கொண்டு, கோசல நாட்டு ஸ்தீர்கள் படித்தவர்களென்பது விளங்குகின்றது. சீவக சிந்தாமணி, நாமசளிலம்பகத்தில்:

“வண்டுமோய்த் தரற்றம் பிண்டிவாமனைல் வடித்த நண்ணோ  
வுண்டுவைத் தனைய நியுணர்விலா நிறையாகி  
விண்டுகேண் ணாருவிசோர விம்முயிர்த் தீனையையாதல்  
ஒண்டோடி தகுவதன்றுல் ஒழிகளின் கவலையென்றுன்”

என்ற செய்யுளால், சச்சந்தன் மனைவியும், சீவுகண் தாயுமாகிய விஜயை யென்பவள் படித்தவ ளென்று தோன்றுகிறது. மேலும் நாலடியாரில்:

“குஞ்சி யழகுங் கோகேந்தானைக் கோட்டழகும்  
மஞ்ச ளழகு மழகல்ல — நெஞ்சத்து  
ஙல்லம் யாமென்னு நடவு நிலைமொற்  
கல்வி யடுகே யழகு”

என்று சொல்லியிருப்பதால், மயிரழகும் வஸ்திர அழகும் மஞ்சளழகும் அழகல்ல, கல்வியழகே அழகு என்பது தெளி வாய்த் தோன்றுகிறது; குஞ்சியென்பது ஆண்களின் மயிராத லால் மயிரழகைப் புருஷர்க் ளெடுத்துக் கொள்ளட்டுப்; சேலை கட்டுவதும் மஞ்சட் பூசுவதும் பெண்களுக்குரிய அழகாலால், அந்த அழகு தங்களுக்குரிய தென்று புருஷர்கள் சொல்லத் துணியார்களென்று கப்புகிறோம். ஆகையால், பெண்கள் படிக்கவேண்டு மென்பது மேற்படி நூலாசிரியருடைய கருத தென்று பட்டப்பகல் போல வெளியாகிறது.

பெண்களுக்குக் கற்பிக்கக் கூடாதென்று ஒரு நூலிலும் விலக்கப்படவில்லை. கணக்கும், எழுத்தும் கண் னுக்குச் சமான மென்று ஆனுக்கும் பெண் னுக்கும் பொதுவாகப் பல வித்துவான்கள் பாடியிருக்கிறார்கள். அப்படியே,

“எண்ணு மேழுத்துங் கண்ணெனத் தகும்”  
என ஒளவையும்,

“எண்ணென்ப வேளை யேழுத்தெப விவ்விரண்டும்  
கண்ணென்ப வாழு முயிர்க்கு”

எனத் திருவள்ளுவாயனுருஞ் சொல்லி யிருக்கின்றார்களே. பின்னும்,

“கண்னுடைய ரென்பவர் கற்றேர் முகத்திரண்டு  
புண்னுடையர் கல்லா தவர்”

என்ற குறளில் கற்றவர்களே கண் னுடையவர்கள், கல்லாத வர்கள் முகத்தில் இரண்டு புண்னுடையவர்க் ளென்று திரு வள்ளுவாயனார் ஸ்திரீ புருஷர்களுக்குப் பொதுவாகச் சொல்லு

கிருரேயல்லாமல், புருஷர்களுக்கு மட்டும் சொல்லவில்லையே. குருடனைச் செந்தாமரைக் கண்ணன் என்பது போலவும், அஷ்டதரித்திரம் பிடித்தவளை அன்னாழுரணி என்பது போலவும்; படியாத பெண்களுடைய கண்ணை நீலோற்பல மென்றும், வண்டென்றும், மானென்றும், மீனென்றும் மற்றை வித்துவான்கள் எவ்வளவுதான் வருளித்தாலும், நார் ஒருநாளும் ஒப்பமாட்டோம்; புண்ணென்றே சாதிப்போம். ஏனென்றால், மற்றைப் புலவர்களுக்குத் திருவள்ளுவர் அஜகஜாந்தரமல்லவா? கல்வி யென்னும் ஒன்றுதுப் பிரயோகங்கூடியது மேலே சொல்லப் பட்ட புண்ணைக் கண்களாக்காத வரையில் நாம் நமது சுகுமியை விடோம். “கற்பு” என்கிற பதத்திற்குக் கல்வியென்று அர்த்த மாகிறபடியால், பெண்களுக்குக் கந்பு கேண்டுமானுற் கல்வியும் வேண்டு மென்பது அந்தப் பதத்தினுலையே விளங்குகின்றது.

ஸ்தீரியும் புருஷனும் ஒரு தீக்கமென்பது சர்வமத சம்மத மானதால்; புருஷன்மட்டும் படித்து மனைவி டாக்காம விருப்பது, பாதிபுடலிற் பிராணனும் பாதிபுடலிற் பிராணன் இல்லாமலும் செய்கிற பாரிச வாயு போலவு மிருக்கிறது. இது எவ்வளவு வெட்கப்!

பெண்கள் படித்தால் அவர்களுக்குச் சகல விவேகமு முன்டாகுமானதால், அவர்கள் புருஷர்களுக்கு மந்திரிகளைப்போலச் சமயத்திற் புத்தி சொல்லுவார்கள்; காரியாஸ்தர்களைப் போலக் கிருக கிருத்தியங்களை யெல்லாம் நடப்பித்துக் கொள்ளார்கள்; கணக்கர்களைப்போல வீட்டைச் சேர்ந்த கணக்குகளை யெல்லாம் எழுதிக்கொள்வார்கள்; தாய்போலப் புருஷர்களைச் சம்ரக்ஷிப்பார்கள்; காவற்காரரைப்போல வீட்டுப் பண்டங்களை சேல்லாம் காத்துக் கொள்வார்கள்; நல்ல சுயம்பாகிகளைப் போலப் புருஷர்களுடைய நாவுக்கிதமான பகுணங்களைச் செய்து கொடுத்து உபசரிப்பார்கள்; வைத்தியர்களைப் போலப் புருஷர்களுடைய தேக சௌகரியங்களுக்குக் கடுத்த காரியங்களைத் தேடிச் செய்வார்கள்; சங்கீத வித்துவான்களைப் போல இன்பமான பதங்களைப் பாடியும், இங்கிதமான வார்த்தைகளைப் பேசியும் புருஷர்களுடைய வருத்தங்களைத் தீர்ப்பார்கள்; உத்தம சினங்கிதர்களைப்போலப் புருஷர்களுடைய ஆபத்துக்கு உதவுவார்கள்;

புருஷர்கள் பிசகி நடந்தால் அவர்களுக்குக் குருவைப் போல உபதேசங் செய்வார்கள்; பெண்களுக்குப் படிப்பியா மையினால் இவ்வளவு நன்மைகளையும் புருஷர்கள் இழந்து போவது எவ்வளவு மதியினம்? பெண்கள் படியாதவர்களா யிருந்தாற் புருஷர்கள் தங்களுடைய தொழிலைச் சேர்ந்த வெளி வேலைகளுடனே கூட வீட்டைச் சார்ந்த காரியங்களையும் வகித் துக்கொண்டு இரண்டு குதிரைகள் சட்டி யிழுக்கவேண்டிய பண்டியை ஒரு குதிரைமட்டும் இழுப்பதுபோலத் தாங்கள் சிரமப்படவேண்டி நேரிடும்.

பெரிய குடும்பங்களில் அநேக பந்துக்களும் பிள்ளைகளும் வேலைக்காரர்களும் இருக்கிறபடியால் அடிக்கடி கலகங்களும் மனத்தாபங்களும் உண்டாகுமே; குடும்பத்திறை படியாத அவிவேகசிரோமணியா யிருந்தால் அவள் அந்தக் கலக சண்டைகளை சிவிர்த்தி செய்யவும், மற்றவர்களுக்குப் புத்தி கற்றிக்க வும் எப்படிச் சாத்தியமாகும்? குடும்பத்திறை குருடன் வழி காட்டவும், முடவனுக்கு முடவன் சிலம்பங் கற்றுக்கொடுக்க வுங் கூடுமா? சிரங்கருக்கியா யிருக்கிற தலைவியானவள் வேலைக்காரர்கள் செய்கிற திருட்டுக்களையும் புரட்டுக்களையும் மோசங்களையுங் கண்டுபிடித்துப் பொருட்சேத மீல்லாமற் குடும்பத்தை எப்படிப் பரிபாலிக்கக்கூடும்? “மூடன் ஆஸ்தி முழுவதும் நாஸ்தி” என்பதுபோலப் பெண்களுக்குப் படிப் பில்லாமையினால் திரவியநட்டம் சப்பவீச்கவும் இடமுண்டா கின்றது.

பெண்கள் படித்திருந்தால் அவர்கள் வீட்டு வேலைகள் செய்கிற நேரம் போக மற்றை நேரங்களில் நல்ல புத்தகங்களை வாசித்துத் தங்களுடைய புத்தியை அபிவிருத்தி செய்யவும், குழந்தைகளுக்குப் படிப்பிக்கவுங் தக்கவர்களாயிருப்பார்கள். அப்படியில்லாமையினால் ஸ்தீரீகள் வீண் பேச்சும் வய்பு வார்த்தைகளும் கோரும் புறணியும் பேசித் தன்மார்க்கங்களைக் கற்றுக்கொள்ள இடமுண்டாகிறது. சிறு குழந்தைகளுக்குத் தகப்பனைவிடத் தாய்மார்களிடத்தில் அதிக பழக்கமிருப்பதனால், படிப்பில்லாத் தாய்மார்களுடைய அறியாமையும் தூர்க்குணமும் பிள்ளைகளையுஞ் சாருமல்லவா?

ஏ—6.

புருஷர்களைப் பார்க்கிலும் பெண்களுக்கு அதிக அவகாச மிகுப்பதால் அவர்கள் படித்தவர்களாயிருந்தால், ஒன்றை முதலியவர்களைப்போல அஙேக பிரபந்தங்களை உண்டுபண்ண வும், நாதனமான காரியங்களைக் கண்டுபிடித்துச் செய்யவும், அதனாற் சீர்திருந்திய மற்றுந் தேசங்களைப்போல இந்தத் தேச மூம் சீக்கிரத்தில் நாகரிகம் அடைபவும் இடமுண்டாகுபென் பது கரதலாமலகம்போல விளங்கவில்லையா?

ஸ்திரீகள் படித்தால் புருஷர்களுக்கு அடங்கமாட்டார்களன்று சிலர் எண்ணுகிறார்கள். பட்சி எவ்வளவு உயரப் பறந்தாலும் ஆகாயத்துக்கு உட்பட்டிருப்பதுபோல, ஸ்திரீகள் எவ்வளவு படித்தாலும் புருஷர்களுக்குத் தாழ்ந்தவர்களே தவிர மேற்பட்டவர்களல்லர். சிருஷ்டிக் கிரமத்தில் ஸ்திரீயைப் பார்க்கிலும் புருஷன் சிரேஷ்ட னென்பதற்கு அஙேக சாட்சியங்களுண்டு; சரீர அமைப்பு, தைரியம், பராக்கிரமம், விதேவகம், அறிவு முதலியவைகளில் ஸ்திரீகளைப் பார்க்கிலும் புருஷர்கள் விசேஷித்தவர்களென்பது வெளிப்படையாயிருக்கின்றது. சில ஸ்திரீகள் மேற்கண்ட சில விஷயங்களிற் சில புருஷர்களுக்கு மேற்பட்டிருந்தாலும் இருக்கலாம்; ஆனால், அப்படிப்பட்ட சாமர்த்தியமுள்ள பெண்களையும் புருஷர்களையும் எண்ணிப் பார்க்குமிடத்தில், புசபல பராக்கிரமமும் புத்திக் கூர்மையுமின்ன புருஷர்களுடைய தொகை அதிகரிக்குமென்பதற்கு அற்பும் சந்தேகமில்லை.

சத்துருக்களுடன் யுத்தஞ்செய்து செயித்தல், துஷ்டங்கிரக சிஷ்ட பரிபாலனஞ்சு செய்தல், சட்ட சாஸ்திரங்கள் உண்டுபண்ணுதல், பாலம் இருப்புப் பாதை முதலியவைகளைக் கட்டுதல், கால்வாய் குளம் ஏரி முதலியவைகளைத் தோண்டுதல், காடுவெட்டிக் கரப்பு திருத்திப் பயிரிடுதல், தேசாந்தரங்களிலுந்திபாந்தரங்களிலுஞ் சென்று வியாபாரஞ்சு செய்தல், நாட்டி லுங் காட்டிலுங் கடவிலுங் கரையிலும் பலவிதமாகப் பாடுபடுதல் முதலாகிய தேச நண்மைக்கடுத்த சகல காரியங்களும் புருஷர்களால் நடத்தப்படுகின்றனவே; பெண்கள் அந்த வேலைகளுக்கு முழுதும் அசமர்த்தர்களாயிருக்கிறார்கள். அவர்களுக்குச் சகசமான தூர்ப்பலம், அதைரியம், பேதமை,

நாணம், அச்சம் முதலிய குணங்களாலும்; கர்ப்பம், பிரசவம் முதலிய துன்பங்களாலும் அவர்கள் கவுடமான தொழில்களுக்கும் மற்றை உத்தியோகங்களுக்கும் அசத்தர்கள் என்பதை அவர்களே நிர்விவாதமாக ஒட்புக்கொள்வார்கள்.

இரு தேசத்துக்கு இரண்டு அரசர்கள் ஸ்ருந்தால், தேசகாரியம் எப்படிச் சரியாக நடக்கமாட்டாதோ அப்படியே ஒரு குடுப்பத்துக்கு இரண்டு எச்மான ரிருந்தால் குடுப்ப காரியம் ஒருபோதும் செல்வையாக நடக்கமாட்டாது. ஆகையால் ஒவ்வொரு குடுப்பத்துக்கும் ஒரே எச்மான னிருக்கவேண்டியது முக்கியம். சரீர சத்தியிலும் புத்தியிலும் வித்தையிலும் தேசகாரியங்களை நடப்பிக்குந் திறமையிலுங் குடும்ப சம்ரக்ஷிணை செய்வதிலும் விசேஷ சமர்த்தர்களான புருஷர்களே எஜமானர்களாக விருக்கும் யோக்கியதையுடையர். ஆதலால் ஸ்தீர்கள் தெய்வத்துக்குப் படிந்து நடப்பதுபோலப் புருஷர்களுக்கும் படிந்து நடக்கவேண்டுமென்பது வேத, வாக்கியாயிருக்கின்றது.

**பார்க்க வினாக்கள் :** 1. முற்காலத்திலே தமிழ் கற்று விளங்கிய சில பெண்களுடைய பெயரைச் சொல்லுக. 2. தமிழ்மொழியிற் சிறந்த புலவராய் விளங்கிய முதாட்டி யார்? அவர் செய்த நூல்கள் எவை? 3. பெண்கள் படித்திருந்தார்கள் என்பதற்குக் கம்பராமாயணத்தில் ஒரு பிரமாணங்கள் காட்டுக. 4. கல்வி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தென்பதற்கு ஒன்வையார் வாக்கிலும், திருக்குறளிலும் பிரமாணங்கள் காட்டுக. 5 “கற்பு” என்ற சொல்லின் பொருள்களைக் கூறுக, 6. பெண்கள் கல்வி கற்றலால் வரும் நன்மைகளைச் சுருக்கமாக எழுதுக.

**இலக்கணம் :** தொழிற் பெயர்கள் படர்க்கையிடத்திற்கே உள்ளனவாம். உ—ம் : வருகை, மறதி, இவை வருகை நன்று; மறதி எனது எனப் படர்க்கையிடத்தைக் கெரண்டே வழங்கும். தொழிற் பெயரை விளைப்பெயரென்றுஞ் சொல்ப விளையால்விளையும் பெயர்கள் தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் முன்றிடத்திலும் வழங்கும்,

**உ—ம் :**

கண்டேனை (கண்ட என்னை) — தன்மை

காண்பாய்க்கு (கானும் உனக்கு) — முன்னிலை

காண்போனது (கானுபவனுடைய) — படர்க்கை

வினு : தன்மைக்குரிய பெயர்கள் எவை?

முன்னிலைக்குரிய பெயர்கள் எவை?

படர்க்கைக் குரியவை எவை?

மூவிடங்கட்டும் பொதுவான ஒரு பெயர் சொல்லுக.

## 8. வப்தஹானி

[இது பஞ்ச தந்திரத்தில் நான்காக் தந்திரமாக ஏன்னாது. வப்தஹானி என்னும் வடமோழி வாக்கியத்தின் போருள் பேற்றிவாம். வப்தம்— கிடைத்தது, ஓராணி—அழிவு எனவே கையிற் கிடைத்ததைத் தவற விடுதல், அழித்தல் எனப் பொருள்படும். இதீற் சிறுவர்க்கு அனுவசி யகங்கைக் கண்ட சில கதைகள் சுருக்கியும் தவிர்த்துமுள்ளன. இப் பஞ்சதந்திரத்தைத் தமிழில் எழுதியவர் இற்றைக்கு 80 வருடங்கட்டு முன் வாழ்ந்த வித்துவான் தாண்டவராய முதலியாரேன்பவர். தமிழ் வச நத்தை அக்காலத்திற் புதிய முறையில் எழுதத் தோடங்கியவர்களுள் இவ்வாசியரும் ஒருவராவர். பஞ்சதந்திரக் கதையிற் பல நீதிகளும் பழமொழிகளும் விரலி வருதலால் இக்கதை எக்காலத்தும் தன் புதுமை குன்றுமலிகுக்கின்றது.]

சோமசன்மா அரசுகுமாரரை நோக்கி, ‘இடருற்றாலையில் அறிவு குன்றுதலான், குரங்கு முதலையினின்றுப் பிடிட்ட டாற்போற் பெருந் துண்பத்தினின்று மீணுவான்’ என, சிறுவர்கள், ‘அஃது எவ்வண்ணம்? சொல்வீர்’ என, ஆசிரியன் சொல்லலுற்றுன் :—

‘கங்கைக் கரையில் நாவன்யரத்தின்மேல் சமூகனென்னும் ஒரு வாளரஞ் சிலகாலம் வாசப்பண்ணிக் கொண்டிருக்கையில், அங்கேவந்த ஓர் இளைத்த முதலையைப் பார்த்து, “நீ என் கிருகத்திற்கு விருந்தாக வந்தயையால் உனக்கு நாவற்பழந் தருகின்றேன்” என்று சில பழங் கொடுக்கத் தின்று அத்தியந்த சந்தோஷத்துடனே தன்னிடத்திற்குப் போய் அன்று தொடங்கித் தினந்தினம் வந்து நானுவாரத்தைசள் பேசிக் கொண்டு இரண்டும் அங்கியோங்கியமா யிருந்தன; ஒருங்கள் முதலை சில கணிகள் கொண்டுவந்து தன் இல்லாஞ்குக்கூக்க கொடுக்க, அது தின்று அக்கணி அபிர்தம்போலிருக்கக் கண்டு தன் நாயகனைப் பார்த்து, ‘பிராணாஶதா! இந்தத் தித்திப்பான

கனிகளை எங்கிருந்து கொடுவெந்தாய்?'' என, ஆண் முதலீல் 'சமுக வானர னென்னும் என் நண்பன் எனக்கு நாடோறுங் கொடுக்க. நான் அங்கேதானே அவற்றைப் புசித்துவந்தேன்; இன்றைக்குத் தின்று மிகுந்ததை உனக்குக் கொணர்ந்தேன்' என்றது. இப்மொழிகளைக் கேட்டுப் பெண்முதலீல், 'இத்திங்கனி தின்பவ வீரல் அமிர்தத்திற்கு ஒப்பாயிருக்கும்; அதைக் கொணர்ந்து எனக்குக் கொடு; அதனால் நான் மூப்புச் சாக்கா டில்லாமல் உன்னேநு கெடுங்காலஞ்சுகித்திருப்பேன்' என்றது. இதைக்கேட்டு முசலி, 'எனது உயிருக்கு உயிராயிருக்கிற நட்டோனையை வானரத்திற்கு நீ ஏன் இந்தத் தீங்க நினைக் கிருய்?' என, அது 'நான் உனக்கு அகத்தியமா யிருந்தால் அதனீரலைக் கொணர்ந்து கொடு; இல்லாவிட்டால் நான் உயிர் வைத்துக்கொண்டிரேன்' என்றது ஆண் முதலீல், 'காதலியே! சுகாதரனிலும் மிக்கிரன் அதிகமாதலால் அவனைக் குறித்து நீ அடப்பண்ண வேண்டாம்' என்று வேண்டிக்கொள்ள, சென் முதலீல் 'நீ என்றைக்கும் என் பேர்சுக்கு மாறு சொல்னதில்லை; இன்றைக்கு மாத்திரம் மனக்குறைச்சல் டண்ணுகின்றாய்; ஆதலால் இதோ நான் சீவனை விடுகின்றேன்' எனப் பிடிவாதஞ்செய்ய, கரா, பெண்ணையின் நிச்சயத்தை அறிந்து, 'அச்சமுகன் எனக்குக் கொல்லக் கூடாதலை யிருக்கிறேன்; நீயோ பிடித்ததை விடாமலிருக்கின்றாய்; ஆதலால் நான் இருதலைக் கொள்ளியுள் ஏறுப்புபோல; யீனான்' என்று இங்காஞ் சொல்லி, சமுகனிடத்திற்குப் போயிற்று.

அப்போது கமுகன், 'நண்பனே! இன்றைக்கு ஏன் விசனமாயிருக்கின்றாய்?' என, முதலீல் ''மற்றென்றுமில்லை; உன் மைச்துனி என்னைப் பார்த்து, துஷ்டா! நன்றி கெட்ட வலே! நீ எவ்வளவே சீவனம் பண்ணுகின்றனயோ, அவனை ஒருங்காலைக்காயினுடை நமது வீட்டிற்கு அழைக்குவந்து விருந்திடவேண்டாமா? அவன் வீட்டிற்குமாத்தீரம் வெட்கமில்லாமற் போய்ப்போய் நல்ல பழங்களைத் தின்னுகின்றனயே!'' என இடப்படித் திடடிக் கோபித்தாள்; ஆதலால் நீ என் வீட்டிற்கு வா; அவள் உண்ணைக் குறித்துப் பலபல பதார்த்தங்கள் தேடுவைத்து வழி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றது.

வானரம் ‘கண்பனே, நான் தண்ணீரில் வருதல்கூடாது; ஆதலால் நீ என் பிரியமுள்ள மைத்துனியை இங்கே கூட்டிக் கொண்டு வா’ என, மகரம் ‘சமுகனே! நான் கங்கைக் கரையில் இருக்கிறேன்; நீ என் முதுகின்மேல் உட்கார்ந்து கொண்டு வா; கோவாமற் கொண்டுபோவேன்’ என, அதில் நம்பிக்கை வைத்துக் குரங்கு அப்படியே உட்கார்ந்துகொண்ட மாத்திரத்தில், முதலை தண்ணீரிற் குதித்துப் போகையில், வானரம், ‘எனக்கு அச்சமாயிருக்கிறது; பெள்ள மெள்ளா நட்’ என்றது; அதைக்கேட்டு முதலை, ‘இப்போது சுமுகன் நம் முடைய சவாதீனத்தில் இருக்கிறான்: இனி இவனுக்கு கங்கருத்தை வெளியிடுகிறதற்குக் குறையியன்ன இருக்கின்றது? “ஹரலி லகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா” என்று இங்ஙனங் தனக்குள் தீர்மானித்துக்கொண்டு ‘மித்திரா! உன் இஷ்ட தேவதையை நினை; மனைவியின் பிடிவாதத்தால் உன்னைக் கொல்லக் கொண்டுபோகிறேன்’ என, குரங்கு ‘நான் என்ன பிழை செய்தேன்’ என்றும், முதலை ‘நீ கேற்றுக் கொடுத்த நறுங்கனிகளை என்மனைவி தின்றதன்மேல் ‘இத்தன்மையான தீங்கனியைத் தினங்தோறும் தின்னுகின்ற பாக்கியவா ஸீரல் அம்முத்ததை யொத்திருக்கும்; ஆதலால், நீ அவனீரலை எனக்குக் கொணர்ந்து கொடாவிடில் நான் பிராண்னை வைத் திரேன்’ என்றால்; அதைக் குறித்துக்தான் உன்னைக் கொண்டு போகின்றேன்’ என்றது

அதைக் கேட்டு வானரம், “ஓகா! இப்படியென்று எனக்கு முன்னமே தெரிந்தால் அந்த மரத்தின் மேல் ஓளித்து வைத்திருக்கின்ற ஈரலை உனக்கு அங்கேயே கொடுத்திருப்பேன்; வெறும் இருதயத்தோடு இருக்கையில் என்னை வீணாகக் கொண்டுவந்தாய்’ எனக் கிளேசப்பட, அப்போது மகரம், ‘என் பிராணமித்திரா! அதைக் கொடுத்தால் அவள் சந்தோஷமாவாள்’ என்று சொல்லி வானரத்தை அதிசீக்கிரத்தில் புறப்பட்டவிடத்திற் கொண்டுவந்து விட்டவுடனே, வானரம் குதித்து மரத்தின்மேல் ஏறிக்கொண்டு, ‘இன்றைக் குக் காலன் கையிலிருந்து விடுபட்டேன்’ என்று எண்ணிக் கொண்டிருக்கையில், முதலை ‘மித்திரா! ஈரலை விரைவிற் கொடு, உன் அண்ணியார்க்குக் கொடுத்துவிட்டு வருகிறேன்’

என, அதைக்கேட்டு வானரம் நகைத்து, ‘முடா! தஷ்டா! சரல் உடம்பை விட்டிருக்குமா? அஃது இருக்கட்டும்; நீ விசு வாசகாதங்குதலால் இங்கு இருக்கவேண்டாம்; சீக்கிரத்தில் புறப்பட்டுப் போய்விடு; உன்னைப் பார்க்க என்கண் நானு கின்றது’ என்று சொன்னது; முதலே பச்சாத்தாபழுற்று “யான் இவனுக்கு வழியில் உண்மை சொல்லியிழுந்தேன்; இப்போது மறுபடி விசுவாசப் வரப்பேசி இவனைக் கொடு போகவேண்டும்” என்று ஆலோசித்து, ‘மித்திரா! நான் உன்னைப் பரீக்ஷிக்கலாயென்று இவ்வாறு சொன்னேன்; மேலும் உலகத்தில் நடவாத உன் பேச்சை நிசமென்று என்னித் திருப்பிக் கொண்டுவரவில்லை. சரல சரீரத்தைவிட்டு வேறிடத்தி விராதென்பது சிறு பிள்ளைகளுக்குந் தெரிந்திராதா? நான் இது விளையாட்டுக்குச் செய்தேன்; ஆதலால், நீ என் வீட்டிற்கு அற்பழும் பயமில்லாமல் வா; உன்பொருட்டு என் பெண்டாட்டி வழி நோக்கிக் கண் பூத்துப்போகக் காத்துக்கொண்டிருக்கின்றுள்’ என, சுமுகன் பசித்தவனது விசுவாசத்தில் ஏப்பிக்கை வைத்தலாகாது’ என்று. பிரிய தரிசனையைக் கங்கா தத்தன் அஞ்சி மீண்டுங் காணவில்லை’ என, அப்போது முதலே ‘பிரியதரிசனை னுக்கு அவன் என் அஞ்சினான்?’ என, வானரம் சொல்லவுற்றது: -

‘இரு கிணற்றிலிருந்த கங்காதத்தனைன்னும் ஒரு பெருந் தவளையை மற்றைய தவளைகள் மிகவும் வருத்தியயையினால், அது இராட்டினத் தோண்டி நெறியே லொரியில் வந்து, ‘இந்தத் தாயாதிகள் வலிபவர்களும் பலருமாயிருக்கிறார்கள்; இதற்கு என்ன செய்வோம்? என்று எண்ணிக்கொண்டிருக்கையில், ஒரு பாய்பிள் புற்றைப் பார்த்து, வழிப்போக்கர் காலில் தைத்த முள்ளை முள்ளாலேயே வாங்குகிறதுபோல், இந்தப் பாம்பை நமது வீட்டுக்குக் கொண்டுபோய்ப் பங்காளி களைக் கொல்லவேண்டும் என நிச்சயித்து களையின் கிட்ட விருந்து பாய்ப்பைக் கூவியது பாய்பு, ‘இவன் மாந்திரீகனே, நம்மைக் கொல்ல வந்தவனே, கட்டிடுகிறவன் இன்னவனைன்று தெரியவில்லை; ஆதலால் இவனை இங்கிருந்தே கேட்கவேண்டும்’ என்று நிச்சயித்து’ நீ யார்? என, மண்டுகம் ‘நான் கங்காதத்த னைன்னும் மண்டுகராசன்; உன்னைச் சரணமாக அடைந்தேன்’

என, அதைக்கேட்டுப் பிரியதரிசனன், ‘நெருப்புத் தரும்புகளின் சீர்க்கை நில்லாததுபோல, நான் உன் பரம சத்துருவாயிருக்கையில்லை இங்கே வந்து இந்த விபரித பாஷணம் ஏன் பண்ணுகிறோம்? என, கங்காதத்தன் ‘என்னை மாற்றுர் வருத்துகிறார்களன்று உன்னிடத்திற்கு வந்தேன்? நீ எங்கள் ஜன்ம சத்துருவென்பது மெய்யே; ஆனாலும் வலிய பகைவர்களை வைரி களைக்கொண்டே அடிக்கவேண்டுமென நீதி நூலிலிருக்கிறது’ என்றது.

கேட்ட சர்ப்பப், ‘என் ரைவு அங்கு எப்படிக் கிடைக்கும்?’ என மண்டுக்கம், உன்னை நான் அநாயாசமாய்க்கொண்டுபோவேன்’ என, அதைக்கேட்டுப் பிரியதரிசனன், ‘நாம் தீணைக்குறித்து என்றைக்கும் வசாரப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்; அவ் வாகாரங் தானே வந்து இன்றைக்கு நப்பமை அழைத்துக்கொண்டு போகவிருக்கையில், ஆலசியம் ஏன் பண்ணவேண்டும்; வலியவந்த சிதேவியைக் காலால் உதைத்துத்தன்னாலாமா’ என்று தனக்குள் ஆலோசித்துக்கொண்டு தவளையினபின்னேனே வர, தவளை அதை இராட்டினத்தின்வழியாய்க்கொண்டுபோய்த் தன வீட்டில் வைத்துக்கொண்டது; பின்பு, அந்தப் பாய்பு தவளைகளையெல்லாங் தின்றது. பிறகு கங்காதத்தனைப் பார்த்து, ‘மித்திரா! உன் சத்துருக்களையெல்லாங்கொன்றபாடியினால் எனக்கு ஏதாவது ஆகாரங் கொடு’ என, தவளை, ‘நீ உன் சிஞேகிதன் காரியத்தைச் செய்தாய்; இப்போது வந்தவழியே வீட்டுக்குப் போகலாம்’ என, அதைக் கேட்டுப் பாம்பு ‘கங்காதத்தா! அந்தப் பிலத்தில் வேறு ஏதாவது வந்து தங்கியிருக்கும்; யான் அங்கேபோய் என்ன செய்வேன்? நீயே உன் சமுதாயத்திலிருந்து நித்தியம் எனக்கு ஒவ்வொரு தவளை கொடு; இல்லாவிட்டால் நான் எல்லாரையும் ஒருங்கு கொல்லுவேன்’ என, இவ் வுத்தரவைக் கேட்டுக் கங்காதத்தன் பயமுற்று, நிதமுர் ஒவ்வொரு தவளை கொடுத்துக்கொண்டிருக்க, பாய்பு தின்று கடைசியில் ஒருங்கள் கங்காதத்தன் புத்திரனையுங் தின்றது;

அதைக் கங்காதத்தன் மனைவி கண்டு மிகவும் இடும்பையற்றுக் கங்காதத்தனைப் பார்த்து, “சீர் இக் கொடியோனைக்கொண்டுவந்து குலத்தை நாசம்பண்ணீரீ; இனி இவ்விடம்

விட்டுப் புறப்படும்; இல்லாவிடில் இவனைக் கொல்லச் சூழ்சி செய்யும் என, இதைக்கேட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கையில், பாம்பு எனக்கு ஏதாயினுந் தின்னக்கொடு'என, கங்கா தத்தன், 'மித்திரா! நான் இருக்கையில் நீ தீனுக்கு ஏன் விசன மடைகிறோம்? இப்போது என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து இன்னும் மண்டுங்களை அழைப்பிக்கிறேன்; அதுவரையும் நீ சுய்மாவிரு' என்றது; அதுகேட்டுப் பிரியதரி சனன், 'நீ எனக்கு அன்னதாதா; ஆதலாற் பிதாவாக இருக்கிறோம்; உடனே தவளைகளை அழைப்பி' என்றது; கங்காதத்தன் பின்னர் மனைவியை மற்றெருகு கூபத்திற் போக்கி, 'போனவள் இன்னும் வரவில்லை. நானே போய் அநேகங் தவளைகளைக் கொண்டுவருகிறேன்; நீ இங்கே சுகமாயிரு' என்றுசொல்லித் தானும் இராட்டினவழியே புறப்பட்டுப் போயிற்று.

பின்பு பிரியதரிசனன் தவளைகளைக் குறித்து வழி பார்த்துக் கொண்டு அங்கேயேயிருந்து அப்படி வெகுநாட்ட கழிக்கையில், மற்றெருகு வளையிலிருந்த பல்லியைப் பார்த்துப் பிரார்த்தித்து, 'ஓ பல்லியே, உனக்குங் கங்காதத்தனுக்கும் மிகவுஞ் சிகேகமாத லால் அவனிடத்திற்குப் போய், உன்னைப் பிரியதரிசனன் அழைக்கிறோன்றும், இனி உனக்குத் துரோகம் பண்ணினால் எனக்கு ஆணை இருக்கிறது; நீ மனத்திற் சிறிதும் ஜியப்படாதே யென்றும் இவ்வாறு சொல்' என்றது; அதன் உத்தரவைப் பெற்றுக்கொண்டு அக்கெவுளி கங்காதத்தன்பாற் போய் எல்லாச் செய்தியையும் சொல்ல, கங்காதத்தன், 'பசித்தவன் விசவா சத்தை நம்பலாகாது; ஆதலால் நீ போய்ப் பிரியதரிசனனுடன் துவ்டா! இனிக் கங்காதத்தன் வரானென்று சொல்' என, பின்பு அக்கெவுளி போய்ப் பாம்புக்கு எல்லாஞ் சொல்லிற்று. அப்படியே 'நான் மீண்டும் உன் வீட்டுக்கு வரேன்' என, இதைக் கேட்டு முதலை, 'நீ வராவிடின் எனக்கு ஒன்றிமறந்தமை சம்பவிக்கும்; ஆதலால், நான் பட்டினியிருந்து உன்னைக் குறித்து இங்கேயே பிராண்னை விடுவேன்' என, அப்போது வானரம், 'நாரி, நீள் செவியனுக்கு நம்பிக்கை வருஷித்து எப்படிக் கொன்றதோ, அப்படி நீயும் என்னைக் கொலைசெய்ய விரும்புகிறோம்' என, முதலை அதைக்கேட்டு, 'அஃது எப்படி?' என, குரங்கு சொல்லுகின்றது:—

எ—?

‘ஒர் அடவியில் இருக்கின்ற கராளகேசரி யென்னுஞ் சிங் கத்துக்குத் தேகம் ஏதோ குணமில்லாதிருந்தமையால் தூசர் னெண் னும் நரியைப் பார்த்து, ‘பிரதானியே! இன்றைக்கு நான் எங்கும் போதல்கூடாது; நீயே போய் யாதாயினும் இரை கொண்டுவா’ என, நரி நாற்றிலைசுபும் ஓடித் திரிகையில் ஒரு கழுதையைப் பார்த்து, ‘மாமா! கும்புகிறேன்; நீ இப்போது மிகவும் இளைத்துப்போன்றேய்’ என, அப்போது கழுதை, ‘மருமகனே! என்ன சொல்வேன்! எனக்குத் தலைவன் வண்ணேன்; அவன் அத்தியங்த கண்டகன்; என்மேற் பெருஞ் சுமைகளைப் போட்டுக் கொல்லுகிறதேயென்றி வயிற்றுக்குப் புல்லுச்செத்தையாயினும் போடுகிறதில்லை; புழுதியிலிருக்கும் அறுகங் கட்டையைத் தின்றுகொண்டிருக்கிறேன்; அஃது உடம்புக்கு எங்னனம் புஷ்டி கொடுக்கும்? என் பிழைப்பு ஒரு பிழைப்பா? என்று சொல்ல, நரி, ‘இப்படியிருந்தால் நீஎன் ஞேடு கூடவா; ஆற்றங்கரையிற் பச்சைப்புல் நிரம்ப இருக்கு மிடம் உனக்குக் காட்டுகிறேன்’ என்றது. அதைக் கேட்ட கழுதை ‘அவ்விடார் நன்றாயிருக்கும்; அங்கே நான் ஒன்றி யாய் எப்படியிருப்பேன்?’ என, தூசரன், ‘மாமா! அங்கே புருஷன் இல்லாமல் விஸ்தாரமாயிருக்கின்ற பெண் கழுதைகள் ‘எங்கட்குத் தக்க புருஷன் அகட்பட்டாற் கொண்டுவர வேண்டும்’ என்று எனக்குச் சொல்லியிருக்கின்றமையால் உனக்கு உரைத்தேன்’ என்றது.

அதைக்கேட்டு ஆசையினந் கர்த்தபம் பின்னே போக, அதைக்கண்டு சிங்கம் பாய்ந்தவுடனே நீள்செவியன் ஓட்டம் பிடித்தது. பின்னர் நரி கோபித்துக் கண்ணாரவத்தைப் பார்த்து, ‘இன்றைக்கு உன் வீரத்தை நான் பார்த்தேன்; உன்முன் எதிர்ப்பட்ட கழுதையும் ஓடிப் போயிற்று. இனி நீயாளையை எவ்வாறு அடிப்பாய்?’ என, அதைக்கேட்டுக் கராளகேசரி தலையிறக்கமாகங்க, மீட்டும் நரி, ‘மற்றும் ஒருதரம் நான் அவனை உன்னண்டை கொண்டு வருகிறேன்; அப்போதாயினும் ஏமாறுமல் அவனை அடிக்கவேண்டும்’ என்று சொல்லி, நீள்செவியனருகே போய் “நீ ஏன் ஓடிப்போகிறோய்?” என, கழுதை, ‘மருமகனே! என்னை இங்கெரம் யமன்வாயிற் கொடுத்திருப்பாய்; அதிர்ஷ்டத்தினாற் பிழைத்தேன்; வச-

சிரம்போல் நகத்தையுடைய அப் பிராணி யார்? என, அப்போது நரி நகைத்து, 'அம்மான்! அந்தப் பெண் கழுதை உண்ணேப் பார்த்து மிதமற்ற களிப்போடு உன் னண்ணை வருகையில், நீ வீணையைப் பயங்தொடினுய்; அவன், இப்போது 'நீன்செலீயன் என்னைக் கல்யாணப்பண்ணைக் கொள்ளாவிட்டால் நான் உயிர் வைத்திரேன்' என்று நிச்சயித்திருக்கிறபடியால், நீ விரைவாய் வரவேண்டும்; வராவிடிற் பெண் கொலை நேரிடும்' என்று இப்படி நரி உரைக்கக் கேட்டுக் கழுதை அதன்பின்னே போக, சிங்கம் அக்கணமே அடித்து, 'நண்ணைச் சுட்டு நரியைக் காவல் வைத்தாற்போல்' அதற்க நரியைக் காவல்வைத்து நீராடப் போனது; இதற்குள்ளே நரி அதன் சரலையுங் காதையுங் தின்றது. பின் சிங்கம் வந்து பார்க்கையில் சரலுங் காதுமில்லாமையால் சம்புகத்தைப் பார்த்து, 'இதை யார் தின்றார்?' என, நரி 'இக்கழுதைக்கு சரலுங் காதுமில்லை; இருந்தால் அது மறுபடியும் உண்ணண்ணை வருமா?' என, அஃது இதை உண்மையென்று நம்பி, நரிக்குள்ள மாயிசபாகங் கொடுத்து மற்றதைத் தின்றது. அப்படியே 'நீ என்னைக் கொல்ல விரும்புகிறோய்' என, முதலீல், 'எவன் தன் பிரயோசனத்தை விட்டு உள்ளதைச் சொல்லுகின்றானே; அவன் உதிஷ்டிரன் என்னுங் குயவைப்போல் துன்பமடைவான்' என, வானரம் 'அஃது எப்படி?' என்று கேட்க, மகரம் சொல்லுகின்றது;—

'இரு குப்பத்தில் யுதிஷ்டிரனைன் னுங் குயவன் பாணிகளை யெடுக்கையில், ஒட்டாங் குச்சொன்று கபாலத்திற் ரூக்கக் கத்தி வெட்டுப்போற் காயம்பட்டது. பின் சிலாந்து கழித்து அத் தேயத்திற் கருப்பு வந்தமையால் அவன் மறுதேயத்திற்குப் போய் இராசனிடத்திற் சேவகத்தில் அமர, அவ்வரசன் அவ்வடுவைக் கண்டு, அவன் போர்க்களத்தில் முன்காயம் வாங்கின சூரன் என்றெண்ணி அவளை மிகவும் உபசரித்து அவனிடத்தில் தமையாயிருந்தான்; அது முதற்கொண்டு மற்றறச் சேவகர்கள் அவன்மேற் பொறுமையாயிருக்கத் தலைப் பட்டும். இராசன் தமையாயிருக்கையால் ஒன்றும் பேசாம் விருந்தார்கள். அப்படி யிருக்கையில், ஒருநாள் இராசன் ஏகாந்தமாக யுதிஷ்டிரனைப் பார்த்து, 'உனக்கு இக் கத்தி

வெட்டு யாருடைய சண்டையிற் பட்டது? ' என, குயச் சேவகன், 'இராசனே! நான் குளை போட்டுக்கொண்டிருக்கை யில் ஒடு தாக்க இக்காய முண்டானது' என, இதைக் கேட்டாமாத்திரத்தில் இராசன் நாலைக் குயவளைப் பார்த்து, 'நான் மோசம் போனேன்: இஃது இரண்டாம் பெயருக்குத் தெரிவதற்குள்ளே நீ ஓடிப்போ: இதைக் குரர்கள் கண்டால் நீ உன் உயிர் கரணமாட்டாய்' என, குயன், 'சுவாமி! என் கை கால்களைக் கட்டி இரணரங்கத்திற் தோட்டு என் ஹஸ்தலா கவத்தைப் பார்த்தருளும்' 'வாய் புளித்ததோ மாங்காய் புளித் ததோ'வென்று சொல்லலாமோ?' என, இராசன், 'நீ பிறங்க குலம் போர்க்களத்தில் வருவதன்று: அங்குனமாக, நீ நரிக் குட்டிபோல் ஏன் சம்மா துள்ளுகிறோய்? 'குலைக்கிற நாய் வேட்டை பிடிக்குமோ?' என, குலாலன், 'அந் நரிக்குட்டி யாரிடத்தில் தன்னைப் புகழ்ந்துகொண்டது? சொல் லும் ஜயா!' என, அரசன் சொல்லுகிறான்:—

ஒரு வளத்திற் பெண்சிங்கத்தோடு கூடியிருந்த சிங்கத் துக்கு இரண்டு குட்டிகள் உண்டானவுடனே, பல விலங்குகளைக் கொன்று தன் பெண்சிங்கத்தின் கையிற் கொடுத்து அதைப்பார்த்து "இப்பிள்ளைகளுக்கு வினாத் தெரிகிறவரைக்கும் இவைகளை நப்பித் தனியே விட்டிராதே" என்று பத்திரன்து சொல்லி, சித்தியங் தாண்மாத்திரம் போய், மிருகங்களைக் கொன்று கொண்டுவந்து கொடுத்துவருகையில், ஒருநாள் அதற்கு ஒன்றாங் கிடையாமல் திரும்பி வீட்டுக்கு வருப்போது, வழியிற் கையை வகப்பட்ட ஒரு நரிக்குட்டியை அடியாமற் பிடித்துப் பெடையன்டை கொண்டுவந்து, 'இன்றைக்கு இதைவிட வேறொன்றாங் கிடைக்கவில்லை' என்றது; அப் பெண்சிங்கம் அக்குட்டி மிகவுஞ் சிறிதாமிருப்பதைப் பார்த்துத் தன் குழந்தைகளி லொன்றுக்க் காப்பாற்றி வந்தது.

அம் மூன்றும் பெரியனவாய் ஒருநாள் காட்டுக்குப் போன போது, அங்கு ஒரு யானையைக் கண்டு நரிக்குட்டி 'இதன் கிட்டப் போகலாகா'தென்று சொல்லிவிட்டு, வீட்டுக்கு ஓடிப் போயிற்று மற்றை இரண்டும் அதைப்பார்த்து, அதன்பின்னே வீட்டுக்கு வந்து, தந் தாயுடனே அந் நரியின் காரியத்தைச் சொல்லின; நரிக்குட்டி, அதைக்கேட்டு மிகவுங் கோபித்து,

“நான் இவர்களினுஞ் சௌரியத்திற் குறைந்தவனு? இவர்கள் என்னைப் பழித்து நகைப்பார்னன்? ‘குழங்கு மாங்காய் தோற் குமா?’ நான் இவர்களைத் தண்டித்து என் பராக்கிரமத்தைக் காட்டுவேன்’ ‘கொட்டினால் தெள் கொட்டாவிட்டாற் பின் ஜைப்பூச்சியா?’ என்றது.

அதைக் கேட்டுப் பெண் சிங்கம் கரியை ஏகாந்தமாய் ஒரிடத்திற் கொண்டுபோய், ‘நீ கரிக்குட்டி; உன் குலத்தில் யானையைக் கொல்லுகிற சக்தியில்லை; உன்னை என் பால் கொடுத்து வளர்த்தமையால் இந்தப் பராக்கிரமங்கு சொல்லிக் கொள்ளுகிறோம்: அவர்கள் இனி யன்னை இன்னுள்ளென்று அறி கிறதற்கு முன்னே நீ புறப்பட்டு ஓடிப்போ; இல்லாவிட்டால் அவர்கள் கையில் அடியண்டு இறந்துபோவாய்’ என, உடனே சம்புகம் ஓடிப்போயிற்று. ஆதவால், ‘நீ குயவன் என்று வெளிப்படுவதன்முன்னே விரைவாய் இதை விட்டுப்போ’ என, அவன் அந்த இராசாவின் உத்தரவின்படி ஓடிப்போனான்’ என்றது இப்படி முதலையின் பேச்சைக் கேட்டுச் சுமுசன், ‘ஸ்திரீகளின் கிருத்திரமம் ஒருவருக்குஞ் தெரியாது; ஆகையால் அவர்கள் வீசுவாசத்தை நம்பவாகாது. மாதர்களுடைய அருசித வார்த்தைகளைக் கேட்டு மெளனமா யிருக்கவேண்டும்; அங்குனாஞ் செய்யாது அவரோடு மறுமொழி சொல்லுகிறவன். புலித்தோலைப் போர்த்துக்கொண்ட கழுத்தமைப்போற் கிலேச மடைவான்’ என, ‘அஃது எப்படி?’ என்று முதலை வினாவு குரங்கு விடையிறுக்கின்றது:—

நகுமதை யாற்றங்கரையிற் பவானிபென்னும் ஓர் ஏழை வண்ணான் தன் காலைத் தீனில்லாமால் நாளுங்குஞான் இலைத்துப் போகிறதைக் குறித்து வீசனப்பட்டுக்கொண் டருக்கையில், ஒருஞன் சினையாபற் கிடைக்க புலித்தோலைக் கொண்டுவந்து களிப்புடனே இரவில் அக் கழுத்தமேற் போர்த்து ஊரார் பயிர்களில் மேஷ்வித்துக் கொண்டிருக்கும்போது, குடிகள் அது புலியென்று நினைத்து ஒடிப்போவார்கள். இப்படியிருக்கையில் இப் பெருவாயன் மிகவும் பருத்து ஒருஞன் வயலில் தானியத் தைத் தின்று சொல்லும் நிற்துப்போது, ஒரு பெண் கழுத்தயின் கூச்சலைக் கேட்டு, மிகவும் பெருங் கூச்சலைத் தொடங்கிற்று. அப்போது அக் கொல்லைக்காரன் ‘அது புலியென்று’ என்று நிச்சயித்து, அதைப் பிடித்து இடுப்பொடிய அடித்தான்.

ஆதலால் மாதர்களுடனே வீணைகப் பேசலாகாது. நீ அவள் பொருட்டு என்னைக் கொல்லவிருந்தாய்; இது உன் குற்ற மன்று; விசுவாசகாதகம் பண்ணுதல் உன் சாதிக்கே இயல்பாயிருக்கின்றது. அது சாதுக்களின் சேர்க்கையாலுங் குணமாகாது. மேலும், துஷ்டர்க்ட்கு உபதேசிப்பதாற் பயனில்லை' என்று இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜலத்திலிருந்து ஒரு ஜலசரம் வந்து, 'உன் மனையாள் உன்னை எகிர் பார்த் துக்கொண்டிருந்து பட்டினியால் இறந்தாள்' என்றது; அச் சொற் செவியி வேறினவெடனே முதலை, 'நான் கொடியோ னுதலீன் இத்தன்மையை இடரில் அகப்பட்டேன்; முதல் நண்பனுக்குப் பொல்லாதவனுடேன்; இரண்டாவது மனைக்கிழத்தியும் இறந்தாள்; வீடுக் காடாயிற்று; இல்லக்கிழத்தியில்லாத இல்லஞ் சுடலையன்றோ; ஆதலால் மித்திரா! என் பிழையைப் பொறுத்தி! நான் உனக்குத் துரோகம் நினைத்ததனால் தீயிற்குதிக்கிறேன்' என, இதைக்கேட்டு வானரம், 'எவள் பேச்சினால் நீ கொலைத்தொழிற்கு உடன்பட்டாயோ, அவள் சாவைக் குறித்தே இப்போது கிளேசித்து உயிர் விட நினைக்கிறோய்; அப்படிப்பட்ட துர்க்குணியின் சாவைக் குறித்துக் களிக்கவேண்டும்; பதியை விட்டுப் பிறநுக்கு உடன்பட்டிருந்தமையால் முன் ஒருத்தியை கரியுஞ் சிர்த்தது' என்றது; அப்போது மகரம், 'யாரைப் பார்த்து கரி நகைத்தது?' என, சுமுகன் சொல்லுகின்றது:—

'சம்பகாவதி நகரத்தில் வசித்த தேவதத்தனென்னும் ஒரு விருத்த வனிகன்மனைவி, தன்னுயகனை வஞ்சித்து அவனிடத் துள்ள தீரவியத்தையு மெடுத்துக்கொண்டு அந்நியஞ்சூவனைச் சதமென்றெண்ணீரி, அவனுடன் செல்லும் மார்க்கத்தில், ஒரு நடு எதிர்ப்பட, 'இவளை நான் இட்டுச் சென்றால் கமக்கு ஆபத்து நேர்வது நிச்சயம்' என்றெண்ணீரி அவன், அவளது ஆடையாபரணங்களை யெல்லாம் அபகரித்துக்கொண்டு அவளை நட்டாற்றில் விட்டகன்றான். பின்னர் அவள் அதைப் பார்த்துத் தன் மனத்தில் வியாகுலமுற்று, 'நான் செய்த வேலைக்குப் பலன் உடனேதானே கிடைத்தது; இதை அக் கிழப்பினைம் அறிந்தால் என்ன செய்யுமோ?' என ஏக்கமுற்றிருக்கையில், ஓர் இறைச்சித் துணைக்கையை வாயிற் கெளவிக்கொண்டு ஓடிவந்த கரி, தண்ணீரினின்றுங் தன்னிக் கரையில் விழுந்த

மீணப் பிடிக்க சினைத்து, வாயிலிருந்த இறைச்சியை நிலத்திற் போட்டு, மீணக் கெளவப் போகையில், அம்மீன் தண்ணிற்குத்தத்து; நரி திரும்பி அத் தசையண்டை வருவதற்குள்ளே அதை ஒரு பூர்ந்து எடுத்துட்போக, இதைப் பார்த்திருந்த அப்மா.ஆ சிரித்து ‘மாயிசமும் மற்சமும் போன்று வானத்தைப் பார்த்து ஆவதென்ன?’ என, அதைக்கேட்டுச் சம்புகங்கு ரோத்தோடே, ‘எனக்கு நேரிட்டாற்போலவே நீயும் உன் பதியையும் சோரணையும் மிழந்து இப்போது துண்பட்படுகிறோய்!’ என்றது.

இப்படி இருவர்க்கும் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கையில், இஃது அவளது கணவனுக்குத் தெரிந்து, அவன் அவனை மிகவுங் தண்டித்து ஓட்டிவிட்டான். ஆதலால் அந்தத்துவ்ஷ்டையைக் குறித்துச் சோகமுறை, முதலாய்! நீ உன் னிடத்திற்குப் போ’ என, மசரம் தன் வீட்டுக்குப் போன, விடத்தில், அங்கே வேறொரு முதலையிருக்கக் கண்டு, ‘நம் இடத்தையும் ஒருவன் கைக்கொண்டான்; இதற்குச் சாமபேததானதண்டங்களில் ஒருபாயஞ் செய்வதைக் குறித்து நம் முடைய சிகேகிதணைவிடச் சொல்லுகிறவர்களில்லை; ஆதலால் அவனை வினாவேண்டும்’ என்று உறுதிசெய்து மீண்டு நாவன் மரத்தண்டை வந்து சுமுகனைப் பார்த்து, ‘யித்திரா! பட்டகாலே படும். செட்டகுடியே கெடும்’ என்றாற்போல, என் அபாக்கியத்தினால் என் வீட்டையும் ஒருவன் பிடித்துக்கொண்டான்; இனி நான் என்ன செய்வேன்’ என முறையிட, வானரம், ‘நன்றிசெட்டவனே! எனக்குப் பொல்லாங்கு தேடினால், மறித்தும் முரட்டுத்தனமாய் என்னிடத்திற்கு என்வந்தாய்? மூடனுக்கு உபதேசித்தால், அவன் வீடுடையவனை வீடிமுக்கப்பண்ணுவான்’ என, முதலை ‘இஃது எங்ஙனம்?’ என, குரங்கு சொல்லத் தொடங்கிற்று:—

‘ஒரு மரத்தின்மேற் கூடுகட்டி அதில் வாழ்ந்துகொண்டிருந்த இரண்டு தூக்கணங்குருவி, பெருமழை பெய்க்கையிற் குளிரினுலே நளிர்பிடித்துப் பல்லுக்கிட்ட நடுங்கிக்கொண்டு ஒரு மரத்தடியில் ஒதுங்கியிருந்து வருந்துகிற வானரத்தைக் கண்டு ‘உனக்குக் கைகால்களிருந்துங் குளிர்காற்று முதலிய

வற்றுலாய வருத்தத்தை ஜீயோ! நீ ஏன் அனுபவிக்கிறோய்? நீ ஏன் வீடு கட்டிக் கொள்ளவில்லை? என்று இரக்கத்தாற் சொல்ல அதைக்கேட்ட அத்தஷ்டக் குரங்கு ‘ஊசி மூஞ்சி மூடா! நீ வல்லவனுக்குப் புத்தி சொல்லுகிறோயா? எனக்கு வீடு கட்டுகிற சக்தி யில்லை; அதைப் பிரித்தெறிகிற சாமர்த் தியம் உண்டு; இதோ பார்’ என்று அதன் கூட்டைப் பிரித் தெறிந்தது; ‘ஆதலால், கீழானேர்க்கட்டு உபதேசிக்கலாகாது’ என, முதலே, ‘உன் பழைய சினேங்குதலரல் உன்னைக் கேட்கிறேன்’ என, வானரம், ‘நீ அங்கே போய்ப் பகையாளியோடு போர்செய்; மடிந்தாற் சொர்க்கமடைவாய்; வென்றால் வீட்டைந்து சுகமுறுவாய். முன் ஒரு புத்திசாலி உத்தமனுக்கு வணக்கமும், குருநுக்குப் பேதமும், காரியகாரனுக்குத் தான் மும், சடானவனுக்குத் தண்டமுஞ் செம்தாற்போலச் செய்ய வேண்டும்’ என, முதலே ‘அஃது எங்ஙனம்?’ என, சமுகன், சொல்லலுற்றது;—

‘இம் மலையின்மேற் சதுரனென்னும் ஒரு கரி பசியுடனே இரதேடித் திரியுங்கால், ஒரு செத்த யானையைக் கண்டு அதன் தோலைக் கிழித்து இறைச்சி தீண் னும் வல்லமை அதற்கு இன்னையால் அஃது அங்கு உட்கார்ந்திருக்கையில், அங்கே வந்த சிங்கத்தைக் கண்டு தண்டனீடு, அது ‘நீ யார்?’ என, நாரி ‘நான் தங்களடியேன்; தாங்களடித்த யானையைக் காத்து உட்கார்ந்திருக்கின்றேன்’ என, சிங்கம் ‘இது நான் கொன்ற தன்று; வேறொருவன் கொன்றெறிந்தானே? அஸ்றித் தானுய மடிந்ததோ? எப்படி யிருந்தாலும் இதை நான் புசியேன்; இஃது உனக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள்’ என, நாரி ‘கவாமி, இஃது யோக்கியங்தான்; பெரியோர்கள் தம் ஆண்மையாலே சம்பாதிக்கின்றார்கள்’ என, சிங்கம் அதைக் கேட்டு வேறொரு வனத்திற்குப் போக, பின்பு நாரி அங்கே வந்த ஒரு புலியைப் பார்த்து, ‘மாமா! நீ இக்காலன் முகத்தில் ஏன் எதிர்ப்பட்டாய்? இவ்வியானையைக் கொன்ற மிருகங்திரன், ‘இங்கே புலி வந்தால் அதற்குத் தெரியாமல் எனக்கு வந்து சொல்வாயானால், நான் அதைக் கொன்றெறிவேன்; நான் முன்னே ஒரு யானையையடித்து மூழ்கப் போனவிடத்தில் ஒரு புலி அதை எச்சிற்பண்ணிற்று; அது முதலாகப் புலியைத்

தேடிப்பார்த்தும் அகப்படவில்லை' என்று என்னுடன் சொல்லி யிருக்கின்றுன்' என்றது.

புலி, அச் சிங்கத்தின் உத்தரவைக் கேட்டு மிகவும் பயந்து, 'மருமகனே, எனக்குப் பிராணதானங் கொடு, எனச் சொல்லிக்கொண்டே ஒடிப்போயிற்று. பின்னெஞ்சு வானரத்தைக் கண்டு, 'முன்னே வந்த ஒரு தவ்டனைக் கும்பிட்டுப் போக்கினேர்; சின் வந்தவனைப் பேசிக்கீதாம்; இப்போது இதன் கையால் இதைக் கிழிப்பிக்கவேண்டும்' என்று இப்படித் தன்னுள்ளே சிச்சயித்துப் பின்பு, "வானரா! சீ நெடுநாட்சென்று வந்தாய்; அன்றியும் பசித்திருக்கின்றுய்; ஆதலால் எனக்குச் சிங்கங் கொடுத்த இவ்வியானை யிறைச்சியில் நீ கொஞ்சம் தின்று, சிங்கம் வருவதற்கு முன்னே சீக்கிரமா யோடிப்போ' என, குரங்கு அதைக்கேட்டு யானையைக் கிழிக்க, அதைப்பார்த்து நரி, 'வானரா! சிங்கம் சமீபத்தில் வந்தது; இனி, நீ விரைவில் ஒடிப்போ' என, அதைக்கேட்டுக் கூரங்கு ஒடியது. பின்பு அது பின்தவிடத்திலிருந்த மாமிசத்தை நரி தின்னுகையில், அங்கே வந்த வேறொரு நரியைச் சண்டையிட்டுத் துரத்தி, தான் வேண்டுமட்டும் இறைச்சிகளைத் தின்றது; ஆதலால், நீ அம்மகரத்தைக் கொன்று உன் வீட்டிற் சகமாய் இரு; வேறொரு தேயத்திற் சௌக்கியமெல்லாங்கிடைக்குமாயினுங் தனக்குச் சிறைகள் அங்கு ஒருவனும் இல்லாவிட்டாற் சித்திராங்கன்போல் தீங்குகள் அனுபவிக்க வரும்' என, முதலீ, 'சித்திராங்கனுக்கு எப்படி அவஸ்தை வேரிட்டது?' என, வானரங்கு சொல்லத் தொடங்கிறது;—

'அயோத்தியா நகரத்திலிருந்து சித்திராங்கனென்னும் ஒரு நாய், பஞ்சத்தினாற் சோறு கிட்டாமல் மறு தேயத்திற்குச் சென்று ஒரு கிருகல்தன் வீட்டுக்குப் போய், அவ்வீட்டுக்காரி சோறு போட்டு ஆதரித்ததனால் அன்றுமுதல் வெது நாள் வரைக்கும் அங்கேயிருந்து, ஒருநாள் சகசமாய் வீட்டுக்கு வெளியே வந்தது; வந்தவுடனே அவ்வூர் மற்றைய நாய்கள் அதன்மேலே விழுந்து அநைவிடத்திற் கடித்து அதன் உதிர மாமிசங்களை வெளிப்படுத்தினதனாற் சித்திராங்கன் மிகவுங்குக்கமடைந்து, 'என்ன பஞ்சம் வந்தாலும் சுவயதேசத்தை விட்டு வராலாகாது' எனத் தனக்குள் தேறி மீண்டு அயோத்

திக்கு ஒடிவந்த மாத்திரத்தில்; அதற்கு உறவாகிய நாய்கள், 'சித்திராங்கா! அத்தேயம் எப்படியிருக்கிறது?' என, சித்திராங்கன், 'அத்தேயம் செழிப்பாயிருக்கின்றது; மாதர்களும் தயாசாலிகளாயிருக்கிறார்கள்; சுசாதிமித்திரத்துவமில்லை; ஆதலால் இவ் வவஸ்தை நேரிட்டது' என்றது; ஆதலால், 'தன்னிடத்தில் இருப்பதுபோலச் சுகம் வேறில்லை யென்கின்றேன்' என, முதலே அவ்வார்த்தைகளைக் கேட்டுப் போய் அவ்வண்ணமே எதிரியுடனே பொருது தன் வீட்டை மீட்டுக்கொண்டு அங்கேயே வாழ்ந்திருந்தது.

ஆதலாற் பராக்கிரமத்தினாற் பாக்கியம் வழிதேடி வந்தடைகின்றது.

**பீங்கள் வினாக்கள்:** 1. முதலே குரங்கு என்னு மிரண்டினையும் பற்றிய கதையைச் சூருக்கி யெழுதுக. 2. சம்புகம் தன்னைப் பார்த்துச் சிரித்த பெண்ணுக்கு என்ன நியாயஞ் சொன்னது? 3. 'என்ன பஞ்சம் வந்தாலும் சுயதேசத்தை விட்டு வரலாகாது' என்று சித்திராங்க னென்னும் நாய் எந்தச் சமயத்திற் சொன்னது?

**இலக்கணம்:** ஒருவர், பேதை, ஊழை என வரும் பெயர்கள் உயர்தினை ஆண் பெண் என்னும் இருபாலுக்கும் பொதுப் பெயர்களாம்.

**உ.ம்:** ஆடவருள் ஒருவர் அறத்தின்வழி கிற்பார்;  
மகளிருள் ஒருவர் கற்புவழி யொழுதுவார்;  
பேதை யிவன், பேதை யிவன்;  
ஊழை யவன், ஊழை யவன்.

ஒருவர் என்பது விகுதி நோக்கிப் பலர்பால் வினையைக் கொண்டு முடிந்து சொல்லாற் பன்மையெனினும், பகுதிநோக்கிப் பொருளால் ஒருமையேயாகும்.

**குத்திரம்:** "ஒருவ ரெங்ப துயர்கு பாற்றுய்ப்  
பன்மை வினைகொளும் பாங்கிற ரெங்ப".

**வினு:** தொழிற்பெயர்கள் மூவிடங்களில் எவ்விடத்திற்கு உரியன? தொழிற்பெயரை வேறு எவ்வாறு சொல்வது? தொழிற்பெயருக்கும் வினையா வினையும் பெயருக்கு மிடையே யுள்ள பேத மென்ன? வினையா வினையும் பெயர் மூவிடங்களிலும் வர உதாரணங்க்கறுக.

## 9. ஆரணியகாண்டம் I.

[இதுவும் அடுத்த பாடமும், கம்பராமாயணத்துள்ள ஆரணிய காண்டத்தை ஆகாரமாகக் கொண்டு, இப் பாலபாடங்களை எழுதியுள்ள ஆசிரியரால் நாடகநுபமாக எழுதப்பெற்ற ஆரணிய காண்டத்திலிருந்து தோகுக்கப் பட்டன; இப்பாடத்தில் மார்சன் மாயமானாக வருதலும், இராவணன் சீதையைக் கவர்த்து செல்வதும், அடுத்த பாடத்தில் இராமலக்குமரர் சீதையைத் தேடித்திரிதலும், நிரியும்போது சடாயுவைக் காண்டலும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.]

அங்கம் 3.

காட்சி 1.

காலம்: முற்பகல்

இடம்: மூர்சாமர் ஆச்சிரமும் அதற்கணித்தான சேரலையும்.

[தோதேவி அயலேயுள்ள பூஞ்சோலையிற் சென்று பூக் கொய்கின்றுள்; அபூர்வமான பொன்மான் வடிவுகொண்ட மார்சன் ஆங்குச் செல்ல, வனத்திலுள்ள மான்களெல்லாம் அப் பொன்மானைக் கண்டு தொடர்கின்றன. பொன்மான் சீதையின் கண்களுக்குப் புலப்படுதலும் சீதை அதனைக்கண்டு ஆச்சரியமடைகின்றுள்].

சீதை: ஆ! இது என்ன ஆச்சரியம்; இந்த வனத்திலும் இதற்கு அயலேயுள்ள வேறு வனங்களிலும் பலாட்பயின் ருள்ளேன்; எத்தனையோ அற்புதமான மிருகங்களையும் பட்சி களையும் பார்த்துள்ளேன்; ஆனால் இப்படியான ஒரு சுவர்ண மானை நான் ஒருபோதுங் கண்டதில்லை; இது விண்ணுலக மானே, இல்லையேல் சசன் திருக்கரத்திற் பொருந்திய தெய்வீக மானே; ஜயயோ! இது என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதே; (இதற்கிடையிற் பொன்மான் அப்பாற் செல்ல முயல்கின்றது) ஆ! ஆ! இந்த மான் ஏகிவிடும்போற் காணப்படுகின்றதே; இந்த காணமே என் பிராணநாதரிடம் ஒடிச சென்று இதனை அகப்படுத்தித் தருப்படி கேட்பேன். (விரைந்து செல்கின்றுள்)

இராம: கண்ணே! ஜானகி, என்ன விசேஷம்? மகிழ்ச்சியுடன் விரைந்து வருகின்றனன்யே,

சீதை : பிராணபதி! விரைவில் வாருங்கள்; ஆங்கே பாருங்கள்;  
நான் முன் எக்காலத்துங் கண்டிராத சுவர்ணமான்  
ஓன்று பல மான்கள் தற்குழ எங்கள் பூஞ்சோலையில் வந்து  
உலவுகின்றது; அதன் உடம்போ பசும் பொன்னிறமானது;  
புள்ளிகள் வானத்துள்ள வெள்ளியள் போன்றன; செவிகளுங்  
கால்களும் மாணிக்க ரத்தின மயமானவை

இராம: கண்ணே, அப்படியா! வருதி பார்ப்போம். (சிறிது  
தூரஞ் சென்று மாணைக்கண்டு) ஆம், ஆம், இப்படியான  
அழகுடன்கூடிய மாணை யான் முன்னர்க் கண்டதில்லை;  
என் உள்ளம் இம் மாணிடத்திற் செல்கின்றது; ஜானகி, இதைப்  
பிடித்து உன்னிடந் தரவா?

இலக்கு: (பீண் வந்தவர்; இது மாயமான் என்றுணர்ந்து,  
தமையனை விசயத்தோடு பார்த்து,) அன்னை, இப்படியான மான் உலகத்திலில்லை; இது மாய  
மானு யிருக்கவேண்டுமென என் மனத்திற் சந்தேகம் எழு  
கின்றது.

இராம: தம்பீ,

“நில்லா வுலகின் நிலைநேர் மையினால்  
வல்லா ரும்உணர்ந் திலர்மன் னுயிர்தாம்  
பல்லா யிரகோடி பரந்து ஓவால்  
இல்லா தனஇல்லை இளங் குமரா”.

பல பேதங்களோடு கூடிய இந்தப் பூவுலகில் உள்ள ஜீவ  
ராசிகளின் நுட்பங்களையும் அமைப்புக்களையும் மகா ஞானி  
களும் உள்ளபடி அறிந்துள்ளார் என்று சொல்லல் முடியாது;  
எந்தப் பொருளை உலகத்தில் உண்டென்றும் இல்லையென்றும்  
சொல்லுதல் முடியுமே? நாம் கண்ணாரக் கண்டவை மாத்திர  
மல்லாமல், இன்னும் எத்தனையோ சிருஷ்டி பேதங்கள் உண்  
டென்று காதாரக் கேட்டிருக்கின்றேம்; மாநசவாலீயின்கண்ணே  
பொன்பயமான ஏழு அன்னங்கள் உண்டென்று சொல்லுகிறார்  
களே; அது பொய்யா? அப்படியே பிரமசிருஷ்டயில் இது  
ஒரு விசேஷமாக இருத்தல் கூடும். உயிர்களெடுத்த யோனி  
பேதங்கட்டு வரையறை யில்லை; முடிவுமில்லை.

சீதை: (மெல்ல) ஜயயோ, அந்தப் பொன்மான் அப்பால் ஒடிசிடும்போற் காணப்படுகின்றதே; போனால் மீண்டு வரமாட்டாதே.

இராம: கண்ணே! சுஞ்சலப்படாதே, யான் அதனைப் பிடித்து, நீ வைத்து விளையாடுவ்வன்னைங் தருகின்றேன். (இலக்குமணைரை கோக்கி) இந்த யானை அவதானமாகப் பார்க்குதி; இதனைத் தைவிகமான் என்று சொல்வதன்றி மாயமானைன்று சொல்வது அடுக்குமா? அறுமுகன் திருப்பாகத் தமர்ந்த வள்ளி காயகியை ஈன்றதும் ஒரு மான்தானே; அம் மான்போல் இம் மானும் இருக்க வொண்டாதா? இளையோனே, இதிற் சந்தேகப் படாதே

வரிசிலை மறைவ லோனே, மான்தீதன் வடிவையுற்ற  
அரிவையர் பாந்தர் யாரே ஆதரங் கூர்கிலாடார்;  
உருகிய மனத்தவாகி ஊர்வன பற்ப யாவும்  
விரிசுடர் விளக்கங் கண்ட விட்டில் போல் வீழ்வகாணும்.

வில்லில் வல்ல என் அருமைத் தப்பி! இந்த மானைக் கண்ட மாத்திரத்தே இக்கானகத்துள்ள விலங்குகளும் பட்சி சாலங்களும் விளக்குச் சுடறைக்கண்ட விட்டிலைப்போல மருண்டு தொடர்கின்றன என்றால், ஆடவராகட்டும் மகளிராகட்டும் யார்தான் இதனைக்கண்டு ஆசைப்பட மாட்டார்?

இலக்குமணை: அன்னை, இது மாயமானாகட்டும், இல்லைமேற் பொன் மான் ஆகட்டும், காரியமில்லை; நாம் பார்த்துவிட்டோம்; ஆதவின் இனி எங்கள் ஆசிரமத்திற்கு மீண்டு செல்லலாமே.

சீதை: (இதற்கிடையில்) பிராணேசா! அந்த மான் போகப் பார்க்கிறது; விரைவிற் பிடித்துத் தாருங்கள்; நாம் அயோத்திக்கு மீண்டுபோகும்போது இதனையும் உடன்கொண்டு சென்று அங்கே என் தங்கைமாருடன் இப்பொன்மானை இனிது வைத்து விளையாட ஆசைப்படுகிறேன்.

இராம: கண்ணே, சீதா! நீ கலங்காதே; யான் இப்பொழுதே இதனைப் பற்றித் தருகின்றேன். (என்று பிடிக்க முயல் கின்றார்).

இலக்கு: (வணங்கித் தடுத்து) அண்ணு, இளையவன் வார்த்தையென்று இழுவேண்டாம்; இங்குள்ள இராக்கதர்கள் எங்கள்மீது மிக்க குறோதம் பூண்டிருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய மாயமான் இது என்று என்னுள்ளத்திற் புலப்படுகின்றது; சிறியேன் சொல்லுவது சிசுவென்பது கடைசியில் தெரியும்.

இராம: தம்பீ, என்னைத் தடுக்காதே; இது உண்மையான மானுகவிருந்தால், பிடித்து ஜானகியிடம் கொடுக்கலாம்; அப்படியன்றி மாயமானானால் என் அப்பினால் இதன் உயிரை மாய்ப்பேன்; இப்படிச் செய்வதினால் ஒரு அரக்கனைக் கொன்றமையாகிய கன்மையும் வந்து நம்மை படையும்.

இலக்கு: அண்ணு, இந்த மான் மாயமானென்பது மாத்திரமல்லாமல், இதனைத் தூண்டிவிட்டு இடர்வினைக்கச் சமயம் பார்த்துக்கொண்டு கரந்து சிற்பவர் யாரென்பதுங் தெரியவில்லை; இது இங்கேவந்த ஏது என்ன என்பதும் விளங்கவில்லை. இந்த மான் விஷயமாக என் மனம் பெரிதும் உளைகின்றது. அல்லாமலும் தவவேடம் பூண்ட எங்களுக்கு இந்தச் சமயத்தில் மிருகவேட்டை அடுத்ததன்று. ஆதலால், என் அரிய அண்ணு, உமது பாதங்களை மீட்டும் நமஸ்கரிக்கின்றேன்; இந்த ஒரு முயற்சியையும் விட்டுவிடுதிர்.

இராம: (நகைத்து) தம்பீ, இது மாயமான் என்றும் இதனைத் தூண்டி மறைந்து சிற்போர் வஞ்சனை யரக்க ரென்றும், அவர்கள் வலிமையிற் சிறந்தவ ரென்றும் மதித்துப் பயந்து கான் இம்மானைக் கொல்லாது விடுவேனேயானால் அாக்கரை நாசஞ்செய்யப் பூண்ட எங்கள் விரதம் பங்கப்படுமல்லவா? அல்லாமலும், இந்த இராக்கதரால் என்ன கெடுதி செய்ய முடியுமிருப்பார், ஒரு நொடியில் இந்த மானைன் உண்மையையும் பொய்ம்மையையும் காட்டி வைக்கின்றேன். நீ கவனிப்படாதே.

இலக்கு: அண்ணு, எந்தக் காரியத்தையும் முந்தியே தேர்ந்து பின் செய்வதே முறையாகும்; இந்த மாயமானை நானே தொடர்ந்து சென்று பிடிக்கிறேன். இதனைத் தூண்டி

விட்டுப் பின் கரந்து சிற்போர் யாரும் எதிர்ப்பட்டால் அவர் களின் வலியையும் ஆவியையுங் கெடுக்கின்றேன்; எனக்கு அருமதி தந்தருள வேண்டும்.

சிதை: பிராணநாதா, தேவரீர் இம்மாணிப் பிடித்து எனக்குத் தந்தருளமாட்டார்களா?

(என்று சொல்லி ஊடிச் சிறிது தூரத்திற் செல்கிறோன்.)

இராம: தம்பி, ஜானகி வருந்துகின்றூள்; நானே உந்த மாணிப் பிடித்து வருகின்றேன்; நீ இவளைப் பாதுகாத்துக் கொள்ளுத்; சஞ்சலப்படாதே.

இலக்கு: அண்ணு, மார்சன் சுவாகு என்பவருள் சுவாகு உமது சரத்தால் பாண்டுபோக, மார்சன் மான் வடிவங்கொண்டு சென்று சமுத்திரத்திற் புதுந்து ஒளித்தான்லவா? அவனே இப்பொழுதம் மான் வடிவங்கொண்டு வந்தானென் றெண்ணியே மனம் பதறுகின்றது. ஏதோ நடப் பது உடங்தேதிரும்; என் அரியஅண்ணு, கேழுமே சென்று பற்றி மீண்டு ஏருதிர்.

[ என்று ஷறிப் பன்னசாலையின் புறத்தே நின்று சிதையைக் காக்க, இராமபிரான் மாணித் தொடர்ந்து செல்கின்றார்.]

---

### அங்கம் 3.

### காட்சி 2.

ஶாலர்: கண்பகல்.

இடம்: ஸ்ரீராமர் பன்னசாலைக்குச் செய்மையிலுள்ள ஆரணியம்.

[ “மந்திரத் தீளையோன் சோன்ன  
வாய்மொழி மனத்துக் கோள்ளான்;  
நந்திரற் குவமை சான்ற  
வதனத்தாள் சலத்தை நோக்கிச்  
ங்குரப் பவளச் சேவ்வாய்  
முறுவலன் சிகரச் செவ்விச்  
ங்குரத் தோளி ஞன்அம்  
மானினைத் தோடர்த வற்றான்.” ]

[ ஸ்ரீராமர் தமது தம்பியின் வார்த்தையை அலட்சியஞ் செய்து, சீதாபிராரட்டியின் வேண்டுகோளின்படி அந்த மாய மானைத் தொடர்ந்து போகின்றூர்; அந்த மான் மெல்ல மெல்ல அடிவைத்துச் செல்லும்; இராமர் தன்னை நெருங்கித் தொடர்வாதக் கண்டு வெருண்டு துள்ளிக் குதித்து ஓடும்; இராமபிரானும் விரைந்து தூரந்து செல்ல, மான் வெறித்த பார்வையுடன் வாயுவேகமாகவும், மனைவேகமாகவும் ஓடத் தலைப்படும்; அப்படி ஓடும்போது அயலேயுள்ள மகையிற பாய்ந்து ஏறும்; பின் சிகரத்தினின்றுக் கீழே குதிக்கும்; இராமர் விரைந்து செல்லின், மானும் விரைந்து செல்லும்; அவருடைய கைக்கு அகப்படுவதுபோற் காட்டி அவர் பற்றப் போக மிகவுஞ் சேய்மையிலே அம்பெனச் சென்று நிற்கும். இப்படி அந்தமான் “மன்றலங் கோதை மாதர் மனமெனச் சென்றதம்மா.” அந்த மானுடைய செல்வையும் செயல்களை யுங் கண்டு இராமபிரான் பின்வருமாறு சிந்திக்கின்றூர்:]

“ஓதோ, தான் பன்னசாலையை விடுத்து என்னையறி யாமலே இந்த மானைத் தூரந்துகொண்டு வெகுதூரம் வந்து விட்டேன்; இது சிசமான மானன்று; என் அருமைத்தம்பி சொன்னபிரகாரம் அரக்கன் செய்யும் மாயம் என்பதில் எள்ளளவுஞ் சந்தேகமில்லை; இதனை இன்னமுங் தூரப்பது மதிப்பினமாகும்; இது மாயமோ இன்றேல் சிசமோ என்பதை இந்தகஷணமே எனது சரமொன்றுல் அறிகின்றேன்” [என்று சொல்லி அதன்மேற் பாணப் பிரயோகங்கு செய்ய சிச்சயிக் கின்றூர்]

“ஜூலையோ, இவீரி இவன் என்னுயிரை இவ்வட்டோடு வைத்திருக்கமாட்டான்: இவன் முகத்திற் பெருஞ் சிற்றக் குறி தோற்றுகின்றது; இயலுமானால் இவனுடைய இலக்குக் குத் தப்பி உயிர்பிழைப்பேன்.”

[என்று மார்சன் வானத்தை கோக்கித் தள்ளி எழுங் தான். அதுகண்ட இராமர் கொடிய பகழியொன்றைத் தமது விள்லில் அநுசந்தித்து அந்த மான்மீது எய்ய, அந்த அப்பு மானின் பிட்டத்திற் பட்டு ஊடுகுவி வாய்வழியே செல்ல,

மான் பதைப்பதைத்து, துடிதுடித்துக் கதறி இராமபிரா  
னுடைய குரலில்

“ஹா! ஸீதா! லக்ஷ்மணை! அபயம்”

என்று கத்திக்கொண்டு, மலையின் சிகரம் முறிந்து மண்ணிடை  
வீழ்ந்தவாறு, நிலத்தில் சீழ்ந்து மாண்டுகிடந்தது.]

இராம: ஐயையோ, என் அருமைத்தம்பி, என் உற்றதுணைவன்,  
என்பொருட்டு உயிர் வாழ்பவன், அந்த இலக்குமணன்  
சொன்னது சிசம், சிசம்; அவன் என்னைத் தொடரவேண்டா  
மென்று தடுத்தது சரி, சரி; நான் இன்னமும் இங்கே சின்று  
காலதாமசஞ் செய்யவொண்டது; மாயமானும் வந்த அரக்கன்  
மாரீசனுதல் கூடுமென்று என் உடற்பிறப்பாயுள்ளவன் முன்பு  
சொன்னுனே; அவன்தானே என்று அணிமையிற் சென்று  
பார்ப்போம்.

(இறந்து கிடக்கும் மானுக்குச் சமீபமாகச் சென்று  
மாரீசன் சுவயவுநுவத்துடன் மாண்டு கிடப்பதைக் கண்டு  
ஆச்சரியமடைந்து.)

அடா நீசா, நீயா துணிச்துவந்து இப்படி எம்மை  
வஞ்சிக்க நினைத்தாய்? முன் இருமுறை என் சரத்திற்குத்  
தட்பி ஒளித்தோடினுயே; இந்த முன்றுமுறை உன் பொல்  
லாத விதியே உன்னைப் பிடர் பிடித்துத் தள்ளிக்கொண்டு  
வந்து என் பானத்திற்கு இலக்காக்கிவிட்டது. அடா, அரக்கனே, சீ உயிருடன் இருக்கும்போதும் எமக்கு ழிடர்விளைக்க  
முயன்றும்; இப்பொழுது இறந்தபின்னும் என்ன என்ன  
இடர்களை எமக்கு விளைக்க நினைத்தனையோ யா மறியேம்.  
ஆர், ஆம், இந்த இராக்கதன் இறந்தபட்டு வீழும்போது  
ஹா, ஸீதா, லக்ஷ்மணை, அபயம் என்று என் குரலில் ஒல  
மிட்டு வீழ்ந்தான்; இசிற் கிருத்திரமம் இருக்கக்கூடும்;  
எனக்கு ஏதும் அபாயம் நேர்ந்ததென்று அபளையாகிய ஜானகி  
சஞ்சலமடைவளே.....இல்லை, இல்லை, அவன் அப்படிச்  
சஞ்சலமடைந்தாலும் அங்கு நிற்கும் இளையவன் அவளைத்  
தேற்றுவான்லவா; மனமே, கிலேசப்படாதே; ஆனாலும் நான்  
ஒரு காணப்பொழுதாயினும் இங்கே தாமதிப்பது புத்தியா  
எ—ஓ.

காது: இவன் மாண்டுபோதற்கு மாத்திரம் இங்கே வந்தா னென்று நாம் என்னுடைல் பழுது; ஏதோ சேரப்போகும் பெரும் அங்கத்தத்திற்கு உற்பாதமாகவே இவன் இங்குவந்து உயிர்விட்டான்.

(என்று சிச்சயித்துக்கொண்டு விரைந்து மீண்டு செல்கின்றார்.)

**பாலகால வினாக்கள்:** 1. இலக்குமணன் அந்த மாணிப் பிடிக்க வேண்டாமெனத் தமயனுக்குத் தடுத்துச் சொன்னதன் காரணமென்ன? 2. அதற்குத் தமயன் சொன்ன சமாதானமென்ன? 3. “மன்றலங் கோதை மாதர் மனமெனச் சென்றதம்மா” எது சென்றது? ஏன் மாதர் மனத்தை ஒப்பாகச் சொன்னார்? 4. தம்பி சொன்னது சரியென்பதை இராமர் எப்பொழுது உணர்ந்தார்?

**இலக்கணப்:** ஒரு பொருளின் இயற்பெயர் அப்பொருளோடு தொடர்புடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்றுதொட்டு வழங்கி வரின், அது ஆகுபெயர் எனப்படும். பொருளாகுபெயர், இடவாகுபெயர், காலவாகுபெயர், சினையாகுபெயர், குணவாகுபெயர், தொழிலாகுபெயர், எண்ணலளவையாகுபெயர், எடுத்தலளவையாகுபெயர், முகத்தலளவையாகுபெயர், நீட்டலளவையாகுபெயர், சொல்லாகுபெயர், தானியாகுபெயர், கருவியாகுபெயர், காரியவாகுபெயர், கருத்தரவாகுபெயர், உவமயாகுபெயர் என ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

**குத்திரம்:** “பொருள்முதல் ஆகிரூடு அளவைசொல் தானி கருவி காரியம் கருத்த னுதியுள் ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை யுரைப்பன ஆகுபெயரே”

**வினா:** உயர்தினை ஆண்பெண்ணென்னும் இருபாலுக்கும் பொதுப் பெயர் எவை? இவற்றை உதாரணங்காட்டி விளக்குக். ஒருவர் என்னுஞ் சொல் ஒருமையா? பன்மையா?

## 10. ஆரணியகாண்டம் II.

அங்கம் 3.

காட்சி 3.

காஸ்: நண்பகல்.

இடம்: ஸ்ரீராமர் பஞ்சாசாலை.

[ஸ்ரீராமபிரான் குரலீப்போல் மாரீசன் இட்ட அபயக்குரலீக் கேட்டுச் சீதை தன்னுயகன் குரல் என்று எண்ணிருக்கிப் பதைத்துத் தடிதுடித்துக் கலங்குகின்றார்கள்].

சீதை: ஜெயோ! நான் கொடியவள், சண்டாளி, மாய மானைப் பிடித்துத் தாருங்கள் என்று சொல்லி என் வாழ்க்கைக்கு முடிவுதேடிவிட்டேனே; இப்பொழுது என் காதிற்பட்ட சத்தம் என் பிராணபதியின் இனிய குரல் என்ற திற் கொஞ்சமுன் சந்தேகமில்கூ; ஜெயா! சிவமே, நான் என்ன செய்வேன்; நான் ஒன்றை நினைக்கத் தெய்வ பொன்றை நினைத்ததே; ஆ! ஆ!! முடிந்தது என் குடி!

(என்று சொல்லி அயர்ச்சி யடைகிறுள். பின் ஒருவாறு தெளர்து அயலே நிற்கும் இலக்குமண்ணரை வெறுப்போடு பார்த்து)

இளையபெருமாளே! என் பிராணாயகர், சூரியகுல திலகர், உமது உடற்பிறப்பு, வஞ்சக அரக்கனுடைய மாயத்தில் அகப்பட்டு அபயமென ஓலமிடவும், அதனைக் கேட்டும் கேளா தவர்போல் இன்னமும் என் மருங்கில் நிற்கின்றீரே.

இலக்கு: (இப்படிச் சொல்லக்கேட்டுத் திடுக்குற்றுத் தமயன் மனைவியை வணங்கி)

அண்ணேயே, ஏன் நடவாத கருமத்தை நடந்ததென மதித்து வீணே சஞ்சலப்படுகின்றீர்? சூரியகுலத்து வீரனும் எங்கள் தமயனுக்குப் பத்தினியாகியும் தாயே, நீர் அவருடைய பாராக் கிரமத்தை இன்னமும் உள்ளபடி அறிந்திலீர்போலும்; அம்மா! எங்கள் அண்ணர் சிறிது சிற்றங் கொள்வரேல் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பஞ்சஸ்தங்களும் அஞ்சுமே; தாயே! இராகவனுக்கு ஏதும் இடையூறு நேருமேல் சூரிய சந்திரர் நிலை குலைவரே; அசலமெனப்படும் மலைகள் சலன முறுமே; அண்டகடாகங்கள் பிளந்துபோமே; மூவுலகமும் கம்பிதழுமே; அரக்கர் குலம் முழுவதும் திரண்டுவந்தாலும் திரண்மாக மதிக்கும் எங்கள் அண்ணனுக்கு இந்தப் புல்லிய ஒரு அரக்க மகனால் அபாயம் நேருமென்று ஏங்குகின்றீர்? அண்ணேயே! நீர் சஞ்சலப்படவேண்டாம்; அண்ணனுடைய ஆற்றலைத் தம்பியர் நாங்கள் அறிவோம்; நீர் ஏழைமகோண்டு வருந்துகின்றீர். இது வேறொன்றுமல்ல; தமயனார் அந்த மாய மானை அகப்படுத்தலாமென நெடிது தூராந் தூரந்து சென்றும் அது அகப்படாமையினால் அதன்மீது பாணத்தைத் தூரக்க,

அந்த மாயமான் இறந்துபட்டு விழும்போது வஞ்சனையால், அண்ணன் குரல்போல் அபாயக்குரலிட்டு வீழ்ந்ததாகும். இந்த உண்மையை ஒரு கணப்பொழுதில் அறிவீர்.

**சீதை:** (மனப் பதைப்புஞ் சிற்றழ முடையவளாய்)

இளையவரே, நீர் தாமதித்து சிற்கும்கிலை நல்லாயில்லை; ஒருவரோடு இன்னெனுவர் ஒருங்காட் பழகினாலும், அவர்க்கு வருந் துயர் தமக்கென மதித்து அத்துயரை நீக்கக்கருதுவர்; உடன்பிறந்த தமயனுக்கு ஆபத்து ஏற்பட்டதென அறிந்து கொண்டும் இத்துணைரோம் மனம் பதறுமல், கிளேசப்படாமல், இரத்தந்துடியாமல், நீர் என்னாருகில் நிற்கின்றீர்; என் பிராண நாயகர் உயிர் நீங்கின் நான் பிராண நூடன் இருப்பேனன்று நினைக்கின்றீர்?

‘(என்று சொல்லி வெறுத்துத் தன்னுயிர்விடக் கருதிக் காட்டாக்கினி யெரியுமிடத்திற்குச் சீதை போக முயல்கிறுள்)

**இலக்கு:** (அங்ஙனஞ் செல்ல முயன்ற சீதையைத் தடுத்து சிலத் தைப் பார்த்தபடி மிக்க விரயத்தோடு)

தாயே, நீர் உயிர்விடவேண்டாம்; உம்முடைய சொல்லைத் தட்டி நடக்க எனக்கு அதிகாரமில்லை; நான் இதோ போகின் ரேன்; அப்மா, அண்ணன் கட்டளையைக் கடந்து எண்ணப் போவென்று சொல்லுகின்றீர்; ஆதலால் நான் மும்முறையும் போகின்ரேன்; நான் இந்த இடத்தைவிட்டு மறையவே கேடு வந்துசேரும் என்பது சிசம். நீரோ தனியே இருக்கின்றீர்; இதனை சிகினக்க என் மனம் வேகின்றது; எது நடக்க வேண்டுமோ அது நடந்தேதிருப்; வெஞ்சின விதியினை வெல்ல வல்லமோ!

‘(என்று சொல்லிப் போகின்றூர். போகுப்போது பின் வருமாறு சிந்திக்கின்றூர்.)

ஆ! என் சிலைமை இருந்தபடி யென்னை? நான் போகாது இங்கு நிற்பேனேயானால் அண்ணன் தேவி உயிர் விடுதல் தின்னாம். போவேனேயானால் வஞ்சனை வருவதும் சிசம்; ஐயோ! இருதலைக் கொள்ளியினுள் எறும்புபோலானேன்.

அம்மம்ம! நான் பூர்வசன்மத்திற் பெரும்பழி செய்தேனோ! இப்படியான சில்லைமை எனக்கேன் வருவான்? கேடு வந்தபீன் சிந்தித்து ஆவதென்ன?" என் அண்ணன் தேவ் சொன்ன கடு மொழி இராகவன் சரத்தினைக் காட்டிலுங் கொடியது; அவள் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் என் மனசைப் போழ்கின்றன; வில் ஸ்ம்பிலுஞ் சொல்லம்பே கொடியது; இந்த உலகத்தின் இயற்கை இருந்தபடி யென்னே! நாம் எவ்வளவு விசவாசமாக நடந்தாலும், பொல்லாத உலகத்தோர் நம்மை விபரீதமாக விளைக்கின்றனர். விதியே, பொல்லாத விதியே, பெற்ற தாய் போன்ற அண்ணன்தேவி சந்தேகப்படும் வண்ணம் என்னை வைத்த விதியே, இன்னும் என்ன என்ன பொல்லாங்கைத் தேடிவிட நிற்கின்றுயோ யான் அறியேன்; ..... வருந்தி ஆவ தில்லை; தேவிக்கு ஏதும் ஆபத்து கேர்ந்தாலும் எங்கள் தந்தை போன்ற சடாயுபகவான் காப்பன்.....

(இவ்வாறு சிந்தித்துக்கொண்டு இலக்குமணர் போய் மறை கின்றார்.)



### அங்கம் 3.

காலம்: நண்பகல்.

### காட்சி 4.

இடம்: சீதாதேவியின் பன்னசாலை.

[**இ**லக்குமணர் தமயனைத் தேடிச்செல்ல, சீதை மிக்க கவலையோடு தன்னாந்தனியே இருக்குஞ் சமயத்தில், துறவி வேடப்பூண்டு, கரத்தில் திரிதண்டேந்தி, வழிநடந்து அலுத் தான் போவலும் பெரும் பசியுடையான் போலவும் தளர்ந்த நடையினாலும், அறமுப்படைந்த சங்கியாசியாய், சாமவேத கானஞ் செய்துகொண்டு இராவணன் சீதை யிருக்கும் பன்ன சாலையை அடைகின்றுன் ]

**இராவணை:** சம்பு, மகாதேவி யார் அப்பா, இந்த ஆச்சிரமத் துள்ளார்?

**சீதை:** (வெளியே வந்து அதிதியெனக் கண்டு வணக்கத்தோடு ஆசனமிட்டு) சுவாயி, இந்த ஆசனத்தில் எழுந்தருள வேண்டும்.

இராவண: (இட்ட ஆசனத்தில் இருந்து திரிதண்ணடைப் பக்கத்தே வைத்துவிட்டு, சிறையைப் பார்த்து)

ஹே, அப்மா, இது எந்த முனிவருடைய ஆச்சிரமம்? நீர் யார்? சொல்லவொன்னாதா?

சிதை: சுவாமி, தசரதச் சக்கரவர்த்தியின் சிரேஷ்ட புத்திரர், தமது சிற்றன்னை வாக்கியத்தைச் சிரமேற்கொண்டு தம் அருமைத் தம்பியாரோடு அயோத்தியை விடுத்து இங்குவந்து வசிக்கின்றார். அந்தப் புகுஷாத்தமருடைய திருநாமத்தை உலகம் அறிபுமாதலால், சுவாமி, நீரும் அறிந்திருப்பீர் என்று என்னுகிறேன்.

இராவண: ஆ, அப்படியா! அப்மா, நீர் யார்?

சிதை: தபோதனரே, சிறியவளாகிய யான், மிதிலையை இராச தானியாகக் கொண்டு அரசுபுரியும் ஜக மகாராச னுடைய புதல்லி; இந்தப் புகுஷாத்தமரின் பத்தினியாய் வருதற்குப் பாக்கியஞ் செய்துள்ளேன்.....

தபோநிதியே, ஸேரோ, அறமுதிர்ந்தவராய்க் காணப்படுகின்றீர்; நெடுஞ் தூரம் நடந்தமையினாற்போலும் உடல்மெலிந்து இளைத் தவராய்த் தோற்றுகின்றீர்; சுவாமிகள் எங்கிருந்து எழுங் தருளிபதென்பதைச் சிறியானுக்குச் சொல்லாகுமா?

இராவண: சொல்லுவேம், கேட்குதி, இந்திரன் முதலாங் தேவர் கட்டெல்லாம் இறைவனுபுள்ளவன், பிரமதேவரது வழித்தோன்றலானவன், அளகாபுரிக் கிறைவனுகிய குபேரனைக் காட்டி லும் கூடிய சம்பத்துடையவன், சுவர்க்க மத்திய பாதலம் என்னும் திரிலேரகங்கட்கும் ஈசன், இடையருது வேதம் ஒதும் நாவினான், கைலாசபதி உமாதேவியாரோடு சாங்கித்தியமாக எழுந்தருளிய வெள்ளி மலையை வேறோடுப் பெயர்த்த இருப்பு புயங்களைக் கொண்டவன், திக்குயானை தன் மருப்பினால் மார்பிற குற்ற, ஏறுண்ட அம்மருப்பு முறிந்துவிட, அவற்றை அரதி தினால் அராவச்செய்து தன் மார்பில் ஆரம்போல் என்றும் விளங்கச் செய்தவன், ஆயிரம் நாவையுடைய ஆதிசேடனாலும் எடுத்துச் சொல்ல முடியாக் கீர்த்தியும் பராக்கிரமமும் அமைந்துதான்.

தவன், பிரமாவிடத்தில் அழியா வரம்பெற்றவன், சங்கரன் கொடுத்த வாட்படையைத் தன் கையிற் பரித்தவன், ஆயிரம் மன்மதர் ஒருங்கு திரண்டுவந்தாலும் ஈடாகாத பேரழகன், தேவ மகளிர்கள் லீலாவினேநுதன், அந்த இராவணேசவரன் அரசு வீற்றிருக்கும் இவங்கைமாநகரிற் சிக்காலம் அவனுடன் வசித்து, இப்பொழுது அவனைப் பிரிந்து, பிரிவாற்றுது இரங்கியபடி இங்கு வருகின்றேன்.

**சீதை:** (ஆச்சரியமடைந்து) சுவாமி, மகா முனிவர்களுடன் வாழ்வதை வீடுத்து, சற்சரை சகவாசமின்றி, கனி யிருக்கக் காய் கவர்ந்தவிதமாக, பஞ்சமாபாதகங்களையும் அஞ்சாது செய்யும் ஈனராகிய அரக்கருடன் நீர் உறவாடுவதற்குக் காரணமென்ன?

**இராவண:** பெண்ணே, தேவர்களைக் காட்டி ஒம் அரக்கர் கொடியவரல்லர்; அவர்கள் எப்போன்ற துறவி கட்டு நனிகள்லர்.

**சீதை:** (தனக்குள்) இக் துறவி உண்மையான துறவியென்பதில் என் மனம் சந்தேகப்படுகின்றது; மூர்க்கரை மூர்க்கர் முகட்பர் என்றபடி பாதகராகிய அரக்களிடத்தில் அபிமானம் பாராட்டுவதனால் இவர்கொண்ட வேடம் மாயவேடமா யிருத் தல் வேண்டுப். இரசக்தர்களைனிலொ தாம் நினைத்த நினைத்த வேடங்களை மாயத்தினாற் கொள்ள வல்லவர்கள்; இவருடன் நாம் வார்த்தையாடுவது புத்தியன்று.

**இராவண:** (தான் சொன்ன வார்த்தையால் தன்மேற் சந்தேகங் கொண்டா என்பதை யுணர்ந்து) பெண்ணே, நீர் சொல்லுகிறபடி அரக்கர் தீயவர்க் களன்றுலும், அவர்களை அண்டி நட்புக்கொண் டொழுகுவதே யல்லாமல், அவர்களோடு எப்போன்ற துறவிகள் மாறுபட்டு என்ன செய்ய முடியும்?

**சீதை:** சக்ரியாசியாரே, அந்தக் கொடியவர்களாகிய அரக்கர் களையிட்டு இனிமேல், உம்மைப்போன்ற துறவிகள் அஞ்ச வேண்டியதில்லை; ஏனென்றால், என் பிராணாதர் பாதகர்களாகிய அரக்கர்களை நிர்மூலமாக்க நோக்கங்கொண்டே இங்கு வந்திருக்கின்றார்.

இராவண: (நகைத்து) மங்கையே, அரக்கரை மனிதர் கொல் லுவரென்று நீர் சொல்வது; யானைக்கூட்டத்தை முயல்கள் கொல்லுமெனல் போல அசம்பாவி தமாகும்.

சீதை: தபோதனரே; நீர் நகைக்கின்றீர்; விராதனும், கரன் திரிசிரா தூஷணன் என்னும் இவர்களும் அரக்கர்கள் எல்லரா? இவர்களை என் னிறைவர் துணைவலியின் றி விண் னுல கனுப்பிய செய்தியை நீர் கேள்விப்படவில்லையா? நீர் விதந்து சொன்ன அந்த இலங்கையிலுள்ள இராவணன் முதலாம் இராக்கதறும் என் பத்தாவின் பாணங்கட்கு விரைவில் இரையாகி மாண்டுவிடுவரென்று நப்புதிர்; பாவம் எப்போதாயினும் புண்ணியத்தை வெல்லுமென்று ஏனைக்கின்றீர்?

இராவண: (சீற்றுக்கொண்டானும்) ஏ, பெண்ணே, வலியையிற் சிறியவராகிய விராதன், கரன், திரிசிரா, தூஷணன் என்னுமிவர்களை உனது நாயகன் வென்றான், இல்லையேற் கொண்றுள் என்று எண்ணீ நீ கர்வங்கொள்ளோல்; பராக்கிரமத் திலும் படைவலியிலும் தவத்திலும் வரத்திலுஞ் சிறந்த இருபது திண்ணீய புயங்களைக்கொண்ட இராவணேசவர னுடைய முள்ளிலையில் மானுடனுகிய உண் கணவன், பிரசண்ட மாருதத்தில் எதிர்ப்பட்ட பஞ்சனப் பறந்து ஸிலைகுஸிலந்து அழிவான் என்று எண்ணுதி; பஞ்சபூதங்களும் அந்த இராவணன் பராக்கிரமத்திற்கு அஞ்சி நடுங்குமென்றால், அவன் ஆற்றலை யெடுத்துச் சொல்ல என்னுல் முடியுமா!

சீதை: சந்திபாசியரே, இருபது புயங்களைக்கொண்ட இராவணனுடைய ஆற்றலைப் பெரிதும் போற்றிப் புகழ் கின்றீர்; அந்த இராவணனை வென்றவன் கார்த்தவீரியன், கார்த்தவீரியனை வென்றவன் பரசுராமன்; அப்பரசுராமன் இருக்கங்கள் மாத்திரந்தான் உடையவன்; ஆதவின் இருபது கைகளையுடையமையால் வரக்கூடிய பராக்கிரமம் ஒன்றுமில்லை.

[இப்படிச் சொல்லி முடிவதற்கிடையில் இராவணன் கோபாவேசத்தனும் தன் பத்துச் சிரங்களோடும் இருபது கரங்களோடுங் கூடிய அரக்க வடிவத்தைக் காட்ட, சீதை சந்தேகமும் அச்சமும் அடைகின்றுள்; மனமும் சரீரமும் பதறுகின்றுள்;

செய்வ தின்னதென்று அறியாளாய் யமனைக் கண்ட உயிர்போற் கலங்குகின்றுள்.]

**இராவனை:** (பின்னரும்) ஏ, பெண்ணே, அரிபிரமேந்திராது தேவர்களைல்லாம், என் மூழ்த்தைக் கேட்ட மாத் திரத்தே நடைநடந்துவர். இராவனைசுவரன் எப்படிப்பட்டவன் என்பதை இப்பொழுது உன் கண்களால் நேரிற் கண்டு கொள்ளுகிறேன்; இப்படிப்பட்ட இராவனைஞேடு கேவலம்! மன்னிற் கிடந்து கெளியும் கீட்டத்தை யொத்த நரனை ஒப்பிட்டாய்; பெண்ணும்ப் பிறந்தவளைன்ற காரணத்தால், இதுவரையும் நீ உயிரோடிடிருக்கின்றாய்; இல்லையேல் எனக்கிரையாய்விடுவாய்; ஆனால் நீ உயிர்விட்டால் எனும் உயிர்விட வேண்டி வருமே பென்று அஞ்சகின்றேன், (சிதை அச்சத்தினாற் பன்னசாலையினுள்ளே புக முயலுதலும், தடுத்து)

அண்ணமே, என் ஆருயிரே, அஞ்சாதே; நான் என் சிரசு களில் விளங்கும் விரீடத்திலுள்ள இரத்தினம்போல் உண்ணை மதித்து கடப்பேன்; அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத் தமை முதலாம் அப்சரஸ்தீர்கள் உன் குற்றேவல் செய்ய, திரிலோகங்களுக்கும், வணங்காமுடியோன்றிய எனக்கும் உன்னையே தலைவியாக்கி வைக்கின்றேன்.

**சிதை:** தன் கரங்களாற் செவிகளைப் பொத்திச் சீற்றத்தோடு கூடியவளாய் இராவனைனை (கோக்கி) ஏ, படிற்றெழுமுக்கம் பூண்ட புன்மகனே, அந்தணர் தெய்வத்திற்கு இடும் அவிப் பாகத்தைத் தனக்கென்று இச்சித்த நாயைப்போல, காகுத்தன் தேவிமீதா காதல்கொண்டாய்? இதற்காகவா இக் கபடவேடம் பூண்டாய்? நீ என்னை இச்சித்தமையீனால் எனக்கு நேரக்கூடிய சேடு யாதமில்லை. இனிமேல் நீ உயிர்சமந்து திரிவது முடியாத காரியம்; என் பிராணநாதர் பாணம் உன்னுயிரைக் கவர்ந்து செல்லுமுன், நீ உயிர்தப்ப வேண்டுமேல், இவ்விடத்தை விட்டு ஓடிப் பிழைக்குதிர்.

**இராவனை:** மானே, உன் கணவன்விடுங்களை, மன்மதன் பரமே சரன்மீது செலுத்திய பூங்களைபோல், என் தின்னிய மார்பகத்துப் பட்டுப் பயன்படா தொழியுமென்று அறிந்து

கொள்ளுதிர; ஆதலின் பெண்ணூறுமுதீத, என் கண்ணூர் மணியே, காதலியே, அந்தப் பஞ்சபாணானாலே கொஞ்சமேனும் இரக்கமின்றி என்னை வருத்துகின்றார். அவன் செப்பும் வஞ்சனைக்கு அஞ்சி உண்ணைத் தஞ்சமென்று வந்தடைந்தேன்; காலங்தாழ்த்தாதே. (என்று சொல்லி இராவணன் சீதாபிராட்டி யின் அடிகளில் வீழ்ந்து இரக்கின்றான்)

சீதை: (இடியேறுண்ட நாகம்போல கடுகுந்தி உயிர் பதை பதைத்து) இனையபெருமாளே! அபயர்! அபயம்! (என்று பன்னசாலையினுள்ளே ஒடி ஒதுங்குகின்றாள். இராவணன் தரையோடு பன்னசாலையை அகழ்ந்தெடுத்த, அதற்கு ஸிருந்து சீதை கதறக் கதறத் தேரின்மீது வைத்து வேகமாகத் தேரைச் செலுத்திச் செல்கின்றான்.)

பாகை வினாக்கள்: 1. இராமரைத் தேடி இலக்குமணரைப் போகும்படி சீதை சொன்னதற்கு நியாயமென்ன? 2. இலக்குமணர் போகாது பின்னின்று சொன்ன நியாயமென்ன? 3. இனையபெருமாளின் உள்ளத்திற் சுடும்படி சீதை சொன்ன வாக்கென்ன? 4. சீதையிருக்கும் பன்னசாலைக்கு இராவணன் வரும்போது எவ்வகையான வேடம்பூண்டு வந்தான்? 5. அவன் கொண்டவேடம் கபடவேடமே என்பதைச் சீதை எப்படி அயிர்த்தாள்? 6. இராவணன் சீதையை எப்படி எடுத்துச் சென்றான்?

இலக்கணம்: ஆகுபெயர்கட்டு உதாரணம் வருமாறு:

1. தாமரைமுகம், இங்கே தாமரை யென்னும் முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய மலருக்காகி வந்தமையாற் போருளாகுபெயர், ஆம்பல்வராய் என்பதும் இப்படியேயாகும்.

2. ஊர்அடங்கிற்று, ஊர் என்னும் இடப்பெயர் அங்கு வசிக்கும் மனிதருக்காய் வந்தமையால் இடவாகுபெயர். உலகம் பழிக்கும்.

3. கார்அறுத்தது, கார் எனப்படும் மழைக் காலப்பெயர் அக்காலத் தில் விளையும் பயிருக்காகியமையாற் காலவாகுபெயர்; கார்த்திகை பூத்தது.

4. வெற்றிலை நட்டான், வெற்றிலை யென்னுஞ் சினைப்பெயர் அதன் முதலாகிய கொடிக்காகியமையாற் குணை (பண்பு) ஆகுபெயர்; புஞ்சயிலை நட்டான்,

5. நீலங்குடினான், நீலம் என்னும் (கிறக்) குணப்பெயர் அதனையுடைய குவளை மலருக்காகியமையாற் குண (பண்பு) ஆகுபெயர்; வெள்வள உடுத்தான்,

6. வற்றோடு உண்டேன், வற்றல் என்னுங் தொழிற்பெயர் அதனையடைந்த உணவிற்கானமையினால் தொழிலாகுபெயர்; போரியல் உண்டேன்.

7. காலால் நடந்தான், கால் என்னும் எண்ணலளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட உறுப்பிற்கானமையால் எண்ணலளவை ஆகுபெயர். அரையிற் கட்டினால்,

8. இரண்டுவீசை வாங்கினேன், வீசை என்னும் எடுத்தலளவைப்பெயர் அவ்வளவைக் கொண்ட பொருளுக்காகியமையால் எடுத்தலளவையாகுபெயர்.

9. உண்பதுாழி, நாழி என்னும் முகத்தலளவைப்பெயர் அந்த அளவைக் கொண்ட அரிசிக்காகியமையினால் முகத்தலளவையாகுபெயர்.

10. உடுப்பது நான்குமூழம், மூழம் என்னும் நீட்டலளவைப்பெயர் அந்த அளவுகொண்ட துணிக்காகியமையால் நீட்டலளவையாகுபெயர்; காதம் கண்ணவிற் கடந்தான்.

## 11. அன்பு

[இது ஒருவர்ம் தோருவர், ஒன்றனிடத்தோன்று அன்பு பாராட்டுதற்குள்ள எதுக்களையும், மெய்யன்பு போய்யன்பு என்னுமிவற்றின் வகையையும், இறைவனிடத்துப் பாராட்டுமன்பே சிறந்த தேவைதையும் உதாரணமுகத்தால் எடுத்துக்காட்டுவதாகும். ஆசிரியர் சு. சிவபாதசுந்தரமவர்களின் வசனமாகவுள்ளது.]

“எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவுடின் தேய்வ அருட்கருனை செப்பாய் பராபரமே”.— தாழுமானவர்.

கடவுளருளினால் உண்டாகுங் குணங்களில் அன்பு மிகவுஞ் சிறந்தது. அன்பு என்னுங் குணம் எல்லாப் பிராணிகளிடத்திலும் இருக்கின்றது; கொடியதாகிய நாகபாம்பும் தன்குட்டியில் அன்புள்ளதா யிருக்கின்றது. இந்த அன்பு மெய்யன்பு.

இப்படியல்லாத அன்பும் உண்டு. அது ஆணவத்தினால் உண்டாவது. அது பொய்யன்பு, பொய்யன்பு எப்படிப்பட்டதென்று பார்ப்போம்; ஒரு திருடனங்களையிலே பொற்காப்பு அணிந்திருந்த ஒரு சிறுவனைக் காண்கின்றான்; அவள்

சிறுவனுக்கு ஒரு வாழைப்பழத்தை வாங்கிக் கொடுத்து மிகுந்த அன்பாய் ஆதரவாகப் பேசி அவனைத் தன்னேடு கூட்டிக் கொண்டு போகிறான். திருடன் சிறுவனுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தது அன்புபோலத் தோன்றினாலும் அன்பன்று; சிறுவனுடையபொற்காப்பைப் பறித்தற்காகவே வாழைப்பழம் வாங்கிக் கொடுத்தான். இது ஏமாற்றுவதற்காகச் செய்த செய்கை. இவன் காட்டிய அன்பு பொய் யன்பு.

இருவன் ஒரு பஞ்சவர்ணக்கிளியை வளர்க்கிறான். அப்படி வளர்ப்பது கிளிமேல் வைத்த ஆசையினாலென்றி அன்பினாலென்று; அவனுக்குக் கிளிமேல் அன்பு இருக்குமானால் அதைக் கூட்டில் அடைத்து வருத்தமாட்டான்.

தன்னையங் கருதாமற் செய்யும் அன்புதான் கடவுளின் திருவருளால் உண்டாகும் பரிசுத்தமான அன்பு. இந்த அன்பினு ஹுண்டாவதெல்லாம் நன்மையாகவே யிருக்கும். பசு தன் கண்றில் அன்பாக இருக்கின்றது. அது ஏதாவதொரு பள்ள பெறவேண்டுமென்று கண்றை சேசிக்கவில்லை. தாய் பிள்ளை களில் வைக்கும் அன்பும் இப்படிப்பட்டதே. இரங்திதேவர் நாற்பத்தெட்டு நாள் அன்னங் தண்ணீரின்றி இருந்தபொழுது, தமக்கு வந்த போசனத்தையும் தண்ணீரையும் விரும்பிக் கேட்டவர்களுக்கு மிகுந்த சங்தோஷத்துடன் கொடுத்தார்.

கடவுளில் அன்புள்ளவர்கள் இப்படியான அன்புள்ள வர்களா யிருப்பார்கள். இவர்கள் எப்படிப்பட்ட அங்கியர் வருந்தும்பொழுதும் தங்களாலியன்ற உதவி செய்வார்கள். இரங்திதேவருக்கு அந்தப் புலையனிலும், சிபிச்சக்கரவர்த்திக்கு அந்தப் புருவிலும் அவ்வளவு அன்பு உண்டானதற்குக் காரணம் என்ன? அவர்கள் கடவுள்லே மிகுந்த அன்புள்ளவர்களா யிருந்தார்கள்; கடவுள் ஒருவரே மெய்யான பொருள். அவரிலே உள்ள அன்பே யல்லாமல் நமக்கு வேறொரு இன்பம் இருக்கக் கூடாது. ஆனால் நமக்கு அவரிலே உள்ள அன்பினால், நாம் அவரை வணங்குவதல்லாமல், அவருக்கொரு உதவியுஞ் செய்ய எம்மால் முடியாது.

## எட்டாம் புத்தகம்

என்னுடைய அன்பன் என் வீட்டுச்சு வருகிறுன்; என் இடைய பிள்ளையைக் கண்டதும், அதைத் தூக்கி மடியில் வைத்து அலைத்து முத்தமிட்டு அன்பு பாராட்டுகிறுன். என்னிலுள்ள அன்பிலும் பார்க்க என்பிள்ளையிலே அதிக அன்புள்ள வனுயிருக்கிறுன் என்னுடைய பிள்ளை ஏதாயினுங் தனக்குக் கொடுக்குமென்று அவன் அன்பாயிருக்க வில்லை. என்னில் அன்பா யிருக்கிறபடியால் என் பிள்ளையிலும் அன்பா யிருக்கிறுன். ஆதலால் எங்களுக்குக் கடவுளில் மெய்யன்பு இருந்தால், அவருடைய குழந்தைகளாகிய உயிர்களின்மீதும் மெய்யன்பு இருக்கும். நாம் கடவுளுக்காக எவ்வளவு பாடுபடுவதற்கும் சம்மதமா யிருந்தால், உயிர்களுக்காகவும் அவ்வளவு பாடுபடுவதற்குச் சம்மதமாக இருப்போம். கடவுளில் அன்பு வைப்பது எங்களுக்குப் பிரதானமான கடனுகும்; ஆகையால் அவருடைய குழந்தைகளாகிய உயிர்களில் அன்பு வைப்பதும் எங்களுக்குப் பிரதானமான கடன். நாங்கள் பிற உயிர்களை நேசிக்கும்போது, அவைகள் எங்களுக்கு என்ன நன்மை செய்கின்றன என்று பார்க்கவேண்டியதில்லை; அவைகள் எங்களுக்கு நன்மை செய்தாலும் தீமை செய்தாலும் அவைகளை நேசிப்பது எங்களுடைய கடனுகும்.

எவர்களாயினும் நமக்குப் போல்லாங்கு செய்தால், கடவுளுக்காக அவைகளை நாம் பொறுத்தல் வேண்டும். அவர்கள் நல்லவர்களா யிருந்தால் அவர்களை நம்முடைய அன்பினால் வசப்படுத்தவேண்டும். அவர்கள் தீயவர்களா யிருந்தால் “தீயாரைக் காண்பதவுங் தீதே” என்ற விதிப்படி, பொதுவாக அவர்களினின்றும் நாம் விலகிக்கொள்ள வேண்டும்; ஆயினும் அவர்களில் உள்ளனப்பட்டயவர்களாய் அவர்களுக்குத் துன்பம் நேரிட்ட காலங்களிலே, மற்றையவர்களுக்கு நாம் உதவி செய்வதுபோல, அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.

அன்பு ஒருவனை நல்ல செய்கைகளைச் செய்யும்படி ஏவும். அன்பு பாவங்களைச் செய்ய விடாமல் தடுக்கும். அன்புள்ளவன் உயிர்களை வருத்திக் கொல்லமாட்டான். அன்புள்ளவன் பிறருடைய செல்வத்தைக் கண்டு பொறுமை கொள்ளமாட்டான். அன்புள்ளவன் பிறர் குற்றங்களைத் தூற்றித் திரிய

மாட்டான். அன்புள்ளவன் பொய்யினுலோ களவினுலோ வேறெந்தத் தீய செய்கையினுலோ பிறர் மனசை வருத்த மாட்டான். எந்தப் புண்ணியினும் செய்வதற்கும் அன்பு வேண்டும். அன்பில்லாமற் கொடுக்கப்பட்ட மிக ருசியான உணவிலுப்பார்க்க, அன்புடன் கொடுக்கப்பட்ட பழைய சாதத் தண்ணீரே மேலானதாம்.

ஆதரவே பரமான அறமதாகும்

ஆதிநடு அந்தம் இவற் றனைத்து மாதும்

ஆதரவற் றவர்களை அறமே ஆகா

ஆதலினால் ஆதரவே மூலமாகும்

ஆதரவே பிரகிருதி ஆன்மா ஈசன்

எனும்போருளும் அறிவிக்கும் ; அமலன் ருஞும்

ஆதரவே அடைவிக்கும் ஆதலாலே

அனைத்தினுக்கும் ஆதரவே மூலமாகும்.

—சிவதநுமே மாத்தரம்.

**பிழைக்க வினுக்கள் :** 1. மெய்யன்பு பொய்யன்பிற் கிடையேயுள்ள பேதத்தை உதாரணங்காட்டி விளக்குக, 2. எவ்வகையான அன்பினால் நன்மை யுண்டாகும்? 3. உயிர்க் கிடத்தில் நாம் அன்பு கைவத்தல் வேண்டு மென்பதற்கு ஞாயமென்ன? 4. நமக்குப் பொல்லாங்கு செய்பவரிடத்திலும் நாம் அன்பு பாராட்ட வேண்டுமா? 5. அன்பினால் விளையக் கூடிய நன்மைக் கெள்ளன? 6. இப்பாடத்தின் சுற்றிலுள்ள செய்யளின் கருத்தை எழுதுக.

**இலக்கணம் :**

11. இங்நூலுக்கு உரை செய்தார், இதில் உரை என்னுஞ் சொல் வின் பெயர் அதன் பொருளுக்காகி வந்தமையாற் சோல்லாகுபெயர்.

12. விளக்கு முரிந்தது, விளக்கென்னுங் தானியின்பெயர், அதற்குத் தானமாகிய தாஞுக்காகி வந்தமையால் தானியாகுபெயர். ஸ்தானி யென்பது தானி யென வந்தது, தானத்திலுள்ளது; தானம்-இடம், செஞ்சு கொந்தது,

13. திருவாசகம் ஓதினுன், வாசகம் என்னுங் கருவிப்பெயர் அதன் தாரியமாகிய ஒலிநூலுக்கு ஆகியமையினுந் காரியவாகுபெயர், திருவாப்

மொழி படித்தான். திருவாசக மோதினுன் என்பதில், வரசகம் என்பது திரு என்னும் அடையினை யடுத்து ஆகுபெயராய் வந்தமையின் அடையடுத்த ஆகுபெயராம்.

14. அலங்காரம் கற்றுன், அலங்காரம் என்னுங் காரியத்தின் பெயர், அதனை யுணர்த்துதற்குக் கருவியாகிய நூலுக்காகி வந்தமையினாற் காரிய வாகுபெயர்.

15. திருவள்ளுவர்படித்தேன், திருவள்ளுவர் என்னுங் கருத்தாவின் பெயர் அவர் இயற்றிய நூலிற்காகி வந்தமையினால் கருத்தாவாகுபெயர்; மனு முறைகண்டவன்.

16. பாவை வந்தாள், பாவை யென்னும் உவமையின் பெயர் அதனை உவமையாகக் கொண்ட பெண்ணுக்காகி வந்தமையின் உவமையாகுபெயர்.

**வினா:** ஆகுபெய ரென்பது யாது? ஆகுபெயர் எத்தனை வகைப் படும்? ஒவ்வொரு வகையையுங் கூறித் தனித்தனி உதாரணங்களட்டுக்; ஆகுபெயரை விளக்குஞ் குத்திரத்தைக் கூறுக.



## — செய்யுட் பாகம்.

### 12. நீதிக்கவித்திரட்டு.

கடவுள் வணக்கம்.

ஊரி லாஞ்குனங் குறியிலான் செயலிலா னுரைக்கும்  
பேரி லானெனுரு முன்னிலான் சின்னிலான் பிறிகோர்  
சாரி லான்வரல் போக்கிலான் பேவிலான் றனக்கு  
நேரி லானுயிர்க் கடவுளா பென் னுளே சின்றுன்

தருமம்.

தருமமென் ரெருபொரு னுளது தாவிலா  
விருமையி னின்பழு மெளிதி னக்குமால்  
அருமையில் வரும்பொரு ளாகு மன்னதும்  
ஒருமையி ஞேர்க்கலா துணர்தற் கொண் னுமோ. (1)

இல்லறம்.

துறந்தவர்கள் வேண்டியதொர் துப்பரவு நல்கி  
பிறந்தவர்கள் காழுறு மிருங்கட னியற்றி  
யறம்பலவு மாற்றிவிருங் தோம்புமுறை யல்லாற்  
பிறந்தநெறி யாலுளதொர் பேருதவி யாதோ. (2)

கற்பு.

காண்டகைய தங்கணவ ரைக்கடவு ளார்போல்  
வேண்டலுறு கற்பினர்த மெப்புரையி னிற்கும்  
சண்டையுள தெவ்வதமு மாழுகிலு மென்றுல்  
ஆண்டகைமை யோர்களு மவர்க்கு சிகரன்றே. (3)

மேனவியல் பான்வரையு மெல்லியலை மேவிற்  
ரூனமுள தாகுமரி தானதவ மாகும்  
வானமுள தாகுமிவண் மண்னுமுள தாகும்  
ஊனமில தாகுமரி தொன்றுமிலை யன்றே. (4)

காவன் மன்னை ஸிறந்தன என்னுமுரை கண்ணத்துண்  
மேவு வெல்லையி லசனியே றுண்டவெம் பணியேபோற்  
ஹேவியாகிய பதுமகோ மளையெனுங் திருமங்கை  
ஆவி நீங்கினள் தலையளி யாகிய ததுவன்றே. (5)

### பேற்றேற்ப் பேணல்

மைந்த ஜைப்பெறு கிண்றதும் மாசிலாப்  
புந்தி யன்பொடு போற்றி வளர்ப்பதுங்  
தந்தை மாண்டுழித் தம்முறைக் கேற்றிட.  
அந்த மில்கட ஞற்றுதற் கேயன்றே. (6)

### செய்ந்நன்றி

ஓன்றேரு பயன்றனை யுதவினேர் மனங்  
கன்றிட வொருவினை கருதிச் செய்வரேற்  
புன்றேழி வவர்க்குமுன் புரிந்த நன்றியே  
கொன்றிடு மல்லது கூற்றும் வேண்டுமோ. (7)

### தீயோழுக்கம்

தந்தைசொன் மறுப்பவர்கள் தாயுரை தடுப்போர்  
அந்தமறு தேசிகர்த மாண்ணயை யிகந்தோர்  
வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கண் மாருச்  
செந்தழல் வாய்சிர யத்தினிடை சேர்வார். (8)

மெய்ம்மை நீங்கியே கொலைகள் வியன்று மேலுள்ள  
செப்மை யாளரைச் சீறியே யணங்குசெய் தீயோர்  
தம்மி வாற்றரும் பழிசுமங் தொல்லையிற் றமரோ  
டிம்மை வீடுவா ரெழுமையுங் துயர்னா டிருப்பார். (9)

இங்கு னந்திரு நீங்கியே துயருமங் திறப்பார்  
அங்கு னம்பெரி தாரிருண் மூழ்குவ ரதற்பின்  
உங்கு னம்பிறங் தயருவ ரென்றுமீ துலவார்  
எங்கு னுய்வரோ பிறர்தமக் கல்லல்செய் திடுவோர். ()

குரவ ரைச்சிறு பாலவர மாதறைக் குறைதீர்  
வீரத நற்றிறுமில் பூண்டுளோர் தம்மைமே வவரை

எ—11.

யரும றைத் தொழி லாளரை யொறுத்தன ரண்டே  
நிரய முற்றவுஞ் சென்றுசென் றலமரு நெறியோர். (11)

போறை

பெற்றிடு தீரவினிற் பிறங்க வெஞ்சினங்  
கற்றவ ருணர்வையுங் கடக்கு மன்னது  
முற்றுறு கின்றதன் முன்ன மன்பினேர்  
உற்றன கூறியே உணர்த்தல் வேண்டுமால். (12)

பரோபகாரம்

என்னாலு மோருதவி யாதொருவன் யார்க்கெனினுங்  
தன்னுன் முடிவதெனிற் ரூனே முடித்தறலை  
சொன்னான் முடித்த விடையாகுஞ் சொல்லுகினும்  
பன்னுண் மறுத்துப் புரிதல்கடைப் பான்மையதே (13)

ஏவரெனினு மிடருற் றனராகி  
ஓயாவிஸ் குறைபொன் றளரே வதுமுடித்தற்  
காவி வீடினு மறனே மறுத்தளரேற்  
பாவ மலது பழியு மோழியாதே. (14)

செல்வ நிலையாமை

காடு போந்தன னிங்திரன் பொன்னகர் கரிந்து  
பாடு சேர்ந்தது சயந்தனுஞ் சிறையிடைப் பட்டான்  
நாடில் விண்பதச் செய்கையீ தெம்சிரா னல்கும்  
வீட தெயலாற் றுன்பறு மாக்கம்வே றுண்டோ. (15)

ஊழி

முதிர்தரு தவமுடை முனிவ ராயினும்  
பொதுவறு திருவோடு போலிவ ராயினும்  
மதியின ராயினும் வலிய ராயினும்  
ஷதியினை யாவரே வெல்லு நீர்மையார். (16)

வறியவர் செல்வ ராவர் செல்வர்ப்பின் வறியராவர்  
சிறியவ ருயர்தோ ராவ ருயர்ந்துளோர் சிறியராவர்  
முறைமுறை நிகழுமீது முன்னையூழ் வினையே கண்டாய்  
எறிகதிர் வழங்கு ஞாலத் தியற்கையு மினையதன்டே. ()

ஆவது விதியெனி வணைத்து மாயிடும்  
போவது விதியெனி வெளவையும் போகுமாற்  
ஹேவருக் காயினுங் தீர்க்கத் தக்கதோ  
வரு மறியொனு வீசற் கல்லதே.

(18)

பேரியோ ரியல்பு

இன்பம தடைந்தகாலை யீனிதென மதிழ்ச்சி யெய்தார்  
துன்பமதுற்றபோதுங் துண்ணெனத் தளங்கிச்சோரார்  
இன்பழுங் துன்பந்தானு மிள்வுடற் கீயெந்த வென்றே  
முன்புறுதொடர்பையோர்வார் முழுவதுமுணர்ந்தநீரார்.

மானம்

கூனெடு வெதிரே பங்கு குருடுபே ரூமை யானேர்  
ஊனம தடைந்த புன்மை யாக்ககயோ டொழியுமெம்மா  
மரனம தழிந்து தொல்லை வலியிழுங் துலகில் வைகும்  
ஏனையர் வசையின் மாற்ற மெழுமையு மகல்வதுண்டோ.

முடற்சி

ஆக்கமிங் கொருவரா வனுக வேண்டுமேல்  
ஊக்கமுண் டாவரே ஹறுவ ரன்னதும்  
நீக்கமில் கொள்கையி னிற்பரே யெனின்  
மேக்குறு பெருந்திரு விரைவின் மேவுமால்.

(21)

சேல்வம்

அளப்பகுங் கல்வியு மாக்கம் யாவையுங்  
கொளப்படு தன்மையிற் குறைவு ரூவகை  
வளர்த்தலின் மேதக வனப்புச் செய்தலிற்  
கிளத்திடின் மேலது கேடில் செல்வமே.

(22)

கல்வி

திருமைகொள் வளனெடு தீதில் கல்வியாம்  
இருமையீ ஞென்றினை யெய்தி டாதெனின்  
அருமைகொ ள்வியி ரதனி னுற்றவும்  
பெருமைய துடையது பேயின் ஞேற்றமே.

(23)

கள்ளுண்ணேமை

விள்ளுறு நாணினர் விரகத் தீயினர்  
உள்ளுறு முயிர்ப்பினர் உலையு கெஞ்சினர்  
தள்ளுறு தம்முணர் வின்றிச் சார்பினர்  
கள்ளினு முளதுகொல் கழுத்த முப்பதே.

(24)

பளிக்கறை யன்னதோர் படுசர்ப் பாங்கினுங்  
தளிர்ப்புறு செறிவினுங் தவறுற் ரேகுவார்  
தெளிப்பவ ரின்மையி னெறியிற் சென்றிலர்  
களிப்பவர் தமக்குமோர் கதியுண் டாகுமோ.

(25)

### 13. ஆசாரக்கோவை

(திரட்டு)

ஆசாரங்கட்டகுக் காரணம்

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ  
டின்னுத எவ்வுயிர்க்கும் செய்யானம் கல்வியோ  
டொப்புர வாற்ற அறிதல் அறிவுடைமை  
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்  
சொல்லிய ஆசார வித்து.

(1)

ஆசாரம் உடையவர் எய்தும் நன்மைகள்  
சிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு  
நிலக்கிழமை மீக்கூற்றும் கல்வினோ யின்மை  
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப, என்றும்  
ஒழுக்கம் பிழையா தவர்.

(2)

வைகறையெழுந்து சுந்திப்பதும் சேய்வதும்  
வைகறை யாமம் துயிலெழுந்து, தான்செய்யும்  
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து, வாய்வதில்  
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே,  
முங்கையோர் கண்ட முறை.

(3)

ஜங்குரவரும் அவரைத் தொழுதலும்

அரசன் உவாத்தியாயன் தாய்தந்தை தம்முண்  
ஷிகரில் குறவர் இவர் இவரைத்  
தேவரூப் போலத் தொழுதெழுக என்பதே  
யாவருங் கண்ட நெறி.

(4)

கருதலாகாதன

பிறர்பளை கட்களவு சூது கொலையோ  
டறனநின்தார் இவ்வெங்தும் கோக்கார், திறனிலரென்  
தெள்ளாப் படுவதூடு மன்றி ஸ்ரயத்துச்  
செல்வழி உய்த்திடுத வால்.

(5)

சிந்திக்கலாகாதன

பொய்குறளை வெளவல் அழுக்கா றிவைஙான்கும்  
ஜூயந்தீர் காட்சியார் சிந்தியார், சிந்திப்பின்  
ஜூயம் புகுவித் தருஷிரயத் துய்த்திடும்  
தெய்வமுஞ் செற்று விடும்.

(6)

தீற்கிழத்தியர் இல்லம் போலியச் செய்வான

காட்டுக் களைந்து கலங்கழி இ இல்லத்தை  
ஆப்பிநீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை  
நீர்ச்சால் கரகம் நிறைய மரணீங்  
தில்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்க  
நல்ல துறல்வேண்டு வார்.

(7)

இன்னத்துத் தக இன்னது செய்தல்

உடைநடை சொற்சோர்வு வைதலீங் நான்கும்  
நிலைமைக்கும் கல்விக்கும் ஆண்மைக்கும் தத்தம்  
குடிமைக்கும் தக்க செயல்.

(8)

விருந்தினர்க்குச் செய்யும் உபசாரம்

முறுவல் இனிதுரை கானீர் மணிபாய்  
கிடக்கையோ டிவ்வைங்தும் என்ப தலைச்சென்றூர்க்  
கூணைடு செய்யுஞ் சிறப்பு.

(9)

ஆசாரம் வீடு பேற்றுர்

அறியாத தேயத்தான், ஆதுவன், முத்தான்,  
இளையான், உயிரிழந்தான், அஞ்சினூன், உண்பான்,  
அரசர் தொழில்தலை வைத்தான், மனுளவென்ன  
ரெஞ்பதின்மர் கண்ணர் உரைக்குங்கால் மெய்யான  
ஆசாரம் வீடுபெற ரூர். (10)

## 14. வில்லி—பாரதம்

பழும் போருந்து சருக்கம்

அங்கெடு வனத்திற்சின்னு ளகன்றபி னமித்திரன்பேர்  
என்னுமா முனிவர்கென்றே யாவரு மருகுசெல்லா  
நன்னல மிகுத்தவெல்லி நறுங்களி யோன்றுகண்டாள்  
கண்ணலும் புளிக்குமின்சொற் கயிரவங் கருகும்வாயாள். (1)

இக்கனி யெனக்குகீல் கென்றுவில் விறுத்துக்கொண்ட  
மைக்கனிக் களவுமானும் வடிவுடை விசயனேடு  
மெய்க்கனி வுடைமைதோன்ற விளம்பினுள் வீசுதென்றன்  
முக்கனி கமழுஞ்சோலை முகிறவழ் நாடன்பாவை. (2)

சோமகர்க் கரசன்பாவை சொல்லுமுன் வில்லுவாங்கி  
மாமுனிக் குண்வாய்நின்ற மதுரவா மலகந்தன்னை  
யேபுறை தொடுத்துவீழ்த்தி யீதலுமாங்கட் கண்டோர்  
ஏழுறக் காணிவிப்போ தென்படுமிறுத்தோ னென்றுர். (3)

கண்டவம் முனிவர்சொல்லக் கடவுளர் கோமான்மைந்தன்  
கொண்டவக் கனியைமுத்த கொற்றவன் றிருமுன்வைத்து  
மண்டழற் பாவைசொல்லான் மதியிலே னெய்தேனென்றுன்  
திண்டிறற் றேவர்க்காகத் திதிமைந்த ராவிகொண்டான். (4)

காடுறை வாழ்க்கையெய்திக் காய்கனிமு லந்தின்று  
நீடுறு காலம்போக்கி நீங்கலா திருக்குமெம்மை  
நாடோறு மிடையூறன்றி நண்ணுவ தில்லையாயின்  
ஏடுறு தாராய்செய்வ தென்கொலென் றியம்பினுனே. (5)

அவ்வுரை வீமன்கேட்டாங் கமித்திரன் வந்தபோதே  
யில்வுரை கேட்கின்மை யெறியேழுச் சபித்தறிண்ணம்  
வெவ்வுரை யுரையாமுன்ன மெய்ம்புனி தன்னைப்போற்றிச்  
செவ்வுரை கூறினம்மைச் சீறுமோ சீறல்செய்யான். (6)

பொறுத்திடு மேலிடாவைம் புலத்தின ஞதலாவே  
மறுத்திடா ணையங்கிறன் மாசிலா வாய்மையென்ன  
நிறுத்திடுங் துலைபொடொப்பா னினைவி னுக் கிசையத்தெவ்வைச்  
செறுத்திடு விசயன்மீளச் செப்பினன் செப்பமாக. (7)

செய்தவ னினி துமாங்தத் தேவர்கா ளான் றுக்கொன்றுங்  
கைதவ மில்லா ரெல்லிக் கணியினைக் கருத்தருமல்  
எய்தவன் றன்னையன்றி யாரையு மடான் வெஞ்சாபம்  
மெய்தவருத சொல்லாய் வெருவுதலென்கொ லென்றுன். (8)

வேந்தனம் மாற்றங்கேட்டு வில்லான் றன்னை நோக்கி  
யேந்திமூ சொல்லவோா தினியவிக் கணியின் றீர்ந்தாய்  
மாங்தரின் படங்கலொப்பாய் வாத்தாலீ யுழக்கயாமோ [கான்  
பேர்ந்துபோய்ப் பிழைப்போபென்றுன் பிதாவி னுங் கருகையிக்

அம்முனி வந்தவாபத் ததனினுங் கொடுதிக்கானத்  
திம்முனி யுணவுகொண்ட தெனவெரீஇ நகுலன்றுநும்  
வெம்முனி வகற்றிசமு மேர்ப்படவேண்டி னின்னங்  
தெம்முனி திகிரியானைச் சிந்தனை செய்தியென்றுன். (10)

விளைதவ முனிவன்கண்டு வெதுஞ்சு னவன்றுள்போற்றிக்  
கிளைபடு நெல்லிவாசக் கேழுறுகனிமுன் வைத்தால்  
உளைவுற முனியானம்மை யுறுதிமற் றிதுவேயென்ன  
விளையவன் ருஞுந்தம்பு னினைவி னுக் கேற்பச்சொன்னுன். (11)

பெண்மதி கேளாரென்றும் பெரியவரெனக் கொண்டிந்த  
மன்மொழி வார்த்தை பொய்யோ வருத்தகீ ருற்றவெல்லாம்  
எண்மிக வெண்ணீன்முன்ன மென்பொருட் டன்றேவென்று  
கண்மல ரருவிசோரக் கனற்பிறந்தாளுஞ் சொன்னுள். (12)

தம்பியர் தாழும்வேள்வித் தையலுமுரைத்த மாற்றங்  
கிப்புரி நெடுங்கோட்டம்பொற் கிரிவல்லோன் கேட்டபின்னர்  
வெம்பரி குலன்சொல்லே வீதியெனக் கருதியப்போ  
தெம்பெரு மானையுன்ன விவரெனதி ரவனும்வந்தான். (13)

வேறு

கண்டிரு கண்ணு மிதயழுங் களிப்பக்  
கட்செவிப் பேர்ளை மறந்து  
வண்டுவ ரையின்வாழ் தண்டழாய் மாலை  
மாதவன் வருதலு மெதிர்கொண்  
டண்டரு மிறைஞ்சற் கரியதா விறைஞ்சி  
யாங்கு றுமிடரினை யற்குத்  
திண்டிற வறத்தின் றிருமக னுரைப்பத்  
திருச்செவி சாத்தினுன் செப்பும். (14)

திண்மையா லுயர்ந்த ஸ்விரை விருமித்  
தீயிடைப் பிறந்தசே யிழையும்  
உண்மையா னெஞ்சி னிகழ்ந்த பட்டாங்கின்  
உரைத்திடக் கோட்டின்மீண் டொன்றும்  
வண்மையா லுயர்ந்தி ரென்று செம் பவள  
வாய்மலர்ந் தருளினுன் மரயோன்  
தண்மையார் கருணைத் தராபதி முதலோர்  
சாற்றுவார் தம்மனத் தியல்பே. (15)

வெல்லுக வறமு மெய்ப்பையும் பொறையும்  
மேகமே னியனும் வெல்லாமற்  
செல்லுக பாவம் பொய்மொழி கோபங்  
தழித்தியர் குலமெனத் தெளிவுற்  
றல்லும்வெம் பகலு மென்மன நிகழு  
மலகையா மன்னினைய முன்னங்  
கொல்லுதல் புரிந்தோ யென்றனன் முரசங்  
கோட்டிய கொற்றவெங் கொடியோன். (16)

பிறர்மனை யவரைப் பெற்றதா யெனவும்  
பிறர்பொரு னொட்டியே யெனவும்  
பிறர்வசை யுரைத்தல் பெருமையன் ரெனவும்  
பிறர்துய ரென்றுய ரெனவும்

இறதியே வரினு மென்மனக் கிடக்கை  
யெப்பிரா ஸிவவெயன வுரைத்தான்  
மறலியு மடியு மாறுமல் வியற்கை  
வலிமைகூர் வாயுவின் மைந்தன்.

ஊனமே யான ஒணிடை யிருக்கு  
முயிர்னைத் துறங்குமொன் பூனை  
மானமே புரப்ப தவளிமே லெவர்க்கும்  
வரிசையுங் தோற்றமு மரபும்  
ஞானமே யான திருவடி யுடையாய்  
ஞாலமுள் எளவுசிற் ரலினால்  
சனமே யுயிருக் கியற்கையா தலினு  
லென்றனன் வீமனுக் கிளையோன்.

(18)

குலமிக வுடைய ரெழிண்மிக வுடையர்  
குறைவில் செல் வழுமிக வுடையர்  
நலமிக வுடைய ரென்னினுங் கல்வி  
ஞானமற் பழுயிலா தவரை  
வலமிகு திகிரிச் செங்கையாய் முருக்கின்  
மணபிலா மலரென மதிப்பேபன்  
சலமிகு புவியி லென்றனன் வாகைத்  
தார்புனை தாரைமா வல்லான்.

(19)

ஒருமொழி யன்னை வரப்பிலா ஞான  
மற்பவ காரண னென்றுந்  
தகுமமே துணைவன் கருணையே தோழன்  
சாந்தமே நலனுறு தாரம்  
அரியதீன் பொறையே மைந்தனமற் றிந்த  
வறுவறு மல்லதா குறவென்  
றிருவரி லீலையோன் மொழிந்தனன் றன்பே  
ரிதயமா மலர்க்கிடை யெடுத்தே.

(20)

ஐம்புலன் கனும்போ லீவரும் பதிக  
ளாகவு மின்னம்வே ரெருவன்  
எம்பெருங் கொழுந னுவதற் குருகு  
மிஹாவனே யெனதுபே ரிதயம்

ஏ—12.

அம்புவி தனிற்பெண் பிறந்தவ ரெவர்க்கு  
மாடவ ரிலாமையி னல்வால்  
ஏபுதற் குளதோ வென்றனன் வசிட்ட  
னல்லற மனைவியே யனையாள்.

(21)

அறுவரு மில்வா றண்ணமேய யுரைத்தா  
ராதலா னிரை னிரைப் படியே  
மறுவணி துளப மாயனுங் கேட்டான்  
மாழுனிக் கோதன் மான  
நிறைச்சவ யமுத கெல்லியின் கனியு  
நின்றகொம் பஜைந்ததா வென்றும்  
பெறுமுறை பெறுமே யுள்ளவா றுரைத்தாற்  
பெரியவர் பேசும்வா சகமே.

(22)

முளைத்தெழு கமலத் தரும்பென வரும்பு  
முகிழ்முகிலீப் பொதுவியர் மலர்க்கை  
வளைத்தெழும் பகலா மரகத மலீபோல்  
வடிவழு குடையவெம் மாயோன்  
உளைத்தெழு தரங்கப் பாற்கடன் மறவா  
வுறையும்வண் குவரையை கோக்கி  
இளைத்தவ ரின்ன லொழித்துமீன் டகன்றுன்  
இவருமீண் டிறைருஞ்சியாங் கிருந்தார்.

(23)

## 15. அடியவர்க்கெளியார் மண்சுமந்தமை

தங்கிய வருளின் மிக்கார் தாப்படு முடிப்பை யுன்னி  
யங்கண ரவன்பா லுற்ற வருந்துய ரகற்று கென்று  
கங்கையை வீடுப்ப வேகிக் கடுப்பெருக் கெடுத்து வைகைப்  
பொங்கலீப் புன்வா யெங்கும் புரண்டது புணரி யேபோல். (1)

சேர்ந்தவெண் முத்த மூரல் செய்துநீர்க் கலீமே லார்த்துக்.  
காங்தளன்று செங்கை வீசிக் கனதனக் குரும்பை காட்டி  
மாந்தளிர்ப் பதங்கண் மீது வாறுதிரை ஞெழிமு மார்ப்பப்  
போந்துள கணிகை மாதர் போன்றது வைகை யாறு. (2)

திரைப்பெரு மருப்பி னேல சேழுங்கரை யிருபாற் குத்தி  
மரத்திரண் முறித்துச் சாலி வயலெலா மழித்து வாயா  
னுரைத்திரள் சிந்தி மீதே நுண்மண விறைத்து வண்டு  
சிரைத்தலின் மதத்த வேழ நிகர்த்தது வைகை யாறு. (3)

எமத்திகழ் குழலா ளந்த மலைமகண் முலையிற் ரேய  
வத்தனை வருத்து மேன்மை யனங்கவா யுதயென் ரெண்ணை  
யொத்தெழுங் தொளிருங் கண்ண லுயங்குசெங் கழுநீர் கஞ்சம்  
புத்தவை யழிக்க வேண்டிப் புரண்டது பழன மெல்லாப். (4)

மீதெழு பரிதி கையால் விடுங்கதிர் வெம்மை தீரப்  
பூதல மடவாள் போர்க்கும் புதியவெண் டுகிலே போல  
யாதலர் பழனஞ் சோலை யாதெனப் பரந்து கஞ்ச  
மாதுறை மத்ரை முதூர் மதிற்புறஞ் சென்று சேர்ந்து. (5)

தாங்கிய துவச வாயிற் றடமதி லிடியத் தள்ளி  
யாங்கெழின் மதுரை முதூ ரழிப்பது போன்று செல்லப்  
பாங்குள விடங்க ளெல்லாம் பரந்தது வைகை நன்னீர்  
ஈங்கினிச் செய்வ தென்னென் றியாவருங் கவற்சி கொண்டார்.

மைக்கடுங் களிற்றுத் தானோ வழுதியுங் கடிது ண்ணீத்  
தொக்கபொன் மலரு முத்துஞ் துகின்மணிப் பணியு நல்கித்  
தக்கவண் புவியி லுள்ளோர் தமக்குயி ரென்னு மண்ணே  
மிக்கங்கின் கோப மாறல் வேண்டுமென் றிறைஞ்சி கின்றுன்.

கலைமதிக் குலத்து மன்னன் கண்ணின்ன் னுடன் கூறுந்  
தலைமைமிக் குடைய சொல்லாற் றன்முனி வொழித லின்றி  
மலையெனத் திரைகண்மேன்மேல் வருதல்கண்டிதுவென்னென்னு  
கிலையுறச் சிந்தை யுள்ளே நேடினுன் நேடிப் பின்னர். (6)

ஆதியாங் கடவு ளெந்தை யாலவா யமலன் மங்கை  
பாதியான் சிறந்த பூசை பண்டையிற் குறைந்த துண்டோ  
கீதியாங் தவத்தின் மிக்கார் நெஞ்சகம் புழங்க மண்மேற்  
றீதுயாஞ் செய்த துண்டோ செப்புமி னமைச்ச ரென்றுன். ()

விளங்கிள மதிசேர் சென்னி வித்தகர் பத்த ரான  
வளந்திகழ் வாத ஓரர் வருங்கிய வளைப்பி ளீக்கி

யுளங்கொள மழ்ச்சி செய்யி னுறுபுன ஊர்கொ ளாதென் றளங்தறி வறிந்து கூறி யாங்கவர் தொழுது ஸின்றூர். (11)

மன்னு மவர்க டம்மேன் மகிழ்ந்தகுட் பார்வை நல்கி யென்னுள மதித்த வாறே யிங்னி துரைத்தி ரென்று கொன்னுறு உளைப்பி னாடு சிற்குநற் குணத்தி னுரை முன்னுற வழைத்து கட்பான் முகமலர்ந் திதுவொ மின்தான்.

பாம்பனி செய்ய வேணிப் பரம்பர ணதியார் கையில் ஆய்பொரு ணமதே யானு றறம்பிறர்க் காவ துண்டோ தேம்படு மலங்கன் மார்பிர் செய்விதற் குமது பேணி சாம்பிய தவமே யான்செய் தண்டமே தகவி லாமை. (13)

உற்றவித் தகைமை முன்னே யுணருமில் வுணர்வி லாமை குற்றமித் துணையு நம்மேற் கொண்டனங் குறை கொளாமன் மற்றினிப் புகலு மாறேன் வைகைநம் மூர்கொ ளாது நற்றவத் தகைவர் நீரே யடைப்பியு மெனா ண்றூன். (14)

அருட்பெரு வழுதி யில்வா றன்புரை பகர்ந்த போதும் தரிப்பரி தென்ன முன்னங் தழிலென வெகுண்ட போதும் விருப்பொடு வெறுப்பிலாத மெய்யமையார் தம்மை யாண்ட திருப்பத ணிணங்தார் வைகைச் செழும்புன ஊர்கொ ளாமல்.

சுந்தரப் பரிதேவும் வந்த தோற்றமே மனத்தி ஹுன்னி யங்தரத் திறைஞுச நன்வீ ரடங்கியுள் வாங்கிச் செல்ல வெந்துயர்ப் பிறவி யான விடங்கிளர் வேலை நீந்தி வந்தருட் கரையிற் சேர்வார் வைகையங் கரையிற் சென்றூர்.

முறைமுறை வணங்கி னின்ற வாரியர் முகத்தை கோக்கி யறைதிரை நெடுகீர் வைகை யணைகடி தடைத்தல் வேண்டும் உறையுமிம் மாந்த ரெல்லா மொல்லையில் வய்மி னென்று பறையறை வித்து நம்மூர்க் கிவ்வுரை பரப்பு மென்றூர். (17)

ஆரியர் கடிதி னேடி யகன்பறை யறைவித் தம்பொற் றேரியல் வீதி தோறுஞ் சென்றுரை பரப்பு முன்னே கூரிய கொட்டு மண்சேர் கூடையுங் கொண்டு வைகை நீரியல் கரைமேல் வந்து னின்றனர் மதுரை யுள்ளார். (18)

நீறுகொண் டிலங்கு மேனி மறையவர் சியமஞ் செய்த  
வீறுகொண் டிடங்க டோறு மாரியர் விரைவிற் சென்று  
கூறுகொண் டெவர்க்கும் வேறு கோலறை யளங்து செங்கை  
மாறுகொண் டுறுக்கி வைகை வன்கரை யடைக அற்றுர்.

கண்பெறு கழையின் முத்துங் கடகர் மருப்பின் முத்தும்  
வெண்பணி லத்தின் முத்தும் மேதகு கருப்பின் முத்தும்  
வண்புனற் றிரைகள் வீச வரையெனக் குவைகள் செய்து  
பண்படப் பொருத்தி நீருட் பதித்துயர் வரம்பு செய்வார். (1)

பரித்திர ணிறுத்து மென்பார் பாம்புக ஞாருட்டு மென்பார்  
திரைப்புனன் மிகுத்த தென்பார் தேவர்கட் கபயமென்பார்  
ஷிரைப்படு மகிலோ டார செறிப்பட வொதுக்கி நீடு  
வரைப்பிடைக் குவித்து ஸிற்பா ராயினர் மதுரை யுள்ளார்.

ஏருடைப் புதுநீர் வைகை யில்வகை யடைக்கு மெல்லை  
நீருடைப் பொலிந்த வேணி னின்மலற் கன்பு மிக்காள்  
சீருடைத் தவத்தின் மிக்காள் செய்மனச் செல்வி யென்னும்  
பேருடை நரைமு தாட்டி பிட்டுவீற் றுணவு கொள்வாள். (22)

ஆங்கவட் களங்து நீக்குங் கோலறை யடைப்ப தின்றி  
யோங்கலைப் புதுநீர் வைகை யுடைப்பெலா மடைக்கு மெல்லை  
தீங்குள தறுக ஞூளர் சென்றவட் குறுகண் செய்ய  
வீங்கெனக் குறுதி யாவார் யாவரோ வென் றிரங்கி. (23)

பிட்டினைக் கூவி கொண்டு பெருங்கரை யடைப்பா ரின்றி  
நெட்டிலைச் குல மேங்து னின்மலன் கோயி வெய்தி  
மட்டறத் தளர்ந்த கொங்கை மார்பினிற் கண்ணீர் வார  
எட்டுருத் திரண்ட பாத மிறைஞ்சினின் றிதனைக் கூறும். ( )

வேறு

நெட்டரவக் கச்சடையாய் நீலசிறத் திருமாதின்  
வட்டமூலைக் தழும்புபட வங்கணையுங் திருமார்பா  
கட்டியசெஞ் சடையாயுன் கண்ணஞருள்கொண் டெப்பொழுதும்  
பிட்டினைவிற் றுண்பேற்கும் பேரிடும்பை யுளதாமோ. (25)

யாருடனு னினிப்புகல்வே னென்னுடையாய் வைகையினன்  
வீருடையா தடைக்கும்வகை சீசிறிதின் ரகுளாயேற்  
சீருடையா யுனக்கடிமை செய்யுமஹர்க் கெளியையெனும்  
பேருடையா யெனப்பலரும் பேசுமொழி பழுதாமே. (26)

தாயுமிலை தந்தையிலை தமருமிலை தமிழேயனைப்  
பேசினுட னின்றாலும் பிரித்தறிய வொண்ணது  
தீயதென திலம்பாடென் சிந்தையில்வெங் துயர்தீர  
நீயருளா தொழியினுயிர் கீப்பேண்மற் றன்செய்கேன். (27)

இன்றெனக் குறுதியாகி யானிடும் பிட்டு வாங்கி  
வண்றிறற் கூவியாளாய் வன்கரை யடைப்பா ரில்லை  
யுன்றெனக் கபயம் யானென் றரைப்பவ டன்மே வன்பு  
சென்றவட் காளா மாறு துணிந்தனர் தேவ தேவர். (28)

ஆடையுங் துணிந்த சீரை யாகியே கூவி யாளாய்க்  
கூடையுங் தலைமேற் கொண்டு கொட்டுடைத் தோள் ராகிப்  
பிடைகொண் டயர்வாள் காணப் பெரும்பசி யுடையார் போல  
வேடைகொண் டொல்லை வந்தார் வேண்டிய வடிவங் கொள்வார்

வந்தெதனை யேவல் கொள்வா ருளர்கொலோ மற்றின் கென்று  
புந்தியின் மகிழ்ந்து கோயில் வாயிலிற் புகன்ற போதில்  
அந்தநன் மொழியைக் கேளா வன்னைதன் னயர்ச்சி கூருஞ்  
சிந்தனை யொழிந்து கூவி யாளரைச் சென்று சேர்ந்தாள். (30)

புடையின்மே ஒலுகோ ரின்றிப் புனைந்துள் புலித்தோ வாடை  
யுடையின்மே வசைக்குங் கச்சா யோங்குஞ்ச் சுரக மின்றிச்  
சடையின்மேன் மதிய மின்றித் தாங்கிய மழுமா னின்றி  
விடையின்மே லின்றி சின்ற வெளியை வெளியிற் கண்டாள்.

மைந்தநீ யெனக்கிங் காளாய் வருகென முன்னர்க் கூவி  
தந்தியேல் வருவ னென்று சாற்றலு நுகர விப்போ  
திந்தவா ரமுதம் போலு மினியபிட் டளிப்பே னல்லால்  
அந்திவா விதனை விற்றே யளிப்பனின் கூவி யென்றாள். (32)

இருப்பசி யுடையே னன்னோ யினியபிட் டளிப்பை யாகிற்  
குரம்புகொண் டடைப்பன் யானே கோலறை முழுது மென்னக்

கருப்புறத் தகின்மே விட்ட பிட்டினைக் கரத்தா வள்ளி  
விரும்பியிங் கிதனைக் கோள்வா யென்றனள் விருப்ப மிக்காள்.

கூற்றுங் கபல பாதர் குறுந்துணிக் கரிய சீரை  
பேற்றிடும் பிட்டு வாங்கி யின்புற வழுது செய்து  
மாற்றாகும் பசியை யன்னே மாற்றினை யினிப்போய் வைகை  
யாற்றின்ன் கற்றி ஒண்டா மருங்கரை யடைப்ப னென்றூர். ()

நன்றுங் றின்னு மன்னே நயந்துபிட்டளித்தல் வேண்டு  
மென்றுதந் துணிந்த சீரை யேற்றது சிறைய வாங்கித்  
தின்றுதின் றலைநீர் வைகைச் செழுங்கரை யதனிற் சென்று  
குன்றெனுங் தவத்தா யுன்றன் கோலறை காட்டு கென்றூர். (35)

மெய்த்தவம் புரிவார் தப்மின் விழுப்பமிக் குடைய வன்னை  
யித்தடங் கரையை வல்லே யெர்பின் யடைப்பா யென்னப்  
பைத்தவெஂ் பகுவாய் நாகம் பனிமதிப் பாதி கொன்றைக்  
கொத்துடன் முடிக்க வல்லார் கோலறை யடைக்க ஒற்றூர். ()

பேர்ப்பர்மண் கூடை பெய்வர் சிறைமுடி மேற்சம் மாடு  
சேர்ப்பர்பின் சுமந்து சென்றச் செய்கரை சிந்தி மீள்வார்  
வேர்ப்பர்பெய் யிலைப்பார் போல மென்றுபிட்டிரத எவிற்  
பார்ப்பரவ் வன்னை தன்மேற் பரிந்தருட் பார்வை செய்வார். ()

பிட்டுகள் ரென்று கூறிப் பிறைமுடி யசைப்பார் வேட  
னிட்டமென் றசையிற் சால வீசனுக் காமி தென்பார்  
கொட்டுடன் கவிழ்த்த கூடை கொண்டுகின் ரூடல் செய்வார்  
வெட்டிமண் குவிப்பா ரோடி விரைந்தடிப் பாய்ந்து மீள்வார்.

பரிவுடை மனத்தி னஞ்சும் பரமர்தஞ் செய்தி கண்டு  
கரையினை அடைத்தல் வேண்டு மென்றுதன் கருமங் கூருள்  
உரஞ்சை வழுதி தூதர் காண்பரே ஒருங்கன் செய்வார்  
இருவினை யுடையேன் மற்றிங் கென்செய்வே னென வினந்தாள்.

மற்றவ ணிலைமை வெள்ளி மன்றுணின் ரூடு கின்ற .  
கொற்றவ ரறிது பின்னுங் கூடையண் கரை மேற் கொட்டி  
யுற்றவிக் கரையை யன்னே யொல்லையி வடைப்ப னின்னே  
சற்றிதற் கிரங்கா தேகுன் றகவுடை மனையி லென்றூர். (40)

நீறணி புனித மேனி சின்மலன் விடுப்ப வேகத்  
தோறிரை முகத்தி ஞடன் ரூண்மனை புகுது மெல்லீக்  
கூறருந் தவத்தின் மிக்காள் கோலறை யடைப்ப வஞ்சி  
மாறிடு திரக்கை தன்னுற் றெழுதனள் வைகை மங்கை. (41)

சிறந்தமண் கூடை வேணித் திருமுடிக் கொட்டை யாக  
நிறந்திகழ் கொன்றை நீழு னிறையபண லைனை தாக  
வறுங்தொழின் முயற்சி யாலே யுயங்கிமெய் யிளைத்தார் போல  
மறைந்துல கெங்கு மான வள்ளலார் பள்ளி கொண்டார். (42)

ஆங்கவர் துயிலு மெல்லீ யருட்பெரு வாழ்வின் மிக்கா  
ரோங்கிய கருமஞ் செய்வா ராகியொண் பிரம்பு தாங்கிப்  
பாங்குநின் றவரைநாடிப் பகிர்ந்தகோ லறையி ஒள்ள  
திங்குநன் குணர்வீ ரென்னச் சென்றகன் கரையிற் சேர்ந்தார். ()

நன்குற வடைத்தல் செய்தா ரியாவரு மென நயந்து  
சங்கர னடைக்கு நீடு தடங்கரை யவர்க ளெய்தி  
யெங்கனு முயர்ந்து தாழ்ந்த திவ்விடம் யார்க்கு ஞேர்ந்த  
பங்கிது மொழியி னென்ன நின்றவ ரிவை பகர்ந்தார் (44)

பெருவள நீடு கூடற் பிட்டுவிற் றணவு கொள்வாள்  
ஒருமுது மடந்தைக் காளா யொருவன்வந் திங்ங னெய்தி  
யிருஷில மகழ்ந்து கூடை யுட்சொரிந் திரங்கி சிற்பன்  
சிரமிசை யெடுப்பன் மீள்வன் சிந்துவ னகுதல் செய்வான். (45)

பாடுவ னடல் செய்வன் பையவோர் கூடை மண்ணை  
நீடுதின் கரையி லேறாச் சொரிகுவ னெடிது சிற்பன்  
ஒடுவ னேடி மீள்வ னெரு கைமண் கரையி லேறப்  
போடுவன் போக வென்னில் வருவன்வா வென்னிற் போவான்.

பிட்டினை நுகர்வ ணையா பெரிதுநன் றென்று கையைக்  
கொட்டுவன் செய்கை காணி லரசிளங் குமர னெப்பான்  
நெட்டலர்க் கொன்றைநீழு னெடுந்துயில் கொள்கின் றுனங்  
கட்டுரை சிறிதுங் கேளா னவன்றனைக் காண்மி னென்றூர். ()

என்றலு மவனை யிங்கே கொண்ஸ்மினென் றவரு ணைன்ற  
வன்றிற லொருவன் கூற வாரியன் வல்லீ யோடிச்

சென்றலு ஞான யோகச் சிசமுந்துயில் லொழிந்து மூன்று  
தன்றிய புரங்கள் செற்றூர் துண்ணென விழித்தெ முந்தார் (48)

விழித்தலுங் கடிது சென்ற வாரியன் வேருவ னோக்கி  
மோழிக்கனல் சிந்தி யந்த முன்னவன் றண்ணீ யெய்த  
வழைத்தலும் வருதல் செய்யா தஞ்சினின் நிரங்கல் கண்டு  
பழித்தவர் செங்கை பற்றி யிர்த்தனன் பரிவி லாதான். (49)

ஆங்கவன் கடிதிற் றள்ளி யண்ணலை யெண்ணி லாத  
தீங்கினன் முன்னர்க் கொண்டு சேறலும் வெகுட்சி யெய்திப்  
பாங்குஙின் றவரு ஸின்ற பாவியைப் பாவி னோக்கி  
யீங்துவெங் குருதி சோர வடித்திடிங் கிவைன யென்றுன் (50)

கடுத்தசொல் வன்க ஞோன் கதத்தடன் மாறு கையில்  
லெடுத்தனன் முனிவர் விண்ணே ரெடுத்தனர் தொழுது செங்கை  
யடித்தன ணடித்த போதி லன்புடை யரிவை பாகங்  
கொடுத்திலர் துறைக்க பொய்த மறைந்தனர் குறைவி லாதார்.

### வேறு

தார்மேனின் றிலங்குபுய வழுதி மேலுங்  
தன்மைனமங் கையர்மேலு மமைச்சர் மேலும்  
ஆர்மேலுஞ் சென்றுபொருஞ் சேனை மேலும்  
அயன்மேலு மான்மேலு மறவோர் மேலுங்  
தேர்மேல்வெம் பகன்மேலு மதியின் மேலுஞ்  
சிறங்குளவிங் திரன்மேலுங் தேவர் மேலும்  
பார்மேலுங் கடன்மேலு மரங்கண் மேலும்  
பட்ட தரன் மெய்யிலடி பட்ட போதே. (52)

தந்தமுரு வொழிந்துபிறி துருவ யாகிச்  
சதுர்முகனுஞ் சங்காழி தரித்த மாலும்  
அந்தமுத றெரிவரிதாய் வெளியே ண்ற  
வண்ணவார் வடிவிலடி பட்ட போதில்  
எந்தவுல கங்களினு மிருந்து னோர்கள்  
எம்முடவி வடியுறைத்த தென்று கூற  
முந்தியெழும் பன்மொழிக ஞுகாந்த வெல்லை  
மோகரிக்கு மெழுகடலீன் முழக்கம் போன்ற. (53)

மாயையெனுங் கரும்பெரிய புனன்மேன் மொக்குள்  
 வண்ணமெனு மெண்ணீலா வண்டத் துள்ளும்  
 ஏயவகை யெண்பத்து நான்கு நூறு  
 பிரமான பலதோனி யெவற்றி னுள்ளும்  
 ஆபவுயிர்க் குயிராகி நிற்குஞ் தன்மை  
 யவனிதலத் தஞ்சான ரறிந்து பாதச்  
 சேயமலர் வழுத்துதற்கோ கூலி யாளாய்ச்  
 சென்றுமுடி மண்சமந்தார் தில்லை நாதர். (54)



## அரும்பத விவக்கம்

---

### 1. கடவுள் வழிபாடு

துதித்தல் - தோத்திரம்பன்னுதல்; வலம்வங்கு - சுற்றிவங்கு; ஆக்கை - தேகம்; பூ கையால் அட்டி - பூவைக்கையினால் அன்ளி; வாலறிவன் - ஞானாளியுடைய இறைவன்; பணக்கை - பணைபோன்ற நீண்ட தும்பிக்கை; மும்தம் - கண்ணமதம்; கபோலமதம், கோசமதம். வேழம் - யானை (இங்கே யானையின் வடிவமுடைய கயன் என்னும் ஒரு அசர்ஜைக் குறித்து நின்றது); அம்பலங்கூத்தன், அம்பலங்தாடி - சிதம் பரத்திலுள்ள பொன்னம்பலத்தின்கண்ணேண ஆகந்தத்தாண்டவாஞ் செய்தருளும் நடராச மூர்த்தி; தினந்துவணப்போழுதும் - அற்ப நேரமும், பாதிரிப்புலிஷூர் - தென்னிந்தியாவிலேயுள்ள பாடல்பெற்ற பழைய ஒரு சிவஸ்தலம்; மால், நாரணை - விஷ்ணுமூர்த்தி; நான்முகன் - பிரமதேவர்; தேவன் - (இங்கே) சிவபெருமான்; நீ வா - நீ கேள்; புலர்வதன்முன் - விடிதற்குமுன்; அகிட்டு - விளக்குமாறுகொண்டு பெருக்கிச் சுத்தன் செய்து. அலைபுனல் - (இங்கே) கங்கை; ஆரூரா - திருவாரூரிற் கோயில் கொண்ட பெருமானே.

### 2. குப்பகர்ணன்

செய்யுள் : “வாரணம் பொருத மார்பும்.....”

இ—ள் : வாரணம் பொருத மார்பும் - திக்கு யானைகளிலொன்று தன் மருப்பாலே குற்றப்பெற்ற மார்பும், வரையினை எடுத்த தோழனும் - கைலை மலையை யெடுத்த புயங்கனாம், நாரத முனிவர்கு ஏற்ப நயம் படி உரைத்த நாவும் - நாரத முனிவருக்கு இயைய நன்மை பொருந்தச் சொன்ன நாக்கும், தார் அணி மவுலி பத்தும் - மாலை பொருந்திய கீர்டங்கள் பத்தும், சங்கரன் கொடுத்த வாரானும் - சிவபெருமான் கொடுத்த குளிய வாரானும், வீரமும் - வலிமையும் ஆகிய இவைகளை), களத்தே போட்டு - யுத்தகளத்திலே இழந்து. வெறுங் கையோடு - வெறுமை யான கைகளுடன், இலங்கை புக்கான் - இலங்கைமாநகரை யடைந்தான் (இராவணன்) எ—று.

திக்குயானை தள் மருப்பாற் குற்ற, அம்மருப்புகள் மார்பில் ஏறிய பொழுது தளர்வீன்றி அவற்றை அராவித் தனக்கோர் அணி யாகக் கொண்ட இராவணன். முதனுள் யுத்தத்தில் அனுமார் தன் புயங்களிற் குத்த, சிறிது தளர்வற்றுஞதலால் வாரணம் பொருத மார்பு மென்றும், கைலைமலையை யெடுத்த திண்ணிய புயங்கள் இலக்குமண்ணை, சிதையிடங் கொடுபோய்க் காட்டும்படி. தூக்கமுயன்ற சமயத்திற் சலித் தனவாதவின் வரையினை யெடுத்த தோழனும் என்றும், முன்னர் நாரத

முனிவற்குத் தன் வென்றிப் பிரவாகத்தைக் கூறி யமன் முதலிபோரை வென்று சொன்னபடி செய்தமையாற் பெருமையுற்ற நாவால். சிதைக்கு இராமலக்குமணரைக் கட்டிக்கொடு வருவதாகச் கூறி, இப்பொழுது அங்கனஞ் செய்யாது தானே தோல்வியுற்று நாத்திறம்பினு நைதலின் நாரத முனிவற்கேற்ப நயம்படவுரைத்த நாவும் என்றும் கூறினார், ஏனைய வெளிப்படை.

இறைவன் - அரசன்; நால்வகைச் சேவன - யானை. தேர், குதிரை, காலரன்; தசுக் கிரிடம் - பத்து முடிகள்; சிராயுதனும் - ஆயுதமில்லா தவனும்: பாதசாரியாய் - நடந்து; உந்நி - தூதுவர்; மாபபங்கம் - அவமானம்; உன்னி - நினைதது; சான்னி - சனகனின் மகன்; சிதை, புங்கோடுக்குது - பின்னிகடைந்து; உபாதிந்தது - வருத்தியது; அரக்கன் - இராக்கதன்; (இங்கே) இராவணன், அமளி - படிச்சை; முதானத - பாட்டன்; போர்க்குடைந்து - யுத்தத்தில் தோல்வியுற்று: வாட்டிழங்கல் வேந்த - வாள் யுத்தத்தில் வல்ல அரசனை; வாள் + திறல் = வாட்டிறல்; சஞ்சலம் - துன்பம்; நிரிஜோகம் - முன்று உவகம்; சுவர்க்க மத்திய பாதலம். மானுபர் இநுவர் - (இங்கே) இராமர் இலக்குமணர்; கார்த்த வீரியன் - கிருதவீரியனின் மகன்; ஒருசமயத்தில் இராவணனை வென்றவன். பாததளிக்கு மாற்றூர் - காலடியிற் போருந்திய மண்ணுக்கு மொப்பாகார்; தனு உழிய் - வில்லினின்றும் புறப்படும்; சரங்கள் அம்புகள். தப்பா - இலக்குத் தவரு; அடுத்து - சமீபித்து: அட - கொல்ல; குரங்கு - அனுமார்; ஊர்தி - வாகனம்: தூயவன் - பரிசுத்தமானவன்; (இங்கே) இராமன். வாளி - அம்பு; ஊழித் தீ - வடவாழுகாக்கிவி; தீக்கும் - சுடும்; நாசம் - அழிவு; உறுதிமொழி - கட்டுரை; நன்மை பயக்கும் வார்த்தை; தேற்றேன - விரைவில்; சுக்கிரமாக, மூனிச் தகற்றினை - கோபித்துத் துரத்தினுய்; இதம்பயக்கும் - நன்மையைத் தரும்; இடித்துரைத்தபோதும் - மனத்திற் பதியும்படி சோல்லியபோதும்; ஆரும் பரவும் - எல்லோரும் புகழும்; அநோக்கி - கீழான கிலை; மாற்றம் - சொல்; அறாய்பு - மிக்க வயோதிகம்; உறத் தகாதன - கைக் கொள்ளக்கூடாதன: இழுக்கு - குற்றம்; கையல் - வருந்துதல், இரண்டக முடையவன் - உள்ளொன்று புறம்பொன்றூர் ஒழுகுபவன்; வஞ்சகன்: (மகோதரன் இராவணன் மீது உட்பகை யுடையவனென இராமாயணங் கூறும்); இறுதியே யறுவதானால் இடையோன்றுற் றடையு முண்டோ - மரணம் நிகழ்வதானால் அதனை இடையில் உபாயத்தால் விலக்குதல் இயலுமோ? கிங்கர் - ஏவல் செய்வோர்; தூதுவர், சித்தியா வரா - என்றும் அழியாதிருத்தலாகியா வரம்; படி - புமி; மான - நிகர்க்க; துயிலுணர்த்துதல் - நித்திரையி லிருந்து மெழுப்புதல்; சிற்றம் - கோபம்.

செய்யுள்: ‘ உறங்குகின்ற கும்பகன்ன்.....’

இ-ன்: உறங்குகின்ற கும்பகன்ன - சித்திரை செய்கின்ற கும்பகன்னை, உங்கள் மாய வாழ்வு எலாம் - உங்களுடைய மாய

வாழ்க்கை முழுவதும். இன்று இறங்குகின்றது கான் - இன்று (தொடக்கம்) குறையப்போகின்றது கண்டுகொள். எழுந்திராய் எழுந்திராய் - (நித்திரை செய்தலை விட்டு எழுந்திரு எழுந்திரு, கறங்கு போல வில் பிடித்த காலதாதர் கையிலே - காற்றுடியைப்போல வில்லைப் பிடித்திருக்கும் யமதாதர் கையில், உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய் - நீ நித்திரை ரெம் நித்திரை செய் இனிக்கிடந்து நித்திரைசெய் எ—று

**செய்யுள் :** “என்று மீறிலா வரக்கார்த்து.....”

**இ—ங் :** என்றும் சறு இலா அரக்கார் இன்பமாய வாழ்வு எலாம் - எங்கானும் அழிதலில்லாத இராக்கதறுடைய இன்பமான மாய வாழ்க்கை எல்லாம், சென்று திய - அழிந்து சாம்பராகப் போக நும் முனைன் - ஏங்கள் சமையனுகைய இராவணன், தீமை தெளிந்து தேடி னுன் - போல்லாங்கை ஆராய்ந்து தேடிக்கொண்டான், இன்று இறத்தல் திண்ணமாக - நீ தின்றைக்குச் சாவது மிச்சயமாக, இன்னமும் உறக்கம் ஏன் - இன்னமும் நித்திரை எதன்பொருட்டு, என்று—என்று சொல்லி, தங்கள் கைச்சால் - தங்களுடைய கைகளினுடே, அலைத்து அலைத்து - அசைத்து அசைத்து, எழுப்பினார் - எழுப்ப முயன்றார்கள்

கவாச வாயு - மூச்சு; தண்டம் - கதாயுதம்; கதுப்பு - கள்ளம்; உம்பி - உன் தம்பி; பரிவீர் - குதிரை வீரர்; வலசாரி இடசாரியாக - வலப்புறம் இடப்புறமாக; பொன்றினவன் - இறந்தவன்; புடைபேயர்க்குப்பக்கங்களில் அசைந்து; குவை - குவீயல்; ஊன் - மாமிசம்; நின்ற குன்றம் சென்ற குன்றம் என்றது முறையே இராவணைனயும் கும்பகங்னனையும்; நானு - கள்ளு; போன்னோ - விரைவில்; வழிப்தோற்றல்கள் - பிரசந்தத்தெயில் உள்ளவர்கள்; அறங் திறம்பி - நிதியை விடுத்து; அடுக்குமா - போருந்துமா; படுத்தனை - அழித்தாய்; மறங்கை அடுக்தனை - பாவத்தைச் கைக்கொண்டாய் அடுகேறி - கருமவழி; மறங்கேறி - பாவவழி; பயில்சின்றும் - நடக்கிவில்லூய்; அமராற்றவும். யுத்தஞ்சு செய்யவும்; கடல் கட்டந் குரங்கு - அனுமன்; மாரம் - மார்பு; போங்த - துளைத்த; வீரசோர்க்கம் - யுத்தத்திற் புறங்கொடாது நின்று மாண்டவர் எய்தும் பதலி; மாந்தி - குடித்து; டிடர் பிடித்து உந்த - பிடரிற் பிடித்துத் தவள்; தூண்டிவீடு. இந்திரசிங்கது - இராவணனுடைய முக்கு மகன்; மாயம் வல்லவன். கோற்றவு - அரசனே! கழுந்தன - சிக்கினா. சரேவேஷ - சீக்கிரம்.

### 3. செல்வம்.

முனிவநு மன்னாடு முன்னுவ போன்னேன் முடியும் - முனிவர்களும் அரசர்களும் விரும்புகின்ற கருமங்க ளௌளாம் பணத்தினாற் கைக்கடும்; வறியா விருமை யறியார் - வறியவர்கள் இம்மை மறுமை யின்பங்களை உணர்மாட்டார்கள்; கண்ணேட்டம் - தயவு; நடைப்பினமாவர் - நடப்ப

தொன்றேயன்றி மற்றும் விஷயங்களிற் பீணம்போற் பயண்படாதவ ராவர்; விசுவாசகாதகம் - நம்பிக்கைத் துரோகம்; பரிதானம் - கைக் கலி; சுங்கம் - மரக்கலத்திலும் வண்டி முதலீயவற்றிலும் வரும் பொருள்கட்கு விதிக்கப்படும் வரி; முதல் - ஒருவரிடத்தில் தொடக்கத் திலே யுள்ள பொருள்; சாங்று - சாட்டி; பத்திரம் - சாதனம்; உறுதி. விகாரம் - மாறுபாடு; யாசனம் - யாசகம்; இரப்பு. சுவ தேசம் - சொந்த ஊர்.

#### 4. குப்பகர்ணன் போக் கேததல்

பாரிய யாக்கையான் - பகுத்த சரீரத்தை யடையவன்; சமர் வேட்டு - யத்தஞ்செய்ய விரும்பி; குரங்கினம் குரக்கினமென வந்தமை இரிதல். இலங்கோசன் - இலங்கைக் கரசன். (இங்கே) இராவணன்: பள்ளிகோள் ஜம் - சித்திரை செய்யும்; அறிதுயில் - ஞானசித்திரை; இயையவர் - தேவர்; படுவர் - இறப்பர்; வேநா - பிரமா; ஜாவதம் - இந்திரனுடைய வாகனமாகிய (வெள்ளை) யாகை; தேவி யென்றது சௌதையை; உன்னி - நினைத்து; சுக்கிரைவன் - குரங்குகட் கரசன்; வாலீயின் தம்பி. கோலல் - கொல்லுதல்; புலத்தீய முனிவர் - ஒரு முனிவர்; இராவணன் முதலானே ரின் பிதா; அபயங்கோடுந் - பயப்படவேண்டாம் என்று ஏற்ற; வெய்கொடிம்; அமர்க்களம் - யுத்தழுமி; எங்ஙுங் தண்ணீரு மிறைத்தல் - பிதிரர் பொருட்டுச் செய்யும் கடன்களி லொன்று: சரணை - அடைக்கல மென்று; துயவை துணிந்தபோது பழிவந்து நோட்டவ் துண்டோ - நல்ல கருமங்களைச் செய்யத் துணிந்தபின் பழியான காரியத்திற் பிரவே சிக்கலாமா; நடிதல் - வெட்டுதல்.

பரசுராமர் பெற்ற தாயைத் தடிந்த வரலாறு:—சமதக்கினி முனிவருடைய மணைவியாகிய இரேணுகை தன்னுயகன் செய்யும் சிவபூசகயின் பொருட்டுக் கங்கையிற் சலங்கிரட்டி வருவது வழக்கம். ஒருதினம் அங்கனஞ்சு சலங்கிரட்டும்பொழுது ஆகாயமாக்கமாகச் சென்ற அழியக் கஞ்சகுவ ஞாருவனது சாயை தண்ணீரிலே தோன்ற, அச்சாயையைக்கண்ட அவளது உள்ளம் அவன்பொருட்டுச் சிறிது உருகிப்பமையால் அவள் வழக்கம்போற் சலங்கிரட்டுத் தூயதாக, அவள் குடமெடுத் துத் தண்ணீர் அள்ளிக்கொண்டு விரைவாகத் தன் ஆச்சிரமத்திற்குச் செல்லுதலும், தமது மணைவின் உள்ளம் பேதுற்றமையை உணர்ந்த சமதக்கினி முனிவர் அடங்காக் கோபங்கொண்டு அவளைச் சிரச்சேதஞ்சு செய்யும்படி. தமது மகனுகை பரசுராமரிடம் பணிக்க, அவர் தங்கை சொற்படி தாபைக் கொடுபோய்ச் சிரச்சேதஞ்செய்து மீண்டார். மீண்டுமெங்களை முனிவர் மெச்சி, வேண்டிய வரங் கேள் எனக் கூற, அவர் தமது தாயைப் பழையபடி எழுப்பித் தரல்வேண்டுமென்று கேட்க, அங்காங்கு செய்தனர்.

கண்ணுதற் பாம்போருள் - சிவபெருமான்; கண்ணுதல், நுதற்கண் - கெற்றிக்கண்; இரணை - புண்; பரிகரிப்பர் - வைத்தியம் செய்வர்; சுந்திர வைத்தியர் - இரணை வைத்தியர்; சத்திரம் - கத்தி; புண்ணைக் கத்தி முத

வீயவற்றால் வெட்டிப் பரிகரிப்போர் என்பது கருத்து. கணிவருங் காலத் துப் பூக்கொய்யக் கருதலாமா - நன்மையை யடையக்கூடிய சமயத்திலே அதனை விடுத்துத் திடையரை நாட்டலாமா? வேண்டுகோள் - ஸின்னப்பம்; கைலையங்கிளியைப் பெர்த்தேடுக்க ரூயன்று - தன் அன்னையின்பொருட்டு இராவணன் கைலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்றபோது, சிவ பிரான் தமது பெருவிரலால் ஊன்றி அவசியத் தண்டித்துப் பின்னர் அவன் செய்த சாமவேத கானத்தைக் கேட்டு அவனுக்கு அருள்புரிந்தரா ரென்பது சரித்திரம்; திண்ணியிப் - வலிய; அனுமன்-வாயுவின் புத்திரன்; சுக்கிரிவனுடைய மந்திரி; இராமர் தூதன். அங்கதன் - வாளியின் மகன்; ஜென் - குரங்குகளின் சேநூபதி; சாம்புவன் - கரடிகட் கரசன்; கதிரவன்-குரியன்; சிரஞ்சிலி - மேலாக வாழ்வாவன்; தசரத குமார் - (இங்கே) இராமர் இலக்குமனர்; இப்பிலியின்றுவண்ணும் - அற்பமேனும்; இம்மி - மத்தங்காய்ப் புல்லரிசி; மிக நுண்ணியது. கவிக் குலம் - குரங்குக் கட்டம்.

## 5. சின்னாத்தம்பிப் புலவர்

வரகவி - தெய்வத்தின் அருள்கொண்டு கவி பாடுபவன்.

செய்யுள்: “பொன்பூச் சொரியும் ... ...”

இ—ஸ்: மின்னல் போன்ற பிரகாசம் வீசுகின்ற கீர்த்தியையுடைய நல்லூர் வாசராகிய வில்லவராயர்கள் பொன்மயமான தலைவாசவில் நிற்கும் கொன்றைமரமானது பொன்னிறமுள்ள பூக்களைச் சொரியும், பொலிவான செங்கிய மகரந்துப் பொடியைச் சிந்தும், நல்ல பூமியின் கண் ணிருப்பவர்க்கு (உலகத்தவர்க்கு) இனிய நிழலை யுதவும் எ—று.

ஐதிகம் - ஓர் அளவை; அது தொன்றுதொட்டு வருங் கேள்வியை நம்புவது. சேய் - பின்னை; கம்பகுத்திரம்-கம்பர் பாடிய அரும்பொருட் கவிகள்; ஆசங்கை - சந்தேகம்.

செய்யுள்: “முத்தம் பொதியும் பவளாங் திறந்து ... ...”

இ—ஸ்: தெரிவையரே! நும் பெயர் சொல்லும் என முடிக்க. முத்தம் பொதியும் பவளாங் திறந்து என்பது உருவகவுயர்வு கவிற்கியணி; வாயைத் திறந்து எனப் பொருள்படும்; முத்தம் என்றது பற்களை; பவளாம் என்றது வாயினை; துத்தம் பயில் மொழி - பாளைன யொத்த சொல், குல் பெருகும் நத்தம் - கரு முதிர்த சங்கு, சித்தம் பயில் பதி - மனம் பயின்ற ஊர் எ—று.

## 6. தீமை செய்தார்க்கு நன்மை செயல்

செய்யுள்: “வன்மைச் சுயோதனற்கும் ... ...”

இ—ஸ்: வன்மைச் சுயோதனற்கும் - வன்கண்ணாகிய துரியோ தன நுக்கும், வாடேஞர் சிறை மீட்டான் - (கந்தர்வர்களாகிய) தேவர்க

ளால் வந்த சிறையை கீக்கின்டான், தொன்மை கெறித் தருமன் - பழைய (நிதியான) மார்க்கத்தைக் கைக்கொண்ட தருமடுத்திரன், சோமேசா - சோமேசரே, பன்முறையும் - "வழுறையும், இன்னு செய் தார்க்கும் - தீமையைச் செய்தவர்க்க்கும், இனியவே செய்யாக்கால் - (அத்திமைக்குப் பதிலாக) நன்மைகளைச் செய்யாதொழிந்தால், சால்பு - (இருவனுடைய) பெருந்தனமை, என்ன பயத்தது - என்ன பயனித் தருவது? ஒ - அசை. எ - ரு.

தைமை செய்தார்க்கும் நன்மையைச் செய்தலே பெரியோர் இயல் பென்பதாம். இச்சோமேசர் முதுமொழி வென்பா, இறுதி இரண்டடியும் திருக்குறளாகவும், முதல் வீரண்டடியும் அதற்குத் திருவ்டாங்தமாகவும் சிவஞான சுவாமிகளாற் பாடப்பெற்ற ஒரு தீநாலாகும்.

அஸ்தினூபரி - குருதுலத்தாரின் தலைநகரம்; பஞ்சபாண்டவர் - பாண்டு விள் பிள்ளைகளாகிய தருமன் முதலிய ஜவர். திருத்தாட்டிரன் - துரியோ தன ஞாடைய தகப்பன், பாண்டுவிள் தமையன், குருடன். புதல்வராகிய என்றது: (இங்கே) புத்திரமுறை பூண்டுள்ளவர்களாகிய பாண்டவரை, அனலிடைப் பிறந்தாள் - யாகாக்கினியிலே தோன்றினவளாகிய திரெள பதி, பரிபவம் - தனபம், விருத்த வேந்தன் - வயோதிக்குகிய திருத்தாட்டிரன்; பாங்கர் - பக்கம்; இந்திரபோகம் - இந்திரச் செல்வம்; இந்திரன் - தேவர்க்கட்கரசன்; துய்த்து - அனுபவித்து; அலமந்து - அலிந்து; காண்மென் - அர்ச்சனன்; காண்மைப் என்றும் வில்லையுடையவன். பாசு பதம் - சிவப் படைக்கலம்; முத்தோனுகும் அனுமன் என்றது அனுமனும் வாயுவின் மகன் ஆதலினால். குபேரன் - கின்றரர்கட்குத் தலைவன்; அட்டபாலகர்களு ளோருவன். சகுனி - துரியோதனனின் மாமன்; காந்தாரியின் சகோதரன். கண்ணன் - குந்தி கண்ணிகையா யிருக்குங் காலத் தீற் குரியினைக் கூடிப்பெற்ற பிள்ளை; வீட்டுமர் - துரியோதனுதியரின் பாட்டனர்; சங்கையின் மைந்தன். துரோனுசாரியர் - துரியோதனுதியர்க்கும் பாண்டவர்க்கும் வில்லைத்தை முதலியன பயிற்றிய குரு; அசுவத்தாமா - துரோனரின் மகன்; தண்டம் - கதாயுதம்; பரித்து - பிடித்து; சமரேஷ்பனேஸ் - போரேற்று ஸ்ற்பேனுயின்: நேரல் - பகைவர்; அக்குணன் - அறிவு; நாக்ககோடியோன் - பாம்புக் கொடியை யுடையவனுகிய துரியோதனன்; பேதித்தான் - மாறுபடுத்தினான்; இயங்புமின் - சொல் ஆதிர்; வெற்றிமிடங்கை - வீரலக்குமி; சின்சார்பாயினர் - உனது பக்கமானுர்கள்; மாற்றலர் - பகைவர்; (இங்கே பாண்டவர்). மன்னவர் திலதமே - இராசாக்களுள் விசேஷமானவனே; அறைகுதி - சொல்லு; கைங்கோடு - பெண்; (இங்கே திரெனபதி) பசிய வளையலீ யணிந்தவ ளென்பது கருத்து. வகுப்பன் - சொல்லுவேன்; கரி பரி தேர் வர - யானை குதிரை தேர் ஆகிய சேனைகள் வரவும்; காலினேர் - காலாட்படை; அரி படர் விழியுடை அரிவைமாரோடும் - செவ்வரி படர்ந்த கண்களையுடைய (தோழிப்) பெண்களுடன்; தெரியலார் கூந்தல் சின் கேலி மார் வர - பூமாலீ பொருந்திய கந்தலையுடைய உனது மனைவர் வர

வும்; அவனிபர் - அரசர்; பவனி சேல்லுதல் - ஒருவன் தனக்குரிய சகல வரிசைகளோடும் ஆடம்பரத்தோடும் செல்லுதல்; உதிஷ்டிரன் - தரும புத்திரன்; அகம் மீக கணவர் - மனம் மிகவும் வருந்துவர்; ஆளி அன்ன - உயிர்பேரில்ற, அரிய; எழில் - அழகை; காளி அம் கண் ஜிவண் - கருங் குவளை மலர்போன்ற அழகையே இரு கண்களையுடைய; பூவை - (பேச்சில்) நாகனவாய் போன்றவள்; பாஞ்சாலி - பாஞ்சாலாநாட்டு அரசன் புத்திரி; பஞ்ச + ஆலம் = பாஞ்சாலம் என்றுயில்று; ஆலம் - நீர்; (இந்துநதியின் கிளைநதிகளாகிய ஜீலம், ஐனப், ரூபி, பீயஸ், சட்லஜ் என்னும்) ஐந்து நதிகளால் நீர் பாய்ச்சப்படும் நாடு என்றபடி. இது “பஞ்சாப்” எனவும் சொல்லப்படும்; பஞ்ச + அப்பு. இம்மொழியிலும் அப்பு என்றது நீர். உளம் வேர்த்து - மனம் புழுங்கி; மாங்குவள் - துன்பமடைவள்; ஓதிய செய்குதி - சொன்னவற்றைச் செய்வாய்; கவற்சி - கவலை; அங்கர்பூபதி - அங்கநாட்டிற்கு அரசன்; கண்ண. ஆரண்யம் - காடு; சேறல் - போதல்; வாசஸ்தானம் - இருப்பிடம்; பூபாலா - பூமியைக் காக்கின்றவனே; அரசனே. கோபாலன் - இடையன்; பசுக்காப்பவன். அளிரைகள்-பசுக் கூட்டங்கள்; ஆஸ் + நிரை, அதனு செய்கின்றன - கொல்லுகின்றன. சின்குதை - உன் தகப்பன்; வேட்டையாடுவான் - வேட்டையாடும்படி; ‘வான்’ சுற்று விணையெச்சம்; முற்றுவித்தல் - நிறைவேற்றல்; முடித்தல். ஒண்கதீர் - குரியன்; கடலிற் புக்கான் - அஸ்தமித்தான்.

சங்கேதப்படி - முன் செய்த ஒழுங்கின்படி; கோவினம் - பசுக் கூட்டம்; கோவலர் - இடையர்; சிருர் - சிறு பிள்ளைகள்; வேட்டம் - வேட்டை; முற்றி - முடித்து; நானுவாத்தியம் - பல வாத்தியங்கள்; திருவினும் எழிலுறு - இலக்குமிழிலும் அழகு மிகுந்த; அணங்கனார் - தேவ மகளிரை ஒத்தவர்; பணி - பாம்பு; புனலாடல், சலக்கீர்ணை செய்தல், புனல்குடைதல் - நீரிலே ஸ்நானங்கு செய்வதுடன் விளையாடுதல்; வணங்காருடியன் - மற்றைய அரசர்க்கட்டு அஞ்சாதவன்; நிந்தஹாசம்; நிந்தை காரணமாக ஏழுஞ் சிரிப்பு; கைவிகம் வாய்ந்த - தெய்வத் தன்மை பொருந்திய; கந்தருவர் - தேவரு ஸாருசாரார்; கடிந்துரைக்க-கோபித்துச் சொல்ல; விற்கோட்டி - வில்லை வளைத்து; நாண்காட்டி - நானேஞ்சை செய்து, வாளி, கவனி, சரம், அஸ்திரம், பகழி - அம்பு; வேங்கிட்டமை - முதுகு காட்டியகை; முறங்கொடுத்தமை, வழிக்கணை - கூரிய அம்பு; சேஷத்தேர் - புத்தலீரர் தாழுங்க தேர் அழிந்த சமயத்து ஏறிக்கொள்ளுப்படி துணியாகக் கொண்டுவரும் தேர்; தேய்வப் பண்டக்கலம் - தெய்வங்களால் உதவப்பட்ட அஸ்திரங்கள்; மாற்றி சின்குள் - விலக்கி சின்குள்: துண்டங் கண்டான் - துண்டுகளாக வெட்டி னுண்; கவசகுண்டலன் - கண்ணன்; தரித்தால் அழியாத சட்டையையும் காதணியையும் உடையவனைப்பது கருத்து; வீரபட்டம் - வெற்றிக்கு அறிகுறியாக நெற்றியிலே அணிகின்ற ஒரு ஆபரணம். இறுத்தனன் - வெட்டினுண்; வீட்டி - அழித்து, கொன்று: குரியன் மைந்தன். கண்ண; போன்னடி - அழகையே பாதம்; மின்வண்யார். தம்பிமார்: தரும் திதிப்பி-

தருமாகிய செவ்வத்தை யுடையவனே : மாருதி - வாயுவின் மைந்தன். வீமன் ; கோமான் - அரசன் ; அரக்கு மாளிகை மெழுகினுற் செய்த வீடு, இறுதி குழ்க்கான் - முடிவு தேடினான் ; வேத்தகவு - வேந்து + அவை அரசுசபை ; மாணபங்கம் யரியாதைக் கேடு, (இங்கே துகிலூரிந்தமை) ; அமையாது - திருப்பியடையாது : தனஞ்சூயன் - அர்ச்சனன் : அமைதலா னும் - அடங்குதலானும் ; சிரமேற்கோண்டு - தலைமீது கொண்டு, விசேஷ மென வென்னி ; மத்துல மன்னாவன-சந்திரத்துத்தரசனை, துரியோதனைன். நூமக்கடாது - உமக்கு நீதியாகாது ; பரிபலமூறுவேண்டாம் - துன்பப்பட வேண்டாம் ; சாந்தியமாயின் - முடியுமானால், நூம்மவநும் - உங்கள் இனத் தவரும் ; வெற்றிப் பிரபாவம் - வெற்றிக்காகிய கீர்த்தி : பண்ணவார் - (இங்கே) கந்தருவர் : துரங்கான் - ஏனினான், கூடங்கேய்து - அதைக ஞந்டாக்கி; போரமின்து - யுத்தத்திலே தோல்வியற்று ; பச்சாந்தாபாம் . செய்தடின் இரங்கல் ; போர்முயற்சி துரங்து-யுத்தஞ் செய்தலையெரமின்து ; தேவர்கோண், பண்ணவார்கோல் - இந்திரன் ; பன்னாரும் . சொல்லுதற் கரிய ; வாய்மை வாய்மையே . வார்த்தை உண்மையே.

செய்யுள் : “அரிவைய ரு வி.....”

இ—ள் : எனது அநுசர் அரிவையாருடன் செய் பிழை - எனது தம்பிமார் பெண்களுடன் செய்த பிழையை, கருகிடாது - மஸத்திற் கொள்ளாது, அவர் சிறை விடுத்தியேல் - அவர்களுடைய சிறையை நீக்குவையாகில், மரு கமம் தரு மாலையாய் - வாசனை விசுகின்ற மாலையை யுடையவனே. தரணியேழும் - ஏழு உலகங்களையும், என் தெருஞ்சு கைவடஞ் செய்ததாகும் - அறிவுள்ள எனது கையில் ஒப்பித்ததாகும் எ—று.

பிழை யென்றது, கந்தருவர்க்குரிய தடாகத்தின் கண்ணே துரியோ தனன் தேவிமாரோடும் புனலாடப் புகுந்தமை முதலீயன வெங்க ஆல் - அசை.

செய்யுள் : “அறப்பெருங் கடவுள்.....”

இ—ள் : அறப்பெருங் கடவுள் நீ - தரும தெய்வம் நீயேயாகவ, அன்றி - அங்கப் பெயரல்லாமல், வேறெழுரு திறத்துள பேர் - வேறு வகையான ஒரு நாமத்தை, உள்கு உரைத்தல் தீமையே - உனக்குச் சொல் ஒதல் பிழையாகும், மறத்தொடு புகல்வது என் - மாறுபட்டுச் சொல்வதென்ன. உன் வாசக முறைப்படி - உன் சொற்படி, துணை வரை விடுப்பன் - (துரியோதனன் முதலீய) சகோதரரை (ச சிறையி னின்றும்) நீக்குவேன், மொய்ம்பினேய் - வலிமையை யுனி யவனே; ஏ அசை எ—று.

முரசுகேதனன் - தருமன் ; முரசுக் கொடியையுடையவன். பினிப்பு- பாசம், கட்டு. தயருமுத்தல் - துன்பமலுபவித்தல்.

## 7. முர்வ இந்திய மகளிருங் கற்றவர்களே.

மூர்வீக சம்பிரதாயம் - முற்காலத்திற் கொண்ட கொள்கை. தூர்வாதம் - குதர்க்கம்; மனுக்கீதி - மனு என்பவரால் வகுக்கப்பட்ட நீதி; உபேகை - வெறுப்பு; ஆக்சிரித்து - வகித்து, கைக்கொண்டு; சட்டபாராயணம்-நியாயப் பிரமாணங்களைப் பயின்று நியாயவரதிகளாக நீதில் தலங்களில் வாதித்தல்; வைதிந ஜீவனம் - வேக சம்பந்தமான வாழ்க்கை; ஜோகிக் ஜீவனம் - உலக சம்பந்தமான வாழ்க்கை; ரீருஷ்த் தோழில் - பயிரிடுத்தோழில்; அபாத்தம் - பொய்; யதார்த்தம் - உண்மை; பிரபந்தங்கள் - நூல்கள்; பிரஸ்தாபித்தல் - புகழ்ந்து கூறுதல்; பாண்டியன் மனனி - குலத்துங்க பாண்டியன் தேவி; ஜூப்பிரித்தம் - உலகமறிந்த விஷயம்; காரிகை - யரப்பிலக்கணத்தைக் கூறும் நூல், அமிர்தசாகரர் இயற்றியது; மகடூ முன்னிலை - பெண்களை முன்னிலைப்படுத்தி (விளித்து)ப் பாடுவது; ‘—பொற்கொடியே, பன்றி டால் குட்டி பயந்தனு லேதுபயன், ஒன்றபையாதோ கரிக்கன்றேது,’ ‘பொற்கொடியே,’ என்ற கு மகடூ முன்னிலை, காசிகண்டம் - காசி கேஷத்திரத்தின் பாள்மி யத்தையும் பிறவற்றையும் கூறும் ஒரு நூல், அதிவீரராம பாண்டிய நியற்றியது; திருஷ்டாந்தம் - உதாரணம்: சிரங்க கர்த்தர்கள் - நூலாகியர்கள்; சித்தாந்தம் - துணிபு, நிச்சயிக்கப் பட்டது; லித்தஸ்ரவ சாட்சி - எழுத்துமூலமாகவுள்ள சாட்சியம்

செய்யுள்: “பெருந்தடங்கட் பிறைதுதலார்க் கொம்... ...”

இ—ள்: “பெருந்தடங்கட் பிறைதுதலார்க்கு எலாம் - மிகவும் விசாலமான கண்களையும் பிறைபோன்ற நெற்றியையுமடைய பெண்களெல்லாரிடத்தும். பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் - பொருந்திய செல்வமும் கல்வியும் பொலிங்கிருப்பதால், வருந்தி வந்தவர்க்கு - பசி முதலீயவற்றால் தன்புற்றுத் தங்களில்லங்கட்கு வந்த ஆதலருக்கு, வைக்கலும் - நான்தோறும் ஈதலும் - தானஞ் செய்தலும், விருந்தும் அன்றி - அதிதியரை உபசரித்தலும் மல்லாது, விளைவன யாவை - அங்கே சிக்கவன (வேறு) எவை, ஒவையீரன்டுமே அயோத்தி நகரத்திலே செல்வத்தோடுச் கல்வியோடுங்கூடிய மாத ரெஸ்லராலும் வளர்க்கப்படுவன என்றபடி.

செய்யுள்: “வண்டுமொய்த தரற்றும்... ...”

இ—ள்: வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி ராமனுள் வடித்த - வண்டுகள் கூட்டமாசுக் குற்று படிக்கு ஒலிசெய்கிள் ர அசோகமர நீழு லில் வீற்றிருக்கும் அருகங்கடவுள்ளினால் (மாசின்றி) வார்க்கப்பட்ட (கூறப்பட்ட). நுண் நூல் உண்டுவைத்து அணைய நியும் - நுண்ணைய நூலாகிய தேளை (செவிவாயாக நெஞ்சு களானுக) உண்ட 'ஏத்துவுள்ள' நியும், உணர்விலா நீரையாகி - அறிவில்லாத இயல்பினை யிடையளாகி, வின்டு-

மனமுடைத்து; கண் அருவி சோர - கண்ணீர் ராரூகச் சொங்கிய, விம் முயிர்த்து - புலம்பி நெட்டுயிர்த்து, இனையை யாதல் - இத்தன்பமான சிலையை யடிடையை யாதல். ஒன் தொடி - ஒன்னிய வளையலை யலைந்த பெண்ணே, தகுவது அன்றால் - (உனக்குது) தக்கதன்றுதலிலை, நீஞ்கவலை ஒழிக என்றால் - உன் மனத்திற் கொண்ட துன்பத்தை நீக்குதி என்று சொன்னார். அருகக் கடவுளால் அருளப்பட்ட அறநூலைச் சந்தேக விபரிதமறக் கற்றவளாகிய நீயும் சமாளிய பெண்களைப் போல இங்கனம் துயருறுதல் தகுதியன்று, ஆதலால் நீ கொண்ட கவலையை ஒழிகுதி யெனக் கூறினுரென்பதாம் எ—று.

செய்யுள்: குஞ்சி யழகும் .... ."

இ—ள்: குஞ்சி யழகும் - குடுமியின் அழகும், கொடும் தானைக் கோட்டு அழகும் - மடிப்புள்ள வஸ்திரத்திலுள்ள கோடுகளின் அழகும், மஞ்சள் அழகும் - முகத்திற் பூசப்படும் மஞ்சள் முதலை சுகந்தங்களின் அழகும், அழகல்ல - உண்மையான அழகுகளாகா, நெஞ்சத்து - மன சிலே, யாம் கல்லம் என்னும் நடுவு சிலைமையால் - யாம் நற்குண முடையோமென உணர்கின்ற நீதியினுல், கல்வி யழகே யழகு - படிப் பினு ஹண்டான் அழகே உண்மையான அழகாம். ‘எண்ணுமேழு..... தாழும்.’ — கணிதமும் இலக்கணமும் (மனிதருக்குக்) கண்களைன்று சொல்லத்தக்களவாம் எ—று.

செய்யுள்: “எண்ணென்ப ... .”

இ—ள்: எண்ணென்ப - கணித நூலென்று சௌல்லப்படுபவை களும், ஏண் எழுத்தென்ப - மற்றைய இலக்கண நூல்களென்று சொல்லப்படுபவைகளும், இவ்விரண்டும் - ஆகிய இவையிரண்டும், வாழும் உயிர்க்கு கண் என்ப - வாழுதற்குரிய மனிதருக்குக் கண்களைன்று சொல்வர் (அறிவுடையோர்). சம்ரக்ஷண - பாதுகாப்பு எ—று.

செய்யுள்: “கண்ணுடைய ரென்பர் ... .”

இ—ள்: கற்றேர் கண்ணுடைய ரென்பர் - படித்தவர்களே கண்களை யுடையவர்களென்று புகழ்ந்து சொல்லப்படுவர், கல்லாதவர் முகத்து இரண்டு புன் உடையர் - படியாதவர் முகத்திலே இரண்டு புண்களை யுடையவர். அஷ்டதரித்திரம் - எண்வகைச் செல்வமு மில்லாமை, மிக்க வறுமை; எண்வகைச் செல்வமாவன: நற்கணம், சம்பத்து, தனம், நற்குலர், அழகு, கல்வி, நுண்ணறிவு. நீடிய ஆயுள். அண்ணுரணி - சோற்றை மிததியும் உடையவள்; செல்லி. அசக சாந்திரம் - அசம் + கசம் + அங்கிரம். ஆட்டிற்தும் யாணிக்கு மிழையே யுள்ள பேதம். ஒளவுதப் பிரயோகஞ் செய்து - மருந்துட்டி, கற்பு - கல்வியென்னும் பொருளில் வருதலை, “கற்பிலா, மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்” என்னும் மூதாட்டி வாக்கானுணர்க, பாரிசவாயு - தேதத்திற்

சில பாகத்தைச் சொல்ளசெய்யும் ஒருவகை நோய், பாரிசவாத மென வழி வழங்கும், காரியஸ்தர் - கருமம் பார்ப்போர். சிருக்கிருத்தியம் - வீட்டுக்கரும், வீட்டுவேலை; சம்ரக்ஷித்தல் - பாதுகாத்தல், பேணுதல், சுயம்பாகி - சமையற்காறன், இங்கிதம் - இனிமை, அவிவேகம் - புத்தி யில்லாமை, மூடத்தனம்; சிரோபணி - தலையிற் குடிக்கொள்ளத்தக்க மாணிக்கம் (இங்கே வஞ்சப்புகழ்ச்சி) சாத்தியமாகும் - ஏலத்தக்கதராகும், நிரங்கருக்கி - எழுத்தறியாதவன், கல்லாத மூடன்; நாஸ்தி - இல்லாமை, கரதலாவகம்: கரதலா + ஆமலகம் - உள்ளங்கையிலுள்ள கெல்லிக்களி, சிருஷ்டிக்கிரமம் - (கடவுளால்) உண்டாக்கப்பட்ட ஒழுங்கு, சிரேஷ்டன் - மேலானவன், நிஸ்ஸுக்தேகம் - ஜயமில்லாமை, தீஷ்ணயம் - நுட்பம், கூர்மை; துஷ்ட சிக்கிரச சிஷ்ட பரிபாலனம் - தீய வர்களை யகற்றி நல்லோரைப் பாதுகாத்தல், கரம்பு - பாழ்சிலம், தேசாந் தரம்-பிறதேசம், அசமர்த்தர் - செய்ய முடியாதவர், சகசம் - இயற்கை, வழக்கம்; துர்ப்பலம் - அடையமுடியாமை, பிரசவர் - பிள்ளைப் பெறுதல், அசத்தர் - வலிமையற்றவர், சிர்விவாதமாக - விவாதமின்றி, ஆட்சேபமில்லாமல்.

### 8. ஸப்தஹானி,

ஸப்தஹானி: ஸப்தம் - கிடைத்தது; ஹானி - அழிவு; எனவே, கையிற் கிடைத்த பொருளை அழித்தல் என்பது கருத்து. சோமசன்மா என்னும் பிராமணனேன பாடலிபுரத்து அரசனது பிள்ளைக்கட்டு விவேக முண்டாகுப்படி பஞ்சதந்திரக் கதையைச் சொன்னவன், அரசகுமாரரை என்றது, பாடலிபுரத்து அரசனது பிள்ளைகளை, இடருற்ற காவலியில் - துன்பம் கேந்த சமயத்தில்; அநிவு குன்றுதவல் - மனக் தைரியவினப் படாதவன், அத்தியங்கு - முடிவில்லாத, அதிகமான; நானு - பல; அஞ்சியோங்கியம் - ஒருவர்மீதொருவர் கொண்ட நட்பு; தீங்களி - இனிய பழம்; சுகித்திருப்பேன் - இன்பம் அநுபவித்துக் கொண்டிருப்பேன்; முசலி - ஆண் முதலை, நட்டோன் - சிநோகன்; அகத்தியம் - அவசியம்; அதிகமாதலால் - விசேஷமாதலால்; அடம்பண்ண வேண்டாம் - அசியா யஞ் செய்யவேண்டாம்: கரா - முதலை; இருதலைக் கோள்ளியேறும்பு - நுனி யிரண்டினும் எறிகின்ற கொள்ளியின் துவராத்துள் அகப்பட்ட ஏறும்பு; அது ஒரு மார்க்கத்தாலும் வெளியே வரமுடியாது நெருப்பில் அகப்பட்டு இறந்துவிசிதல்போல, இம் முதலையும் மனவியையும் நன்ப னுகிய குரங்கையும் வெறுக்கமுடியாது பரம சங்கடமுற்ற தென்பதாம்.

விசாம் - துக்கம்; பதார்த்தங்கள் - (இங்கே) உணவுப் பொருள்கள்; சுவாதீநத்தில் - (சோந்தப்) பொறுப்பில்; “உரவி வகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா” அதுபோல நியுங் தப்பிப்போதல் முடியாதென்றபடி. இஷ்ட கேவதை - குலதெய்வம்; நறுங்கனி - இனிய பழம்; கேவலம் - தனியே; (இங்கே) முற்குய். இருதயம் - இரத்தாசயம்;

அண்ணி - அண்ணன் மனைவி, மைத்துணி; பரிட்சிக்கலாமென்று - சோதிக் கலாமென்று, இலேசமும் - அற்பமேனும், கொஞ்சமும்; கண்டுத்துப் போக - கண் (எதிர்பார்த்துக்) கணப்பட்டைய.

இராட்டினம் - கிணற்றி வீல் தண்ணீர் இறைக்கற்பொட்டுத் துலா விற்குப் பதிலாக உபயோகிக்கப்படும் சில்லாகிழுதியான கருளி. கப்பி; நோண்டி - தண்ணீர் மொள்ளும் பாற்திரம்; இக்காலத்தில் ‘வாளி’ என வழங்கும். தாயாதிகள் - பங்காளிகள்; கூவ - கூப்பிட; வளை - புற்று; பெரந்து. மாந்தீகள் - மந்திரத்தில் வல்லவன்; மண்டுகம் - தவளை; நெருப்புத் துரும்புகளின் சேர்க்கை சில்லாகதுபோல - நெருப்பையும் துரும்பையும் ஒருங்குவைப்பில் நெருப்பு துரும்பிற்பற்றி ஏற்று விடுதல்பேரல், பரம சந்துந - பெரும் பகைவன்; விபரீந பாஷானம் - வேறுபாரான பேச்சு; ஜங்க சந்துந - குலப்பகைவன்; வைரிகள் - பகைவர்; அடிக்க வேண்டும் - தோல்வியறுச் செய்தல் வேண்டும்; வெல்ல வேண்டும். என் வரவு அங்கு எப்படிக் கிடைக்கும் - நான் அங்கே என்ன மார்க்கமாக வருவது; அநாயாசமாய் - ஆயாசமில்லாமல்; களைப்பில்லாமல். ஆலஹியம் - அலட்சியம்; வலிய வந்த சீதேவியை.....தள்ளாலாமா - தானே வந்த நன்மையை வேண்டாமென வேறுக்கலாமா. பிலம் - துவாரம்; பொந்து, சுறுதாயம் - கூட்டம்; உந்தரவு-கட்டளை; இடுமைப்புற்று - துங்பமைத்து; சூழ்ச்சி - உபாயம்; ஆராய்ச்சி - யோசனை; அன்ன தாதா - உணவு கொடுப்பவன்; குணமில்லாமல் - சுகமில்லாமல்; இரதானியே - மந்திரியே; கண்டகன் - கொடியவன்; புல்லுச்சேத்தை - உலர்ந்த புல்லு; புஷ்டி - கொழுப்பு; ஒன்றியாய் - தனியே; விஸ்தாரமாய் - தன்னிஸ்டமாய்; கர்த்தபம் - கழுதை; கண்மரவம் - சிங்கம்; தலையிறுக்கமாய் - தலைகுனித்து; வச்சிரம் - வைரம்; மிதமற்ற - அன்வில்லாத; களிப்பு - சுந்தோஷம்; அண்ணு - சமீபம்; நட்சணமே-உடனே, சம்புகம் - நரி. மநாம் - முதலீ.

குப்பம் - பெரிய தீர்; நூட்டாங்குச்சு - கலவோடு: கபாலம் - கெற்றி; கருப்பு - பஞ்சம், சூரன் - துணிவுள்ளவன்; ஏகாந்தமாக - தனியே சூரன் போட்டுக்கோண்டிருக்கையில். பரானை சட்டி.களை வேவ வைத்துக் கொண்ட மிருக்கையில்; குலாலன் - குயவன்; ராமாங்கம் - ஏத்தகளாம்; ஹஸ்தலாவகம் - கையின் கெட்டித்தனம்.

வினா - (இங்கே) புத்தி, அடியாமல் - கொல்லாமல்; சேளியம் - வலிமை; பராக்கிரமம் - வல்லமை; கோட்டினால் - கடித்தால்; கிருத்திரம். வஞ்சனை; அனுசித வார்த்தை - வீண் வார்த்தை; கழுமதை - வட இந்தியாவிலுள்ள ஓர் ஆறு; பெரு வாயன் - கழுதை; ஜலசரம் - நீரில் வசிப்பது; மனக்கழுந்தி - மனைவி; தூர்க்குணி - துஷ்ட குணமுள்ளவன்; பதி - புருஷன்,

சுதமென்றேண்ணி - தஞ்சமென்று நினைத்து; அபகரித்துக்கொண்டு. தவர்ந்துகொண்டு; துணிக்கை - துண்டு; குரோதம் - கோபம்; கோரன் - தவர்ந்துகொண்டு;

அங்கிய புருஷன் ; துஷ்டை - ஆன்மார்க்கிச் ; சோகமூர்மல் - துண்பப் படாமல் ; சராம் - சமாதானம் ; பேதம் - பிரித்தல் ; நானம் - பொருள் கொடுத்தல் ; நண்டை - பேராசெய்து தண்டித்தல் ; பட்டாலே படும் - காயம்பட்ட காலே பின்னருங் தட்டுண்டு துண்பமடையும் ; அபாக்டீயம் - அதிர்ஷ்டமில்லாமை ; முடுங்குதல் - அபகரித்தல்.

நவிர்சிட்டத்து - துள்பமடைத்து ; உத்தமன் - மேலானவன் , காரிய காரன் - தான் செய்யும் கருமத்தில் வல்லவன் ; ஸ்டானவன் - சுமான மானவன் ; ஒத்தவன் .

தண்டனிட - வணங்க : கிருஹஸ்தன் - இல்வாழ்வான் ; ஆதரித்தல், உணவு கொடுத்துக் காப்பாற்றல் ; உதிர மாசிசங்கவன் - இரத்தம், இறநச்சி என்னுமிவைகளை, சுவயதேசம் - சொந்த ஊர், தயாகாலிகள், கொடுக்குங் குணமுடையவர்கள், சுசாதி - சொந்தச் சாதி, மித்திரத்துவம் - சிநேகம்.

## 9. ஆராணிய காண்மாம் |

சுவாணார் - பொன் எநையம் - பண்ணிவு.

ப—ரை : இவச்குமரா - இளமையுடைய தம்ரீ ! கேங்மையினால் ஒழுங்கான அறிவினால், வல்லாரும் - (பலவற்றையும் அறிய) வல்லவர்களும், நில்லா உலகின் நிலை - ஒரு நிலையில்லாத உலகத்தின் நிலைபையை, உணர்க்கிலர் - முற்றும் அறிக்கைகள், மன உயிர் தாம் - (உலகத்தில்) நிலைபெற்ற பிராணிகள் தாம் ; பல் ஆயிரகோடி பூங்குள் - அநேக ஆயிர கோடி வகையாகப் பரவியுள்ளன, ஆல் - ஆதலால், இல்லாதன இல்லை - (உலகத்தில்) இல்லாத பொருள்கள் இல்லை. எ—று.

ப—ரை, வரி சிலை மறை வலோனே கட்டமைந்த வில்லின் வேதத் தில் வல்லவனே! மான் இதன் வடிவை உற்ற - இந்த மானின் வடி வழக உற்றுப் பார்த்த, அறிவையர் மைந்தர் - மகனினிலும் ஆடவரி இும், ஆதரம் கூக்கிலாதார் யாரே - (இதனிடத்து) ஆசை மிகாதவர் எவர்தாம்! [ எவருமில்லை யென்றபடி ] ; ஊர்வன - ஊர்ந்து செல்வன வும், பறப்பா - பறந்து செல்வனவுமாகிய, யாவும் - எல்லாப் பிராணி களும், (இதனைக் கண்டு) உருசிய மனத்த ஆகி - (ஆசையால்) உருசிய மனத்தை உடையவையாய், விரி கூடர் விளக்கம் கண்ட விட்டில் போல் - பரவிய ஒளியையுடைய விளக்கைப் பார்த்த விட்டிற்பறவை (அவ்விளக்கில் விழுந்தனமை) போல, வீழ்வு - (இதன்மேல்) வந்து விழுவன, கானுப் - (இதனை நீ) பாராய் எ—று.

ப—ரை : சிகரம் செவ்வி சுந்தரம் தோனினால் - மலைச் சிகரம் போன்ற இயல்பையுடைய அழகிய தோன்களையுடைய இராமன் : மந்திரத்து இனைசீயான சொன்ன வாய்மொழி மனத்து கொள்ளான -

ஆலோசனையுள்ள தம்பியான வகுக்கும்மனன் சொன்ன உண்மையான வார்த்தைகளை மனத்தில் ஏற்றுக்கொள்ளாதவனும், சுந்திரர்க்கு உவமை சான்ற வதனத்தால் சலத்தை நோக்கி - பூண சுந்திரனுக்கு உபமான மாதற்கு அமைந்த திருமுக மண்டலத்தையுடைய சிறையின்து புலனி யைக் கருதி, சிங்குரம் பவளம் செம் வாய் முறுவலன் - சிங்குரமும் பவளமும் போலக் கிவந்த வாயிற் கொண்ட புஞ்சிரிப்புடையவனும். அம்மானினை தொடரல் உற்றுன் - அந்த மானைத் தொடர்ந்து சென்றுன எ—ற.

சேங்கூ - தூரம்; சேவு - போக்கு; செல்கை; சிட்டம் - பிற்புற பி, அபயம் - அடைக்கலம், அபஸ் - பெலமில்லாதவன், உற்பாகம் - அறிகுறி

## 10. ஆரணிய காண்டம் ||

அசலம் - சலன மில்லாதது; மலை; அண்டகடாகம் - அண்டகோளச் சுவர்; கம்பிதம் - நடுக்கம்; வாஸ்தவம் - உண்மை; தீரிதண்டு - முக்கோல்; இது துறவிகள் கையிற் கொள்வது. ஆரம் - பதக்கம்; ருக்பர் - விரும்புவர்; சிரசண்டமாருதம் - பெருங்காற்று, கீடம் - புழு; அப்ஸரஸ்தீகள் - தேவமகளிர்; படிந்தேரூஷுக்கம் - தீயநெறி.

## 11. அன்பு.

இரங்கிதேவர், சிபிச்சக்கரவர்த்தி. இவர்கள் சரித்திரத்தைச் சௌவ போதம் முதலாம் புத்தகத்திற் காணக. அமலன் - இயல்பிலையே மல மற்றவன்; சிவபெருமான்.

## செய்யுட் பாகம்

### 12. நீதிக் கவித்திட்டு.

[ இக் கவிதை கந்தபுராணத்திலிருந்து தொகுத்தன. ]

கடவுள் வணக்கம்.

ப—ரை: ஊர் இலான் - தனக்கென ஓர் ஊரில்லாதவரும், குணம் குறியிலான் - குணமும் உருவமு மில்லாதவரும், செயல் இலான் - தொழி வில்லாதவரும், உரைக்கும் பேர் இலான் - வழங்குர் நாம மில்லாதவரும். ஒரு முன் இலான் - வேறெருந முற்பொரு ஸில்லாதவரும், பின் இலான் - பிற்பொரு ஸில்லாதவரும், 'நிது ஓர் சார் இலான் - பரதந்திர மில்லாதவரும், வரல் போக்கு இலான் - பிறப்பா இறப்பு இல்லாதவரும், மேல் இலான் - மிக்கா ஸில்லாதவரும், தனக்கு னேர் இலான் - தமக்கு ஒப்பா ஸில்லாதவருமாகிய இறையவர், உயிர்க் கடவளாய் - ஆன்மநாயகராய், என் உளே நின்றுள் - என் கித்தக்கின்கண் வியாபகமாயினர் எ—ற.

இறைவன் சர்வசியர்பகராய்த் தமக்கு வேறான இடம் கிஞ்சித்து மின்றி விற்றலின் ஊரிலான் எனவும், குனுதீதராதலின் குணமிலான் எனவும், தியான குபங்க ளெள்ளாம் பாவனு சூபங்களாதலின் குறி மிலான் எனவும், பரதிமுற் பங்கயம் அலர்தல் போலத் தாம் வாளா வீருப்பத் தஞ் சங்கிதி மாத்திரையானே பஞ்சகிருத்தியங்களும் நிகழ் தலின் செயலிலான் எனவும், அன்பர் பாவனாகுபங்கட்கேற்ற வழங் கும் பெயர்களெல்லாம் அவ் வடிவங்கள் போலவே பாவணையாமாதலின் உரைக்கும் பேள்ளான் எனவும், ஆதி மத்தியாந்த ரகிதராதலின் ஒரு முன்னிலான் இன்னிலான் எனவும், நிராதாரனும் அணைத்தையும் தம் வயமாக்கி நிற்பவராதலின் பிறிதோர் சாரிலான் எனவும், ஞான சொருபியாதலின் வரல் போக்கிலான் எனவும், வரம்பிலாற்ற ஊடையா ராதலின் மேலிலான் றனக்கு நேளிலான் எனவும், அத்தகைய இறை வன் சீவான்மாவட்ட கலந்து நிற்றலின் உயிர்க்கடவுளாய் எனவும், அங்குனம் நிற்குமஹர் மெப்யன்மின் வயத்தராப் ஸகவுக்கிரங்கும் தாய்போ லிருங்கி விரைக்குவங்கு உண்ணிற்பரென்று துணித்தனராதலின் என் ஆலை நின்றூன் எனவுங் கூறினார்.

**ப—ரை:** தகுமம் என்று ஒரு பொருள் உளது - தகுமமென்று சொல்லப்படும் ஒரு பொருளுண்டு. தாவிலா - குறைவில்லாத. இருமை யின் இன்பழும் - இம்மை மறுமைக்கட்குரிய இன்பங்களையும், எளிதில் ஆக்கும் - எளிதில் ஈட்டும், அருமையில் வரும் பொருளாகும் - அரிதிற் கிடைக்கும் பொருளாகும். அன்னது - அத்தகுமமானது. ஒந்தமையினேங்கு அலால் - மனசை ஒருவழிப்பதித்தும் பெரியோர்களுக்கன்றி, உணர்தற்கு ஒண்ணுமோ - அறியத்தக்கதோ (தகாது என்றபடி).

**ப—ரை:** துறந்தவர்கள் வேண்டியது ஓர் துப்பரவு நல்கி - துறவி கள் விரும்பிய ஒப்பற்ற பொருள்களை உதவி, இறந்தவர்கள் காழுறும் இருங்கடன் இயற்றி - இறந்தவர்கள் விரும்பத்தக்க பெரிய கடன்களைச் செய்து, பல அறையும் ஆற்றி - பல தகுமங்களையுஞ் செய்து, விருந்து ஒம்பும் முறை அல்லால் - விருந்தினரை உபசரிக்கும் முறையே யன்றி, பிறக்க நெறியால் உளது ஓர் பேர் உதவியாதோ - மனிதனுக்கப் பிறக் தகையினால் எய்தக்கூடிய பேருபகாரம் என்ன? (ஒன்றுமில்லை என்றபடி) எ—று.

துறந்தவர்களென்றது வாளப்பிரஸ்தன் சங்கியாசி என்னு மிவங்களை, இறந்தவர்கள் காழுறும் இருங்கடன் என்றது பின்டம், திலோதகம் (என்னும் நீர்) என்னு மிவை, (2)

**ப—ரை:** காண் தகைய தம் கணவரை - காணுத்தகுந்த தங்கள் நாயகரை, கடவுளார் போல் - தெய்வத்தைப் போல, வேண்டலுறு கற்பினர் தம் மெப்யுறையில் - வழிபடுகின்ற பதிவிரதைகளின் வாய்மை

எ—15

யில், சண்டையுள் தெய்வதமும் - இவ்வுலகிலுள்ள தெய்வங்களும், மர முகிலும் - மிக்க மழையும், நிற்கும் என்றால் - அடங்கி நிற்குமாயின், ஆண் தகைமையோர்களும் - ஆடவர்களும், அவர்க்கு கிர்க் அன்று - அப் பதிவிரதைகட்டு ஒப்பல்லர் எ—று

உம்மை உயர்வு சிறப்பு ஏ அசை, கற்புடை மகனிர் சொற்படி கடவுளும் மழையும் அமைந்து நிற்கு மென்றபடி. (3)

ப—ரை: பேன இயல்பால் வரையும் மெல்லியாலீ மேவில் - மேற் கூறிய சிறப்புடன் மனஞ்செய்த பெண்ணை மனையாளாகப் பெற்றால், தானம் உளது ஆகும் - தானஞ்சித்திக்கும், அரிதான தவம் ஆகும் - அரிதான தவங் கைகூடும், வானம் உளதாகும் - மழைவளம் உண்டாகும். இவண் மன்னும் உளதாகும் - இங்குள்ள பூமிப்பேறும் உண்டாம், ஊனம் இலதாகும் - குறைவு இல்லாதொழியும், அரிது ஒன்றும் இலை - அரியது ஒன்று மீல்க்கியாம் எ—று.

மேன, மேல என்பதன் விகாரம், அன்று, ஏ அசை. (4)

ப—ரை: தேவி ஆகிய பதுமதோமளை எனுங் திரு மங்கை - (குரபன்னது) மனைவியாகிய பதுமதோமளை யென்று சொல்லப்படும் அழகிய பெண்ணாளவள், காவல் மன்னவன் இறந்தனன் எனும் உரை - காத்தற்குரிய தன்னுயகன் இறந்தான் என்னும் வர்த்தை, கன்னத்துள் மேவும் எல்லையில் - காதிற் பட்டமாத்திரத்தில், அசனி யேறுண்ட வெம் பணியேப்பால் - இடியேறு கேட்ட நாகபாம்பைப்போல, ஆவி நீங்கினன் - தன்னுயிர் நிங்கப் பெற்றான், தலை அளி யாகியது அது வன்றே - தலையன்பான கற்கெணப்படுவது அதுவல்லவா எ—று.

பதுமதோமளை - குரபன்மன் மனைவி, இவன் தன்னுயகன், அறு முகக் கடவுள் திருவருட்சத்தியாகிய வேற்படையால் மாண்டான் என்னும் மாற்றங்கேட்டவுடனே உயிர் நிங்கினளாதலில் இவளது கற்புத் தலைபாய அன்பின்பாற்படும் என்பது கருத்து. (5)

ப—ரை: மைந்தனைப் பெறுகின்றதும் - புத்திரனைப் பெறுவதும், மாசு இல்லாப் புந்தி அன்பொடு போற்றி வளர்ப்பதும் - களங்கமற்ற மன அன்புடன் பாதுகாத்து வளர்ப்பதும் (எதன் பொருட்டெனில்), தங்கை மாண்டுழி - பிதா இறந்தசித்தது. தம்புறைக்கு ஏற்றிட - தம் முடைய வருண தருமத்திற் கேற்ப, அந்தம் இல் கடன் ஆற்றுதற்கே அன்றே - அளவற்ற கடன்களைச் செய்வதற்கல்லவா? எ—று.

கடன் என்றது ஈமக்கடன் முதலியவற்றை யென்க. (6)

ப—ரை: ஒன்று ஒரு பயன்தனை உதவிதேவு; மனம் கண்றிட - ஒப்பற்ற ஒரு கன்மையைச் செய்தவர்களுடைய மனம் நோகும்படி, ஒரு வினை கருதிச் செய்வரேல் - ஒரு தீமையை நினைத்துச் செய்வாராயின்,

புன்தொழில் அவர்க்கு - தீய தொழிலையுடைய அவர்க்கு, முன் புரிந்த நன்றியே கொன்றிடும் - தீமை செய்யப்படுவார் அத் தீமை செய் வார்க்கு) முன்பு செய்த நன்மையே அவரைக் கொல்லும், அல்லது கூற்றும் வேண்டுமோ - அதுவன்றி வேறு யமனும் வேண்டுமோ (வேண்டாமென்றபடி) எ—று.

கருதிச் செய்வரேல் - புத்திழுவ்வராயகச் செப்வராயின், முன் தமக்கு நன்மை செய்தார்க்குத் தாம் பின்வர்த் தீமை செய்வாராயின், முன் அவர் செய்த நன்மையே இவருக்குக் கேட்டைப் பயக்குமென்பதாம். (7)

ப—ரை: தந்தை சொல் மறுப்பவர்கள் - தகப்பனுடைய சொல் ஜீத் தட்டுபவர்களும், தாயுரை தடிப்போர் - தாயின் சொல்லைத் தட்டுபவர்களும், அங்கம் அறு தேசிக் தமக்கீஸைய இகங்தோர் - அழிவற்ற ஆசிரியர் வாக்கைத் தட்டினவர்களும், வந்தனை செய்வேதுகரை மாற்றினர்கள் - வணங்கப்படும் வேத மார்க்கத்தை நிக்கினவர்களும் ஆகிய இவர்கள், மாருச் செந்தழல் ஆய நீரயத்தினிடை சேர்வார் - நீங்காத சிவந்த அக்ஷினி நரகத்திலே கிடப்பார் எ—று. (8)

ப—ரை: மெய்மை நீங்கியே - உன்மை நெறியினின்றும் விலகி, கொலை களவு இப்பன்று - கொலை களவுகளைச் செய்து, மேல் உள்ள செம்மை யாளரைச் சீறியே அண்குசெய் தீயோர் - தமக்கு மேலாக வுள்ள பெரியோர்களைச் சினந்து அவர்கட்குத் தீமை வீளைக்கின்ற தீயவர்கள், தமில் அற்ற அரும்பழி கமங்கு - தம்மாற் சகிக்கமுடியாத வசையைச் சுமங்கு, ஒல்லையில் - விரைவாக, தமரோடு - சுற்றாத்தவர்களுடன், இம்மைவீடுவர் - இப் பிறப்பில் அழிவர், எழுமையும் துயரி அடு இருப்பார் - எழுபிறப்பும் துன்பத்தினிடையே கிடப்பார்கள். (9)

ப—ரை: பிறர் தமக்கு அல்லல் செய்திடுவோர் - பிறருக்குத் துன்பம் வீளைக்கின்ற தீயவர், இங்ஙனம் திருக்கியே துயர் உழந்து இறப்பர் - இம்மையீல் செல்வம் கீங்கப்பெற்றுத் துன்பமுற்று இறப்பார்கள், அங்ஙனம் பெரிது ஆர் இருள் மூங்குவர் - (நரகமாகிய) அவ் விடத்தில் நெடுங்காலம் நிறைந்த இருஞுட்கிடப்பர், அதற்பின்-அதன் பின்பு, உங்ஙனம் பிறந்து அயருவர் - மறுமையீற் பிறவி யெடுத்து உழலுவர், என்றும்பீது உலவார் - ஒரு காலத்தம் சட்டேறமாட்டார்கள், எங்ஙன உயவர் - எங்ஙனம் கடைத்தேறுவார் எ—று. (10)

ப—ரை: குரவரை-ஜங்குரவர்களையும், சிறுபாலரை - சிறுபிள்ளைகளையும், மாதரை-பெண்களையும், குறைதீர் விரத உல்தொழில் பூண்டு உளோர் தம்மை - குற்றமற்ற தவமாகிய உல்ல தொழிலைக் கைக் கொண்டவர்களையும், மேலவரை - பெரியோரையும், அருமறைத் தொழில் ஆளரை - அரிய வைகிக அதுஷ்டானத்தைக் கைக்கொண்ட பிராமணர்களையும், ஒறுத்தனர் அன்றே - துன்பப்படுத்தியவர்க் கள்

லவா, சிரயம் முற்றவும் சென்று சென்று அலமரும் நெறியோர்நரகங்கள் முழுவதும் போய்ப் போய்த் துன்பத்தை யடையும் மார்க்கத்தை யடையர் எ—று.

**ஐங்குரவர்:** அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் (தமையன்). சென்று சென்று என்னும் அடிக்கு ஒருதொழில் பல்கால் சிக்குவதை யுணர்த்திற்று. (11)

**ப—ரை:** பெற்றிட திருவினில் பிறந்த வெப்சினாம்—(இடையிலே) பெற்ற செல்வம் காரணமாக உண்டான கொடிய சினமானது, கற்றவர் உணர்வையும் கடக்கும் - படித்தவர்களது அறிவையும் கடக்கு செல்லும், அன்னது முற்றுறுகின்றதன் முன்னம் - அக்கோபம் விருத்தியாகும், அன்பினேர் - நன்பார்கள், உற்றன கூறியே - அக்கோபன் காரணமாக முன்னர்ப் பிறக்கு நேர்ந்த தீமைகளைச் சொல்லி, உணர்த்தல் வேண்டும்—(செல்வம் பெற்றுள்ளத்து அவ்வாருன கோபம் நிகழாதபடி) அறிவுறுத்தல் வேண்டும் எ—று.

**ஆல் - அசை,** செல்வம் பெரியாருள்ளத்தையும் மாறுபடுத்து மென்பது. ‘அறநிரம்பீய வருளுடைய யருந்தவர்க்கேனும், பெறலருங்கிருப்பெற்றபின் சிந்தனை பிறதாம். மறநினைந்து காவலிகிலராயினுமனத்தால், இறலுறும்படி யியற்றுவரிடையரு வின்னல்’ என்னும் கம்பர் வாக்கானு முனர்க. (12)

**ப—ரை:** யாதோருவன்-எவனையினுமொருவன், யார்க்கு எனினும்-எத்தகையினர்க்காயினும், என்னாலும் ஓர் உதவி - யாதாயினுமொரு உதவி, தன்னால் முடிவது எனில் - தன்னால் விரைவேற்றத்தக்காயின், தானே முடிச்தல் தலை - (அவர் கேட்குமுன் அதனைச்) தானுகவே செய்துமுடிப்பது உத்தமமாகும், சொன்னால் முடித்தல் இடை ஆகும்-கேட்டபின் செய்து முடிப்பது மத்தியமாகும், சொல்லுகினும் பல்காள் மறுத்துப் புரிதல் கடைப்பான்மையதே - கேட்ட வழியும் பலநாளாக மறுத்துச் (பின் அவரது பலாத்காரத்தினும்) செய்வது அதமமேயாம் எ—று.

**ப—ரை:** ஏவர் எனினும்-எத்தகையினராயினும், இடர் உற்றனர் ஆகி - துன்பமுற்றவர்களாய், ஒ இல் குறை ஒன்று உள்ளேல் - தீர்தலில்லாத ஒரு குறையை உடையவர்களானால், அது முடித்தற்கு ஆவிவிட்டினும் அதனே - (அறிந்தோர்) அக்குறையைத் தீர்த்தற்கு(க்கதம்) உயிரைவிட்டாலும் புன்னியமேயாம், மறுத்தன்றேல் - (தமக்கு இடர் வருமென்றஞ்சி அதனைச் செய்ய) மறுத்தார்களேபாயின், பாவம் அலது பழியும் ஒழியாதே - பாவமேயன்றி சிங்தையும் (ஒருகாலும்) சீங்காது குழும் எ—று. (14)

**ப—ரை:** இந்திரன் காடுபோந்தனன் - இந்திரன் காட்டுக்குச் சென்றுன், பொன்னாகர் கரிக்கு பாடு சேர்ந்தது - கவர்க்கலோகம்

எரிந்து அழிந்தது, சமந்தனும் கிறையிடைப்பட்டான் - சமந்தனும் கிறையில் வைக்கப்பட்டான், விண்பதச் செய்கை ஈது - சுவர்க்கலோக மாகிய, பதவியின் செய்தி இதுவாம், நாடில்-ஆராயில், எம்பிரான் நல்கும் வீடு அதே அவால் - எமது கிவெபெருமான் உதவியருளுகின்ற மோட்சமே யல்லாமல். துன்பு அறும் ஆக்கம் வேறு உண்டோ - துன்பமற்ற செல்வம் வேறு உள்ளதோ (இல்லை யென்றபடி) எ - று.

இந்திரன் குருபன்மனுக்குத் தோல்வியற்ற காலத்திலே இவை நிகழ்ந்தனவென வறிக. சமந்தன-இந்திரன் மகன். (15)

ப-ரை: முதிர்தரு தவம் உடை முனிவர் ஆயினும் - முற்றிய தவந்தையுடைய முனிவர்களாயினும், பொது அறு திருவொடு பொலிவர் ஆயினும் - பொதமையற்ற (சிறப்பான) செல்வத்துடன் விளங்குபவர்களானதும், மதியினர் ஆயினும்-விவேகிகளானதும், வலியர் ஆயினும் - வலிவையுடையவர்களானதும், வீதியினர் யாவரே வெல்லும் நிர்மையார் - விதியை ஏவர் வெல்லத் தக்கவர் (ஒருவருமில்லை என்றபடி) எ - று. (16)

ப-ரை. வறியவர் செல்வர் ஆவர் - வறியவர்கள் செல்வர்களாக மாறுவார்கள், செல்வர் பின் வறியர் ஆவர் - செல்வர்களா யிருப்ப வர்கள் பின்பு வறியவர்களாவார்கள், கிறியவர் உயர்ந்தோர் ஆவர் - அற்பர்கள் பெரியோர்களாவர், உயர்ந்து உரோர் கிறியர் ஆவர் - பெரியோராயுள்ளவர்கள் கிறியோர்களாவர், முறைமுறை நிகழும் - (இங்களும்) முறைமுறையாக மாறிவரும், ஈது முங்கிண ஊழ்வினையே கண்டாய் - இது பழவினை(யின் காரியாகதும்) என அறிந்துகொள், எறிகதீர் வழங்கும் ஞாலத்து இயற்கையும் இனையது - ஒளி செய் கின்ற குரியன் சஞ்சரிக்கும் உலகத்தின் இயல்பும் இத்தன்மையது, எ - று. (17)

ப-ரை: ஆவது விதி எனில் அனைத்தும் ஆயிடும் - ஆகழாயின் எல்லாங் கைக்கூடும் போவது விதியெனில் - போக்குழாயின், எவையும் போகும் - எல்லாம் நீங்கும், ஏவரும் அறியோனு சசற்கு அல்லது - எவருக்கும் அதேமான சுவரனுக்கன்றி. தேவருக்கு ஆயினும் நீர்க்கத் தக்கதோ - தேவர்களாலும் (விதி) விலக்கத்தக்கதாகுமா (ஆகாது) எ - று.

சுன் - சிவபிரான், ஏகாரம் எதிர்மறை. ஏ - அரை. (18)

ப-ரை: முழுவதும் உணர்ந்த நீரார் - எல்லா முணர்ந்த பெரியோர், இன்பமது அடைந்த கரைல் - தமக்கு இன்பம் வந்த சமயத்து, இன்று என மகிழ்ச்சி யெத்தார் - இனியதாயிற்றே என்று அதிக மகிழ்ச்சி கொள்ளார், துன்பமது உற்றபோதும் - துன்பம் வந்தவிடத் தும், துன்னெண்ணத் துளங்கிச் சோரார் - விரைவிலே கலங்கிச் சோர் வடையாட்டார், இன்பழுந் துன்பந்தானும் இவ்வுடற்கு இயைந்த

என்று - இன்பழுந் துன்பமும் இவ்வுடம்போக கூடியன வென்று. முன்பு உறு தொடர்பை ஒவர் - பழலினையின் தொடர்பைச் சிங்டிப்பார்கள் என்று. (19)

ப—ரை: கூன் ஒடு வெதிர் பங்கு கருடு பேருமையானேர் - கூன் செவிடு மூடம் குருடு பெரிய ஊழை என்னும் இக்குறைவுக ஞஸ்ளவர்கள், ஊனமதடைந்த புன்னமை - குறித்த அங்கவினங்களை அடைந்தமையீ கூலே வந்த வசை, யாக்கக்கோடு ஒழியும் (அந்த ஈனங்கள் இருப்பதற் கிடமாயுள்ள) யாக்கக் அழியவே அதுவும் கீங்கிணிடும், மானமதழிந்து - மானங்கெட்டு, தொல்லை வலியிழுந்து - பழைய வலியமகெட்டு. உலகில் வைதும் ஏனையர் வசையின் மாற்றம் - பின்னரும் உயிரோடு உலகத்தில் வாழும் மற்றையர்களுக்குரிய பழிபொழி, எழுமையும் அகல்வாடுண்டோ - ஏழுழிறப்பிலும் நீங்குமா (நீங்காது) என்று. அப்பா - அசை. (20)

ப—ரை: இங்கு - இந்த உலகத்தில். ஒருவரால் ஆக்கம் அனுகவேண்டுமேல் - ஒருவராற் செல்வம் அடையப்பட வேண்டுமாயின், ஊக்கம் உண்டாவரேல் உறுவர் - முயற்சி யுடையாராயின் அதனைப் பெறுவர், அன்ன தும் கீக்கம் இல் கொள்கையில் நிற்பவே எனில் - அம் முயற்சியிலும் இடையருக் கொள்கையில் (இடைவிடா முயற்சியடையராக) நிற்பாராயின், மேக்குறு பெருக்கிரு - உயர்ச்சி பொருந்திய மிக்க செல்வம், விகரவின் மேவும் - சீர்கிரத்தி வடையும் என்று. (21)

ப—ரை: அளப்பு அரும் கல்வியும் - அளவிடுதற்கிய கல்வியையும், ஆக்கம் யாவையும் - மற்றைய செல்வங்களைத்தையும், கொளப்படுதல்நமையில் - கொள்ளுதற்கேற்ற இயல்புடைமையாலும், குறைவு உருவகை வளர்த்தவின் - குறை வடையாமல் அவைகளை விருத்தி செய்தலாலும், மேதக வளப்புச் செய்தவின் - மேன்மை பொருந்த அழகைச் செய்தலினாலும், கின்தத்தின் - சொல்லுமீட்டத்து, மேவது - மேம்பாடுடையது, கேடு இல் செல்வமே - கெடுதலில்லாத செல்வமேயாம் என்று.

கல்வி முதலீய அரும்பேறுகட்டு இன்றியமையாத் துணையாக சிற்றவின் செல்வங்கு சிறந்ததென்பது கருத்து. (22)

ப—ரை: திருமை கொள் வளனேநுடை தீது இல் கல்வி ஆம் இருமையின் - திருத்தச்ச செல்வமும் குற்றமற்ற கல்வியுமாகிய இரண்டினுள், ஒன்றினை எழ்தாது எனில் - ஒன்றை பெற்றுக் கொள்ளாதாயின், அருமைகொள் அ உயிர் அதனின் - அருமையான அந்த ஆன்மாவிலும் பார்க்க, பேயின் தோற்றம் - பேயிலுடைய பிறப்பு. ஆற்றவும் பெருமையது உடையது - மிகவும் மகிழ்மையாயுடைத்தாம் என்று. (23)

ப—ரை: விள்ளந்து நானினர் - கீங்கிய வெட்கத்தையுடையவர்களாயும், விரகத்தியினர் - தரமாக்கிவியை யுடையவர்களாயும், உள்

உறும் உயிர்ப்பினர் - உள்ளடங்கிய மூச்சையுடையவர்களாயும், உலையும் கெஞ்சினர் - சிலைகட்ட மாத்தை யுடையவர்களாயும். தன்னுறுதம் உணர்வு இன்றி சாம்பினார் - தவளாடுகின்ற தங்கள் இயற்கைபறிவு இல்லாமற் சோர்க்கார்கள் (கன்னுண்டவர்கள்; ஆதலால்). கருத்தழிப்பது கள்ளினும் உளது கொல் - அறிவைக் கெடுக்கும் பொருள் கள்ளினின்றும் (மேலாக வேறொன்று) உண்டா (இல்லையே) எ—று. (24)

ப—ரை: பளிங்கு அறை அன்னது ஓர் படுகர்ப்பாங்கினும் - பளிங்கினாலாய் பாறநூலேயான்ற தடாகங்களின் பக்கங்களினும், தளிர்ப்பு உறுத செறுசிலும் தவறுற்று ஏகுவார் - (பயிர்கள்) செழிக்கப்பெற்ற வயல்களினும் வழிதவறிப் போவார்கள், தெளிப்பவர் இன்னமயில் நெறியில் சென்றிலர் - மயக்கத்தைத் தெளிவிப்பா ரில்லாமையால் நல் வழியில் நட ந்திலர், களிப்பவர் தமக்கும் ஓர் கதி உண்டாகுமோ - கள்ளுண்டு களிப்பார்க்கும் ஓர் நல்வழி உளதாகுமா (ஆகாதே) எ—று.

### 13. ஆசாரக்கோவை

பொழிப்பிரை:—தமக்குப் பிறர் செய்த நன்றியறிதலும், பொறையும், இல்லைக்கலையும், எல்லா உயிர்க்கும் துன்பமானவைகளைச் செய்யா வையும், கல்வியும், ஒப்புரவை மிகவறிதலும், அறிவுடையையும் நல்வினாத்தாரோடு நட்டலும் என இவ்வெட்டு வகையும், நல்லாரால் செய்யப்பட்ட ஆசாரக்கட்குக் காரணம். (1)

போ—ரை: நஞ்சுடிப்பிறப்பு, நடியவானுள், செல்வம், அழுகுடையா, சிலத்துக்குரிமை, சொற்செலவு, கல்வி கோயின்மை என்று சொல்லப்பட்ட இவ்வெட்டினையும் அதற்குரிய இலக்கணத்தோடு சிரப்பப்பெறுவர், என்றும் ஆராரம் தப்பாயல் ஒழுகுவார். (2)

ப—ரை: வைகறை யாமம் தழிவெழுக்கு - வைகறையாகிய பின்யாமத்திலே தழிவெழுக்குது. தான் ரெய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து - தான் அற்றைநாளிற் செய்யும் நல்லறத்தையும் ஒன்றிய பொருட்கு வந்வாயாகிய காரியத்தையும் ஆராய்ந்து சிந்தித்து, வரங்வதில் தக்கையும் தாயும் தொழுதெழுக என்பது பின்னைக் கங்குலபுலர்க்கால் பழுதின்றித் தங்கையையும் தாயையும் தொழுதெழுக்கு ஒரு காரியத்தைச் செய்யத்தோட்குகு என்று சொல்லப்படும் ஒழுக்கம், முந்தையோர் கண்டமுறை - அறிவுடைய பழுபோர் சொல்லிய முறைமை. (ஏ - அவசர) (3)

ப—ரை: அரசன் உவாத்தியான் தாய் தங்கை தம்முன் இவர்-அரசனும் உவாத்தியாரும் தாயும் தங்கையும் தனக்கு முத்தோனும் என இவர்கள், சிகி இல் குரவர் - தமக்கு சிகில்லாத குரவராவர், இவரை - இவர்களை, தேவரைப்போலத் தொழுது எழுக - தேவரைப்

போலத் தொழுதெழுக, என்பது-என்று சொல்லப்படுவது, யாவரும் கண்டநெறி-எல்லா நல்வாரும் சொல்லியிருக்கிறது. (ஏ அசை)

ப—ரை: பிறர்மனை கல்களை குது கொலையோடு இவ்வைந்து—  
பிறர்மனை நயந்தல் கள்ளங்கள் கல்களை குது கொலை என்று இவ்வைந்தினையும், அறன்றிந்தார் நோக்கார் - அறன்றிந்தார் செப்பே  
மென்று கருதார், திறன் இவர் என்று என்னப்படுவதும் அன்றி -  
திறப்பாடிலரென்று பலரால் இகழப்படுவதுமன்றியே, நிரயத்து செல்லும் உமத்திடுதலால் - நரகத்தின்கண் செல்லும் நெறியில் இவை  
வழி உமத்திடுதலால். (5)

பொ—ரை: பொய்யும், குறளையும், பிற பொருளைத் தாம் வள்வை  
வேண்டும் காதலும். பிறராக்கத்தின்கண் பொருளையும் என இவை  
நான் கிணையும், ஐயந்தீர்ந்த அறிவினையுடையார் கிணையார்; கிணைப்பரா  
யின், பிச்சை புகுவித்து, அரு சரகத்தின்கண்ணையும் புகுவிக்கும்.  
(6) தெய்வமும் கெடுத்துவிடும்.

பொ—ரை: அதிகாலையே துயிலெலழுங்கு இல்லத்துள்ள துராலைக்  
களைக்கு, கருங்கலங்களைக் கழுவி. தம்மனை எங்கும் சாண்றோலை  
தெளித்து, சீர்ச்சாலையும் சரகத்தையும் நிறைய மறவணிக்கு இல்  
லத்துப் பொலியும்படி அசிப்பினுள் தெயண்டாக்குக, நல்ல செல்வத்தை  
அடைய வேண்டுவார். துரால்-குட்பை. (7)

பொ—ரை: உடையும் நடையும் சொற்சோர்வும் கடிதலும் என  
இங்கான்கும், தாம் அரசனுற் சிறப்புப் பெற்றமைக்கும், தம் கல்விக்கும்  
தத்தம் ஆண்மைக்கும் தம் குடிப்பிறப்பிற்கும் தக்க தகுதியாகச் செய்க.

பொ—ரை: முறுவலோடு கூடிய இனிதுரையும், கால்கழுவ  
நிரும், இருக்கமணையும், கிடக்கப்பாயும், கிடக்கும் இடழும் என இவ்  
வைக்கும், என்று சொல்லுப, தம்பி-ததுச் சென்றுக்கு உண்ண  
வுடனே செய்யஞ் சிறப்புக்கவ். (9)

பொ—ரை: அறியாத தேசத்தான், வறியோன், முத்தோன்,  
சிறுவன், உயிரிழந்தவன், பயமுற்றவன், உண்பவன், அரசர்தொழிலிலே  
தலைவைத்தவன், மணமகன் என்னும் இவ்வொன்பதின்மரும் உண்மை  
யாய் உரைக்குமிடத்து ஆசாரயிலைகளாவர். கண்ணர் - முன்னிலையசை.  
வீடு(-விடுதல்). முன்னிலைத் தொழிற்பொயர். (10)

#### 14. விஸ்வி--பாரதம் (பழம் பொருங்கு சருக்கவரை)

அருச்சனானால் திரௌபதியின் பொருட்டுக் கொய்யப்பெற்ற  
நெல்லிப்பழங் தொன்மைபோற் கொம்பரிற் பொருக்கிய சரித்திரத்  
தைக் கூறஞ் சருக்கமென்பது விரிவு.

பதவுரை: அந்தெடு வளத்தில் - அந்தப் பெரிய காமிகவனத்தில், சின்னாள் அகண்றபின் - சில நாட்கள் சென்ற பின்பு, அமித்திரன் என்னும் பேர் மாமுனிவர்க்கு என்றே - அமித்திரன் என்னும் பெயரை யுடைய பெரிய முனிவனுக்குரியதென்று, யாவரும் அருகு செல்லா - எவரும் (அஞ்சிச்) சமீபத்திற் செல்லப்பெறுத, நல் நலம் மிகுத்த நறும் நெல்லிக்கனி - மீக்க உள்ளையினையுடைய இனிய நெல்லிப்பழ மொன்றை, கன்னலும் புளிக்கும் இன்சோல் - கருப்பஞ்சாறும் புளிப் புடைத்தென்று சொல்லத்தக்க (அத்துணை) இனிய ரோல்கூடியும், கயிர வும் கருகும் வாயாள் - செவ்வல்லி மலரும் (உவரைக்காற்றுத) கருகு கிண்ற அதரங்களையு முடைய திரெளபதி, கண்டாள் - கண்டனள் என்றவாறு.

(பாண்டவர் சூதாடி நாடுநகரிழந்து வளவாசஞ் செய்தகாலத்தில் இது சிகிழ்ந்தது) இதுமுதல் 13 செய்யுள் அறுசீரடியாசிரியவிருத்தம், (1)

ப—ரை: வீச தென்றல் - வீசகின்ற தென்றற் காற்றினால், முக்கனி கமழும் சோலை - (வாழைப்பழம் மரம்பழம் பலாப்பழம் என்னும்) மூலகைப் பழங்களின் மனங் கமழுப்பெற்ற சோலைகளில், முகில் தவழ் - மேங்கள் தவழுகின்ற, நாடன் பாவை - (பாஞ்சால) நாட்டுக் கரசனை யாகசேனனாது புதல்வியாகிய திரெளபதி, வீல் இறுக்குக் கொண்ட - வீல் வளைத்துத் தன்னை மனஞ்செய்துகொண்ட, மைக்கனி களவு மானும் வடிவு உடை விசயனேநூடு - கரிய களம்பழத்தை யோக்கும் வடிவீனையுடைய அருச்சன னுக்கு. சீ இக்கனி எனக்கு நல்க என்று - சீர் இந்த கெல்லிப்பழத்தை(ப் பறித்து) எனக்குத் தருக என்று, மெய்க்கனிவு உடைமை தோற்ற விளம்பினாள் - (அதன் கண்ணே) நிலைபெற்ற ஆதரம்பெருகச் சொல்லினால் ஏ—று.

விசயனேநூடு நான்கன் பொருளில்வந்த வேற்றுமை மயக்கம். அழியாது நிலைபெறும் பொருளை மெய்ப்பொரு ஸென்பவாதலின், மெய்க்கனிவு என்றதற்கு அவ்வாறு உரைக்கப்பட்டது. பாவை - பாவை போன்றவள் [ உவமையாகுபெயர் ]. (2)

ப—ரை: சோமகர்க்கு அரசன் பாவை சொல்லுமுன் - பாஞ்சால நாட்டினர்க்கு அரசனை யாகசேனன் மகளாகிய திரெளபதி சொன்ன வூடனே, மாழுனிக்கு உணவாய் நின்ற - மேலான முனிவருக்கு உணவாகவுள்ள, மதுர ஆமலகந்தன்னை - இனிய நெல்லிக்கனியை, வீல்லுவாங்கி ஏழுறை தொடுத்து - வீல்லை வளைத்து அம்பை முறைப்படி அநுசங்கித்து (எய்து), வீழ்த்தி ஈதலும்-வீழுச்செய்து (பாஞ்சாலிக்குக்) கொடுத்தலும், ஆங்கண் கண்டோர் - அவ்விடத்தில் அச்செயலைக்கண்ட முனிவர்கள், ஏழுறக் காணில் - அமித்திரமுனிவன் கலக்கமுண்டாக இச்செயலைக் கண்டால், இப்போது இறுத்தோன் என்படும் என்றார்- இப்பொழுது எய்து வீழ்த்தியவன் என்னபாடுபடுவான் என்றார்கள்.

சொல்லுமுன்; இறந்தகால வினையெச்சம்; முன் வினையெச்ச விகுதி; எவன் என்னும் வினைக்குறிப்புப்பெயர் என்ன மீட்டியிற்று.

**ப—ரை:** கடவுளர் கோமான் மைந்தன - தேவேந்திரன் புதல் வனும், திண்திறல் தேவர்க்கு ஆகத் திதிமைந்தர் ஆவி கொண்டாள் - திண்ணீய வலிமையினையுடைய தேவர்கள் பொருட்டுத் திதி யென்பாளின் குமாரர்களாகிய சிவாதகவசர் காலகேயர் என்னும் அசரர்களது உயிரைக் கவர்ந்தவனுமாகிய அருச்சனான், கண்ட அம்முனிவர் சொல்ல - தன் செயலைக்கண்ட அந்த முனிவர்கள் (இப்படிச்) சொல்லுதலும், கொண்ட அக்கனியை - தான் கவர்ந்த அங்கெல்லிக்கனியை, முத்தகொற்றவன் திருமுன் வைத்து - தமயனையை தருமராசனது முன் னிலையில் வைத்து, மண்டு அழற்பாவை சொல்லால் - சுவாலித்தெரியும் யாகாக்கினியிற் பிறந்த பாஞ்சாலியின் வேண்டுகோளால், மதியிலேன் எய்தேன் என்றுன் - புத்தியற்ற யான் எய்து வீழ்த்தினேன் என்று சொன்னான் எ—று.

திண்ணீய வலியினையுடைய தேவர்களைச் செயித்த சிவாதகவசர் காலகேயரையுங் கொன்ற வன்மையுடைய விசயன் இம்முனிவன் கோபத்திற்கஞ்சி இங்ஙனஞ்சு செய்தானென்பதைக் குறிப்பாலுளர்த்துவார், திண்டிறம் மேவர்க்காகத் திதிமைந்த ராவிகொண்டானென்றார், தவத்தினர் சினம் அஞ்சற்பாலதென்பது “குணமென்னுங் குன்றேறி கின்றார் வெகுளி, கணமேயுங் காத்தலரிது” என்பதனால் வளங்கும்.

**ப—ரை:** காடு உறை வாழ்க்கை எய்தி - காட்டில் வசித்தலாகிய வாழ்க்கையை அடைந்து, காய் கனிமுலம் தின்று - காய் பழம் கிழக்கு என்னுமிவைகளை உண்டு, நீடு உறு காலம் போக்கி - நெடுங் காலங்கழித்து, நீங்கலாது இருக்கும் நம்மை - (துன்பத்தை) நீங்காமல் இருக்கின்ற எங்களை, நான்தொரும் - ஒவ்வொருநாளும், இடையூறு அன்றி நண்ணுவது இல்லையாயின் - நீணமெல்லாமல் (நன்மை) அடைவதில்லையானால், ஏடு உறு தாராய் - இதழ்பொருந்திய பூமாலையைத் தரித்த தம்பி, என்செய்வது என்று இயம்பினான் - (இதற்கு) என்ன செய்வது (சொல்லுமின்) என்று தருமபுத்திரன் கூறினான் எ—று. (5)

**ப—ரை:** ஆங்கு - அப்பொழுது. அவ்வுரை வீமன்கேட்டு - (தருமன் சொன்னா) அந்தவார்த்தையை வீமன்கேட்டு, அமித்திரன் வந்தபோது - அமித்திரமுனிவன் வந்தகாலத்து, இவ்வுரை கேட்கின் - இந்தச் செய்தியைக் கேட்டால், எரி எழு நம்மைச் சபித்தல் திண்ணைம் - கோபாக்கினி முள எங்களைச் சபிப்பது கிச்சயாம், வெவ்வுரை உரையா முன்னைம் - சரபம் இடுதற்குமுன்பு, மெய்முனி தன்னைப்போற்றி - உண்மையான (அந்த) முனிவனைத் துதித்து, செவ்வுரை கூறின் - கிளந்த உண்மையைப் பணிவுடன் சொன்னால், நம்மைச் சிறுமோ - எங்களைக் கோபிப்பானே, சிறல் செய்யான் - கோபிக்கமாட்டான் எ—று. (6)

ப—ரை: ஜய-ஜயனே, மேலிடா ஜம்புலத்தினன் ஆதலாலே பொறுத்திடும் - ஜம்பொறிகளையடக்கி யான்பவராதவினாலே (நான் செய்த பிழையைப்) பொறுத்துக்கொள்வர், நின்றன் மாசு இலா வாய்மை மறுத்திடான் - உமது வஞ்சளையற்ற சொல்லித் தட்ட மாட்டார், என்று - என்று, நிறுத்திடும் துலையோடு ஒப்பான்- (பொருள்களை) நிறுக்கின்ற தராகக்கோல் போன்ற (தீதையூட்டைய) தருமராசனது, நினைவினுக்கு இயைய- என்னத்திற்குப் பொருங்கிக்கூற, தெவ்வைச் செறுத்திடும் விசயன் - பகைவர்களைக் கொல்லுகின்ற அர்ச்சனன், செப்பமாக மீளச் செப்பினன் - செவ்வனே பின்னருஞ் சொல்வானுயினன் எ—று.

இயைய என்பதை வீமன் விணையாக்குக. இனி இயைச் செறுத்திடு என இயைத்து அருச்சனன்மே வேற்றி யுரைப்பினு மமையும், புலன்: ஆகுபெயர், மேலிடா ஜம்புலத்தினன். பஞ்சப்பொறிகளையும் தத்தம்வழிச் செல்லவிடாது அடக்கியானும் ஆற்றலையூட்டையவன், ஜிதேந்திரியன் என்றபடி, மீள என்பதில் உம்மை தொக்கது, (7)

ப—ரை: செய்தவன் இனிது மாந்த - தவத்தைச்செய்யும் அமித் திரமுனிவன் விருப்பத்துடன் உண்ணும்படி, தேவர் நாள் ஒன்றுக்கு ஒன்றாகும் - தேவர்களுக்கு ஒருஞ்சாளாகிய ஒரு வருஷத்திற்கு ஒன்றாக உள்ளதாகும், கைதவம் இல்லா நெல்லிக் கனியினை - குற்றமில்லாத நெல்லிப்பழத்தை, கருதுருமல் எய்தவன் தன்னை யன்றி - என்னுமல் எய்தவனுகிய என்னையன்றி, யாரையும் வெம் சாபம் இடான் - எங்கள் எல்லாரையும் கொடுஞ் சாபத்துக் காளாக்கார், மெய் தவருத் சொல்லாய் வெருவுதல் என் என்றான் - (ஆதலால்) உண்மையினின்றுந் தவருத வரக்கையூடைய அண்ணு இதற்கு (நிவிர்) அஞ்சவானேன் [அஞ்சவேண்டா என்றபடி] எனக்கூறினான் எ—று.

எய்தவன்றன்னை - இடவழுவமைதி.

(8)

ப—ரை: பிதாவினும் கருணைமிக்கான் வேந்தன் - பிதாவைக் காட்டிலும் அன்புமிகுந்த தருமராசன். அம்மாற்றங்கேட்டு - (அருச்சனன் சொல்லிய) அந்த உத்தரத்தைக் கேட்டு, வில்லவான் தன்னை நோக்கி - வில்லியுத்தத்தில் வல்ல அருச்சனனைப் பார்த்து, ஏந்திமூச் சொல்ல - ஆபரணங்களை யணிந்த பாஞ்சாவி (கொய்துதா என்று) சொல்ல, ஓராது - என்னுமல், இவிய இக்கனி - இனிமையூடைய இங்கெல்லிப்பழத்தை, இன்று ஈர்ந்தாய் - இத்தினக்தில் எய்து வீழ்த் தினை, மாந்தரின் மடங்கல் ஒப்பாய் - ஆடவருட் சிங்கவேறு போன்ற தம்பி, நீ வருத்தம் உழக்க - (முனிவன் சாபத்திற் காளாகி) நீ துன்பமுற, யாம் பேர்ந்துபோய்ப் பிழைப்போமோ என்றான் - நாங்கள் தப்பிப் போய்ப் பிழைப்போமோ என்று சொன்னான். [பிழைக்க மாட்டோ மென்றபடி] எ—று.

அருச்சுனன் செய்த பிழையும், குறியமாற்றமும் உதிஷ்டிரன் உள்ளத்தைத் துன்புறச் செய்தனவென்பது இச்செய்யுளிற் குறிப்பா வுணர்தற்பாலதா மென்க.

(9)

**ப—ரை:** நகுலன் தானும் - நகுலதும், அம்முனி வந்த ஆபத்து அதனினும் - அததுருவாசமுனிவனுல் வந்த அவ்வாபத்தினும், இக் கானத்து இம்முனி உணவுகொண்டது கொடிது என வெரிலி - இக் காட்டில் இந்த அமித்திரழுவினுக்குரிய உணவைக் கவர்ந்தமை கொடியதென அஞ்சி, வெம்முனிவு அகற்றி நாம் மேம்படவும் வேண்டின் - (முனிவனது) கோடிய கோபத்தை விலக்கி நாங்கள் கடைத் தேறவும் வேண்டுமானால், தெம்முனி திகிரியானை - பகைவரைக் கடியுஞ் சக்கரப்படையை யுடைய கண்ணபிரானை, இன்னம் - இப்பொழுதும், சிந்தனை செய்தி என்றான் - ('வரும்படி') தியானஞ் செய்குதிர் என்று தருமனுக்குச் சொன்னான் எ—று.

அம்முனி என்றதில் அ பண்டறி சுட்டு. தருவாசமுனியால் வந்த ஆபத்து: அவர் துரியோதனன் தூண்ட வேறுசிலமுனிவருடன் பாண்ட வரை யனுகீ, “உச்சிப்போதிற் சாலவும் பசியற்றே” மென்ன, தருமர் அவர்களை நோட்டவரும்படி சொல்லிவிட்டு. முனிவர்க்கு ஊட்ட அபாதின்றி வருக்கிப் பின்னர்ச் சக்கேவன் சொற்படி. கண்ணனையழைக்கக் கண்ணபிரான் பாண்டவர்க்கு ஆகவனுதவிய கிண்ணத்தில் ஒரவிழ் இருப்ப அதனைத் தாமே உண்டு தருவாசமுனிவர் முதலியோர் பசியைத் தீர்த்தமை. இதன் விரிவைத் தருவாசமுனிச் சருக்கத்திற் காண்க. துரியோதனன், மூலமாகப் பாண்டவர்க்கு வந்த இடர்களை யெல்லாம் சீக்கியவர் கண்ணபிரானுதலின் இப்பேராபத்தினின்றும் கீக்கியருளுபவரும் அவரே யென்பது தோன்ற. இன்னாங் தெம்முனி திகிரியானைச் சிந்தனைசெய்தி எனக் கூறினன். உம்மை யீரண்டும் எச்சவும்மை. நாமுமென்புமியும்மை மாற்றிக் கூட்டப்பட்டது. (10)

**ப—ரை:** விளை தவழுவிவன் கண்டு வெகுஞ்சும் - முற்றிய தவத்தையுடைய அமித்திரழுவிவன் கண்டு கோபஞ்செய்யுமுன்னே, அவன்தாள் போற்றி - அவருடைய பாதங்களைத் துதித்து. கிளைபடு நெல்லி - கிளைகள் பொருங்திய நெல்லிமரத் திருந்த, வாசகேழ் உறுகணி - வரசணையுள்ள அழகிய பழத்தை, முன்வைத்தால் - முன்பு வைத்து விண்ணப்பந்து செய்தால், நம்மை உளைவு உறமுனியான் - எங்களை வருந்தும்படி கோபிக்கமாட்டார். இதுவே உறுதி என்னு - இதுவே நல்லதாகுமென்று, இளையவன் தானும் - இளையவனுகிய சக்கேவனும், தம்முன் நினைவினுக்கு ஏற்பாச் சொன்னான் - தங்கள் தமியனுகிய தருமனது என்னத்திற்கு இனங்கக் கூறினுன் எ—று.

கிளைபடு என்பதற்குக் கிளையிற் பொருங்திய எனினுமாம். முனி வரது கணி யாதோருறுமின்றி அவர்பாற் சேர்க்கப்படின், அதன்மேலு

மதனை அவர் தமக்குணவாக்குதற்கண் வரும் நட்டமின்றுதலின் அவர் முனிதற் கிடமின்றென்னுங் கருத்தால், வருங்கால வுணர்ச்சியுள்ள சக்தேவன் இவ்வாறு கூறினான். இவ்வாறு செய்யின் தங்களது அந்தரங்க அபிப்பிராயங்களையும் வெளியிடாமலே முனிவர் கோபத்தைத் தடுக்கலாம் என்பது பற்றிப்போலும் “இது உறுதி” என்றான். (11)

ப—ரை: பெரியவர் என்றும் பெண்மதி கேளார் என - அறி வுடையோர் எந்தக் காலத்திலும் பெண்டிர் சொல்லும் புத்தி யைக் கைக்கொள்ளமாட்டாரென்று. இந்த மண்கொண்டு மொழி வார்த்தை பொய்யோ - இந்த உவகத்திலுள்ளவர்கள் விசேஷமாக எடுத்துச் சொல்லும் பழமொழி பொய்யாமோ, முன்னர் நீர் உற்ற வருத்தம் எல்லாம் - (இதுவேயன்றி) முன்னரும் நீங்கள் அடைந்த துன்பம் எல்லாம், என் மிக எண்ணின் - பலமுறையும் ஆராயில், என்பொருட்டு அங்கே - என்னுலல்லவோ, என்று கண்மலர் அருவி சோர - என்று கண்களாகிய குவளைப்பூக்களினின்றும் நீர் சொரிய (அழுதபடியே), கனத் பிறந்தானும் சொன்னான் - யாகாக்கினியிற் ரேஞ்சிய பாஞ்சாலியும் சொல்லினன் எ—று.

“பெண்மதி.....பொய்யோ” என்றது இன்று இத்துன்பம் என் மொழியாலன்றே உங்கட் குண்டாயது என்னுங் கருத்தை விளக்கி நின்றது. என்றும் பெரியவர் பெண் மதி கேளாரெனக் கொண்டிந்த மண்மொழி வார்த்தை யென்றது ‘தையல்சொற் கேளேல்’ பெண்புத்தி கேட்டிடும் பேதையும் பதரே’ என்னும் இவைபோன்றவற்றையென்க. முன்னமுமென்னு மெச்சவும்மை தொக்கது. என் பொருட்டென்றது சடாசரனும், சைந்தவனும் தன்னைக் கவர்ந்தபோதும், தனக்கு மந்தார மலர் கொணர வீமனிருமுறை சென்றபோதும் உண்டாய வருத்த முதலியவற்றை. (12)

ப—ரை: தம்பியர் தாமும் - தம்பிமாரும், வேள்வித் தையலும் - யாகாக் கினியிற் பிறந்தவளாகிய பாஞ்சாலியும், உரைத்த மாற்றம் - சொன்ன உத்தரங்களை, கிம்புரி நெடுஞ் கோட்டு அம்பொன் கிரிவல் லோன் கேட்ட பின்னர் - பூணிடப்பட்ட நெடிய கொம்புகளையுடைய மிக்க அழுகு பொருக்கிய பெரிய யாளைப்போரில் வல்ல தருமபுத்திரன் கேட்டபின்பு, வெம்பரி நகுலன் சொல்லே விதி எனக் கருதி - வேக முடைய குதிரைப் போரில் வல்ல நகுலன் கூறிய வர்த்தையே (அவற்றுள்) செய்யத்தக்கதென நீண்தது, அப்போது எம்பெருமாளை உன்ன - அப்பொழுது எம்பெருமானுகிய கண்ணபிராளைத் தியானிக்க, இவன் எதிர் - இத்தருமன் முன்பு, அவனும் வந்தான் - அக் கண்ணபிரானும் வந்தருளினார் எ—று.

நன்மை பயக்குங் காரிபமே வேதங்களில் விதிக்கப்பட்டு விதி எனப்படுதலைன், விதி அப்பொருட்டாயது. கிரி உவமையாகுபெயர்,

சொல்லேயென்பதில் ஏகாரம் தேற்றத்துடன் பிரிசிலையுமாம். கண்ணன் வரின் ஒரு தலையாக உய்தலுண்டாமென்பது அநுபவ சித்தமாதலின், நகுலன் சொல்லே விதி என்றான். (18)

**ப—ரை :** கட்செவிப் பேரளை மறந்து - சேஷயனத்தை மறந்து, வண்துவரையின் வாழ் - வளமையாகிய துவாரகாபுரியில் வசிக்கும், தண் தழாய் மாலை மாதவன் வருதலும் - குளிர்ச்சி பொருந்திய துளசி மாலை யைத் தர்த்த கண்ணபிரான் வருதலும், தின் திறல் அறத்தின் திரு மகன் - கலங்காத வலிமையினையுடைய தருமுத்திரன், இரு கண்ணும் இதயமுங் களிப்பக் கண்டு - இரு கண்களும் மனமும் ஆந்த முறக் கண்டு, எதிர்கொண்டு - கண்ணளை எதிர்சென்று வரவேற்று, அண்ட ரும் இறைஞ்சுசற்கு அரிய தாள் இறைஞ்சி - தேவர்களும் வணங்குதற் கரிய பாதங்களை வணக்கி, ஆங்கு உறும் இடரினை - அப்பொழுது தமக்கு வந்த துன்பத்தை, அவற்கு உரைப்ப - அக் கண்ணபிரானுக்கு விண்ணப்பாஞ் செய்ய, திருச்செவி சாத்தினுன் செப்பும் - அதுகேட்ட கண்ணபிரான் சொல்லுவான் எ—று.

கண்ணபிரான் திருமாலின் அவதாரமாதலால் கட்செவிப்பேரளை மறந்து வண்டு வரையின் வாழ்...மாதவன் என்றார், கட்செவி - கண்ணயே காதாகவுழடையது, பாம்பு; இங்கே சேஷன். கண்டிருகண்ணுமிதயமுங் களிப்ப எதிர்கொண்டு தாளிறைஞ்சியமையைத் தருமருடன் ஏனையோர் ஜவருஞ் செய்தனரெனக் கொள்க. இதுமுதல் 10 செய்யுள் எழுதிர்க் கழிநெடிலடி யாகிரிய விருத்தம். (14)

**ப—ரை :** வண்மையா லுயர்ஸ்தீர் - கொடையான் மேம்பட்டவர்களே, திண்மையால் உயர்ந்த நிலீர் ஜவிரும் - மனவுறுதியான் மிக்க நீங்கள் ஜுங்குபேரும், தீயிடைப் பிறக்க இச்சேயிழையும். யாகாக்கினி யில் உற்பவித்த அழகிய ஆபரணங்களை யணிந்த இந்தத் திரெளபதி யும், நெஞ்சில் கீகழ்ந்த பட்டாங்கு - (உங்களுங்கள்) மனசில் சிகழ்ந்த உண்மைகளை, ஈண்டு உண்மையான் உரைத்திட - இப்பொழுது உள்ள படி சொன்னால், மீண்டு கோட்டில் ஒன்றும் - (இங் நெல்லிக்கனி) கொம்பரில் முன்போலப் பொருந்தும், என்று மாயோன் செம்பவள வாய் மலர்ந்தருளினான் - என்று கண்ணபிரான் சிவங்கத் பவளம்போன்ற வாயாற் சொல்லியிருளினான், தண்மையார் கருணைத் தராபதி முதலோர்-தண்ணளையால் நிறைந்த அருளையுடைய தருமராசன் முதலாயினேர். தம் மனத்து இயல்பு சாற்றுவார் - தங்கள் உள்ளக்கிடக்கைகளைச் சொல் லுவாராயினர். எ—று.

**சேயிழை -** அன்மொழித்தொகைப் பெயர். உரைத்திட்டாலென் ஆம் வினையெச்சம் திரிந்துவிள்ளது- தண்ணளி - சகை, தராபதி - பூமிக் குத் தலைவன், (அரசன்) எனக் காரணப்பெயர். (15)

**ப—ரை:** முசம் கோட்டிய கொற்றவெம் கொடியோன் - முரசினை எழுதப்பெற்ற வெற்றிக்கொடியயூட்டைய தருமுத்திரன், அவகையாம் அன்னையை முன்னம் கொல்லுதல் புரிந்தோய் - தாயுருக்கொண்டனைக்கு பேயை முன்னர்க் கொலை செய்தோனே, அறமும் மெய்ம் மையும் பொறையும் மேகமேனியனும் வெல்லுக - தருமழும் சத்திய மும் பொறுமையும் கண்ணபிரானும் வெற்றியடைக, பாவம் பொய்ம் மொழி கோபம் தைத்தியர்க்குலம் - பாவமும் பொய்யும் கோபமும் அசரகுலமும், வெல்லாமற் செல்லுக - வெற்றியுருது அழிந்து போகக்கடவன். எனத் தெளிவுற்று அல்லும் பகலும் என் மனம் சிகழும் என்றனன் - எனத் தெளிந்து இரண்ணும் வெவ்விய பகலிலும் என் மனம் எண்ணும் என்று கூறினுன் எ—து.

முன்னுளில் வஞ்சனாங் கஞ்சனாகிய மாதுலன் புதனை என்னும் பேயை “நீ மகவிழுந்த மாதுபோல் வேடம்பூண்டு இடைச் சேரியில் அசோதை யில்லத்திலிருக்கும் கண்ணாகிய குழந்தைக்கு நச்சப்பாலருத்திக் கொன்று மீண்டுவா” வெனப் பணிக்க, புதனை அங்ஙனஞ்சென்று பாலுகுத்துஞ் சமயத்திற் கண்ணபிரான் அவளது பாலையும் ஆவியையும் ஒருங்குண்டாராதலின் அவகையாமன்னையை முன் கொல்லுதல் புரிந்தோயென்றுர். அன்னை ஆம் அவகையை என மாறுக. வெப்பகல் - விருப்பத்தக்க பகலெளினுமாம்,

**ப—ரை:** பிறர் மணியவரைப் பெற்றதாய் எனவும் - பிறருடைய மணியரைப் பெற்ற தாயாக மநித்தலாலும், பிறர் பொருள் எட்டியே எனவும் - பிறருக்குரிய பொருளைக் காஞ்சிரங்கணியாக எண்ணலாலும், பிறர் வசை உரைத்தல் பெருமை அன்று எனவும் - பிறருடைய குற்றத்தையெடுத்தத் தூற்றுதலைப் பெருமையன்றென்று கருதலாலும், பிறர் தயர் என்துயர் எனவும் - பிறருக்கு கேர்ந்த துன்பத்தை எனக்கு கேர்ந்த துன்பாக மதித்தலாலும், இறுதியே வரினும் - மரணம் வங்தாலும், எம்பிரான் - எம்பெருமானே, என் மனக்கிடக்கை இவையென - என்னுள்ளக்கருத்து இவைகளே யென்று, மறவியும் மடியுமாற மல்லியற்கை வலிமைகர் வாயுவின் கொந்தன் உரைத்தான் - யமனுப் பிறக்கும்படி மல்யுத்தஞ் செய்வதில் இயற்கை வலிமையினையுடைய வனும் வாயுவின் புதல்வனுமாகிய வீமன் கூறினுன் எ—து.

காரணப் பொருட்டாகிய செயவென்னும் வாய்பாட்டவாய்வந்த (என) என்னும் வீணையெச்ச அடிக்குக்கள் “வரினும்” என்ற வீணையைக் கொண்டு முடிந்தன. இவ்வாறன்றிப் பிறவாறுரைப்பின் சொற்கள் சின்றுங்கு கிறப் பள்ளித்து முடிபெய்தாமை யுணர்க; எம்பிரான் இயல்பு விளீ.

(17)

**ப—ரை:** ஞானமேயான திருவடிவு உடையாய் - ஞானமயமாகிய திருமேனியை உடையோனே, உயிருக்கு சனமே இயற்கை ஆதலினால் -

பிறக்க உயிருக்கு யரணமே இயல்பாதலினாலும், (மானமே) ஞாலம் உள்ள அளவும் நிற்றலினால் - மரியாதையே உலகமுள்ள வரையில் சிலை கிற்றலினாலும், ஊனமேயான ஊனிடையிருக்கும் - குற்றம் பொருங் திய உடம்போடு கூடியிருக்கும், உயிரினைத் துறக்கும் - உயிரை (விட வேண்டி வரின்) விட்டும்: ஒன்னுணும் மானமே புரப்பது - அழகிய ஆபரணமாயுள்ள மானத்தையே காப்பது, அவனிமேல் எவர்க்கும் - பூமியிலுள்ளார் எல்லாருக்கும், வரிசையும் தோற்றறமும் மரபும் - சிறப்பும் கீர்த்தியும் குலசாரமுமாம். என்றனன் வீமனுக்கு இளையோன் - என்று வீமனுக்குப்பின் பிறக்கவனுகிய அருச்சனன் கூறினான் எ-று.

உடம்போடு கூடிய உயிர் அவ்வுடம்பை விட்டு நீங்குதல் தவரூ தாதலாலும், மானம் அழிவற்றதாதலாலும் வேண்டியவிடத்து உயிரை விடுத்தும் மானத்தைக் காக்கவேண்டும் என்பது கருத்த. (18)

ப—ரை: வலம்பிகு திகிஸிச் செம் கையாய் - வெற்றி பிருக்க சக்கரப் படையைப் பரித்த சிவந்த கரத்தையுடையவரே, சலம் மிகு புவியில் - கடல் குழந்த பூமியில், குலம் மிக உடையர் - குலத்தான் மேம்பட்டவர், எழில்மிக உடையர் - அழநான் மேம்பட்டவர், குறைவு இல் செல்வும் மிக உடையர்-குறைவற்ற செல்வத்தாலும் மேம்பட்டவர், நலம் மிக உடையர் - பலவகை நன்மைகளான் மேம்பட்டவர், என்னை நும் - என்று சொல்லப்பட்டாலும், கல்விஞரானர் அற்பழும் இல்லாதவரை - கல்வியறிவு சிறிதும் இல்லாதவரை, முருக்கின் மணமிலாமலர் என மதிப்பேன் - வாசமற்ற முருக்கம்பூவுக்குச் சமமென மதிப்பேன், என்றனன் வாகைத் தார்புனை தாரை மா வல்லான் - என்று வெற்றிறாலையைச் சூடிய தாரையென்னுங் கதியாகச் செல்லுங் குதிரைப்போரில் வல்லனுகிய நகுலன் கூறினான் எ-று.

தாரை - நேரோடல், செல்வமுமென்னு மும்மை எச்சப்பொருட்டு, நலம்; நந்துனம், ஆரோக்கியம், ஆண்மை முதலாயின. (19)

ப—ரை: என்றும் - ஏக்காலத்திலும், ஒருமொழி அன்னை - சத்தியமே மாதா, வரம்பு இலா ஞானம் உற்பவ காரணன் - எல்லையில்லாத மெய்யறிவே பிதா, தருமை தலைவன் - தருமை சகோதரன், கருணையே தோழன் - அருளே சிநேகன், சாந்தமே நலன் உறு தாரம் - சாந்தகுணமே பெண்மைகலம் வார்ந்த மனையாள், அரிய தின்பொறையே மைந்தன் - அருமையான தின்ணைய பொறுமையே புத்திரன், இந்த அறுவரும் அல்லது - குறித்த இந்த ஆறுபேருமல்லாது, ஆர் உறவு என்று - வேறு யார் எனக்கு உற்றவர்கள் (ஒருவருமில்லையென்றபடி) என்று, இருவரில் இளையோன் - மத்திரை புத்திரர்களிருவருள் இளையவனுகிய சக்தேவன். தன்பேர் இதயமா மலர்க்கிடை எடுத்து மொழிந்தனன் - தன்னுடைய உள்ளக்கிடக்கையை எடுத்துக் கூறினான் எ-று.

இதய மாமலர்-இந்தயகமலம். பிரிசிலையோகாரம் முதலிரண்டற்குங் கூட்டுக. ஈற்றேகாரம் அசைனில், கருணை - தொடப்புபற்றாது இயல் பாக எல்லா வயிர்களுமேலுஞ் செல்வதாகிய தமை, சாந்தம் - சமசிலை எனப்படும். அங்தாவது 'செஞ்சாங்தெற்றினுஞ் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந்தோடா நிலைமை; அது காம வெகுளி மயக்க நிங்கினேர் கண்ணே நிகழ்வது என்பர் பேராசிரியர். (20)

ப—ரை: இறைவனே - சவாரி, ஜம்புலன்களும்போல் ஜவரும் பதிகளாகவும் - பஞ்சப்புலன்கள்போலப் பஞ்சபாண்டவர்கள் எனக்கு நாயகராக விருப்பவும், இன்னம் வேறொருவன் - இவர்கள்லாத பிற நெருவன், எம்பெருங் கொழுநன் ஆவதற்கு - எனது ஒப்பற்ற நாயக நுதல் வேண்டுமென, எனது பேர் இதயம் உருகும் - எனது பெரிய மனம் உருகுகின்றது, அம்புசிதின்னில் - அழகிய பூமியிலே, பெண் பிறந்தவர் எவர்க்கும் - பெண்களாகப் பிறந்தவர் எல்லார்க்கும், (மன மானது), ஆடவர் இலாமையின் அல்லால் - ஆண்களில்லா தொழிந்தா வன்றி, நம்புதற்கு உளதோ - நம்பப்படத்தக்கதா யிருக்குமோ, என்ற னள் வசிட்டன் நல்அற மணியியே யணியாள் - என்று வசிட்டமுனிவர் பன்னியாகிய அருந்ததியை நிகர்த்த பாஞ்சாலி கூறினால் எ-று.

வேறொருவன் என்றது மெற்கல்விய முனிவனை, முன்னாழ் காரணமாக இப்புனிவனமீது இவன் இடையறைக் காதல் உடையளா யிருந்தா ளன்பதையும், அவன் சாபத்தினால் ஜவருக்கும் பாரியானு ளன்பதையும் திரெளபதி மாலையிட்ட சருக்கத்திற் காண்க. பழவினை காரணமாக இவன் இங்ஙனங் கூறினுளைன்பதை நோக்காது அறிவிற் குறைந்தோர் இவன் கற்பிற் சக்தேகமுறின் அது தக்கதன் றென் பதைக் குறிப்பா முணர்த்தவான்கருதி ஆசிரியர் வில்லிபுத்தூரர் கண்டு 'வசிட்டனல்லவற மணியியே யணியாள்' என்று; 'எம்பெருங் கொழுநன்' என்றதிற் பன்மை தனித்தன்மைக்கண் வந்தது. இதய மெப்பது பின்னுங்கூட்டி யுரைக்கப்பட்டது. இனி. ஆ அதற்கு என விணைத்தொகையாக்கி, கொழுநனுகிய அதனுக்கு என்று மெற்கலியனைக் குறிப்பிடல் தெள்ளிது. (21)

ப—ரை: அறுவரும் - பாண்டவரைவரும் திரெளபதியுமாகிய ஆறுபேரும், இவ்வாறு உண்மையே உரைத்தார் ஆதலால் - இங்ஙனம் உண்மையான தம் மனக்கருத்தையே சொன்னார்கள் ஆதலினால், மறு அணி துளபமார்பனும் கேட்டான் - சிதேவியாகிய மறுவைக்கொண்ட மார்பினிடத்தே துளசிமாலையை யனிந்த ஸ்ரீகண்ணபிரானும் அவற்றைக் கேட்டருளினார், மாமுனிக்கு ஒதனமான - தவத்தாற் பெரிய அமித்திரமுனிவனுக்கு உணவாகவிருந்த, சுவை நிறை அழத நெல்லி யின் கனியும் - சுவைசிரம்பிய தேவாமிஃதம்போலும் நெல்லிப்பழமும், நிறை நிறைப்படியே - முறை முறையாக உயர்ந்து, நின்ற கொம்பு அணைந்தது - தான் முன்னரே தங்கிய கொம்பினிடத்தே பொருந்தியது.

எ—17

ஆல் - ஆதலால், உள்ளவாறு உரைத்தால் - மனக்கிடக்கையா உள்ள படி சொன்னால், பெரியவர் பேசும் வாசகம் - பெரியோர் குறும் “உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்” என்னும் பழமொழி யானது, பெறுமுறை என்றும் பெறுமே. பயக்கத்தக்கதான் தன்பயனை எக்காலத்தும் பயங்தேவிடும் எ—று

ஆதலாலென்பது ஆலென இடைக்குறைந்தது. மூறை-தன்மை, இலக்கணம்: “முறைமை” பெரியோர் வாசகத்தின் தன்மை பயனிறைந்த மொழியாதலேவாதவின், அஃதின்டுப் பயணியுணர்த்திற்று. இனி, அணைந்தது என்னுஞ் சொல்லிப் பின்னுங்கட்டி ‘உள்ளவாறு உரைத்தால் பெறுமுறை பெறுமே என்று பெரியோர் பேசும் வாசகமும் அணைந்தது’ எனக் கொண்டிகூட்டி, ‘உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்’ என்ற பழமொழியும் உ.வகில் அணைவதாயிற்று. இங்கம்சுசி காரணத்தால், என்று உரைப்பதும் ஒன்று. (22)

ப—ரை: முளைத்து எழு கமலத்து அரும்பென அரும்பு - முளைத் தெழாங்கிற தாமரை முகையைப்போல அரும்பிய, முகிழ்முலைப் பொதுவியர் - குவிந்த தனங்களையுடைய இடையர்மகளின், மலர்க்கை வளை தழுப்பு அகலா - தாபரை மலர்போலும் செம்மையாகிய கை வளையல்கள் உறுத்திய தழும்பு மாருத, மரகதமலைபோல் - மரகதரத் தினமலையைப் போன்ற, வடிவு அழகுடைய எம்மாயோன் - திருமேனி யழகையுடைய எமது பெருமானுகும் ஸ்ரீகண்ணப்ரோன், இளைத்தவர் இன்னல் ஒழித்து - துன்பத்தான் மெலிந்த பாண்டவரது வருத்தத் தைத் துடைத்து, உளைத்து எழுதரங்கப் பாற்கடல் மறவாது - முழங்கி யெழுங் திரைகளையுடைய பாற்சமுத்திரத்தை மறவாது, உறையும் வண்டுவரையை நோக்கி - வசித்தற்கிடமாகிய வளவிய துவாரகா புரியை முன்னிட்டு, மீண்டு அகல்ருன் - திரும்பி நடந்தருளினேன். இவரும் ஆங்கு இறைஞுசி சண்டு இருந்தார் - இப்பஞ்சபாண்டவர்களும் அப்பொழுது அவரை வணக்கஞ்செய்து இக்காட்டி வீட்டத்தே யிருந்தார்கள் எ—று. (23)

### 15. அடியவர்க்கெவியவர் மண்சுமந்தமை

இ—ள்: அங்கனர் தங்கிய அருளின் மிக்கார் படும் இடும்பை உண்ணி - அருட்கண்ணையுடைய சிவபெருமானுவர் பொதுத் தகுமக்கனுளொன்றுகப் பொருந்திய கிருபையினுன் மேம்பட்ட திருவாதலூ ரடிகள் அனுபவீக்குங் துன்பத்தைத் திருவுளத்தடைத்து, -அவன்பால் உற்ற அரும்தயர் அகற்றுகென்று கங்கையை விடுப்ப - அத்திருவாத ஓரளிடத்துப் பொருந்திய சகித்தற்காரிய பெருந்துன்பத்தை நீக்கக் கடவை யென்று பணித்துக் கங்காநதியை யனுப்ப, -ஏகிக் கடும்பெருக் கெடுத்து வைகைப் பொங்கு அலைப் புனலாய் - அதுசென்று மிகப் பெருக்கெடுத்துத் திரைமறிசின்ற நீரையுடைய வேகவதியாய், -புணரி

போல் எங்கும் புரண்டது - மன்னென்றான்று வருணன் மதுரையேல் விட்ட. கடலைப்போல எங்கும் புரட்டெடுத்தது எ-று. (1)

இ-ன்: வைகை ஆறு - அவ்வேகவதி நதியானது. - சேர்ந்த வெள் முத்தமுரல் செய்து - தன்கட்சேர்ந்த வெள்ளிய முத்தக்களாகிய பற்க டோன்றச் சிரித்து, - சீர்க்கலையேல் ஆர்த்து - ரோகிய வஸ்திரத்தை மேலேகட்டி, - காங்கண்மூல் செங்கை வீசி - செங்காங்கண்மலராகிய அழ சிய சிவந்த கைகளை வீசி, - குரும்பைக் கனதனம் காட்டி - தெங்கின் குரும்பைகளாகிய கனத்த தனங்களை இடையிடையே காட்டி, - மாங்குளிர்ப் பதங்கள்மீது வருதிரை ஞேகிழம் ஆர்ப்ப - மாந்தளிராகிய கால் களின்மீது ஒன்றன்பி ஞேன்றுப் பூழியாது வருங் திரைகளாகிய சிலம்பு கன் சுத்திக்க, - போங்குள கணிகை மாதர்ப் போன்றது - ஓய்யாரமாக நடக்கும் பொருமகளிறை ஒத்தது எ-று. (2)

இ-ன்: திரைப்பெரு மருப்பீனாலே செழும் இருபால் கரைகுத்தி - திரையாகிய பெரிய கொம்புகளினாலே செழுமையாகிய இருக்கரை களினுங் குத்தி, - திரள் மரம் முறித்து - கூட்டமாகிய மரங்களை முறித்து, - வயல் சாலி எலாம் அழித்து - வயலின்கனுள்ள நெற்களை யெல்லாம் அழித்து, வாயால் நுரைத்திரள் சிந்தி - வாயினாலே நுரைக்கூட்டங்களைச் சிதறி, மீதே நுண் மனல் இறைத்து - மேலே நுண்ணிய புழுதியைத் தூற்றி, வண்டு விரைத்தலின் - வண்டுகள் வரிசையாக மொய்க்க வருதலின், வைகை ஆறு மத்து வேழும் நிகர்த்தது - வைகைநதி மதயானையை கீகர்த்தது எ-று. (3)

இ-ன்: மைத் திகழ் குழலாள் அந்த மலைகள் முலையில் தோய அத்தனை வருத்தும் மேன்மை அனங்க ஆயுதம் என்று - கருமை விளங்குங் கூந்தலீயுடைய அப்பர்ப்பதியினது தனங்களிற் புணரும்படி பரமபிதாவாகிய சிவபெருமானை வருத்தும் அம்மகிமையையுடைய மன் மதனது போர்க்கருவிகளென்று கருதி, ஒத்து எழுந்து ஒளிரும் கன்னல் உயங்கு செங்கழுநீர் கஞ்சம் புத்தவை அழிக்கவேண்டி - தம்மு னொன்றை யொன்றெடுத்து வளர்க்கொளிருங் கரும்பு காழுகரை வருத்தும் அழகிய நீலோற்பலம் தாமரை பலர்களாகிய இப்புதிய வற்றை அழிக்க விரும்பி, பழங்கும் எல்லாம் புரண்டது - வைகைநதி வயல்களி னெல்லாம் புரட்டெடுத்தது எ-று. (4)

இ-ன்: மீது எழு பரிதி கதிர்க் கையால் விடும் வெம்மை தீர்ப் பூதல மடவாள் போர்க்கும் புதிய வெண் துகிலேபோல - மேலாக வெழுங் குரியன் கிரணமாகிய கைகளால்வீசம் வெம்மை தன்மீது தாங்காது நீங்கப் பூமிதேவியாகிய பெண் போர்க்கும் வெண்மையாகிய புதிய வஸ்திரத்தையே போல, அலர் பழனம் யாது சோலை யாது எனப் பரங்கு - அகன்ற வயல்யாது சோலையாது என்றங்குள்ளார்

வினவித் துமாற அவைகளை முடிப்பரந்து, கஞ்சமாது உறை மதுரை மூது ஊர்சென்று மதிற்புறஞ் சேர்ந்து - செந்தாமரையாகினியாகிய இலக்குமி வசிக்கும் மதுரையாகிய பழைய இராசதானியிற் சென்று மதிலின் பக்கத்தை யடைந்து எ—று (6)

இ—ஸ்: துவசம் தாங்கிய வாயில் தட்டியில் இடியத் தன்னி ஆங்கு எழில் மதுரை மூதார் அழிப்பதுபோன்று செல்ல - கொடி-களைத் தாங்கிய வாயிலையுடைய பெரிய மந்தியியுமாறு அதனை மோதிச் சாய்த்து அப்பொழுதே அழிய பழைய மதுரைமாநகரை நாசஞ் செய்வதுபோன்று வைகைநதி குத்தொண்டு பெருக, பாங்கு உள் இடங்கள் எல்லாம் வைகை நல்லீர் பரந்து இனி சங்குச் செய் வது என்னன்று யாவரும் கவற்சிகொண்டார் - நம்பக்கத்துள்ள இடங்களில் செய்து வேண்டும் வைகையினது நல்லீர் பரவிற்று நாமிதற்கினி ஈண்டுச் செய்துபால தென்னையோவென்று மதுரைமாநகர் வாசிகளெல்லாம் மனக்கவலை கொண்டார் எ—று. (7)

இ—ஸ்: கைக் கடும் களிற்றுத்தானை வழகியும் கடிது நண்ணித் தொக்கன்மலரும் முத்தும் துகில் மணிப்பணியும் நல்கி - அப்பொழுது கொடுமையாகிய கரிய யானைச் சேனையையுடைய பாண்டியராசனும் விரைவாகச் சென்று தொகுதியாகிய நல்ல மலர்களையும் முத்துக்களையும் வல்திரங்களையும் இரத்தினப்பரணங்களையும் மீட்டு, தக்க வண்புவியில் உள்ளோர் தமக்கு உயிர் என்னும் அன்னே பிக்க இன்கோபம் ஆறல் வேண்டும் என்று இறைஞ்சி நின்றுன் - தகுதியாகிய வளவிய பாண்டி நாட்டு மக்களுடம்புகட் குயிரென்று சிறப்பித்துச் சொல்லப்படுக் தாயே மிகுதியாகிய நின்கோபந்தணிதல் வேண்டுமென்று பிரார்த்தித்து வணங்கின்றுன் எ—று. (8)

இ—ஸ்: கலை பதிக்குலத்து மன்னன்கூறும் தலைமை மிக்கு உடைய சொல்லால் - சோடசகலைகளையுடைய சந்திரகுலத்தரசனுகிய பாண்டியன் இங்னனம் இரந்து பிரார்த்தித்ததுக் கூறும் மிக்கதலைமைப் பாட்டையுடைய சொற்களினாற்றிருந்து, தன்னினம் தணிதல் இன்றி மலைனத் திரைகள் மேல்மேல் வருதல்கண்டு - தன் கோபந்தணியாது மலைப்பிரமாணமாகத் திரைகள் மேலுமேலும் அடர்ந்து வருதலைக் கண்டு, நல்கள்னி நாட்டே இது என்னள்னு சிக்கதை உள்ளிலை உற நேடினான் - நல்ல கன்னிநாட்டையுடைய அவ்வரசன் இது அடர் தற்குக் காரண மென்னையோவென்று தன் மனத்தின்கட் பதியா கெட்டது சிக்தித்தாராய்ந்தான், கேடிப்பின்னர் - அங்ஙன மாராய்ந்து அதன்பின்னர் எ—று. (9)

இ—ஸ்: ஆதி ஆம் கடவுள் - முதற்கடவுளும், எந்தை - எம்பரம் பிதாவும், ஆலவாய் அமலன் - திருவாலவாயில் வீற்றிருக்கும் மல

விசீனரும், மங்கை பாதியான் சிறந்தபூசை பண்டையில் குறைச்தது உண்டோ - அந்தநாரீசவரருமாகிய சொக்கநாதசவாமிக்குச் சைவா கமவிதிப்படி செய்யும் நித்தியமகாபூசை மூன்னிலைமையிற் சுருங்கிய துண்டோ, நீதிஆம் தவத்தில் ரிக்கார் கெஞ்சகம் புழுங்க மண்மேல் தீது யாம் செய்தது உண்டோ - அல்லது நீதியாகிய தவத்தான் மேம் பட்ட பெரியோர்களது மனம்புழங்க எண்டவர்க்கு நாம் கொடுக்கை செய்ததுண்டோ, அகமச்சர் செப்புமின் என்றான் - மக்கிரிகளே இவ் வீரண்டலுள் இதற்குக் காரணம்யாது ரோஸ்லுங்களென் நரசன் வினாவினான் எ—று.

(10)

இ—ள்: விளங்கு இளமத்தேர் ரென்வி வித்தகர் பத்தர் ஆன வளம் திகழ் வாததுரர் வருந்திய வளைப்பின் நீக்கி - பிரகாசிக்கின்ற இளம்பிறை பொருந்திய திருமுடியையுடைய அலில சாதுரியராகிய சிவபெருமானுக் கன்பராயுள்ள அருட்செல்வும் விளங்குக் திருவாதலு ரடிகளை அவர் துங்பமறந் கோட்டினின்று நீக்கி, உளம்கொள மகிழ்ச்சி செய்யின் உறுபுனல் ஊர் கொளாது என்று - மனங்கொள்ளுமாறவரை மகிழ்ச்சிக்கின் மிகக்கீர் நம் மதுரையை அழியாதென்ற, அளங்கு அறிவு அறிந்துகூறி அவைச்சர் கைதொழுது சின்றூர் - காரிப நிகழ்ச்சியாற் காரணத்தை யுள்ளவாறளவை செய்துப்பத்தனாகு மறிவானரின்து கூறி அம்மந்திரிகள் அஞ்சலிசெய்து வின்றனர் எ—று.

(11)

இ—ள் : மன்னனும் மகிழ்க்கு அவர்கள் மேல் அருள் பார்வை நல்கி - பாண்டியநாசனும் அதுகோட்டு மனமகிழ்க்கு தம் மந்திரிக்கணமீது கிருபாநோக்கஞ் செய்து, என் உளம் மதித்த ஆறே இங்கு இனிது உரைத்திர் என்று - என் மன முத்தேகித்த பிரகாரமோநீக்கனும் சண்டினிதாகக் கூறினிர்களென்று, கொன் உறு வளைப்பின் ஊடு நிற்கு நல் குணத்தினுரை முன் உற அழைத்து நட்பால் முகமலர்க்கு இது மொழிந்தான் - அச்சந்தரங்க் கோட்டின்கணிற்கும் குணக்குன்றுகிய திருவாதலுரடிகளைத் தன்முன் வருவித்துப் பழைய நட்புரிமைகளோடு முகமலர்க்கி கொண்டித்தைக் கூறினான் எ—று.

(12)

இ—ள் : பாபு அணி செய்ய வேணிப் பரம் பரன் அடியார் கையில் ஆம் பொருள் நமதே ஆனால் - பாம்பை யணிந்த சிவந்த சுடையையுடைய சுர்த் மாபாதீதராகிய சிவபெருமானது உத்தமோத தம சற்பாத்திரமாகிய அடியார் கையிற் கொடுக்கப்பட்ட திரணியும் நம் முடையதேயானால்; அறம் பிறர்க்கு ஆவது உண்டோ - அக்கொடையால் வருஞ் சிவபுண்ணியம் அப்பொருட் கந்தியராகிய பிறர்க்காகுமோ ஆகாது. தேம்படும் அலங்கல் மார்பிர் செயல் இதற்கு உமது பேணி அவரோ சாம்பியது - வாசனை பொருந்திய தாராரைமலர் மாலையை அணிந்த மார்பையுடையவரே நீதியாகிய இச்சந்தகருமத்தின் பொருட்டு உமது திருமேனி இதுகாறுக் கொண்டே வருங்கிற்று, யான் செய்த

தண்டமே தகவு இலாமை - அங்கனாம் வருந்தும்படி பொறியிலியாகிய யானுமக் கிழமீத்த இத்தண்டமே அந்தியுடையது எ—ற. (13)

இ—ன் : உற்ற இத்தகைமை முன்னே உணரும் இவ் உணர்வு இலாமை குற்றம் இத்தண்ணயும் நம்மேல் கொண்டனம் - சிகழ்ந்த இக் குணுக்களை மூன்றே பகுத்தறியும் அறிவின்மை குற்றமே அது மூழுவதையும் நம்மேலதாகவே கொண்டனம், குறை கொள்ளாமல் மற்று இனிப்புகலும் ஆறு என் - நீர் மனக்குறை கொள்ளா தொழியும்படி நாமினி அகலப் பேசவேண்டியதென்னை, வைகை நம் ஊர் கொள்ளது நல் தவத்தலீவர் நீரே அடைப்பியும் என நசின்றுன் - வைகை நால் நம் மதுரையை அழியாதப்ரச்சாரம் நல்ல தவமுதல்வர் நீரே அதற்கு இனி அணைக்ட்டுவியுமென் நாசன் கூறினால் எ—று. (14)

இ—ன் : அருள்பெரு வழுதி இவ் ஆறு அங்பு உரை பகர்ந்த போதும் - அருளையுடைய நெடுகிலவரசனுகிய பாண்டியன் இந்தப்பிரகாரம் தன்னன்பை வெளிப்படுத்துங் கலப்புரைகளைக் கூறிய தருணத்தும், தரிப்பு அரிது என்ன முன்னம் தழல் என வெகுண்டபோதும்- இது சகித்தற்கரிதமிதென்று கண்டோர்க்கூற முன்னரே அக்கினிபோலக் கோபங்கொண்ட தருணத்தும், விருப்பு ஒடு வெறுப்பு இலாத மெய்மையார் வைகைச் செழும்புனல் ஊர் கொள்ளாமல் தம்மை ஆண்ட திருப்பதம் கிளைந்தார் - அவ்வரசன்மாட்டு முறையே விருப்பு வெறுப்புக்க ஸில்லாத இருக்கின்யொப்பும் மலபரிபாகமுமாகிய உண்மை கிளையையடைந்த திருவாதலூரடிகள் வைகைகநதியீனது செழுமையாகிய நீர் அம்மதுரையைக் கவல்கரியா திநுக்கும்பொருட்டுத் தம்மை அடிமைகொண்ட ரூளிய திருவடிகளைத் தியானித்தார் எ—று. (15)

இ—ன் : பரிமேல் வந்த சுந்தரத் தோற்றமே மனத்தில் உண்ணி அந்தராத்து இறைஞ்சு - மேற்கூறியபிரகாரம் சேரமசுந்தரக் கடவுள் பரிமேலமழகரா யெழுந்தருளிவந்த திருவுருவத்தையே தியானித்து அவர் அந்தர்த்தானமாகிய ஆகாயத்தை கோக்கி மனத்தால் வணங்க, நல் நீர் அடக்கி உள்வாங்கிச் செல்ல - அப்பொழுது நல்ல வைகைகநதிநீர் பிரவாகங்குறைந் தன்வாங்கி வடிட்கடக்க, பிறவி ஆன விட்டம் கிளர் வெந்துயர் வேலை நீந்தி வந்து அருள் கரையில் சேர்வார் - பிறவியாகிய நஞ்சு செழும் கொடிய துக்கசாகரத்தைத் திருவடிப்புணையா வீந்திவந்து முத்திக்கரை சேர்பவராகிய திருவாதலூரடிகள், வைகை அம் கரையில் சென்றூர் - அழிக்க வைகைகநதிக் கரையின்கட் சென்றூர் எ—று, (16)

இ—ன் : முறை முறை வணங்கி நின்ற ஆரியர் முகத்தை கோக்கி - திருவாதலூரடிகள் தப்பமைப் பலமுறை வணங்கி யெழுந்து நிற்கின்ற காரியதரிசிகளது முகத்தைப் பார்க்கு, அறை திரை நெநீர் வைகை அணைக்கிடு அடைத்தல் வேண்டும் - கரையோடு மோதுகின்ற திரைகள் மற்று மிக்க நீரையுடைய வைகைகநதி அணையை அதி சிக்கிரத்திற் கட்டு

தல் வேண்டும், ஆகவின், உறையும் இம்மாந்தர் எல்லாம் ஒல்லையில் வம் மின் என்று பறை அறைவித்து நம் ஊர்க்கு இவ்வுரை பரப்பும் என்றார்கள்கூடு வசிக்கும் பிரசைகளெல்லாம் அதன்பொருட்டு விரைவாக அந்நதிக்கரையிலே குடு வருகவென்று பறையறைவித்து நம் மதுராபுரிக் கிள் வார்த்தையைப் பிரசித்தி செய்யுங்களென்று பணித்தருளினார்.

**இ—ஈ:** ஆரியர் கடிதின் ஒடி அம்பொன் தேர் இயல்வீதி தோறும் சென்று அகன்பறை அறைவித்து உரை பரப்பு முன்னே-காரியதரிசிகள் வல்லிரைங்கோடி அழகிய பொற்கொடி செறிந்த தேரோடும் லீதிக் டோறுஞ் சென்று பெரிய பறையறைவித் திவ்வுரையைப் பிரசித்தி செய்யுமுன்னரே, மதரை உள்ளார் கூரிய கொட்டும் மண்சேர் கூடையும் கொண்டு வைகை நீர் இயல் கரை மேல் வந்து நின்றனர்-மதுரைமாந்கர வாசிகளெல்லாம் வாய்க்காரிய மண்டொடு கருஷிகளையும் மண்சுமக்குங் கூடைகளையும் கொண்டு வைகைநதியினது ஸைரயுடைய கரையின் கண் வந்து நின்றனர் எ—று,

(18)

**இ—ஈ:** ஆரியர் நீறு கொண்டு இலங்கும் மேனி மறையவர் வியமம் செய்த வீறு கொண்டு இடங்கள் தோறும் விரைவில் சென்று - காரியதரிசிகள் விழுதியைத் தன்கட்டகொண்டு விளங்குங் திருமேனியையுடைய வேதபண்டிதராகிப திருவாதலுரடிகள் தமக்கு நியோகித்த அதிகாரத்தை மேற்கொண்டு நதிதீரங்கடோறும் விரைவாகச் சென்று, தோல் அறை அளங்கு எவர்க்கும் வேறு கூறு கொண்டு - கோலான் வரையறுத்தளங் தனிவர்க்கும் தனித்தனி பகிர்ந்து கொடுத்து, செங்கை மாறுகொண்டு உறுக்கி வன்வைகைக்கரை அடைக்கலுற்றார் - சிவந்தகைகளிற் பிரம்பைக்கொன் இறுக்கி வலிய வைகை நதிக்கரைக் களைகட்டுவீப்பாராயினர் எ—று.

(19)

**இ—ஈ:** கண் பெறு கழையின் முத்தும் - கனுக்களையுடைய மூங்கின் முத்துக்களையும், கடகரி முறப்பின் முத்தும் - மதத்தையுடைய யானைக் கோடுகளின் முத்துக்களையும். வெண் பணிலத்தின் முத்தும் - வெண்மையாகிய சங்கு முத்துக்களையும், மேதகு கரும்பின் முத்தும் - மாதுரியச் சுவையான மேன்மை பொருந்திய கரும்பின் முத்துக்களையும், வண் புளால் திரைகள் வீச - அழகிய நீர்த்திரைகள் கொடுவெந் தொதுக்க, வரை எனக் குவைகள் செய்து - அவற்றை மலைபோல வாரிக் குவித்து, பண் படப் பொருத்தி நீர் உள் பதித்து உயர் வரம்பு செய்வார் - தம்மு ஸியைபுடப் பொருத்தி நீரின் கீழ்ப்படுத்து உயர்ந்த அணை கட்டுவாராயினர் எ—று.

(20)

**இ—ஈ:** மதரை உள்ளார் - மதுரைமாந்கர வாசிகளெல்லாம். பரித்திரள் நிறுச்தும் என்பார் - குதிரைப் பாய்ச்சலாக மரங்களை நிறுத்துமென்பாரும், பாம்புகள் உருட்டும் என்பார் - நீர்த்திரை அணையைக் கரைக்காதபிரகாரம் வைக்கோற் பழுதைகளை உருட்டு மென் பாரும், திரைப்புனல் மிகுத்தது என்பார் - திரைகளையுடைய நீர் அதி

களித்ததென்பாரும், தேவர்கட்டு அபயம் என்பார் - நங்குல தெய்வங்கட்டு நாமடைக்கல மென்பாரும், ஸிரையடைய அகிலோடு ஆரம் நெறிப்பட ஒதுக்கி நீடு வரைப்பு இடைக் குசித்து நிற்பார் ஆயினர் - தோகுநடியாகிய அகின் மரங்களோடு சுந்தன மரங்கள் மேன்மேல் அள்ளுண்டொழுகிவர, அவற்றை ஒருசா ரொதுக்கி நெடிய கரையின்கட்டு குசித்து நிற்பாருமாயினுர் எ-று. (21)

இ-ள் : ஏர் நீர் உடைப் புது வைகை இவ்வகை அடைக்கும் எல்லை - அழகிய ஸிரையடைய புதப் பிரவாகமாகிய வைகைநதிக் கிண்தப்பிரகாரம் அணை கட்டுப்பொழுது, நீர் பொளிக்க வேணி உடை நின் மலர்கு அன்பு மிக்காள் - கங்காசலம் பொலிதற் கேந்வாகிய சடையை யுடைய மலரவிதராகிய சிவபெருமானிடத்துப் பேரன்புடையவள், சிருடைத் தவத்தின்மீத்காள் - புகழையுடைய தவத்தான் மேம்பட்டவள், செம்மனச்செல்வி என்னும் பேர்ச்சை நரை மூதாட்டி - செம்மனச்செல்வி யென்னும் காரணப் பெயரையுடைய மயிர் நரைத்தலயோதிகப் பெண்ணென்றுத்தி, பிட்டு விற்று உணவு கொள்வாள் - பிட்டு விற்றுச் சிவனஞ் செய்வாள் எ-று. (22)

இ-ள் : ஆங்கவட்கு அளந்து நீக்கும் கோல் அறை அடைப்பது இன்றி - அவ் வந்தியென்னும் வயோதிகப் பெண்ணுக்குக் கோலாலைந்து வரையறுத்து விடப்பட்ட பங்கொள்ளு மாத்திரம் அடைக்கப்படுவதின்றி, ஒங்கு அலைப் புதுகீர் வைகை உடைப்பு எலாம் அடைக்கும் எல்லை - உன்னதமாகிய திரைகளையுடைய புதிய நீர் பிரவாகிக்கும் வைகைநதியின் ஏணையுடை கரைகளெல்லாம் அடைசுகப்படும்பொழுது, தங்கு உள் தறுகணைர் சென்று அவற்கு உறுகண் செய்ய - கொடு மையையுடைய வங்கண்ணர்களாகிய காரியதரிசிகள் சென்று அவ்அம்மைக்குக் துன்பஞ்செய்ய, சங்கு எனக்கு உறுதி ஆவார் யாவரோ என்று இரங்கி - அவ்வம்மை இவ்வாபத்தின்கட்டமியேனுக் குறுதுணையாவார் யாவரோவென்று கிந்தித்து மனமிரங்கி எ-று. (23)

இ-ள் : பிட்டினைக் கூலி கொண்டு பெரும் கரை அடைப்பார் இன்றி - சிற்றுணவாகிய பிட்டினையே கூலியாக ஏற்றுக்கொண்டு பெரிய வைகைநதிக் கரைக்கு அணைக்ட்டுங் கூலியா ளோருவரு மில்லாமையான், நெட்டு இலைச் சூலம் ஏந்தும் நின் மலன் கோயில் எஷ்டி - அவ்வந்தி இலைவடிவாகிய நெடிய குலவேலைத் தாங்கும் நிருமலராகிய சோமசுந்தரக் கடவுள் வீற்றிருக்கும் வீண்ணிழி வீமான மொன்னுங்கோயிலை அடைந்து, மட்டு அறத் தளர்ந்த கொங்கை மார்பிரில் கன்னீர்வார - அளவிறப்பச் சாய்ந்த தனங்களையுடைய தன் மார்பிலே கண்ணீரோழுக, எட்டுருத் திரண்ட பாதம் இறைஞ்சி நின்று இதனைக் கூறும் - அஷ்டமுர்த்தந் திரண்ட அக்கடவுளுடைய திருவடிகளைத் தரி சித்து வணக்கி யெழுங்கு நின் றிதனை விண்ணப்பஞ் செய்வாளா பினுள் எ-று. (24)

இ—ள்: நெட்டு அரவக் கச்ச உடையாய் - நெடிய சர்ப்பக் கச்சை யுடையவரே, வீல நிறத் திருமாது இன் வட்ட முலைத் தழும்பு படவங்கு அணையும் திருமார்பா - பசிய திருமேனியையுடைய காமாகுமியப்பை இனிமையாகிய பர அபர ஞானமாகும் வட்ட வடிவையுடைய ஸ்தங்க களினுலே தழும்புந்டாக வந்தனையுங் திருமார்பையுடையவரே, கட்டிய செம்சடையாய் - மதுடரிதியாகக் கட்டப்பட்ட சிவந்த சடையையுடைய வரே, நின் கண் அருள்கொண்டு எப்பொழுதும் பிட்டினை விற்று உண் பேற்கும் - தேவரீரது திருபா நோக்கத்தைக்கொண்டு அன்றன்று பிட்டினைகிற் றுதியங்கொண்டு சிவிக்குங் தரித்திர சிரோமணியாகிய தமிழே. நுக்கும், பேர் இடும்மை உளது ஆமோ - அரசனாற் பெருந்தன் பம் நேரலாகுமோ எ—து. (25)

இ—ள்: என் உடையாய் கான் இனி யார் உடன் புகல்வேன் - என்னை யடிமையாக வுடையவரே தேவரீரோடல்லது தமிழேன் வேற்றினி ஆரோடு முறையிடுவேன், கவகையின் நல் நீர் உடையாது அடைக்கும் வகைச் சிறிது இன்று அருளாயேல் - கவகைகநதியின் நல்வரிச் உடையா தடைக்கப்படும் வண்ணங் தேவரீர் சிறிதிப்பொழுது அடியேற் கநுக்கிரகஞ் செய்யாதொழிலிராயின், ஒருடையாய் - சுத்தசாட்டுண் னியமாகிய சிறப்பியல்லபை யுடையவரே, உனக்கு அடிமைசெய்யும் அவர்க்கு எளியை எனும் பேர் உடையாய் எனப் பலரும் பேசும் மொழி பழுதுஆமே - தேவரீருக் காட்செய்யுக் திருத்தொண்டர்களுக் கெல்லாம் தேவரீ ரெளிவந்தருள் செய்வீரென்னும் புகழுடையீரென்று நம்மவர் பலரும் பேசுமுலோக வதந்தி இன்று என்னளவிற் பிழை பட்டுவிடுமென்றே எ—து. (26)

இ—ள்: தாயும் இலை தந்தை இலை தமரும் இலை - எனக்கு மாதாவு மில்லை, பிதாவுமில்லை ஞாதிகளுமில்லை, தம யேனைப் பேயினுடன் நின்றாலும் பிரித்து அறிய ஒன்றைது - இவ்வாறு தனித்தவளாகிய யான் பேயோ டொருங்கு நிற்பினும் பேய் இது, வந்தி இவள் என்று என்னை வேற்றுமை தெரித்துநார ஒருவர்க்குங் கூடாது, எனது இலம்பாடு தீயது - என் வறுமை இங்ஙன மிகக்கொடியது, என் சிந்தையில் வெம்துயாக்க நீ அருளாது ஓழியின் உயிர்கிப்பேன் - இவ் வியல்புடைய நிராதாரசுகிதையாகிய என் மிக்க மனத்துயர் என்னை விட்டகலக் கருணாங்கிதியாகிய தேவரீர் சிறிதருக்கிரகஞ் செய்யாதொழி யிற் பிராணத்தியாகஞ் செய்வேன், மற்று என்செய்கேன் - அஃ தொழிந்து வேற்றியாது செய்வேன் எ—து. (27)

இ—ள்: இன்று எனக்கு உறுதி ஆகி யான் இடும் பிட்டவாங்கி- இத்தினமெனக் குறுதுணையாகி யான் கொடுக்கும் பிட்டினையே கலி யாகப் பெற்று, வன் திறல் கூலி ஆளாய் வன்கரை அடைப்பார் இல்லை - மிக்க வலியையுடைய கலியாளாகிப் பெரிய அணை கட்டுவார் ஒருவருமில்லை ஆதலான், யான் உன்றனக்கு அபயம் என்று உரைப் பவள்மேல் அன்புசென்று - தமிழேன் இனித் தேவரீருக் கடைக்கல

மென்று பிரார்த்திக்கும் வந்தியினிடத்துத் திருவருண்மிக்குச் சேறலான், தேவதேவர் அவட்கு ஆளாமாறு தணிந்தனர் - மகாதேவராகிய சோமசுந்தரக்கடவுள் அவ்வந்திக்குத் தாங் கூலியாளர்கும்படி திருவளங் கொண்டருளினார் எ—று. (28)

இ—ஸ்: வேண்டிய வடிவம் கொள்வார் ஆங்காங்குத் தமக்கு வேண்டிய திருவருவுங் கொண்டருளஞ் சிவபெருமானவர், கூலி ஆளாய் - சண்டுக் கூலிக்காரராகி, ஆடையுங் தழைந்த சீரைஆகி - வஸ் திரமுங் கந்தை வஸ்திரமாகப் பெற்று, கூடையுங் தலைமேல்கொண்டு-மண்கமக்குத் கூடையையுஞ் சிரமேற்கொண்டு, கொட்டு உடைதோளர் ஆகி - மண்வெட்டி தங்குக் தோளையுடையவராகி, பெரும் பசி உடையார்போல வேடைகொண்டு - மிக்க பசியுடையார்போல உணவில் மேல் வேணவாக்கொண்டு, பீடைகொண்டு அய்வாள் காண ஒல்லை வந்தார் - மேற்கூறிய பிரகாரங் துன்பங்கொண்டயரும் வந்தி காண விரைவாக வீதியின்கண் வந்தருளினார் எ—று. (29)

இ—ஸ்: வந்து எனைப் புந்தியின் மகிழ்ந்து ஏவல் கொள்வார் இங்கு உளர் கொலோ என்று கோயில் வாயிலின் புகன்றபோதில்-கூலியாளர் அங்கனம்வந்து என்னை மனமகிழ்ந்து வேலைகொள்வார் எங்குள்ளரோவென்று கோயில்வாய்தலினின்று விளித்ததருண்டது, அன்னை அந்த நல்மொழியைக் கேளா அயர்ச்சி கூரும் தன்சிந்தனை ஒழிந்து-அவ்வட்மை தன் செவிக்கினிய அவ்வசனத்தைக் கேட்டு மயக்கமிகும் பல தலையாய் வெண்ணங்களை யெல்லாம்விட்டு, கூலியாளரைச் சென்று சேர்ந்தாள் - அக்கலியாளரை விரைந்துசென்று சமீபித்தனள் எ—று.

இ—ஸ்: புடையின் மேல் உலகேர் இன்றி - இருமருங்கினும் முறையேசின்று சேவிக்கு மேலுகவாகிகளாகிய அரிப்பிரமேந்திராதி தேவர்களைன்னும் பரிசனங்களின்றியும், புனைந்தன புலித்தோல் ஆடை உடையின்மேல் அசைக்கும் நச்ச உரகமாய் ஒங்குக்கச்ச இன்றி-திருவரையிலே புனையப்பெற்ற புலித்தோலாகிய வஸ்திரவுடையின் மீதே இறுகப்பினீக்கு நஞ்சையுடைய பாம்பாய் விளக்கும் உதரபங்களனின்றியும், சடையின் மேல்மதியம் இன்றி - திருச்சடையின்மீதே பாலசங்கிரஞ்சிய தலைக்கோலமின்றியும், தாங்கிய மழு மான் இன்றி-திருக்கரங்களிலே தாங்கியருளிய மழுவு மாதுமாகிய பண்டக்கலவும் புற்கலவாத்தியழுமின்றியும், விடையின்மேல் இன்றிநின்ற வெளியினை-அறக்கடவுளாகிய இடபவாகனத்தின்மேல் இவர்தலின்றியும் வறிதே ஸ்த்ரின்ற சிதாகாச வடிவையுடைய சிவபெருமானுகிய கூலியாளரை, வெளியில் கண்டான் - வந்தி வார்த்தின் வெளியே சிற்பக்கண்டாள்.

இ—ஸ்: மைந்த நீ எனக்கு இங்கு ஆளாய் வருகென - மகனே நீ யெனக் கிப்பொழுது கூலியாளாய் வரக்கடவை யென்று வந்து கேட்ப, முன்னாக் கூலி தந்தியேல் வருவங் என்று சாற்றலும் - அதற்கவர் முற்கலி தருவாய்யின் வருவேணன்று கூறுதலும், நுகர ஆர் அழதம்போலும் இனிய இந்தங்பிட்டு அள்ப்பேன் - அதற்கல்

வம்மை நீ உண்ணும்பொருட்டு அளிய அமிர்தம்போலு மினியபிட்டை யுனக்கு முற்க லியரகத் தருவேன், அல்லால் இதனை விற்று அந்த வாய் நின்குவி அளிப்பன் என்றார் - அது நினக்குக் கருத்தன்றுயின் இப்பிட்டை விற்று அல்லத்தான் காலத்தில் நின்குவியைக் கைப்பொரு ளாகத் தழுவேனென்று கூறினார் என்று. (32)

இ-ள்: அன்னே இரும்பசி உடையேன் இனியபிட்டு அளிப்பை ஆகில் - தாயே நான் இப்பொழுது பெரும் பசியுடையேன் ஆகவின் இனியபிட்டினைத் தருவாயானால் அதனையுணரி பசிதீர்ந்து, கோல் அறை முழுதும் யானே குருப்புகொண்டு அடைப்பஸ் என்ன-கோலால் வரையறுக்கப்பட்ட சின்பாக முழுவதையும் யானை வரம்புயர்த்துக் கட்டுவேன் என்று கூற, விருப்ப மிசூஸ் விரும்பி - ஆதரவுமிக்க வந்திகேட்டு முன்னையிலும் மிகவும்பி, கரும்புறத் துகில்மேல் இட்ட பிட்டினைக் கரத்தால் அன்னி இங்கு இதனைக் கொள்வாய் என்றனள்கறுத்த புற்றதையுடைய வள்திரத்தை மேலே இட்டுழுதிய பிட்டைக் கைகளால்வில் மகனே நீ இதனை வாங்கிக்கொள்ளென்று கூறினார்.

இ-ள்: கூற்று அடிம் கயல் பாதர்-யம்கைக் கொன்றருளுங் திருவடித் தாமரையினையுடைய சிவபெருமானுகிய கூலியாளர், குறுங்கரிய துணீச்சீரை ஏற்று - குறுத்த கரிய கந்தை வல்திரத்தை விரித்தேங்கி, இடும் பிட்டு வாங்கி இன்புற அழுதுசெய்து - வந்தி இடும் பிட்டை வாங்கி இன்பமிகத் திருவுமது செய்தருளி, மாற்று அரும்பசியை அன்னே மாற்றினை - தன்னையுடையாரது மானமுதலிய பத்தையு மொருரேர மாற்றுகின்ற பொறுத்தற்கரிய பசியைத் தாயே நீ மாற்றினுப், இனி வைகை ஆற்றிற்போய் நின்கூற்றில் உண்டாம் அரும்க்கர அடைப்பன் என்றார் - இனி நான் வைகைகடிக் கரையிற் சென்று நின் பங்குக்குளதாகிய பெரியஅணையைக் கட்டுவேன் என்று கூறியருளினார் என்று. (34)

இ-ள்: அன்னே பிட்டு நன்று நன்று நயந்து இன்னும் அளித்தல் வேண்டும் என்று தம்துணித் தீரை ஏற்று அதுநிறைய வாங்கி-தாயே இப்பிட்டு மிசுவு நன்று ஆகவின் எவ்வேல் விருப்பங்கொண்டின்னுங் தரல்வேண்டு மென்று தமது கந்தை வல்திரத்தை விரித்தேந்தி அது நிறைய வாங்கி, தின்று தின்று அலைசிர் வைகைச் செபும்கரை அதனில்சென்று - அதனைத் தின்றுதின்று அலைமறிகின்ற நீரையுடைய வைகைகந்தியின் அழுகை கரையின்கட்ட போய், குன்று எனுங் தவத்தாய் உன்றன் கோலறை காட்டுகென்றார் - மலையென்று சொல்லத்தகுங் தவத்தையுடைய தாயே இனி உன்பங்கைக் காட்டுக என்று கூறி மருளினார் என்று. (35)

இ-ள்: மெய்தவம் புரிவார் தமிழின் விழுப்பம் மிக்குடைய அன்னை - மெய்ப்பமையாகிய தவத்தைச் செய்பவர்களுள் மிகவும் மகிமையையுடைய நம் மாதாவாகிய வந்தியானவள். இத்தடம் கரையை வல்லே எழுபி நீ அடைப்பாய் என்ன - இவ்விசாலமாகிய கரையினை விரைவாக என்றம்பி நீ யடைப்பாயாக வென்று கூற, பைத்த வெம்

பகுவாய் நாகம் பணிமதிப் பாதி கொன்றைக் கொத்து உடன்முடிக்க வல்லர் - படத்தையும் சுஞ்சுக்குங் கொடிய பகுவாயையுமடைய பாம்பையும் குளிர்ச்சி பொருந்திய பாலசந்திரனையும் பகைதீர்த்துக் கொன்றைப்பூங்கொத்தோ டொருதனமையவாகச் சூட்டவல்ல சிவபெருமானுகிய கூலியாளர், கோலறை அடைக்கலுற்றூர் - அவ்வம்மையின் பங்கை அடைத்தல் செய்வாராயினார் எ—று. (36)

இ—ள்: மண்பேர்ப்பர் - மண்ணை வெட்டுவார் கூடை பெய்வர் - அதனைக் கூடையின்கணிடுவர், பிறை முடிமேல் சுர்மாலி சேர்ப்பர் - பிறையையுடைய திருமுடியின்மேற் சுழையடைகோலி வைப்பர், பின் சுமங்குசென்று அச்செய்க்கரை சிங்கி மீல்வர் - பின்னர் அதனைச் சுமங்குசென்று கட்டப்படும் அவ்வடைக்கரையிற் கொட்டித் திரும்புவர், மெய் இளைப்பார்போல வேர்ப்பர் - அவ்விடாமுயற்சியினுற் சரிரம் வருங்கி இளைப்பார்போலக் குறு வெயர்வைகொள்வார். பிட்டுமென்று இரதம் நாவிற்பார்ப்பர் - அவ்விளைப்பு நீங்கும் வள்ளங்க் கந்தையிலுள்ள பிட்டை அள்ளி வாயிலிட்டு மென்று தின்று அதன்சுவையை நாவினு வனர்வர், அ அன்னைமேல் பரிந்து அருள் பார்வை செய்வார் - அப் பிட்டமுதைத் தமக்குக் கொடுத்த அவ்வம்மையீது முன்னையினு மிக அன்புகூர்ந்து கிருபாநோக்கஞ் செய்வார் எ—று. (37)

இ—ள்: பிட்டு நன்று என்று கூறிப் பிறைமுடி அசைப்பார் - இப்பிட்டு வரவர மிகநன்றாக விருக்கிறதென்று சுற்காரம் கூறிப் பிறையையடைய சிரசை மகிழ்ச்சியினால் அசைப்பர், வேடன் இட்ட மெந்தசையின் சாசனுக்கு இதுசால ஆம் என்பார் - கண்ணப்ப நாயனுராகிய வேடுவர் திருக்காளக்கியிசிருக்குப் படைத்த மெந்தசை யழு தினும் இல்திம் மதுரைச் சோமசுந்தரக் கடவுட்குப் பூரணப்ரிதியாகு மென்பர், கொட்டு உடன்கவிழ்த்த கூடைகொண்டு ஸின்று ஆடல் செய்வார் - தோளின்கணிட்ட மண்தொடு கருவ்யுடன் சிரசிற் கணித்த கூடையையுக்கொண்டு நின்று ஆனந்தக்கூத்தாடுவர், பண்வெட்டிக் குவிப்பார் - மண்ணை வெட்டிக் குவித்து, ஒடி விரைந்து அடிப்பாய்ந்து மீள்வார் - அடியளங்கெல்லை குறித்துவிட்டுப் பின்னுக்கோடிச் சென்று மீள முன்னுக்கு விரைந்தோடி வந்து அம்மனைற்குன்றைக் கடந்த அவ்வெல்லைக்கப்பார் குதித்தத் திரும்புவார் எ—று. (38)

இ—ள்: பரிவு உடை மனத்தினுளும் பரம் தம்செய்தி கண்டு-சீவகாருண்ணையும் பொருந்திய மனத்தையடைய வந்தியுஞ் சோமசுந்தரக் கடவுளினது திருவிளையாடலைக்கண்டு, கரையைனை அடைத்தல் வேண்டும் என்று தன்கரும் கூருள் - அளைகட்டுதல் செய்யவேண்டு மென்று தன்காரியத்தைக் குறித்தொன்றும் பேசாதவளாய், உரன் உடை வழுதி தூதர் காண்பாரேல் உறுகண் செய்வார் - வலியையடைய பாண்டியனது தூதுவர் காண்பாராயின் எமக்குத் துன்பஞ்செய்வார், இருவிளை உடையேன் மற்றிங்கு என்செய்வேன் என நினைந்தாள் - இருவிளையையடைய பாவியாகிய தமயேன் இதற்கு யாது செய்வே னென்று பலவற்றைறு மென்னினுள் எ—று. (39)

இ—ஸ்: அவள் நிலைமை வெள்ளி மன்றுள் நின்று ஆடுகின்ற கொற்றவர் அறிந்து - அவ்வந்தியினது அங்கிலைமையை வெள்ளியம் பலத்தின்கணின்று திருச்சனஞ்செய்தநாலும் பசுபதியாகிய சோமகங் தரக் கடவுளென்னுங் கூலியாளர் திருவுளத் தடைத்து, பின்னுங் கூடைமண் கரைமேல் கொட்டி - பின்னரும் ஒருக்கடை மண்ணைக் கலரயிலே கொட்டிவிட்டு, உற்ற இக்கரையை அன்னே யான் ஒல்லையில் அடைப்பன்-உனக்காக விடப்பட்ட இக்கரையை மாதாவே நான் விரைவாக அடைப்பேன், நீ சற்று இதற்கு இரங்காது உன் தகவுடை மனையில் இன்னே ஏதுள்ளார் - நீ சிறிதுமிதன் பொருட்டு மனமிரங்காது உன் றகுதியையுடைய விட்டிற்கு இப்பொழுதே செல்வாயென்று கறியஞ்சினார் எ—று. (40)

இ—ஸ்: நீறு அணி புனிதமேனி சின்மலன் வீடுப்ப - வீழுதியை யணிந்த நில்களங்கமாகிய திருமேனியையுடைய சோமகந்தரக்கடவுள் அனுப்ப, தோல்திரை முகத்தினால் ஏகித் தன் தொல்மணை புகுதும் எல்லை - தோல்திரைந்த முகத்தையுடைய வந்தி சென்று தன் பழைய வீட்டிற் புதுப்பொழுது, கூறும் அருமதவத்தின் மிக்கான் சோல்அறை அடைப்ப - வீந்த கூறுதற்கிரிய தவத்தான் மேம்பட்ட வந்தியின்று பாகமாகிய செங்காரயைச் சிவபெருமான் அடைக்கும்பொழுது, வைகைமங்கை மாறிடு திரைக்கைஆல் தொழுதனான் - வைகைநதி யாகியபெண் வேகந்தணிகின்ற திரைகளாகிய கைகளினுடை சவாமியை அஞ்சலி செய்தனன் எ—று. (41)

இ—ஸ்: மன் கூடை வேண்டித் திருமுடிச் சிறந்த கொட்டை ஆக - பண்ணமக்குங் கூடை சடையையுடைய திருமுடிச்சுழகிய தலை யணையாகவும், நிறம் திகழ் கொன்றை நீழல் நிறை மணல் அணை ஆக - பொன்னிறம் விளங்கும் பூவையுடைய கொன்றைமரநீழலிலே நிறைந்த மணல் சுயனாமாகவும், உறும் தொழில் முயற்சியால் உயங்கி மெய் இளைத்தார் போல - முதக் தொழில் முயற்சியாலே அறவருந்திச் சரீர மிளைத்தார் போன்று, உலகு எங்கும் மறைந்து ஆன வள்ளலார் பள்ளிகொண்டார் - உலகெங்கும் விறகிற் றியைப்போல வியாபித்து மறைந்துநிற்கும் வள்ளலாகிய சோமகந்தரக்கடவுள் பள்ளிகொண்டிருள்ளார் எ—று. (42)

இ—ஸ்: ஆங்கு அவர் துயிலும் எல்லை - அங்கானமவர் ஆனந்த நித் திரை செய்தருளுஞ் சமயத்து, அருள் பெறுவாழ்வின் மிக்கார் - திருவருளானுய பேரானந்தப் பெநுவாழ்வின் மிக மகிழ்பவராகிய திருவாத ஓரடிகள், ஒங்கிய கருமய் செய்வார் ஆகி ஒண் பிரப்பு தாங்கிப் பாங்கு நின்றவரைநாடி - உயர்வாகிய இராச காரியங்களைத் தங்கீழ் நின்று நடத்து பவராகிக் கையில் அழகிய பிரம்மாக்கொண்டு பக்கத்தே விற்குங் காரிய தரிசிகளைப் பார்க்கு, பகின்த கோலதையில் உள்ள நன்கு திங்கு உணர்வீ; என்ன - அவரவர்க்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட உடைகரைப்பாகங்களினுள்ள குன்றுணங்களைப் பார்த்தறிமினென்று

பணிக்க, சென்று அகன் கரையில் சேர்ந்தார் - அவர் சென்று விசால மாகிய அச்செப்கரையை யடைந்தார் எ—று. (43)

இ—ள்: அவர்கள் யாவரும் நன்கு ஏற அடைத்தல் செய்தார் என நார்து - அக்காரியதரிகள் பங்காளரணிவரும் உடைகரையைச் செவ்வி தாகங் கட்டினார்க் கென்று மனமகிழ்ந்து, சங்கரன் அடைக்கும் நீடு தடம்கரை எய்தி - சுந்தரேசராகிய கூலியாளர் கிள்றடைக்கும் நெடிய விசாலாகிய கரையை யடைந்து, எங்களும் உயர்ந்து - இவ்விடம் தாழ்ந்தது - இவ்வணை மற்றொவ்விடங்களும் முயர்க் கிள்விடமாத்திரக் தாழ்ந்திருக்கின்றது, இது யார்க்கு நேர்க்க பங்கு மொழிமின் என்ன - இஃதி யார்க்கு வதுத்து விடப்பட்ட பங்கு சொல்லுங்க கென்று வினவ, நின்றவர் இவை பகர்ந்தார் - அங்கே நிற்கின்றவர்கள் இவை கணைக் கூறினார்கள் எ—று. (44)

இ—ள்: பெரு வளர் நீடு கூடல் பிட்டு விற்று கணவு கொள்வாள் ஒரு முது மடந்தைக்கு ஆளாய் ஒருவன் வந்து இங்கான் எய்தி - பெருஞ் செவ்வம் அபிஶிருத்தியடையும் இம் மதுரைமா நகரத்திலே பிட்டு விற்றுண்பவளாகிய வந்தி யென்னுமொரு வயோதிகப் பெண் ணுக்குக் கூலியாளாய் ஒரு காளைவாந் திள்விடத்தை யடைந்து, இரு கிளம் அகம்கு கூடையுள் சொரிக்கு இரங்கி நிற்பன் - பெருமை பொருந்திய மண்ணை வெட்டிக் கூடையின்கணிட்டு இதனைத் தனித் தெடுப்ப தெங்கனமென்று மனமிரங்கிச் சிறிது வாளா நிற்பன், சிரமிசை எடுத்து மீள்வன் - பின்பு தலைமீதே நிற்குவதை மண் கொட்டப்பட்டிடத்திற் கெதிர்ப்பாக்கஞ் செவ்வான், சிந்துவன் - அப்பக்கத் தனை காணப்படாமையினால் இஃது மிகு பாரமாயிருக்கின்ற தென்று அம்மண்ணைச் சிதறுவான். குதல் செய்வான் - இஃதென்னை திசை மயக்கமாயிற்றென்று சிரிப்பான் எ—று. (45)

இ—ள்: பாடுவன் ஆடல் செய்வன் - பொழுது போக்குதற் பொருடுக் கொன்னே கிள்று பாடுவான் கூத்தாடுவான், பைய ஒரு கூடை மண்ணை நீடு தின் கரையில் ஏறச் சொரிகுவன் - பின்பு மூல்வடந்து ஒரு கூடை மண்ணை நெடிய தின்னியிப் கரையில் விழக் கொட்டுவான், நெடிது நிற்பன் - அதனால் மிக மெலிந்தவன் போன்று நெடுநேரம் அசையாது நிற்பான், ஒடுவன் ஒடு மீள்வன் - பின்னர் விரைங்தோடுவான் ஓடிக் கடிது திரும்புவான், ஒருகை மன் கரையில் ஏறப் போடுவன் - ஒரு கைப்பீடு மண்ணை மறித்துக் கரையில் விழப் போடுவான், போக என்னில் வருவன் - நீ போவென்றால் வருவான், வா என்னில் போவன் - நீ வாவென்றால் போவான் எ—று. (46)

இ—ள்: பிட்டினை துக்கவன் - பின்னர் வந்தியாகிய எச்மாட்டி கொடுத்த பிட்டை யள்ளி உண்பான், ஜூபா பெரிதும் நன்று என்று கையைக் கொட்டுவன் - ஜூபா இப்பிட்டு மிக கண்றென்று கூறிக் கையோடு கையைக் கொட்டுவான், செய்கை காணில் அரசு இளம் குமரன் ஒப்பான் - அவனது இன்னேரன்ன செவ்வச் செயல்களை நாமுற்று நோக்கு

மிடத்து அரசினங்குமரனையே ஒக்கின்றன, கெட்டு அலர்க் கொன்றை நீழல் நெருந்தயில் கொள்கின்றன - அவன் ரெடிய பூங்கொத்துக்களை யடைய கொன்றைமர நிழவிலே நெரிசோம் நித்திரை செய்கின்றன, நம் கட்டுரை நித்தம் கேளான் - கூலியாளாகிய ஏனக்கு இவை என்கையவல்லவென்று நான் கூறு முறுதிமொழிகளு வொன்றையுமொரு சிறிதும் பொருட்படித்துகின்றிளன். அவனைக் கண்மின் என்றார் - அவனை அதோ பாருங்களென்று சுட்டிக்காட்டிக் கூறினார் எ - று. (47)

இ - ஸ : என்றலும் - என்றவிவர நவர்கள் கூறுதலும், அவருள் நின்ற வன்திறல் ஒருவன் அவனை இங்கே கொண்மின் என்றுகூற - அக்காரியதரிசிகளுள் நிற்கின்ற மிக்க வலிமையுடைய ஒரு அதிகாரி அக்குவிசாளனை இங்கே எம்முன் கொடுவேருகவென்று பணிக்க, ஆரியன் வல்லை ஒடிச்சேன்றலும் - அதுகேட்ட காரியதரிசிகளு வொருவன் விரைந்தோடிச் சென்று சரிப்பதலும், முன்று துண்றிய புரக்கள் செற்றுர் ஞானயோகச் செழும்துயில் ஒழிந்து துண்ணென விழித்து எழுந்தார் - நெருங்கிய முப்புரங்களை எரித்த விவெரமானுகிய கூவியாளர் சூன் போகமாகிய ஆனங்கத நித்திரை செய்தலை நீக்கித் திடுக் கொக் கண்களை விழித்தெழுந்தார் எ - று. (48)

இ - ஸ : விழித்தலும் - மேற்கூறிய பிரகாரம் அவர் நித்திரைவிட்ட பெழுதலும். கடிதுசென்ற ஆரியன் வெருவகோக்கி - விரைந்துசென்ற அக்காரியதரிசி அவர் அஞ்சம்படி வெகுண்டு பார்த்து, மொழிக்கனல் சிக்தி - கொடுஞ்சோற்களாகிய அக்கினியைச் சிதறி, அந்த மூன்னவன் றன்னை எய்த அழைத்தலும் - அவ்வதிகாரியிடத்து வரும்படி அழைத்தலும், வருதல் செய்யாது அஞ்சிநின்று இரங்கல்கண்டு - அவரங்கனம் வாராது பயங்குங்கிய மூதலைக்கண்டு, பரிவு இலாதான் பழித்து அவர் செம்மை பற்றி காந்தனன் - சிவருகாருண்ய மில்லாத அக்காரியதரிசி இவ்வளவுரானு நின்குறும்பென்று இறிமொழிகளால் வைது அவருடைய விவந்த கையைப் பிடித்திமுத்தான் எ - று. (49)

இ - ஸ : ஆங்கவள் அண்ணலை எண்டிலாத தீங்கினன் மூன்னர்க்கூடிது தள்ளிக்கொண்டு சேற்றலும் - அக்காரியதரிசி கூலியாளாக எழுங்க தருவிவங்க சோமங்கதரக்கடவுளை முடிவுற்ற தீமையையுடைய அவ்வதிகாரிக்கு முன் விரைவாகப் பிடர்பிடித் தந்திக் கொடுசெல்லுதலும், பாவி வெகுட்சி எய்தி - பாவியாகிய அவ்வதிகாரிகண்டு கோபங் கொண்டு, பாங்குகின்றவருள் நின்ற பாவியைகோக்கி - தன் பக்கத்து நிற்பவர்களுள் ஒரு பெரும்பாலியைப் பார்த்து, ஈங்கு வெம்குருதி சோர இங்கு இவனை அடித்திடு என்றான் - இங்கே கொடிய இரத்த மொழுகும்படி நீ இவனுக்குத் தப்பாது அடியென்றான் எ - று.

இ - ஸ : கடுத்தசொல் வன்களுள்ள கதத்துடன் மாறுகையில் எடுத்தனன் - கடுஞ்சோல்லைப் பேசும் அத்தறுகண்னன் அடிக்கும்படி கோபத்துடன் கையிற் பிரப்பை எடுத்தான், முனிவர் விண்ணேனர் செம்மை எடுத்துத் தொழுதன - அத்துராகிருதத்தைக் கண்ட இருடி

களுங் தேவர்களுங் தயது சிவந்த கைகளை உயர்த்திக் கூப்பிச் சிரசில் வைத்துக் கும்பிட்டனர், அடித்தனன் - அப்பொழுது அத்துரான்மா கிஞ்சித்தும் கிருதகிருத்திய பரியாலோசனை யில்லாதவனும் அடித்தான். அடித்தபோதில் - அவ்வாறுவனடித்த தருணத்தில், குறைவு இலாதார் அன்பு உடை அரிவை பாகங்கொடுத்திலர் - அதனாற் நமக்கொரு குறைவுயில்லாத சிவபெருமானனவர் தம்மாட்டபரிமித அன்பை யுடைய சத்தி பாகமாகிய வாமபாகத்தை அவ்வடியுடம்படி கொடுத்தார்ஸ்லர், துணுக்கம் எய்த மறைந்தனர் - அங்குள்ளவ ரெல்லரங் திடுக் கிட அந்தந்தானமாயினார் எ--று. (51)

இ--ள்: அரன் மெய்யில் அடிபட்டபோது - சங்காரசக்ருத்தா வாகிய சிவபெருமானது திருப்பேணியில் அடிபட்டதருணத்து அவ்வடி தார்மேல் நின்று இலங்கு புயவழுத்தமேலும் - மாஸ்யானது மேனின்று விளங்குதற்குக் காரணமாகிப் புராங்களையுடைய பாண்டியராசன்மீதும், தன்மைனை மங்கையர்மேலும் - அவ்வரசனது இல்வாழ்க்கைத் தருமபத தினிகண்மீதும், அபைச்சர் மேலும் - அவனது மந்திரிகண்மீதும். ஆர் மேலும் சென்று பொருஞ்சேனை மேலும் - எத்தனை வலிமையுடைய பகைவர்மாட்டு மஞ்சாதுசென்று யுத்தஞ்செப்பு மவனுடைய சேனை களில்மீதும், அயன்மேலும் - பிரமானின்மீதும். பால்மேலும் - விள்ளுவின்மீதும், அறவோர் மேலும் - சனகர்முதலைய துறவிகண்மீதும். தேர் மேல் வெம்பகல் மேலும் - ஒருருளையினையுடைய தேரின்கைவர்ந்து செல்லும் உட்ணைத்தையுடைய குரியன்மீதும், மதியின்டேலும் - சந்திரன்மீதும், சிறந்துள இந்திரன்மேலும் - (பூப்பத்துழக்கோடி தேவர்களுக்கும் நாயகமாகிய) சிறப்பையுடைய இந்திரன்மீதும், தேவர் மேலும் - ஒழிந்த அத்தேவர்கண்மீதும், பார்மேலும் - பூமியில்மீதும், கடல்மேலும் - சமுத்திரத்தின்மீதும், மரங்கள்மேலும் பட்டது - மரங்களின்மீதும் ஒருங்கேபட்டது எ--று. (52)

இ--ள்: சதுர்முகனும் சங்கு ஆழி தரித்த ஈரும் தத்தம் உருழியிந்து பிற உருவும் ஆகி - நான்கு முகங்களையுடைய பிரமாவுஞ்சங்கு சக்கரங்களைத் தாங்கும் விள்ளுவுஞ்ச தத்தம் சிசருபங்களைவிட்டு முறையே அன்னமும் பன்றியுமாகிய வேற்றறுகுக்கொண்டு தேடி, அந்தம் முதல் அறிவு அரிதுஆய் வெளியேயின்ற அண்ணலார் வடிவில் அடிபட்டபோது - முடிவு முதலு மறிதற்கரிதாகி பறைந்து நிற்பினும் தம் மெய்யடியார்க் கின்னனம் வெளிப்பட்டு சின்றகுஞ்ச மெய்ப்பொருட்கு மிழறவராகிய சோமசுந்தரக்கடவுளினது திருமேனியில் அவ்வடிப்பட்டதருணத்து, எந்த உலகங்களினும் இருங்குளோர்கள் எம் உடலில் அடி உறைத்தது என்றால் முந்தீஸ்மும் பல்மொழிகள் - எல்லாவுலகங்களினும் வசிப்பவர்களும் எங்கள் சரீரத்தில் அடிப்பட்ட தென்று தனித்தனி ஒருங்கு கூறுதலான் முற்பட்டெழும் பலதிறச் சொற்களினெலுவிகள், உக அந்த எல்லை மோகாரிக்கும் எழுகடவில்லை முழுக்கம்போன்ற - உகமுடிவின்கட்ட கொந்தளிக்குஞ் சத்த சமுத்திரங்களின் பேரோலி போன்றன எ--று. (53)

பாலபாடம்  
எட்டாம் புத்தகம் மூற்றிற்று.



— ஆவா பல்லி!!!  
மின்சாரங் கோப தொழிற்சாலை  
யாழில்யானாக